

மனித சாதி இரட்சிக்கப்படுதற்காகச் சருவலோக
தயாபரரான யெகோவா அருளிச்செய்த

சத்திய வேதம் என்கிற

பழைய

ஏற்பாட்டினர்

ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

THE
BOOK OF ISAIAH.

PUBLISHED BY THE JAFFNA AUXILIARY BIBLE
SOCIETY.

American Mission Press, Jaffna.
1841.

வேதாகமங்களின் பெயர்.

பழைய ஏற்பாடு.

மோசேயின் கு. ஆகமம்	யெரேமியாவின் தீர்க்க.
யோசுவாவின் புத்தகம்	யெரேமியாவின் புலம்பல்
நிபாபா திபதனின் புத்தகம்	எசேக்டுயேவின் தீர்க்கத
உருத்தின் சரித்திரம்	ரிசனம்
க. உ. சாமுவேல்	தானியேவின்
க. உ. இராசாக்கள்	ஓசேயாவின்
க. உ. நாளாகமம்	யோவேவின்
எஸுராவின் புஸ்தகம்	ஆமோசின்
நெகேமியாவின்	ஓபதியாவின்
எஸ்தரின்	யோனுவின்
யேசுப்புடைய சரித்திரம்	மீகாவின்
வேத சந்தேகம்	நாகூயின்
நீதிமொழி	ஆப்கூச்சின்
பிச்சங்கியின் புத்தகம்	செப்பனியாவின்
சாலோமோனின் உன்ன	ஆகாயின்
த பாட்டுக்கள் [னம்	சுகரியாவின்
ஔசாயாவின் தீர்க்கதரிசு	மல்கியாவின்

புதிய ஏற்பாடு.

மத்தேயுவின் சுவீசேஷம்	க. உ. தெசலோனிக்கே
மாற்கு	யர்
லூக்கா	க. உ. தீமோத்தேயு
யோவான்	தீத்த
அப்போஸ்தலர் நடபடி	பிலேமோன்
உரோமர்	எபிரேயர்
க. உ. கொரிந்தர்	இயாக்கோபு
கலாத்தியர்	க. உ. பேதுரு
எபேசர்	க. உ. க. யோவான்
பிலிப்பியர்	பூதா
கொலோசர்	[மெனிப்படுத்தினவிசேஷ

ஏசாயாவின்

தீர்க்கதரிசனம்.

க. அதிகாரம்.

சனத்தினுடைய தற்சீரின்மேலுங்கள் ஆராதினையின்மேலும் பெகோவா மிகவும்முறையிட்டுக் குணப்பட அவர்களை நயமும் பயமுமாய் எழுப்பினத.

- 1 ஆமோதீசின் குமாரனாகிய ஏசாயா யூதாவின் இராசாக்களாகிய உசியா யோத்தாம் ஆகாஸ் எசேக்கியா என்றவர்களின் நாட்களில் யூதாவின்மேலும் எருசலேமின்மேலுங்கள் தரிசனம்.—வானங்களே, கேளுங்கள். பூமியே, செவிகொடு. ஏனெனில் பெகோவா பேசுகிறார். பிள்ளைகளை வளர்த்து உயர்த்தினோம், ஆனாலும் அவர்கள் நம்மை விட்டு மருள விழுந்தார்கள்.—மர்டி தன் ஏசமாரணையுங் கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும். ஆனாலும் இஸ்ர

சு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

வேல் அறிவில்லாமலும் நம்முடைய சனம் உணர்வில்லாமலும் இருக்கின்றதென்கிறார்.-ஐயோ!பாவச்சாதியும் அக்கிரமத் தால் பாரஞ் சுமந்த சனமும், பொல்லாதவர்களின் வித்துங் கேடுண்டாக்கிறபுத்திரருமாய் இருக்கிறார்கள். யெகோவாவை விட்டு இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கிப்பின்வாங்கிப் போனார்கள்.

இனி ஏன் அடிக்கப்படுவீர்கள்? பின்னையும் அதிகமாய் விலகிப் போகிறீர்கள். தலை எல்லாம்வியாதியும் இருதயம் எல்லாம் பலட்சமுமாய் இருக்கின்றன.—உள்ளங்கால் துவக்கித் தலைமட்டுக்கும் அவனில் சீழ்ப்பிதுக்கப்படாமலும் கட்டப்படாமலும் எண்ணெய்யால் ஆற்றப்படாமலும் இருக்கிற சாயமும், வீக்கமும் நொதிக்கிற இரணமுமே அல்லாமல் ஒரு ஆரோக்கியமும் இல்லை -உங்கள் தேசம் பாழாயிருக்கின்றன. உங்கள் பட்டணங்கள் அக்கினியாற் சுட்டுப்போடப்பட்டன. உங்கள் சீமையை மறுசாதியார் உங்கள் முகத்துக்கு முன்பாக அனுபவிக்கிறார்

- கள். அதுமறுசாதிபாராற்கலிழக்கப்பட்ட
 8 டாப்போலே பாழாயிருக்கின்றது.— சீ
 யோன் குமாரத்தி திராட்சத் தோட்டத்
 திலுள்ள ஒருகுச்சுப்போலேயும் வெள்ள
 ரித் தோட்டத்திலுள்ள ஒரு குடிசையை
 ப்போலேயும் முத்திக்கைபோடப்பட்
 9 டபட்டணத்தைப்போலேயும் மீந்திருக்
 கிறாள்.— சேனைகளின் யெகோவா நமக்
 குக் கொஞ்ச மீதையை வையாதிருந்தாரா
 லுல் நாம் சேதோமைப் போலாகிக்
 கொமோரூவுக்கு ஒத்திருப்போம்.
- 10 சேதோமின் தலைவர்களே, யெகோ
 வாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
 கொமோரூவின் சனமேநமது தேவனின்
- 11 வேதத்துக்குச் செவிகொடுங்கள். - உங்க
 ள்பலி = ளின் திரள் நமக்கென்னத் துக்கெ
 ண்று யெகோவா சொல்லுகிறார். ஆட்டுக்
 கடாக்களின் தகனங்களுக் கொழுத்த மி
 ருகங்களின் நெய்யும், நமக்கு அரோசிக
 மாய் இருக்கின்றன. காளைகள் ஆட்டுக்கு
 ட்டுகள் கடாக்களுடைய இரத்தத்தின்மே
 12 ல் நமக்குப் பிரிடமில்லை. - நீங்கள் நமது
 சன்னிதியிலே காணப்பட வரும்போது

௭ ஏசாயாவின்கீர்ச்சரிசனம்

நம்முடைய பிரகாரங்களை இப்படி மிகக்
 கவெண்டுமென்று உங்கள் கைகளிற் கே
 ட்கிறதார். - வீண் காணிக்கை இனிக்கொ
 ண்டுவசாதேயுங்கள். தூபங்காட்டுதல் ந
 மக்கு அருவருப்பாயிருக்கின்றது. சபை
 கூடிவர அழைக்கப்படுகிற மாதப்பிறப்
 பிலும் ஓய்வுநாளிலும் அக்கிரமத்தோ
 டேகூடிய ஆசரிப்பை இனிச் செய்க்க மா
 ட்டோம். - உங்கள் மாதப்பிறப்புகளையு
 ம் உங்கள் பண்டுகளையும் நம்முடைய
 ஆத்தாமம் பகைக்கின்றது. அவைகள் ந
 மக்கு வருத்தமாயிருக்கின்றது. அவைக
 ளைச் சுமக்கவே சாரியிருக்கிறோம். - நீங்
 கள் உங்கள் கைகளை வரித்தாலும், நம
 து கண்களை உங்களை விட்டு மறைக்கிறோ
 ம். நீங்கள் மிகுதியாய்ச் செயல்பண்ணின
 லுங் கேளோம். ஏனெனில் உங்கள் கை
 கள் இரத்தத்தாலே நிறைந்திருக்கின்றன.
 உங்களைக் கடிவிச் சுத்திகரியுங்கள். உ
 ள்கள் கிரியைகளின் பொல்லாங்கை நம
 து கண்களுக்கு மறைவாக அகற்றிப்போ
 ட்டு. நீங்கு செய்தலைவிட்டோயுங்கள். -
 நீண்டமைசெய்யப் படியுங்கள். நியாயத்

- தைத் தேடுங்கள். ஒடுக்கப்பட்டவனைச்
 சீர்ப்படுத்தி, திக்கற்றவன் நியாயத்தைப்
 ம் விதவையின் வழக்கையும் விசாரியுங்க
 18 ன்.—அப்போது வழக்காடுவோம் வாரு
 ங்கள். உங்கள் பாவங்கள் சிவேரென்றி
 ருந்தாலும், உறைந்த மழையைப்போல
 வெண்மையாகும். அவைகள் ஓரத்தாம்ப
 ரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போ
 லாகுமென்று யெகோவா சொல்லுகிறார்.
- 19 — நீங்கள் மணம்பொருந்திக்கொள்விகொ
 டித்தால் தேசத்தின் நன்மையைப் பு
 20 கிட்பீர்கள்.—மட்டோமென்று ஏதிர்த்
 து நின்றீர்களேயாகில் பட்டயத்துக்கு
 இரையாவீர்கள். ஏனெனில் யெகோவா
 வின் வாய் இதைச் சொல்லிற்று.
- 21 உண்மையுள்ள பட்டணம் எப்படிவே
 சியாய்ப் போய்ற்று. நியாயத்தால் நிறை
 நீதிருந்தது. நீதி அதிலே வாசமாயிருந்த
 து. இப்போதோ உதின் குடிகள் கொ
 22 லைபாதகர்.—உன் வெள்ளி கவிப்பாயிற்
 று. உன் திராட்சப் பழ ஓரசந் தண்ணீர்
 23 கலப்பாயிற்று.—உன் பிரபுக்கள் முரட
 ருந்திருடரின் தோழருமாய் இருக்கிறார்

அ சையாவின் தீர்க்கதரிசனம்.

கள். அவர்களில் எவனும் பரிதானத்தை
 சிநேகித்துக் கைக்கூலிகளை நாடித்
 தொடருகிறான். திக்கற்றவனின் நியாயத்
 தை விசாரியார்கள். விசையின் வழக்கு
 அவர்களிடத்தில் ஏறுகிற தமிழலை.— ஆ 24
 கைபாற் சேனைகளின் யெகோவாவும் இ
 ஸ்ரவேலரின் வல்லவருடாகிய ஆண்டவர்
 சொல்லுகிறது, ஒகோ! நாம் நம்முடை
 ய சத்துருக்களிற் கோபம் மாறி, நம்மு
 டைய பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டு
 வோம்.

நாம் உனக்கு விரோதமாக நம்முடை 25
 ய கையைத் திருப்பி உன் களிம்பைச் ச
 த்தமாய்ப் பிடமிட்டு உன் இயத்தை எ
 ல்லாம் நீக்கி, — இப்படியே உன் நீதிக் 26
 காரரை முன் இருந்ததுபோலையும் உன்
 ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது
 போலேயுந் திரும்பக் கட்டளையடுவோ
 ம். அதின் பிறகு நீ நீதியின் ஊருர் உண்
 மையுள்ள பட்டணமும் என்னப்படுவா
 ய்.—சீயோன் நியாயத்தாலும் அதிலே 27
 திரும்புகிறவர்கள் நீதியாலும் மீட்கப்ப
 ட வேண்டும்.

- 28 ஆனாலும் பாதகரும் பாவிசனும் ஏக
மாய் நொருங்குண்டு யெகோவாவை வி
29 ட்டவர்கள் நிருமூலமாவார்கள். - ஏனெ
னில் நீங்கள் விரும்பின கருவாயுமரங்
களின் நிமித்தம் வெட்கப்படுவீர்கள். நீ
ங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளின்
30 நிமித்தம் நாணமடைவீர்கள். -- ஏனென்
றால் இயைபுநீர்ந்த சருவாயு மரத்தைப்
போலும் தண்ணீரில்லாத தோப்பைப்
31 போலும் இருப்பீர்கள். -- பராக்கிரமன்
சணற்கூளமும் அவன் கிரியை அக்கினிப்
பொறியுமாகி, அவனும் இதுவும் ஏகமா
ய் அவப்பாரில்லாமல் வெந்து போவது
ண்டு.

உ. அதிகாரம்.

புறச்சாதிகள் யெகோவாவண்டைக்குமனந்தி
ருமபுவகம். பூதரைத் தேவன் கெழுந்தம்,
அவர் வச்சிரக ஆதாதனையின் மேலும் எல்லாப்
பெருமையில் மேலும் பயங்கரமான ஆக்கின
கண்டுவதும்.

- 1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பூ
தாவின் மேலும் ஏருசலேமின் மேலும்

10 ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

வரக்கண்டவருத்தமானம்.—கடைசி நா 2
ட்களிற் சம்பவிப்பதேதெனில், யெ
கோவாவுடைய வீட்டின் பருவதம் பரு
வதங்களின் கொடுமுடியாய்த் திடப்பட்
டு, மேடுகளிலும் உயரும். எல்லாச் சா
திகளும் அதற்கோடி, - திரளான சனசத 3
ளங்கள் நடர் து வந்து, யெகோவாவின் ப
ருவதத்துக்கும் யாக்கோபுடைய தேவனி
ன் வீட்டுக்கும் நாம் போய், அவர் தம
து வழிகளை நமக்குப் போதிப்பிக்கவும்,
நாம் போய் அவர் பாதைகளில் நடக்கவு
ம் ஏறலோம் வாருங்கள் என்பார்கள். ஏ
னெனில் வேதஞ் சீயோனிலுங் யெகோ
வாவின் வசனம் ஒருசலேமியிலும் துருத்து
புறப்படுமீ.—அவர் சாதிகளுக்குள் நியா 4
யந் தீர்த்துத், திரளான சனசதளங்களை
க் கடிந்துகொள்ளுவார். அப்பொழுது த
ங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளா
கவுந் தங்கள் இட்டிகளை அரிவாள்களா
கவும் அடிப்பார்கள். சாதிக்கு விரோத
மாய்ச் சாதி பட்டயம் எடுப்பதில்லை.
இனி யுத்தத்தைக் காப்பதுமில்லை.—யா 5
க்கோபின் வீட்டாரே, யெகோவாவின்

வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள்.

6 ஆனாலும் யாக்கோபின் வீட்டாராகிய உம்முடைய சனத்தைக் கைநெகிழ்த்தீர். ஏனெனில், கிழக்கத்தியாரின் போதகத்தால் நிறைந்து பெலிஸ்தரைப்போல நாட்பார்க்கிறவர்களாய் ஐரூந்து, அன்னியரின் புத்திரர்மேல் பிரியப்படுகிறார்கள். -

7 அவர்கள் தேசம் வெள்ளியினாலும், பொன்னினாலும் நிறைந்தது. அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை. அவர்கள்தேசங் குதிரைகளாலும் நிறைந்தது. அவர்க

8 ள் இரதங்களுக்கு முடிவில்லை - அவர்கள் தேசம் வீக்கிரகங்களாலும் நிறைந்திருக்குது. தங்கள் கைகளின் கிரியையையுந், தங்கள் வீரல்கள் உண்டுபண்ணினதையு

9 ம் பணிந்துகொள்ளுகிறார்கள். - சிறியவனுங் குனிவிறான். பெரியவனும் பணிகிறான். ஆகையால் அவர்களுக்கு மன்னியத்திருப்பீர்.

10 யெசோவாவின் பயங்கரத்தினாலும், அவர் முக்கியத்தின் மகத்துவத்தினாலும், கீகஸ்மலையில் ஒதுங்கி மண்ணில் ஒளித்துக்கொள். - நரரின் மேட்டிமையான கண்

யெ ஷாயாவின் தீர்க்கதரிசனம்.

கள் தாழ்ந்து மனுவீரின் வீரப்புத்தணியும் ஆனாலும் யெகோவா ஒருத்தரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.—ஏனெனில் தாழ்மையுண்டாகச் சேனைகளுடைய யெகோவாவின் நாள் பெருமையும், மேட்டிமையுமானதெல்லாவற்றின் மேலும், உயர்ந்ததெல்லாவற்றின்மேலும், - லீபனோனிலுள்ள உயரமுள் ஒங்கலுமான எல்லாக் கெதுருகளின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கருவாலியுமரங்களின்மேலும், — உயரமான எல்லாப் பெருவதங்களின்மேலும், மேட்டிமையான எல்லாக் குன்றுகளின்மேலும், — உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும், - தர்சீசின் கப்பல்களெல்லாவற்றின்மேலும், அருமையான எல்லாச் சித்திரங்களின்மேலும் வரும் - அப்போது நரரின் மேட்டிமைதாழ்ந்து, மனுவீரின் வீரப்புத்தணியும் ஆனாலும், யெகோவா ஒருத்தரே அந்நாளில் உயர்ந்திருப்பார் - விக்கிரகங்களோ கட்டோடே ஒழிந்துபோம்.—பூமியைத் தத்தளிக்கப்பண்ண யெகோவா ஏழும்

- பும் போது அவர் பயங்கரத்தினாலும், அவர் முக்கியத்தின் மகத்துவத்தினாலும் கண்மலைகளின் கொச்சளிலும், மண்ணின் குகைகளிலும் புகுந்து கொள்ளுவார்கள்.
- 20 - பூமியைத் தத்தளிக்கப்பண்ண யெகோவா எழும்பும் அந்தநாளிலே அவர் பயங்கரத்தினாலும், அவர் முக்கியத்தின் மகத்துவத்தினாலும் கண்மலைகளின் வெடிப்பு களிலும், குன்றுகளின் சந்துகளிலும் புகுந்து கொள்ளும்படிக்கு, — மனுஷின்பணிந்து கொள்ளத் தனக்கு உண்டாக்கிய ருத்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பெண் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்குந், தூரிஞ்சில்களுக்கும, ஏறிந்து
- 22 விடுவான். — மூக்கிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டு ஒழுங்கன். ஏனென்றால் அவன் எம்மாத்திரமென்று எண்ணப்படலாம்.

௩. அதிகாரம்.

புதர்மேல்வரும் ஆக்கனைகளின் பாரமும் நியாயமும்.

- 1 ஏனெனில் இதோ சேனைகளின் யெ

108 அரசாபாவின் தீர்க்கதரிசனம்.

கோவாவாகிய ஆண்டவர் ஆதரவு தேர்வு
 யுந் தடியையும் அப்பமென்ற எல்லா ஆ
 தரவுகோலையும், தண்ணீரென்ற எல்லா
 ஆதரவுகோலையும், — பராக்கிரமசாலையை 2
 யும், யத்த ஆளையும், நியாயாதிபதியை
 யும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையு
 யும், மூப்பனையும், — ஐம்பதுக்குச் சே 3
 ர்வைக்காரனையும், கனமுதலானவனையும்,
 ஆலோசனைசொல்லுகிறவனையும், தொழி
 லாளிகளில் ஞானமுள்ளவனையும், சாது
 ரியக்காரனையும், வருசலேமிலும், பூதர
 விலும் இருந்து விவக்குவார். — அவர் 4
 க்கு இளைஞரைப் பிரபுக்களாகத் தரு
 வோமென்களார். பிள்ளைகள் அவர்களை
 ஆளுவார்கள். — சனம் ஒடுக்கப்படும் ஒ 5
 ருத்தருக்கொருத்தரும் அடுத்தவருக்கடி
 த்தவரும் விரோதமாயிருப்பார்கள். கிழ
 வனுக்கு இளைஞனும், கனமுதலயவனுக்
 குக் கனவீனனும் இடும்பு செய்வான். — 6
 னக்கு வஸ்திரம் இருக்கின்றது. எங்கள் த
 லைவனாயிரு கேட்டுக்கினமான இக்காரிய
 ம் உன் கையின் கீழாகாதாகவென்று அப்
 போதொருத்தன் தன் தகப்பன் வீட்டா

நூதிய தன் சகோதரனைப் பிடித்தால்,—

7 இவன் அந்நாளிலே கையை உயர எழுத்
து நான் இரணையித்தியராய் இருக்க மா
ட்டேன். என் வீட்டிலே அப்பமும் இல்
லை, வஸ்திரமும் இல்லை. என்னைச் சணத்
தின் தலைவராக வையாதேயுங்கொன்பா
8 ன்.—ஏனெனில் எருசலேம் இடறி யூதா
வீழ்ந்துபோய். அதேனென்றால் அவர்
கள் நாவும், அவர்கள் கிரியைகளும், யெ
கோவாவுடைய மகிமையின் கண்களுக்கு
எரிச்சல் உண்டாக்கத்தக்கதாய் அவருக்
கு விரோதமாய் இருக்கின்றது.

9 அவர்கள் முகங்களின் ஒட்டாரம் அவ
ர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்.
அவர்கள் சோதோம் ஊராரைப்போலே
தங்கள் பாவத்தை மறையாமற் கூறுகிறா
ரீகள். அவர்கள் ஆத்தமத்துக்கு ஐயோ!
ஏனெனில் தங்களுக்கே தீமையைக் கட்

10 டிக்கொள்ளுகிறார்கள்.—நன்றாய் இருப்
பீர்களென்று நீதிமாண்களுக்குச் சொல்
லுங்கள். ஏனெனில் தங்கள் கிரியைக

11 ளின் கணியைப் புசிப்பார்கள்.—பொல்
லா ஆகாமியக்காரனுக்கு ஐயோ! ஏனெ

108 ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

னில் அவன் கைகளின்பலன் அவனுக்கு உண்டாகும்.

பிள்ளைகள் நமது சனத்தின் வாதக்கா 12
 ரராய் இருக்கிறார்கள். ஸ்திரிகள் அதை ஆ
 ளுக்கிறார்கள். நமது சனமே உன்னை நட
 த்துகிறார்கள். உன்னை மோசம்போக்கி நீ
 நடக்கவேண்டின வழியை முழுக்குகிற
 ிர்கள்.—யெகோவா வழக்காட ஏழுத்திர 13
 நீது சனசதளங்களை நியாயத்தீர்க்க நிற்
 கிறார்.—யெகோவா தமது சனத்தின் மூப் 14
 பரோமம், அதின் பிரபுக்களோடும், நி
 யாயத்தக்குட்பிரவேசிப்பார். ஏனெனி
 ல் நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்
 தை மேய்ந்து போட்டீர்கள். சிறுமையா
 னவனின் கொள்ளை உங்கள் வீடுகளில் இரு
 க்கின்றது.—நீங்கள் நமது சனத்தை நொ 15
 ருக்கச் சிறுமையானவர்களின் முகத்தை
 நொரித்தபோலிருந்தது ஏன்னவென்று
 சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவ
 ர் உரைக்கிறார்.

பிள்ளையும் யெகோவா சொல்லுகிற 16
 தாவது, சீயோனுடைய குமாரத்திகள் அ
 கந்தையாய் இருந்து கழுத்தை நொரித்து

நடந்து கண்களால் பிரட்டிப் பார்த்து
 த், தத்தித்தத்தி நடந்து தங்கள் கால்களி
 ல் பாடகங்களைப்போட்டுத்திரிகிறபடியி
 17 னாலே, -ஆண்டவர் சீயோன் குமாரத்திக
 ளின் உச்சந்தலையை மொட்டையாக்குவா
 ர். யெகோவா அவர்கள் மாணத்தை அ
 18 ம்மணமாக்குவார்.—அந்நாளிலே ஆண்
 டவர் பாடகங்களின் சிங்காரத்தைபுஞ், சு
 ட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும்,
 19 —ஆரங்களைபுஞ், சரிசளையும், மினுக்கு
 20 வஸ்திரங்களைபுஞ், —தலையின் ஆபரணதி
 களையும், அஸ்தகடையங்களைபுஞ், சமஸ்க
 களையும், மாற் கச்சைகளையும், உருவல்க
 21 ளையும், —மோதிரங்களைபுஞ், முக்குத்தி
 22 களையும், —மாற்றாடைகளைபுஞ், சால்வை
 களையும், போர்வைகளையும், குப்பிகளையு
 23 ம், —கண்ணாடிகளையும், மெல்லிய புடை
 வைகளையும், குல்லாவுகளையும், முக்காட்
 24 டிச் சல்லாக்களையும் விலக்குவார்.—சம்
 பவிப்பதெதென்றால் சுகந்தவருக்கத் துக்
 குப்பதலாகத் தற்கந்தமுங், கச்சைக்குப்
 பதலாகப்பீறலும், மயர்ச்சுருளுக்குப் ப
 திலாகமொட்டையுந், தளதளப்பானவஸ்

ய அ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

திரங்களுக்குப்பதிலாக இரட்டுடுக்குதலு
ம் அழகுக்குப்பதிலாகக் கருகிப்போகுத
லும் இருக்கும். - உன் மனுஷியுத்தலெட் 25
டினாலும், உன் பலசாலிகள் படையிலுந்
விழுவார்கள். - அவளுடைய வாசல்கள்க 26
ஞ்சலமும் துக்கமுமாய் இருக்கும். அவ
ன் வெறுமையாய்த் தகையில் உருக்காரு
வரளென்கிறார்.

ச. அதிகாரம்.

ஆக்கினக்குத் தப்பினவர்கள் மேடியாவின் கீழ்ப்
பாக்கியமான கற்சீரை அடைவது.

ஏழு இஸ்ரீலிகள் ஒரே புருஷனை அந் 1
நாளிலே பிடித்து, நாங்கள் எங்கள் அப்ப
தையே புசித்து எங்கள் வஸ்திரங்களை
யே உடுப்போம். எங்கள் நிந்தையை நீ
க்க உன் பேர் மாத்திரம் எங்கள் மேல் வி
ளங்கட்டுமென்பார்கள். - இஸ்ரவேலில் த 2
ப்பினவர்களுக்கு அக்காலத்திலே பெ
கோவாவுடைய முனை சிங்காரமும், மகி
மையும் பூமியின் கனி முக்கியமும் அலங்
காரமுமாய் இருக்கின்றன. - அப்போது 3

- சம்பவித்ததேதெனில், ஆண்டவர் நியாயத்தின் ஆவியினால் சுத்திகரிப்பின் ஆவியினால் சீயோன் குமாரத்திகளின் ஊதையைக் கழுவ, எருசலேமின் இரத்தப்பழிகளை அதன் நடுவில் இருந்து
- 4 நீக்கப்போட்டபோது,—சீயோனில் மீந்து எருசலேமில் பின்வைக்கப்பட்டிருக்கிறவன் பரிசுத்தனென்று அழைக்கப்படுவான். - எருசலேமில் சீவனுக்கென்
- 5 டி எழுதப்பட்டவெல்லாந்தானே. - அப்போது யெகோவா சீயோன் பருவத்தினுடைய எல்லா வாசஸ்தலத்தின்மேலும் அதினுடைய சைபகளின் மேலும் பகலில் இருக்கும் மேகத்தையும் புகையைப், இரவிலே கொளுந்துவிட்டெரியும் அக்கினியின் பிரகாசத்தையுள் சிஷ்டிப்பார். எண்ணில் மகிமைபானதின்மேல் எல்லாம் மறைவுண்டாயிருக்கும். -
- 6 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருவெள்ளத்துக்கும் மறைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும் ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

௫. அதிகாரம்.

கசப்பான கனிந்த திராட்சத் தோட்டத்துக்கு பூதரை ஒப்பிட்டு, அவர்கள் கெட்ட சீரையும் அவர்கள் மெல்வரும் ஆக்கிவைக்கையுங்காண்பத்தது.

என் நேசருடைய திராட்சத் தோட்டத்தின் பேரிலே எனக்குப்பிரியமாய் இருக்கிற அவருக்காக அவருடைய பாட்டைப்பாடுவேனாக. என் பிரியருக்கு மகாசெழிப்பான மெட்டிலே ஒரு திராட்சத் தோட்டம் இருக்கின்றது.—அவர் அதை வேலியடைத்து, அதைக் கல் பொறுக்கி அதிலே நற்குல திராட்சச் செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக் கட்டி, அதிலே ஆலையையும் நாட்டி, அது நல்ல திராட்சப் பழங்களைத் தருமென்று காத்திருந்தார். ஆனாலும் அது கசப்பான பழங்களைத் தந்தது.— இப்போதும் 3 எருசலேமின் குடிகளே, பூதாவின் மனுஷரே, நமக்கும் நமது திராட்சத் தோட்டத்துக்கும் நியாயந் தீருங்களேன்.— நாம் நமது திராட்சத்தோட்டத்துக்காக 4ச் செய்யாத எந்த வேலையை அதற்கினி

ச் செய்யலாம். பின்னை நல்ல திராட்சப்
 பழங்களைத் தருமென்று நாங் காத்திருக்
 கும்போது, அது கசப்பான பழங்களை
 5 த் தந்ததென்ன?—இப்போதும் நாம் ந
 மது திராட்சத் தோட்டத்துக்குச் செய்
 வதை உங்களுக்கு அறிவிப்போமே. அ
 து மேய்ந்துபோடப்படுவதற்காக அதி
 ன் வேலையை வாங்கிப்போடுவோம். அது
 மிதியுண்பதற்காக அதின் அடைப்பைத்
 6 தகர்ப்போம்.—அதைப் பாழாக்கிப்போ
 டுவோம். அதின் கிளை நறுக்கப்படாம
 லும், களை கொத்தி எடுக்கப்படாமலும்
 போவதினால் முட்செடியும் நெருஞ்சியு
 ம் முளைக்கும். அதின் மேல் மழையை
 வருஷிக்கப்பண்ணாதபடிக்கு மேகங்களு
 7 க்குக் கற்பிப்போமென்கிறார்.—ஆனாலுஞ்
 சேனைகளுடைய யெகோவாவின் திராட்
 சத்தோட்டம் ஓஸ்ரவேலின் வீமீம், அவ
 ர் மனமகிழ்ச்சியின் நாற்று பூதாவின் ம
 னுஷிருந்தானே. அவர் நியாயத்துக்குக்
 காத்திருந்தார். ஆனாலும் இதோ, சீர்சே
 டி நீதிக்குங் காத்திருந்தார். ஆனாலும் இ
 தோ, அலறுதல்.

நீங்கள் மாத்திரம் தேசத்தின் நடுவில் 8
 வாசமாய் இருக்கும்படிக்கு, இனி இடம்
 இல்லாமற் போகுமட்டும், வீட்டோடே
 வீட்டைச் சேர்த்து வயலோடே வயலைச்
 சேர்ப்பண்ணுகிற உங்களுக்கு ஐயோ! -
 அது சேனைகளின் யெகோவாவாயிருக்கி 9
 ற நம்முடைய செவிகளுக்குட்பட்டது.
 மெய்யாகவே அந்தத் திரளான் வீடுகள்
 பாழாகிப், பெரிபவைகளும், நேத்தியான
 வைகளுங்குடியில்லாமல் இருக்கும். —ப 10
 த்தேர் நிலமாகிய திராட்சத் தோட்டம்
 ஒரே குறுணிதரும். ஒரு கலவிரை ஒரு
 குறுணிதரும்.

யெகோவாவின் கிரியையை நோக்காம 11
 லும் அவர் கரங்களின் செய்கையைப் பா
 ராமலும், லொட்டியை தத்த அதிகால
 மே எழுந்து, ஓருட்டிப்போகுமளவும்
 மதுபானம் தங்களைச் சூடாக்கும்படியா
 ய்த் தரித்திருந்து, —தங்கள் விருந்துகளி 12
 ல் சரமண்டலத்தையும், தம்புரையும்,
 மேளத்தையும், நாகசரத்தையும், மது
 பானத்தையும் வைத்திருக்கிறவர்களுக்கு
 ஐயோ!

- 13 ஆனதுகொண்டு நமது எனம் அறிவி
 வ்லாமையினாலே சிறைப்பட்டிப்போகு
 ம். அதில் கணமுள்ளவர்கள் பட்டினியி
 னாலே தொய்வார்கள். அதின் திரளானகு
 ம்பு தவணத்தால் நா வரண்டுபோகும்.-
- 14 ஆனதுகொண்டு அவர்கள் மகிழையும்,
 அவர்கள் திரள்களும், அவர்கள் சந்தடியு
 ம், அவர்களிட் னிசுருகிறவர்களும் பா
 தாளத்தில் இறங்கிப்போக, அது தன் றெ
 ஞ்சை விரிவாக்கித் தன் வாயை ஆவென்
 று மட்டில்லாமல் திறந்தது.—அப்படி
 யே சிறியவனுக் குணியப்பண்ணப்பட்டு
 ப் பெரியவனுந் தாழ்ந்துபோவான். மே
 ட்டிமையானவர்களின் கண்கள் தாமும்.
- 16 —ஆனதுஞ் சேனைகளின் பெகோவா நி
 யாயத்திர்ப்பினால் உயர்ந்து பரிசுத்த தே
 வன் நீதியினாலே பரிசுத்தமுள்ளவராய் வி
 17 ளங்குவார்.—அப்போது ஆட்டுக்குட்டி
 கள் தங்கள் வாடிக்கையாய்த் தொழுவத்தி
 ல் ட்டையும். கொழுப்பானவர்களுக்கிருந்
 து பாழாய்ப் பேரணவைகளைப்பாரதேசி
 18 கள் அனுபவிப்பார்கள்.—மாய்கையின் க
 யிறுகளால் அக்கிரமத்தையும், பண்டி வ

௨௪ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

டங்களால் பாவத்தையும் இழுத்துவந்து,
—அவர் தீவரித்துச் சிக்கரமாய் நாம் பா 19
ர்க்கத்-தமது கிரியையை நடப்பிக்கட்டு
மென்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரி
ன் ஆலோசனை நாம் அறியும்படிக்குச்
சேர்ந்து வரட்டுமென்றஞ் சொல்லுகிற
வர்களுக்கு ஐயோ!

தின்மைஐய நன்மை என்றும் நன்மை 20
யைத் தின்மைபென்றஞ் சொல்லி, இரு
ளை வெளிச்சமும் வெளிச்சத்தை இருளு
மாக்கிக், கசப்பைத் தித்திப்புந் தித்திப்
பைக் கசப்புமாக்குகிறவர்களுக்கு ஐ
யோ!—தங்கள் பார்வைக்கு ஞானிகளுந் 21
தங்கள் எண்ணத்துக்குப் பத்திமாண்களு
மாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ! —ம 22
துபாணத்தைக் குடிக்கப்பராக் கிரமரும்
லொட்டியைக் கலந்துவைக்கப் பலசா
லிகளுமாய் இருந்து,—குற்றவாளியைப் 23
பரிதானத்தின் நிமித்தியங் குற்றமற்றவ
ளுக்கி, நீதிமாண்களின் நிபாயத்தை அ
வர்களை விட்டு விலக்குகிறவர்களுக்கு ஐ
யோ!— இதின் நிமித்தியமாக அக்கினிச் 24
சுவாலை வைக்கோலைப் பட்சிக்குடாய்

போலேயுஞ், செத்தை நெருப்புக்கிரை யாகித் தணிபுமாப்போலேயும் அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியப் போலப் பறந்துபோம். ஏனெனிற் சேனைகளுடைய பெகோவாவின் வேதத்தை வெறுத்து இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் வசனத்தை அசட்டைபண்ணினார் 25 கள்.--ஆகையால் பெகோவாவுடையகோபந்தமது சனத்துக்கு விரோதமாய் மூண்டது. அவர் தமது கையை அதற்கு விரோதமாக நீட்டிப், பருவதங்கள் அதிரத்தக்கதாகவும் அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாகவும் அதை அடித்துப்போடுவார். இதிலே எல்லாம் அவருடைய கோபம் ஆரூமல் அவருடைய கை இன்னம் நீட்டினதாய் இருக்கின்றது.

26 அவர் தூரத்திலுள்ள சாதியாருக்கு ஒரு கொடியையேற்றி அவர்களைப் பூயியின் கடையாந்தரங்களில் இருந்து அவர் பயில் காட்டி அழைப்பார். அப்போது ஒத்தோ தீவரமும் வேகமுமாய் வருவார்கள்.

27 — அவர்களில் விடாய்த்தவனும் இடது

உன ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

கிறவனுயில்லை அவர்களில் ஒருத்தனுடைய இடுப்பின் கச்சை அவிழுவதும் பாதாட்சைகளின்வாரி அறந்து போவதுமில்லை.—அவர்கள் அம்புகள் கூர்மையும் அவர்கள் வில்லுகளெல்லாம் நானேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்கள் உருவிகள் புசுதுக்கொத்தவைகளையிருக்கும்.—அவர்கள் கருச்சிப்பு துஷ்டசிக்கத்தினுடையது. சிக்கக் குட்டிகளைப்போலக் கருச்சித்து உறுமி ஓசையைப் பிடித்து, அதைத் தப்பிவிடக்கிறவன் ஒல்லாமல் உதித்துப்போய் விடுவார்கள்.—அவர்கள் அந்தாளிலே சமுத்திர இரைச்சலுக்குச்சரியாய் அதிமேல் ஓராவார்கள். அப்போது தேசத்தைப் பார்த்தால், இதோ அந்தகாரமும் வியாசுலமும் உண்டு. அதின் பாய்க்கடிப்பின்மேல் வெளிச்சம் இருண்டிருக்கும்.

சு. அதிகாரம்

யெகோவா ஏசாயாவுக்குத் தரிசனயாகி, அனை மி
னக்கடினப்பட்டபூதர் அண்டைக்கு அனுப்பினது.

- 1 உசியா இராசா மரணமடைந்தவருஷித்
திலே ஆண்டவர் உயரமும் உன்னதமுமா
ன ஆசனத்தின்மேல் உளுக்காந்திருக்கக்
கண்டேன். அவருடைய வஸ்திரத்தொங்
கல்கள் தேவாலயத்தை நிரப்பின —கே
- 2 ராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்
கள். அவர்களில் ஒவ்வொருத்தனுக்கு அ
வ்வாறு செட்டைகள் இருந்தன. அவனவ
ன் இரண்டு செட்டைகளால் தன் தன் மு
கத்தை மூடி, இரண்டு செட்டைகளால் த
ங்கள் கால்களை மூடி இரண்டு செட்டை
- 3 களாற் பறந்து, —சேனைகளுடைய யெ
கோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்த
ர், பூமி அனைத்தும் அவர் மகிமைபால் நி
றைந்திருக்கிறதென்று ஒருத்தரோடொ
- 4 ருத்தர் கூப்பிட்டுச் சொன்னார்கள். —வா
சல்களின் நிலைகள் கூப்பிடுகிறவர்களின்
சத்தத்தால் அசைந்து வீழி புகையினால்
நிறைந்தது.

உஅ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

அப்போது நான் எனக்கு-ஐயோ! ஏ 5
 னென்றால் நான் அசுத்த உதமிகளுள்ள
 மனுஷினும், அசுத்த உதமிகளுள்ள சண்
 தின் நடுவில் வாசமாயிருக்கிறவனுமாக
 யால் அதமாவேனே. ஏனெனில் சேனை
 களுடைய யெகோவாவாகிய இராசாவை
 என் கண்கள் கண்டதென்றேன்.— ஆளு 6
 லும் கேரபீன்களில் ஒருத்தன் பலிபீ
 டத்தில் குறட்டால் ஏழித்த ஒரு கட்டை
 நெருப்பைத் தன் கையிலே பிடித்திருந்
 து, எண்ணண்டைக்குப் பறந்துவந்து,
 —அத்தால் என் வாயைத் தொட்டு, இ 7
 தோ, இது உன் உதமிகளைத் தொட்டதி
 னால் உன் அக்கிரமம் நீங்கி, உன்பாவம்
 நிவர்த்தியாயிற்றென்றான்.— அதின்பிறகு 8
 ஆரை அனுப்புவோம்? ஆர் எங்கள் காரி
 யமாய்ப் போவானென்று உரைக்கிற ஆ
 ண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன்.
 அதற்கு நான், இதோ, அடியேன் இரூக்
 கிறேன், என்னை அனுப்புவென்றேன்.

அப்போதவர் சொன்னதாவது நீ போ 9
 ய் இந்தச் சனத்துக்கு, நீங்கள் காதாரக்
 கேட்டும் உணராமலும், கண்ணூரக்கண்

- மும் அறியாமலும் இருங்கொன்று சொ
 10 ல்லு.—இந்தச் சனந் தங்கள் கண்களினு
 த் காணாமலுந், தங்கள் காதுகளினுத் கே
 ளாமலுந், தங்கள் இருதயத்தினால் உணர்
 ந்து மணந்திரும்பாமலும், நாம் அதை ஆ
 ரோக்கியமாக்காமலும் இருக்க நீ அதின்
 இருதயத்தை நிணத்ததாக்கி அதின் காது
 களை அழுத்தப்படுத்தி, அதின் கண்களை
 11 மூடிப்போடென்றார்.—அப்போது ஆ
 ண்டவரே, எந்தமட்டும் என்றேன். அவ
 ர் சொன்னதாவது பட்டணங்கள் குடியி
 ல்லாமலும் வீடுகள் மனுஷிசஞ்சாரயில்
 லாமலும் பாழாகிப் பூமி அவாந்தர வெ
 12 ளியாகுமட்டுந்தானே.—ஏனெனில் பெ
 கோவர மனுஷிரைத் தூரமாக விலக்கு
 வதினாலே தேசத்தின் நடுமையம் மகர
 வெறுமைபாக்கி விடப்படும்.
- 13 ஆகிலும் அதிலே இன்னம் புத்திலை
 ரு பங்கிருந்தும், அது திரும்ப நிருமூல
 மாக்கப்படுங் கருவாவியு மரமும் இச்சிங்
 மரமும் இலையற்றுப்போன பிறகு அதின்
 அடிமரம் இருக்கிறது போலே, அவைக

கூய ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ளின் அடிமரமும் இருந்து பரிசுத்த வித்
தாயிருக்குமென்றார்.

எ. அதிகாரம்.

யெகோவாவை நம்பாமல் அசூரியாவின் இரா
சாவைச் சார்ந்து கொள்ளினத்த ஆகாச இ
ராசாவுக்கு நயமும் பயமுமாகப்பிரசங்கித்தது.

உசியாவின்னுடைய குமாரனாகிய யோத்
தாமின் குமாரன் ஆகாசென்ற யூதாவு
டைய இராசாவின் நாட்களிற் சம்பவித்
ததேதென்றால் ரேத்சீன் என்ற சூரியாவி
ன் இராசாவும் ரெமலியாவின் குமாரனா
கிய பெக்காவென்ற இஸ்ரவேலுடைய இ
ராசாவும் ஒருசலேமின்மேல் உயித்தம்
பண்ண வந்தேறி, அதைப் பிடிக்க மாட்
டாதேபோனார்கள்.—சூரியர் எப்பிராயீ
மைச்சார்ந்து இருக்கிறார்களென்று தாலீ
தின்வீட்டுக்கு அறிவிக்கப்பட்டபோது அ
வன் இருதயமும் அவன்சனத்தின் இருத
யமுங் காட்டிலே மரங்கள் காற்றினால் த
த்தளிக்குமாப்போலே தத்தளித்தது.—
அப்போது யெகோவா ஏசாயாவுடனே 3
சொன்னதாவது, இப்போது நீயும் உன்

- மகன் சேயார்யாகுபுமாய் வண்ணன் து
 றைவழியிலுள்ள மேன்குளத்து மதகின்
 கடைசிமட்டும் ஆகாசக்குளதிர்க்கொண்டு
- 4 போய், -நீ அவனுடனே சொல்ல வேண்
 டியதேதெனில், நாம் யூதாவுக்கு விரோத
 மாய்ப் போயேறி, அதை இறுகப் பிடித்
 து அதை நமக்குட் பங்கிட்டுக்கொண்டு,
 தபேயாவின் குமாரனை அதில் இராசாவா
 க்கி அரசாளப்பண்ணுவோமென்று, —
- 5 சூரியன் எப்பிராயமோடும் ரொமலியாவி
 ன் மகனோடும் உனக்கு விரோதமா
 ய்ப் பொல்லாத ஆலோசனைபண்ணின
- 6 தின் நிமித்தியம், — நீ பயப்படாமல் அ
 மர்ந்திருக்கப்பார். புகைக்கிற இந்த இ
 ரண்டு அடிக்கொள்ளிகளாகிய சூரியரோ
 டே வந்த ரேதீனும் ரொமலியாவின் ம
 கனும் எரிகிற கோபத்தின் நிமித்தியம் உ
- 7 ன் இருதயந் துவளவேண்டாம். — அது
 நிலை நிற்பதுமில்லை அது அப்படியாவ
 துமில்லையென்று தேவனாகிய ஆண்ட
- 8 வர் சொல்லுகிறார். — ஏனென்றால் சூரி
 யாவின் தலைப்பட்டணந் தமஸ்குவந் த
 மஸ்குவின் தலைவன் ரேதீனுந்தானே.

கூஉ ஏசாயர்வின் தீர்க்கதரிசனம்.

இன்னம் அறுபத்தைந்து வருஷங்களிலே
 எப்பிராயிஞ் சன்மாயிரர்தபடிக்கு நொ
 ருக்கப்பரீம்.—இப்பேர்தோ எப்பிராயி 9
 மின் தலைப் பட்டணஞ் சமாரியாவுஞ் ச
 மாரியாவின் தலைவன் ரொமலியாவின் மக
 னுந்தானே. நீங்கள் விசுவாசியாதேபோ
 னால் தீர்ப்படமாட்டீர்களென்று சொ
 ல்வென்றார்.

அப்புறம் யெகேசர்வர் ஆகாசைப்பாசி 10
 த்துப்பேசி,—உன் தேவனாகிய யெகேசர் 11
 வாவிடத்தில் ஒரு அகையாளத்தை உன்
 க்குக் கேள். அதைப்பாதாளத்திலே ஆளு
 லும் உயர உண்ணத்திலேயானாலும் இ
 ருந்து உண்டாகக் கேளென்று சொன்னா
 ர்.—ஆகாசோ அதை நான் கேளேன். 12
 நாம் யெகேசர்வர்கைவப்பரிட்சைபாராதிரு
 ப்பேனென்றான்.— அப்போது ஏசாயர் 13
 சொன்னதாவது இப்போதுந் தாலீதின்
 டீட்டாசே,கேளுங்கள். மனுஷிகர் விதன
 ப்படுத்துகிறது உங்களுக்குக் கொஞ்சக்
 காரியமாய்க் காண்கின்றதென்று என் தே
 வனையும் விதனப்படுத்துகிறீர்களோ?— 14
 ஆனதுகொண்டு ஆண்டவர்தமாய்ப் உங்

- ௧௫ ஒருக்கொரு அடையாளத்தைக் கொடுப்பார். இதோ ஒரு கன்னியாஸ்திரி ஒருபு
 வதியாக ஒருகுமாரனைப் பெறுவாள். அவ
 15 குக்கு இம்மானுவேலென்று பெரிடுவா
 ன்.—தன்மையை வெறுத்து நன்மையை
 த்தெரிந்துகொள்ள அறியும் வயது மட்
 16 டாக அவர் வெண்ணெய்யுந்தேலுஞ் சா
 யைவெறுக்கவும் நன்மையைத் தெரிந்து
 கொள்ளவும் அறிகிறதற்குமுன்னே நீர்
 அருவருக்கிற தேசம் அதின் இரண்டு இ
 ராசாக்களால் விடப்பட்டதாயிருக்கும்.
- 17 ஆனாலும் எப்பிராயும் பூதாவை விட்
 டுப் பிரிந்த நாள் துவக்கி வராதிருக்கி
 ற நரட்சை யெகேவா உம்முடையமே
 லும், உம்முடைய சனத்தின்மேலும், உ
 ம்முடைய பிதாவுடைய வீட்டின்மேலு
 ம், அருரியாவின் இராசாவினால் வரப்
 18 பண்ணுவார்.—பின்னையுஞ் சம்பலிப்ப
 தாவது, யெகேவா ஏகிப்த்தினுடைய ந
 திகளின் கடையாந்தரத்தில் இக்களையும்,
 அருரியாதேசத்திலிருக்குந் தேன்பூச்சிக
 19 ளையும் பயில்பேரட்டையுப்பார்.—அவை

௧௪ எசாயாவின் தீர்க்கதரிசனம்.

கள்வந்து ஏகமாய் வனூந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கண்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், எல்லாச் சாலைகளிலும் தங்கும்.—அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியாகிய நதிக்கரை யான அருரியாவின் இராசாவினாலே சிரசையுங், கால்களின் மயிரையுஞ் சிரைத்துத் தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.—அக்காலத்தில் ஒருத்தன் கிடாரியையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால்,—அவன் அவைகள் பரிபூரணமாய்ப் பால்கறக்கிறபடியினாலே வெண்ணெய்யைச் சாப்பிடுவதுண்டு. தேசத்தின் நடுவில் மீதியாய் இருப்பவனெல்லாம் வெண்ணெய்யும், தேனையுமே சாப்பிடுவான்.—பின்னையுஞ்சம்பலிப்பதெதனில், ஆயிரம்வெள்ளிக்காசுபெறும் ஆயிரநூதிராட்ச்செடியிருந்த நிலம் எல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாம்.—அம்புகளையும், விலையும்கொடுத்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். ஏனெனில் தேசமனைத்துமும் முட்செடியும் நெரிஞ்சிலுமாயிருக்க

25 சும்.—சூர்தாளியாலே கொத்தப்படுகிற எல்லா மலைகளுமுண்டே அங்கே முட் செடிகளுக்குட், நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதனால் போகக் கூடாதபடியினாலே அது மாடுகளை ஒட்டிவிடுவதற்கு ம். ஆடுகளை மிதிப்பதற்குமான ஓடமாய் இருக்குமென்றான்.

அ. அதிகாரம்.

தமஸூவுஞ், சமாரியாவுஞ், சீக்கிரத்துக்குள்ளே அருரியாற் கொள்ளையாய்ப்பேருமென்பது.

1 பின்னையும் யெகோவா என்னுடனே ஒரு பெரிய கடுதாசிச் சுருளை எடுத்துக் கொண்டு ப.னுஷின் எழுதுகிற பிரகாரமாய் அதிலே கொள்ளைக்குக் கடுகிச் சூறைக்குத் தீவரிப்பானென்று எழுதென்றார்.—அப்போது நான் உண்மையுள்ள சாட்சி மனுஷராயிருக்கிற ஆசாரியனாகிய உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனாகிய சகரியாவையும் அதற்குச் சாட்சியாக வைத்துக்கொண்டேன்.—நான் தீர்க்கதரிசியானவளண்டைக்குச் சேர்ந்தபோது, அவள் கருப்பவதியாகி ஒரு கு

கக ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

மாரணப் பெற்றோள். அப்போது பெ
கோவா என்னுடனே கொள்ளைக்குக் க
கிசி சூறைக்குத் தீவரிப்பாவென்ற பே
ரை அவனுக்கு இடு.— ஏனெனில் இந்த 4
ப்பாலகன் என் அப்பா, என் அம்மா,
என்று கூப்பிட அறிகிறதற்குமுன்னே த
தமஸ்குவின் ஆஸ்தியுள், சமாரியாவின்
கொள்ளையும், அசூரியாவின் இராசாவுக்
கு முன்பாகக் கொண்டிபோகப்படுமெ
ன்றார்.

புதரில் தன்மரக்கர் அழிவதஞ் சன்மரக்கர்
காக்கப்படுவதும்.

பெகோவா அப்புறம் என்னோடே 5
பேசத்தொடர்ந்து சொன்னதாவது,—
இந்தச் சனம் மெதுவாய் ஒடுகிற சிலோ 6
வாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி
ரேத்சீனையும், ரொமலியாவின் சூமாரண
யுள் குறித்துச் சந்தோஷிக்கிறபடியின
லே,—இதே ஆண்டவர் அசூரியாவின் 7
இராசாவும் அவனுடைய சகல ஆடம்பர
முமாகிய ஆற்றினுடைய வலுவந் திரளு
மான தண்ணீர்களை அவர்கள்மேற்புரள
ப்பண்ணுவார். அது அவர்களுடைய ஓ

- டைகள் எல்லாவற்றின்மேலும் புரண்டி
 வர்களுடைய எல்லாக் கரைகள் மேலும்
 8 போய், —பூதாவுக்குட்புகுந்து புரண்டி
 கடந்து கழுத்துமட்டும் வருமென்றார்.
 இம்மானுவேலே அவன்செட்டைகளின்
 விரிவு உமது தேசத்தின் அகலத்தை நிர
 ப்பும்.
- 9 சன்சதளங்களே ஏகக்கூட்டமாகி முதி
 யுங்கள். சகல தூரதேசத்தாரே, செவி
 கொடுங்கள். இடைக்கட்டிக்கொண்டு மு
 10 நியுங்கள்.—யோசனையை யோசியுங்கள்.
 அது அபத்தமாகும். வார்த்தையை வச
 னியுங்கள் அது நில்லாது. ஏனெனில் எ
 ள்களுடனே தேவன் இருக்கிறார்.—ஏ
 11 னெனில் பெகோவா என்னுடனே பே
 சி என் கையைத்திடப்படுத்தி நான் இ
 நீதச் சனத்தின் வழியிலே நடவாற்படி
 க்கு எனக்குப் புத்திசொல்லி விளம்பின
 12 தாவது,—இந்தச் சனம் ஒப்பந்தமென்
 றுசொல்லுகிறதை எல்லாம் நிங்கள் ஒப்
 பந்தமென்றுசொல்லாமலும், அது பய
 ப்படுகிற பயமாய் நீங்கள் பயப்படாமலும்
 13 ம், தத்தளியாமலும்,—சேனைகளின் பெ

௬௮ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

கோவாவையே பரிசுத்தம்பண்ணுங்கள்.
அவரே உங்கள் பயமும் அவரே உங்கள்
தத்தளிப்புமாயிருப்பதாக.—அவர் உங் 14
களுக்குப் பரிசுத்தஸ்தலமும், இஸ்ரவே
லின் இரண்டு வீடுகளுக்கோ தமிழ்க் கலின்
கல்லும், இடறுதலின் கன்மலையும் எருச
லேமின் குடிகளுக்குச் சுருக்குங் கண்ணி
யுமாக இருப்பார்.—அவர்களில் அநேக 15
ர் இடறி விழுந்து நொருங்கிச் சிக்குண்
டு பிடிபடுவார்கள்.—சாட்சியைக் கட்டி 16
ப்போடு, நம்முடைய சீஷருக்குள் இருக்
கிற வேதத்தை முத்திரியென்றார்.—பா 17
க்கோபின் வீட்டுக்குத் தமது முகத்தை
மறைக்க யெகோவாவுக்கு நான் காத்து
அவருக்கு எதிர்ப்பார்த்திருப்பேன்.—இ 18
தோ நாணும், யெகோவா எனக்குக்கொ
டுத்த பிள்ளைகளுள் சீயோன்பருவதத்தில்
வாசமான சேனைகளுடைய யெகோவா
வாலே இஸ்ரவேலின் அடையாளங்களா
கவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்.
ஆனாலும் அவர்கள் உங்களுடனே அ 19
ஞ்சனம் பார்க்கிறவர்களையும், முணுமு
ணென்று சத்தமிடுகிற குறிகாரையுங்

- கேளுங்கொன்பார்கள். சணந் தன் தேவனைக் கேட்கவேண்டாமோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களைக் கேட்கலாமோ?—வேதத்தையுந், சாட்சியையுந் கவனிக்கவேணும். இந்த வார்த்தையின்படியே அவர்கள் சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலவெளப்பில்லை.
- 21 —இடுக்கம் அடைந்தவர்களும், பட்டினியாய்த் தேசத்தைத் தாண்டிவார்கள். அவர்கள் பட்டினியாய் இருக்கும்போது, மூர்க்கவெறியாகித் தங்கள் இராசாவையுந் தங்கள் தேவனையுந் தூஷிக்கிறவர்களாய் அண்ணாருவார்கள். —தேசத்தையோக்கிப்பார்ப்பார்கள். ஆகிலும் இதோ இக்கட்டும் இருட்டுமாம். இடுக்கத்தால் இருளடைந்து அந்தகாரத்தலே தள்ளுண்டு அலைவார்கள்.

க. அதிகாரம்.

சிறிஸ்துவினுடைய பிறப்பின் சுவீசேஷமான தீர்க்கதரிசனம்.

- 1 ஆகிலும் அவர் சேபுலோன் தேசத்தையும் நவுதவி தேசத்தையும் இனப்படுத்தி

சுய சாபாவின் தீர்க்கதரிசனம்.

ன முந்தின காலத்து இடுக்கமாய் அது
 ஒருண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவ
 ன் கடற் கரைவழியும் போர்தான் நதியோ
 ரமுமான புறச்சாதியாருடைய கவிலை
 யாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்தி
 லே மகிமைப்படுத்தினார்.—ஒருளில் ௨
 டக்கிற சனம் பெரிய வெளிச்சத்தைக் கா
 ணும். மாண நியூலின் தேசத்திற் குடி
 யிருக்கிறவர்களின் மேல் வெளிச்சம் பிர
 காசிக்கும்.—அந்தச் சாதியைத் திரளாக்கி, 3
 அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்
 ணுவீர். அதுப்பில் மகிழுகிறதுபோலவும்,
 கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகை
 யிற் களிகூருகிறதுபோலவும் உடக்கு மு
 ல்பாக மகிழ்வார்கள்.—ஏனெனினில் அந் 4
 தள் சமைபான நுகத்தடியையும் அந்
 தள் தோளின் மிலாறையும் அவர்கள் ஆ
 ளோட்டியின் கோலையும், மீதியானியரி
 ன் நாள் நடபடிக்குச் சரியாய் முறித்து
 ப்போட்டீர்.— அதேதென்றால் அமளி 5
 யாய் யுத்தம்பண்ணுகிற எல்லாப் படை
 முஸ்தீதும் இரத்தங்களில் புரண்ட உடுப்
 புக்கு சுட்டுடறிக்கப்பட்ட அக்கினிக்கிரை

6 பாகும்.—ஏனெனில் நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார். கத்தத்தத்துவம் அவர் தோளின்மேல் இருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்காரர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாநானப்பிரபு என்னப்படும்.—தாலீதின் ஆசனத்தையும் அவனுடைய இராச்சியத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்மென்றைக்கும் நியாயத்தினாலும், நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அதை அவர் ஆளுங்கத்தத்துவத்தின் பெருக்கத்துக்கும் அதின்மேல் உள்ள சமாநானத்துக்கும் முடிவில்லை. சேனைகளுடைய பெகோவாவின் விராச்சியம் அதைச் செய்யும்.

இராவேல் இராச்சியத்தின் மேலே சங்காரம் வருவது.

8 பெகோவா யாக்கோபிலே ஒரு வார்த்தையை அனுப்பினார். அது ஓஸ்ரவேலின் மேல் இறங்கிறதாய் இருக்குது.—
9 செங்கல்கள் இடிந்து போயிற்று. வெட்டின கல்லுகளால் திரும்பக் கட்டுவோம்.

சுஉ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

காட்டத்தி மரங்கள் வெட்டிப்போடப்பட்டன. கேதுரு மரங்களை அவைகளுக்குமாற்றிவைப்போமென்று, - அகந்தையு 10
 ம் மணப்பெருமையுமாய்ச் சொல்லுகிற
 எப்பிராயீமருஞ் சமாரியாவின் குடிகளு
 மாகிய எல்லாச் சனத்திற்கும் அதுதெரிய
 யவரும். — என்னவெனில், யெகோவா 11
 ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்
 மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச்
 சத்துருக்களை அவர்களோடே கூட்டிக்க
 வப்பார். — சூரியர் முற்புறத்திலும் பெலி 12
 ஸ்தர் பிற்புறத்திலும் ஓடுந்து வந்து
 இஸ்ரவேலை முழுவாயாலும் பட்சிப்பா
 ர்கள். இதிலெல்லாம் அவருடைய கோ
 பம் ஆரூமல் அவருடைய கை இன்னம்
 நீட்டினதாய் இருக்கின்றது. — ஏனெனி
 ல் இந்தச் சனந் தங்களை அடிக்கிறவர் 13
 அண்டைக்குத் திரும்பாது. சேனைக
 ளுடைய யெகோவாவைத் தேடாதே
 போகிறார்கள். — ஆகையால் யெகோவா 14
 இஸ்ரவேலிலே தலையையும், வாலையுங்
 கிளையையும், நாணலையும் ஒரே நாளிலே
 அறுப்பார். — மூப்பனும், கனமுதமா 15

- னவனுந்தலை, பொய்ப்போதகம்பண்ணு
 16 கிற தீர்க்கதரிசியால்,—ஏனென்றால் இந்
 தச் சனத்தை நடத்துகிறவர்கள் எத்தரு
 ம், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் மு
 ழங்கப்படுகிறவர்களுமாய் இருக்கிறார் க
 17 ள்.—ஆனபடியால் ஆண்டவர் அதின் இ
 னைஞர் மேற் பிரியமாயிருப்பதாய்க்
 அதில் இருக்கிற தாய் தகப்பன் இல்லாதவ
 ர்கள் மேலும் விதவைகள் மேலும் இரங்
 குவதாய்க். ஏனெனில் அவர்கள் அனை
 வரும், மாயக்காரரும், பொல்லாதவர்க
 ளுமாய் இருக்கிறார்கள். எல்லா வாயும் ப
 யித்தியம் பேசும். இதிலெல்லாம் அவரு
 டைய கோபம் ஆறாமல் அவருடைய கை
 18 இன்னம் நீட்டினதாய் இருக்கின்றது.—ஆ
 காமயமானது அக்கினியைப் போல் எரி
 கிறபடியினாலே, அது முட்செடியையும்
 நெரிஞ்சியையும் பட்சித்துச், சன்னல்பின்
 னலான காட்டைப் புகைதிரண்டெழும்
 19 பததக்கணையாகக் கொளுத்தும்.—சே
 னைகளுடைய யெகோவாவின் சினத்தால்
 தேசம் மந்தாரப்பட்டுச், சனம் அக்கினி
 க்கிரையாய்ப்போம். ஒருவனுந்தன் ச

சச சபாபாவின் தீர்க்கதரிசனம்.

கோதரணைத் தப்பவிடாள்.—வலது புற 20
த்தில் அறுத்தாலும் பசித்திருப்பார்கள்.
இடது புறத்தில் திண்ணூல்த் திருத்தியாவ
தில்லை. தன் தன் புயத்தின் மாங்கிஷித்
தை அவனவன் தின்பான்.—எப்பிராயீமை 21
மனசேயும், மனசேயை எப்பிராயீமுந்
தானே. இவர்கள் ஏகமாய் பூதாவுக்கும் வி
ரோதமாய் இருப்பார்கள். இதிலெல்லா
ம் அவருடைய கோபம் ஆராமம் அவரு
டையதை மூன்னம் நீட்டினதாயிருக்கும்.

ய. அதிகாரம்.

இஸரவேவிலே தலைமையானவர்களுக்கு ஐயோ!
என்று கூறினது.

ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண் 1
ணவும் நம்முடைய சனத்திற் சிறுமையா
னவர்களின் நியாயத்தைப் பறிக்கவும் வி
தவைகளைச் சூறையாடவும், திக்கற்றவர்க
ளைத் தாங்கள் கொள்ளையிடவுமாக,—அக் 2
கிரமப் பிரமாணங்களை தீர்மானிக்கிறவ
ர்களுக்கும், பாரமானவைகளை எழுதுகிற
வேதபாரகளுக்கும் ஐயோ!—விசாரிப்பி 3

ன் நாளிலும், தூரத்தில் இருந்து வருகிற பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆரண்டையிலே ஒத்தாசை தேட ஒடுவீர்கள்? உங்கள் மகிமை கட்டுண்டவர்களின் கீழ் முடங்கி விழாதபடிக்கு அதை உங்களை வைத்துப்போவீர்கள்?—கொலைசெய்யப்பட்டவர்களுக்குள்ளும் விழுவார்கள். இதுவெல்லாம் அவருடைய கோபம் ஆராமல், அவருடையகை ஒன்னம் நீட்டினதாய் இருக்கும்.

எருசலேமையும் பிடிக்க தினவுகொள்ளும்பெருமையான அசூரியரை யெகோவா அழிப்பது.

5 நம்முடைய கோபத்தின் கோலாகிய அசூரியருக்கு ஐயோ! அவர்கையிலிருக்கிற
6 து நம்முடைய சினத்தின் மிலாறு. -நாம் அமார்க்கமானசாதிக்கு விரோதமாய் அவனை அனுப்பி நம்முடைய கோபம் மூண்டிருக்கிற சனத்தின்மேல் அதைக்கொள்ளையிடவுஞ், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும், அவனுக்குக் கட்டளை கொடுப்போம்.—அவனோ அப்படிக்கொ
7 த்த எண்ணமும் அவன் இருதயம் அப்ப

சக வசாயாவின் தீர்க்கதரிசனம்.

டிக்கொத்த நினைவுமாயிரம்நி கொஞ்ச
மாயிராத சாதிகளை அழிக்கவுஞ் சங்கரிக்
கவுந் தன் மனதிலே நினைவாயிருக்கிறான்.
— ஏனெனில் ஏன் பிரபுக்கள் அனைவரு 8
ம் இராசாக்களல்லவோ?—கலனேபட்ட 9
ணம் கரகேமிசைப்போலானதில்லையோ?
ஆமாத் அந்நபாத்தைப்போலுமானதில்லையோ?
சமாரியா தமஸ்குவைப்போலான
தில்லையோவென்றும், — ஏருசலேமையு 10
ஞ் சமாரியாவையும் பார்க்க விசேஷித்த
சொருபங்களுள்ள விக்ஶிரக இராச்சியங்
களை ஏன் கை கண்டுபிடித்ததுபோலையு
ம், — நான் சமாரியாவுக்கும் அதின் விக் 11
ஶிரகங்களுக்குஞ் செய்ததுபோலையும்,
ஏருசலேமுக்கும் அதின் விக்ஶிரகங்களு
க்குஞ் செய்யேனெனவென்றும் சொல்லு
கிறான். — ஆளுஞ் சம்பவிப்பதெதனி 12
ல் ஆண்டவர் சீயோன்பருவத்திலும் ஏ
ருசலேமிலுந் தமது செயலெயல்லாம்
முடித்திருக்கும்போது அருரிய இராசா
சாவினுடைய பெருமைபான நெஞ்சின்
கணியையும், அவன் மேட்டிமைபான க
ண்களின் சிறப்பையும் நாம் விசாரிப்போ

- 13 மெஸ்கிரார்.—ஏனென்றால் அவன் சொல்
லுகிறது என் கையில் பலனாலும், என்
றா ஓத்தினாலும், சீதைச் செய்தேன். ஏ
னெனில் உணர்வுள்ளவராய் இருக்கிறே
ன். அத்தால் நான் சனசதளங்களின் எ
ல்லைகளை வாங்கிப்போட்டு அவர்கள் உக்கி
ராணங்களைக் கொள்ளையிட்டு, வல்லவனை
ப்போலக் குடியானவர்களைத் தாழ்த்தி
- 14 னேன்.—என் கை சனசதளங்களின் ஆஸ
தியை ஒரு குருவிக் கூட்டைப்போலக் க
ண்டுபிடித்துத் தனித்துவிடப்பட்ட மு
ட்டைகள் வாரிக்கொள்ளப்படுமாப்போ
லே பூமியையெல்லாம் நான் வாரிக்கொ
ண்டேன். செட்டையை அசைத்தவர்களு
ம், வாயைத்திறந்தவர்களும், கசுகசென்
று சீறினவர்களும் இல்லை யென்கிரார்.—
- 15 கோடாலி தன்னால் வெட்டுகிறவனுக்குவி
ரோதமாய் மேன்மைபாராட்டலாமோ?
அல்லதுவாள் தன்னை இழுக்கிறவனுக்குவி
ரோதமாய்ப் பெருமைபாராட்டலாமா?
தடி தன்னையெடுக்கிறவர்களை அசைக்கு
மாப்பேலேயும் மிலாறு நான் மரம் அ
ல்லவென்று எழும்புமாப்பேலேயுந் தா

சஅ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

னே.—ஆகையால் சேனைகளுடைய ஆ 16
 ண்டவராகிய கத்தர் அவனுடைய கொ
 முத்தவர்களில் இளைப்பை அனுப்பி வே
 கிற அக்கினிக்கொத்த நெருப்பை அவன்
 மகிமையிற் கீழ்க் கொளுத்துவார். -ஓஸ் 17
 ரவேலின் வெளிச்சமானவர் அக்கினியும்
 அதன் பரிசுத்தர் அக்கினிச் சுவாயுமா
 கிளிந்து ஒரேநாளிலே அவனுடைய மு
 ட் செடிகளையும் நெரிஞ்சில்களையும் ப
 ட்சித்து. - அவனுடைய காட்டின் மகிமை 18
 மையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகி
 மையையும் ஆத் துமந் துவங்கிச் சுதைபரி
 யந்தமும் அழியப்பண்ணுவார். கொடியி
 டிக்கிறவன் களைத்து விழுந்த வண்ணமா
 ய் அது இருக்கும். - அவனுடைய காட்டி 19
 ன் மீதியான மரங்கள் மட்டாயிருக்கும்.
 ஒரு பயல் அவைகளை எண்ணி எழுதலாம்.
 அக்காலத்திலே சம்பலிப்பதே தெனி 20
 ல் இஸ்ரவேலில் மீதியானவர்களும் யாக்
 கோபுடைய வீட்டில் தப்பினவர்களுந்
 தங்களை அடித்தவனை இனிச்சார்ந்துகொ
 ள்ளாமல், ஓஸ்ரவேலின் பரிசுத்தராகிய
 பெரோவாவை உண்டையாகச் சார்ந்து

- 21 கொள்ளுவார்கள்.— மீதியாயிருப்பவர்கள், யாக்கோபிலே மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனண்டைக்குத்
- 22 திரும்புவார்கள்.— ஏனெனில் இஸ்ரவேலே, உன்னுகடைய சனஞ் சமுத்திரத்தின் மணலத்தனையாய் இருந்தாலும் அதில் மீதியாய் இருப்பவர்களே திரும்புவார்கள். அழிக்குதல் அறுதியாய்த் தீர்ந்திருக்கும்
- 23 போது நீதி புரண்டு வரும்.— ஏனென்றற் சேனைகளுடைய தேவனாகிய ஆண்டவர் தேசத்துக்குள் எங்கும் அறுதியான அழிக்குதலைச் செய்வார்.
- 24 ஆகையாற் சீயோனிலே வாசமாகிய நமது சனமே உன்னைக் கோலால் அடித்துத் தன் தடியை எகிப்த்தியரைப்போல உன் மேல் ஒக்குகிற அசூரியனுக்குப்
- 25 பயப்படாதே.— ஏனெனில் இன்னம் மெத்தக்கொஞ்சப்போதுவே சினர் தீர்ந்திருக்கும். அப்பொழுது நம்முடைய கோபம் அவர்களைச் சங்கரிக்கப்போகுதென்று சேனைகளுடைய யெகோவாவாகிய ஆண்டவர் விளம்புகிறார்.— ஒரேபதல் மலையண்டையிலே மீதியானியர் வெ

இய சாயாவின் தீர்க்கதரிசனம்.

புண்ட வண்ணமாய்ச் சேனைகளுடைய
யெகோவா அவன்மேல் ஒரு சவுக்கை எ
ழுப்பித் தமது கோலை எகிப்த்திலே கட
வின்மேல் ஒங்கினதுபோலே ஒங்குவார்.
—அந்நாளிலே அவன் சுமை உன் தோளி 27
லும் அவன் நுகத்தடி உன் கழுத்திலும்
இருந்து நீங்கும் தயிலத்தால் நுகத்தடி
கெட்டுப்போம்.—அவன் ஆயாத்துக்கு வ 28
ந்து, மிக்ரோனைக் கடந்து மிக்மாசிலே
தன்படை முஸ்தீதுகளை வைத்துவைப்
பான்.—கணவாயைத்தாண்டிக் கேபாவி 29
லே பாளயம் இறங்குகிறார்கள். ராமா அ
திருது. சவுலுவின் ஊராசியகீபேயா ஒடி
ப்போகின்றது.—கல்விம் குமாரத்தியே 30
உரத்துக்கூப்பிடு. சிறுமையான ஆனத்
தோத்தே, லாய்கூர்பிரமாக உன் சத்தத்
தை நீட்டிக் கூப்பிடு.—மத்மேனா வல 31
சைவாங்கும். கேயின் குடிகள் கூட்டங்
கூடுகிறார்கள்.—இன்னம் ஒருநாள் நோ 32
விலே நிற்கிறதற்கிருந்து தன் கையைச்
சீயோன் குமாரத்தியின் பருவத்தத்துக்கு
ம் எருசலேமின் மேட்டுக்கும் விரோத
மாய் அசைப்பான்.—ஆனாலும் இதோ 33

சேனைகளின் பெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளை வலுமையாய்த்தறிப்பார். ஒங்கிவளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

34 — அவர் காட்டின அடர்த்தியைக் கோடாலியினாலே துணிப்பார். மகத்துவமான்வராலே அந்தலீபனென் விழும்.

யக. அதிகாரம்.

மேசியாலினுடைய இராச்சியத்தின் பாக்கியம்.

- 1 வெட்டப்பட்ட ஈசாயின் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் புறப்பட்டு அவன் வேர்களில் இருந்து ஒரு கிளை எழும்
- 2 பிக் கனிதரும்.—இவர்மேலே பெகோவாவுடைய ஆவியாகிய ஞானம் உணர்வென்றவைகளின் ஆவியும் ஆலோசனை பெலனென்றவைகளின் ஆவியும் அறிவும் பெகோவாவுக்குப்பயப்படுதலும் என்றவை
- 3 களின் ஆவியுந் தங்கியிருப்பார்.—அவர்முகந்துணருதல் பெகோவாவுக்குப்பயப்படுதலோடே ஒருக்கும். அவர் தமது கண்களுடைய பார்வையின்படி நியாயந்

௨௨ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

தீராமலுந், தமது காதுகளுடைய கே
 ள்வியின்படி கடிந்துகொள்ளாமலும்,—
 ஏகழகளை நீதியாய் நியாயம் விசாரித்து 4
 ப்பூமியிற் சிறுமையானவர்களைச் செம்
 மையாய்க் கடிந்துகொண்டு பூமியைத்
 தமது வாக்கின் கோலால் அடித்துத் த
 மது உதடுகளின் ஆவியால் ஆகாதவனைக்
 கொல்லுவார்.—நீதி அவர் அரையின் கட் 5
 டிஞ் சத்தியம் அவர் இடுப்பின் கச்சையு
 மாயிருக்கும்.—அப்போது ஒராய் ஆட்டு 6
 க்குட்டியோடே தங்கிச் சிவிங்கிவெள்ளா
 ட்டிக்குட்டியோடே படுத்துக்கொள்ளு
 ம். கன்றுக்குட்டியும் வாலசிங்கமுங் கா
 னையும் ஒரு சின்னப்பயல் அவைகளை ஒட்
 டத்தக்கணையாய் ஒருமித்திருக்கும்.—பக 7
 மாடுங்கரடியுங்கூடமேய்ந்து அவைகளி
 ன் குட்டிகள் ஒருமித்துப் படுத்திருக்கு
 ம். சிங்கம் மாட்டைப்போல வைக்கோ
 லைத் திண்கும்.—முலை உண்கிற குழந்தை 8
 விரியன்பாம்பு வளையின்மேல் விஊயாடி
 ப்பாலகண் கட்டு விரியனின் புற்றிலே த
 ன் னையைப் பாச்சும்.—நமது பரிசுத்த 9
 பருவதமெங்குந் தீமைபண்ணுவாரும் இ

ல்லை. சேடுசெய்வாரும் இல்லை. என்னெனில் தண்ணீர்கள் கடல் ஆழத்தை மூடும் போலப் பூமி யெகோவாவை அந்நிற அநீவினால் நிறைந்திருக்கும்.

- 10 அக்காலத்திலே சம்பவிப்பதெதெனின் சனசதளங்களுக்காகக் கொடியாக நிர்கிற இசாயின் வேருக்காசுச் சாதிதகள் விசாரித்தகக் கேட்பார்கள். அவருடைய தாபர
- 11 லைதலம் மகிமையாயிருக்கும்.— அக்காலத்திலே சம்பவிப்பதெதெனில் ஆண்டவர் அருளியாலும், எகிப்த்திலும். பதனேசிலும். ஏத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சீனையாரிலும், ஆமாதினிலும் சமுத்திரத்தின் தீவுகளிலும் தம்முடைய சனத்தில் மீதியானவர்களை வசப்படுத்திக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது
- 12 கரத்தை நீட்டி, — சாதிகளுக்காகக் கொடியேற்றி இஸ்ரவேலில் தூரத்தூண்டவர்களைச் சேர்த்து பூதாவின் சிதறவடிக்கப்பட்டவர்களைப் பூமியின் நாலுதிசைகளிலு
- 13 மிருந்துகூட்டுவார்.— எப்பிராயீமின் பொருமையும் நீங்கும் பூதாவின் சத்துருக்களாசங்கரிக்கப்படுவார்கள்.— எப்பிராயீ

௩௪. ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ம் யூதாவின்மேல் பொருமைபாய் இரா
 மலும் யூதா எப்பிராயீமை இறுகப்பிடி
 பாமலும்,—அவர்கள் மேற்கேயிருக்கிற 14
 பெலிஸ்தருடைய தோளின்மேற் பாய்ந்
 து இருவரும் ஏசமாய்க் கிழக்கத்தியாரை
 யுங் கொள்ளையிட்டுத் தங்கள் கைகளை
 ஏதோமின்மேலும் மோவாபின்மேலும்
 போடுவார்கள். அம்மோன் புத்திரரும்
 அவர்களுக்குக் கீழ்ப்படுவார்கள்.—எகி 15
 பத்தின் சமுத்திர முனையையும் யெகோ
 வாச்சாபமிட்டு நதியின்மேல் தமது கை
 யைத் தம்முடைய கரத்தின் சத்துவத்தி
 னாலே அசைத்து அதைப்பாதரட்சைகள்
 நனையாமற் கடக்கப்பண்ணத் தக்கனையா
 ய் ஏழு ஆறுகளாக அடிப்பார்.—அப்ப 16
 டியே இஸ்ரவேலர் எகிப்த்துத் தேசத்தி
 ல்விருந்து வந்தேறுகிற நாளில் அவர்க
 ளுக்குச் சம்பவித்ததுபோலே அவரு
 டைய சனத்தில் அசூரியாவிலே மீதியா
 னவர்களுக்கு நடக்கத்தக்க வழி உண்டா
 யிருக்கும்.

யெ. அதிகாரம்.

மேசியாவின் உபகாரங்களைத் துதித்தட்பாடினது.

- 1 அக்காலத்திலேநீ சொல்வதாவது யெகோவாவே, என்மேற் கோபமாயிருந்தீர். ஆளுமும் உம்முடைய கோபந்திரும்பிற்று. என்னைத் தேற்றரவும் பண்ணுகிறீர் என்கிறதின் நிமித்தியந் தேவரீரைத் துதிக்கிறேன்.— இதோ என் இரட்சிப்பின் தேவன் நான் அவரை நம்பிப் பயப்படா திருப்பேன் ஏனெனில் என் பலனும் என் கீதமும் யெகோவாவாகிய தேவன் அவர் எனக்கு இரட்சிப்பானவரென்பாய்.
- 3 -நீங்கள் மகிழ்ச்சியோடே இரட்சிப்பின் உறுதிகளில் தண்ணீர்களை மெண்டு,—
- 4 அக்காலத்திலே சொல்வதாவது யெகோவாவைத் துதியுங்கள் அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள். சனசதளங்களுக்கும்ள்ளே அவர் செய்கைகளை அறிவியுங்கள். அவருடைய நாமம் உயர்ந்ததென்று
- 5 பிரஸ்தாபம் பண்ணுங்கள்.— யெகோவாவைக் கீர்த்தனம்பண்ணுங்கள் ஏனெனில் மகத்துவமானதைச் செய்தார். இது

108 ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பூமியெங்கும் அறியப்படக் கடவுதென்
பீர்கள்.—சீயோனில் வாசமாயிருக்கிறவ 6
ளே; நீ சத்தமிட்டுக் கம்பீரி. ஏனெனில்
இஸரவேலின் பரிசுத்தர் உன் நடுவில்.
பெரியவராய் இருக்கீரார்.

109. அதிகாரம்.

பாபேலுக்கு வரும் அழிவு.

ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா 1
பாபேலின் மேலிறங்கக் கண்ட பாரம்.
—ஒங்கியிருக்கிற பருவத்தின்மேற் கொ 2
டி ஏற்றுங்கள். சனங்கள் வர உரத்த சத்
தமிடுங்கள். அவர்கள் பிரபுகளின் வாசல்
களுக்குப் பிரவேசிப்பதற்குச் சாடை கா
ட்டுங்கள்.— நாம் பரிசுத்தமாக்கினவர் 3
களுக்கு நாங்கட்டளை கொடுத்தோம்.
நமது கோபத்தை நிறைவேற்ற நம்மு
டைய பராக்கிரமசாலிகளை அழைத்தும்
இருக்கீரோம். அவர்கள் நமது மகத்து
வத்தினாலே களிகூருகிறவர்களென்கீரார்.
—வெகு சனத்தின் சத்தத்துக்கு ஒத்த 4
நிரளானவர்களின் இரைச்சலும், கூட்டப்

பட்டசாதிசனாடைய இராச்சியங்களின் அமளியான இராச்சிலும் மலைகளிற் கேட்கப்படுகின்ற து.சேனைகளின் யெகோவாயுத்த இராணுவத்தை இலக்கம்பார்க்கீரூர்.—தேசத்தை எல்லாம் அழிக்க, வானத்தின் அடியிலுள்ள தூரதேசத்தில் இருந்து வருகிறார்கள். யெகோவாயு அவருடைய சினத்தின் பணிமுட்டுகளுந்தானே.

- 6 அலறுங்கள், ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாய் இருக்கிறது. சருவவல்லமையுள்ளவராலே அது பாழ்க்கடிப்பாய் வரும் — ஆனதினால் எல்லாக்கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமுங் கரைந்துபோம்.— திகிலாய் இருப்பார்கள். வேதனைகளும் வாதைகளும் அவர்களைப்பிடிக்கும். பெறுகிறவனைப்போல வேதனைப்படுவார்கள். ஒருத்தரை யொருத்தர் விறுமித்துப்பார்ப்பார்கள். அவர்கள் முகங்கள் நெருப்பான
- 9 முகங்களாயிருக்கின்றன. - இதோ தேசத்தைப்பாழ்க்கடித்துப் போட்டு, அதின்பாலிகளை அதில் இருந்து அழிப்பதற்கா

௫௮ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

க யெகோவாவுடைய நாட் கரோமும் மூ
 ரீக்கமுங் கோப உக்கிரமுமாய் வருகின்
 றது. - ஏனெனில் வாணங்களின் தட்சத்தி 10
 ரங்களும் அவைகளின் கிரகங்களும் தங்க
 ள் ஒளியை விளங்கப்பண்ணுகிருக்கும். சூ
 ரியன் தன் உதயத்தில் சூருண்டதும்,
 சந்திரன் தன் ஒளியைக் காட்டாததுமா
 யிருக்கும். — நாம் பூச்சக்கரத்திலே அதி 11
 ன் பொல்லாங்கையும் ஆகாதவர்களிடத்
 திலே அவர்கள் அக்கிரமத்தையும் விசாரி
 த்து அகந்தைக்காரரின் பெருமையை ஒ
 யப்பண்ணிப் பலவந்தரின் இறும்பைத்
 தாழ்த்தி, — புருஷனை அபரஞ்சியிலும் ம 12
 னுஷிரை ஒப்பீரின் தங்கத்திலும் அபரு
 பமாக்குவோம். — ஆகையாற் சேனைகளு 13
 டைய யெகோவா மூர்க்கத்தினால், அ
 வருடைய கோப உக்கிரத்தின்மாளிலே
 பூமி தன்னிடத்தை விட்டசையும்படிக்கு
 வாணத்தை அதிரப்பண்ணுவோம். — தர 14
 த்தப்பட்ட வெளிமாணப் போலையும்
 ஆருஞ் சேராத ஆட்டைப்போலையும்
 இருப்பார்கள். அவரவர் தங்கள் சனத்த
 ண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி

- 15 அவரவர் தங்கள் தேசத்துக்கு ஒடிப் போவார்கள்.—அகப்பட்டவன் எல்லாங் குத்துண்டு சேர்ந்திருந்தவனெல்லாம்
- 16 பட்டயத்தால் விழுவான்.—அவர்கள் குழந்தைகள், அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிதைக்கப்படும். அவர்கள் வீடுகள் கொள்ளையாய்ப்போம். அவர்கள் பெ
- 17 ண்சாதிக்கள் அவமானப்படுவார்கள்.—இதோ, நாம் அவர்கள்மேல் மேதியரை எழுப்புவோம். அவர்கள் வெள்ளியை எண்ணுமலும் பொண்ணின்மேற் பிரியம் வை
- 18 யாமலும்,—விலலுகளால் இளைஞரைச் சிதைத்துப்போடுவார்கள். அவர்கள் கருப்பக்கனியின் மேல் இரங்குவதுமில்லை. அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.
- 19 அப்படியே ஓராச்சியங்களின் அலங்காரமுங் கத்தேயருடைய பெருமையின் முக்கியமுமாகிய பாபேல் தேவன் சோதோமையுங் கொமோரூவையுங் கவிழ்த்த
- 20 ததுபோலே கவிழ்த்துக்கிடக்கும்.—என்றென்றைக்கும் அதிலே தங்கித் தரிப்பாருமில்லை. அங்கே அராபியன் கூடாரம்

கூடு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பேரடுவதும் இல்லை. அங்கே மேய்ப்பரி
 மந்தையை மறிப்பதில்லை.—வரைத் 21
 சச்சுவன்கள் அங்கே தங்கி அவர்கள் வீடு
 களை யூனாயிடுதலாலே நிரப்பும். கோட்
 டர்கள் அங்கே தாபரிக்கும். பேய்கள்
 அங்கே துள்ளும் — அவர்கள் பாழான 22
 மாளிகைகளில் ஓரிகள் ஒன்றுக்கொன்று
 மறுவுத்தரவு கொடுக்கும். வலுசருப்பங்
 கள் அவர்கள் செல்லிக்கையான அரண்
 மனைகளிற் கூடும். அதின் காலஞ்சமீபித்
 தவரும். அதின் நாட்கள் நீடித்திராதெ
 ல்கிரார்.

யச. அதிகாரம்.

அப்பாலும் பாபேலுக்கு வரும் அழிவின் பிரஸ
 தாபம் முன் அறிவிக்கப்பட்டது.

ஏனெனில் யெகோவா யாக்கோபுக்கி
 ரங்கி இஸ்ரவேலை இன்னந்தெரிந்து கொ
 ண்டி, அவர்களை அவர்கள் தேசத்திலே
 தாபரிக்கப்பண்ணுவார். மறுதேசத்தாரு
 ம் அவர்களுக்குச் சேர்த்திக்கையாக், யா
 க்கோபின் வீட்டோடே கூடிக்கொள்ளு
 வார்கள்.— சனசதளங்கள் அவர்களைச் 2

- சேர்த்துக்கொண்டு, அவர்களை அவர்கள் தானத்துக்கு அழைத்துவருவார்கள். இரவேஸ் வீட்டார் அவர்களை யெகோவாவுடைய தேசத்திலே வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாகச் சுதந்தரித்துக்கொண்டு தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கித் தங்களைப்பொடுக்கினவர்களை ஆ
- 3 ளுவார்கள்.—யெகோவா உன்வாதையையும் உன் தந்தளிப்பையும் நீ அடிமைபாக்கப்பட்டிருந்த கடின அடிமைத்தனத்தையும் நீக்கி உன்னை இளைப்பாறப்பண்ணும். அக்காலத்திலே சம்பவிப்பதெ
- 4 ண்றால்,—நீ பாபேலுடைய இராசாவின் பேரிலே ஏற்றிச் சொல்லும் வாக்கியமொழியாவது ஒடுக்கினவன் என்னமாய் ஒய்தான். பொற்கோல் என்னமாய் ஒழி
- 5 ந்துபோயிற்று.—யெகோவா ஆகாதவர்களின் மிலாறையும் ஆண்டிருந்தவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டா
- 6 ர்.—ஒயாத அடியாய்ச் சணசதளங்களை உக்கிரமாய் அடித்துச் சாதகமாகக் கோபமாய் ஆண்டிருந்தான் தடுப்பாரில்லா
- 7 மல் துன்பப்படுத்தப்படுகிறான்.—பூமி

கூஉ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

அணதும் இணப்பாறி அமர்ந்திருக்கின்றது. கம்பீரமாய் முழங்குகிறார்கள்.—
பாய்மரவிருட்சங்கள் தானும் லீபனோனி 8
ன் கெதுருக்களும் உன்னியித்தியஞ் சந்
தோஷ்மாயிருந்து நீ விழுந்து கிடக்கிறது
முதற்கொண்டு எங்களை வெட்ட ஏறிவரு
வார். ஒருத்தரும் இல்லை யென்றது.—
தாமு இருக்கிற நாகம் உன்னியித்தியம் 9
அசைந்து நீவர அதீர்கொண்டு இராட்சத
ரையும் பூமியில் இருந்த எல்லாக்கடாக்
கணையும் உன் நிமித்தியம் எழுப்பிச் சாதி
களுடைய எல்லா இராசாக்களையும் தங்கள்
ஆசனங்களில் இருந்து எழுந்திருக்கப்
பண்ணும்.— இவர்கள் எல்லாரும் பிரதீ 10
திபுத்தாரமாக நீயும் எங்களைப்போல ப
லட்சயமாகி எங்களைப்போலாயோ எ
ன்று உன்னுடனே சொல்லுவார்கள்.—
உன் முக்கிடமும் உன் தம்புருக்களின்மு 11
ழக்கமும் நாகத்திலேதள்ளுண்டு போயி
றது. புழுக்கள் உன் கீழ்ப் போடப்பட்ட
படுக்கையும் பூச்சிகள் உன் மூடலு
மாயிருக்கின்றது.— அதிகாலத்தின்மகனாகி 12
ய விடிவெள்ளியே, நீ எப்படிவானத்தில்

இருந்த விழுந்தாய். சாதிகளைப்பலவீன
ப்படுத்தினவனே, அப்படித் தரையிலே

- 13 விழு வெட்டப்பட்டாய்?—நான் வானத்
துக்கு ஏறி என் ஆசனத்தைத் தேவனு
டைய நட்சத்திரங்களின் மேலாக உயர்
த்தி வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்
டத்தின் பருவத்திலே உளுக்காருவேன்
- 14 என்றும்,—மேகங்களுடைய உயர்ந்த த
லங்களின்மேல் ஏறி உன்னதமானவருக்கு
ஒப்பாவெனன்றும் நீ உன் இருதயத்தி
15 ற் சொன்னாய்.—ஆனாலும் பாதாளப்பு
றங்களாகியநரகத்திலே தள்ளுண்டாயே.
- 16 —உன்னைக் காண்கிறவர்கள் உன்னைக் க
ண்ணோக்கி உன்மேல் நிந்தனை வைத்துப்
பூமியைத் தத்தளிக்கவும் இராச்சியங்களை
- 17 அதிரவும் பண்ணினவனும்,— பூச்சக்கர
த்தை வகுந்தாமாக்கி அதின் பட்டணங்
களை அழித்துப்போட்டுத் தான் கட்டி
வைத்தவர்களை ஊருக்குப்போக விடுத
லையாக்காதே போனவனுமாகிய புருஷி
18 ன் இவனே என்பார்கள்.—சாதிகளுடைய
சகல இராசாக்களோ அனைவருங் கன
த்தோடே அவரவர் தங்கள் வீட்டிலே

சுசு. ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

கிடக்கிறார்கள். — நீயே அருவருப்பான 19
கிளைபைடபோலவும் பட்டயக் குத்தா
ய்க் கொலையுண்டவர்களின் உறிப்பைப்
போலவும் ஒரு குழியின் கற்குவியலோ
டே கிடக்க இறைக்கப்பட்டவர்களைப்
போலவும் மிதித்துப் போடப்பட்டபி
ணத்தைப்போலவும் உன் கல்லறைக்கு
ப்புறம்பேரெய்ரிந்து விடப்பட்டாய்.
— நீ அவர்களோடொத்து அடக்கம்பண் 20
ணப்பட்டாய். ஏனெனில் உன் தேசத்
தைக் கெடுத்தது உன் சனத்தைக்கொண்
றுபோட்டாய். பொல்லாருடைய வித்து
என்றென்றைக்கும் பேர்கொள்ளுவதில்
லை. — அவன் பிள்ளைகள் எழுப்பித் தேச 21
த்தைச் சுதந்தரித்துக்கொண்டு பூச்சக்க
ரத்தலைப் பட்டணங்களால் நிரப்பாதப
டிக்கு அவர்களுக்கு அவர்கள் பிதாக்க
ளுடைய அகங்காமத்தின் நிமித்தியம் வ
தையை ஆயத்தம்பண்ணுங்கள். — ஏனெ 22
ன்றிச் சேனைகளுடைய பெய்கோவா விளம்
புகிறதாவது நாம் அவர்கள்மேல் எழுமி
பிப் பம்பேறுடைய பேரையும் மீர்ந்த
தையுங்குமாரனையும் பேரனை யுஞ் சங்க

- நிப்போமென்று யெகோவாச் சொல்லு
 23 கிரார்.—நாம் அதை முள்ளம்பன்றிகளு
 டைய சுதந்திரமுந் தண்ணீர்த் தடாக
 ங்களுமாக்கி அதை அழிப்பின் துடைப்
 பத்தினாலே பெருக்கிப் பேரமீவோமெ
 ன்று சேனைகளுடைய யெகோவா விளம்
 புகிரார்.
- 24 நாம் நினைத்திருக்கிறபடியே நடக்கு
 ம். நாம் நிறணித்துக்கொண்டதே நிறை
 வேறி நிற்குமென்று சேனைகளுடைய
 யெகோ ஆணை சத்தியம்பண்ணினார்.—
- 25 எண்ணவெனில் நாம் அஞரியனை நமது
 தேசத்திலே முறித்து நமது பருவநங்
 களிண்மேல் அஹை மிதித்துப்போயி
 வோம். அப்போது அவனுடைய நசத்
 தடி அவர்கள்மேல் ஓருந்து விலகி அவன்
 சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும்.
- 26 —இது தேசமனைத்திண்மேலும் நிறணி
 க்கப்பட்ட யோசனையும் இது சகல சா
 திகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கை
- 27 யுமாய் இருக்குதென்றார்.—உணெனிற்.
 சேனைகளுடைய யெகோவா இப்படி நி
 றணித்துக்கொண்டார். அதை அவத்தமா

கூன் சரையாவின் தீர்க்கதரிசனம்.

கிருபவனார். அவருடைய கை நீட்டப்பட்ட
டிருக்கின்றது. அதைத் திருப்புபவனார்.

பெலிதருக்கு விரோதமான தீர்க்கதரிசனம்.

ஆகாஸ் இராசாமரணமடைந்த வருஷ 28
த்திலே உண்டான பாரமான காட்சியா
வது,

முழுபெலிஸ்தேயாவே உண்ண அடித் 29
தகால் உடைந்ததென்ற களிப்பாய் இ
ராதே ஏனென்ற பாய்பின் வேரில் இருந்
து கட்டுவிரியன் புறப்படும். அதின் கனி
பறக்கிற நெருப்புப்பாய்ப்பாயிருக்கும்.
—ஆனதுகொண்டு தரித்திரரின் தலைச் ச 30
னங்கள் மேய்ந்து எளியவர்கள் சுகமாய்ப்
படுத்திருப்பார்கள். ஏனென்ற பஞ்சத்தி
னாலே உன் வேரைச் சாகப்பண்ணுவோ
ம். உன்னில் மீதியானவர்களையேர் அவன்
கொன்றதுபாடுவான் —வாசவே அலறு, 31
பட்டணமே கதறு, பெலிஸ்தேயாவே நீ
முழுதுங்கரைந்து போகிறாய். ஏனெனி
ல் வடக்கேயிருந்து புதைக்காடாய் வரு
கிறான். அவன் கூட்டங்களில் தனித்தவன்
இல்லை.—இப்போதும் அந்தச் சாதியி 32
ன் தானுபதிகளுக்கென்ன மறுவுத்தரவு

சொல்லப்படும். பெகோவா சீபோயின் அஃதிபாரப்படுத்தினார். அவருடைய சனத்திற் சிறுமைபானவர்கள் அதிலே திடன் கொண்டு தங்குவார்களென்பதுதானே.

யௌ. அதிகாரம்.

மோவாயின்மேல் வருகிற தண்டணயின் தீர்க்கதரிசனம்.

- 1 மோவாயின்மேல் இறங்கும் பாரம் இராவிலே மோவாயின் ஆர்பட்டணம் பாழாக்கப்பட்டது. அது சங்காரமாயிற்று. இராவிலே மோவாயின் கீர்பட்டணம் பாழாக்கப்பட்டது. அது சங்காரமாயிற்று.
- 2 ற.—ஆனபடியால் அழும்படிக்குப் பாவித்துக்குக் தீபோனுக்கும் பாமோத்துக்கும் போயேறகரூர்கள். நேபோவின் நிமித்தியமும்மேதேபாவின்நிமித்தியமும் மோவாய் அலறகிறது. அவர்களுடைய எல்லாத் தலைகளும் மொட்டையிட்டிருக்கும் எல்லாத் தாடிகளும் கத்திரித்திருக்கும்.
- 3 றும்.—அதிக லீதிகளில் இரட்டைக் கட்ட

௯ அ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

டிக்கொண்டு அதின் வீடுகளின் மேலும்
அதின் தெருக்களிலும் எல்லாரும் அல
றியழுக்கையில் இறங்க ஒருக்கிரார்கள்.—
எஸ்போன் ஊசாரும் எலேயாலே ஊ 4
ராரும் கூக்குரவிடுகிரார்கள். அவர்கள் சத்
தம் ஆகாசமட்டுங் கேட்கப்படுகின்றது.
ஆனபடியால் மோவாபின் ஆயுதப்பா
டானவர்கள் கதறுகிரார்கள். அவனவனு
டைய ஆத்துமம் அவனவனில் தீங்குப்ப
டுகிறதாய் ஒருக்கின்றது.—என் இருதயம் 5
மோவாபின் நிமித்தியங்கூவுகிறது. அதிவி
ருந்து ஒடிவருகிறவர்கள் மூன் தவயதுக்
கடாரியைப்போலே அலைகிரார்கள். ஓ
கித்துக்கு ஏறுகிற வழியிலே அழுகையோ
டே ஏறுகிரார்களே. ஒரோராயின் வழி
யிலுங் குளராட்டமான கூக்குரல் இடுகி
ரார்களே.—ஏனெனில் நிமிர்மின் நீர்ப்பா 6
ப்ச்சல்கள் பாழாய்க்கிடக்கின்றது. அதி
றாற்புல் உலர்ந்து முனையழிந்து பச்சையி
ல்லாமற் போகின்றது.—ஆனபடியால் மீ 7
தியாகச் சேர்ந்ததையும் அவர்கள் வைத்
து வைத்ததையும் அலரினின் ஆற்றுக
ப்பாலே எடுத்துப்போவார்கள்.—ஏனெ 8

னிற் கூக்குரல்மோவாபின் எல்லையைச் சு
 த்றும் எக்லாயிம் மட்டும் அதின் அலறத
 லும் பெயேரேலிம்மட்டும் அதின் அலற
 9 தலும் எட்டும்.-- அதேனெனில் தீமோ
 னின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்
 திருக்கும். ஏனென்றால் நாந் தீமோனின்
 மேல் அதிக கெடுகளைக் கட்டினையிட்டு
 மோவாபிலே தப்பினவர்கள்மேலுந் தே
 சத்தில் மீதியானவர்கள்மேலுஞ் சிக்கத்
 த வரப்பண்ணுவோம்.

யசு. அதிகாரம்.

நல்ல ஆலோசனையை மோவாப் தனக்குக் கே
 டாக அசட்டைபண்ணுமென்பது.

1 தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டு
 க்குட்டிகளை நீங்கள் சேலாப்பட்டணந்
 துவக்கி வனாந்தரமட்டுஞ் சேர்த்துச் சீ
 யேன் குமாரத்தியின் பருவதத்துக்கு
 2 அனுப்புங்கள்.- இல்லாவிட்டால் மோவா
 பின் குமாரத்திகள் கூண்டை விட்டுத் து
 ருப்பட்டு அலைகிற குருவியைப்போ
 லே அர்னென் நதியின் துறைகளண்டை

எய் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

யில் இருப்பார்கள்.—**3** ஆலோசனைபண் 3
ணி நியாயஞ்செய்து மத்தியான உருமத்
திலே உன் நிழல் இரவைப்போலாக்கித்
தூத்துண்டவர்களை மறைத்து ஒடிவரு
கிறவர்களைக் காட்டிக்கொடாதிரு.—**4**
வாபே தூத்துண்ட எம்முடையவர்கள்
உண்ணிவீத் தங்கட்டும். சங்கரிக்கிறவனுக்
குத்தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயி
ரு. ஏனெனில் இறுகப்பிடிக்கிறவன் இல்
லாதேபோவான். சங்கரிப்பு ஒழிந்துபோ
ம். மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராபடி
க்கு அழிந்துபோவார்கள்.—**5** ஏனெனில்
இராசாசனங் கிருபையோடே உறுதிப
ண்ணப்படும். தாலீதின் கூடாரத்திலே நி
யாயநிபதியாயிருந்து நியாயம்விசாரித்
து நீதிக்குத் தீவரிக்கிற ஒருத்தர் அநி
ன்மேல் உண்மையோடே உளுக்காரு
வார்.

மிகவும் ஒப்பாரமான மோவாபின்பெ 6
ருமைபையும், அதின் மேட்டிமைபய
ம், அதின் அகந்தையும், அதின் உக்கிர
தையுங்கேட்கிறோம். அதின் வீம்பு அப்
படியல்லவென்கிறது.—**7** ஆசையால் 7

வாபீடர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து
 அலறி எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்.
 இராரே, சேத்துரின் அஸ்திபாங்கள்
 தகர்க்கப்பட்டதெயன்று அவைகளுக்
 8 சாகப் பெருமூச்சு விடுவீர்கள்.—ஏனெ
 னில் எல்ப்போன் உறுவயல்கள் சந்திப
 ற்றுட்பேயிற்று. சீப்மாலூர் திராட்சப்ப
 யிருக்கோ சாதிகளின் அநிபதிகள் அநி
 தர்சாதிச் செடிகளை நருக்கிட்போட்டு
 யசேர் மட்டுஞ் சேர்ந்துவந்து, வனந்
 தரத்திற்குறித்திரிகரூர்கள். அநின் கரந்
 துகள் சிதறப்பட்டிக் கடலுக்கப்பாலே
 ஏறியுண்டுபோம்.

9 ஆகைஉால் யா சேருக்காகவும், சிட்மா
 ஜூர் திராட்சப்பயிருக்காகவும் மிடிவும் அ
 முகிறேன். எல்போன் எலெயாலேயே
 உனக்கு என கண்ணீரைப்பாச்சுகிறேன்.
 நீ உன் வசந்தகாலத்திற்காகவும், உன் அ
 றுப்புக்காகவும் கொக்கரிக்கிற சந்தோஷி

10 சத்தம் விழுந்துபோயிற்று.- சந்தோஷி
 முங் களிப்புப் பயிர்வெளியில் இருந்து
 வாங்கிப்போயிற்று. திராட்சத்தோட்டங்
 களிற் கம்பீரிப்புயில்லை, ஆர்ப்பரிப்பு

எஉ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

மில்லை. மிதிக்கிறவன் ஆலைகளில் இரசத்
தை மிதிப்பதில்லை. கொக்கரிப்பை ஓயப்
பண்ணினோம்.—ஆகையால் ஏன் குடல் 11
கள் மோவாபின் நிமித்தியமும் ஏன் உள்
ளங் கீராரேசின் நிமித்தியமுஞ் சுமண்
டலத்தைப்போல முழங்குகின்றது.

சம்பவிப்பதெதெனில், மோவாபியர் 12
மேடைகளின்மேல் இளைப்படைந்தார்க
ளென்று காணப்படும்போது, தங்கள் ப
ரிசுத்த ஸ்தலத்திலே பணியப் பிரவேசிப்
பார்கள். ஆனாலும் ஒன்றும் அடையமா
ட்டார்கள்.—இதுவே யெகோவா அக்கா 13
லமுதல் மோவாபின்மேற் சொன்னவா
ரீத்தை —ஓப்போதும் யெகோவா உ 14
ரைக்கிறதாவது ஒரு கூலிக்காரனின் வரு
ஷங்களைப்போலொத்த மூன்று வருஷங்
களிலே மோவாபின் மகிமை அந்த எல்லா
ப் பெரிய திரளேடுங் கூடச் சிறுகிப்
போம். அதில் மீதியாயிருப்பதோ ப
லத்திராயற் கொஞ்சமும் மட்டுமாயிருக்
குமென்கிறார்.

யௌ. அதிகாரம்.

சூரியர்மேலும், இஸரவேலர்மேலும், பாழ்ச்கடி
ப்புருமென்பத.

- 1 தமஸ்குவினுடைய பாரம் இதோ தம
ஸ்குபட்டணமாயிராதபடிக்குத் தள்ளப்
பட்டு இடிந்த மண்மேடாய் இருக்கும்.
- 2 —ஆரொவோரின் பட்டணங்கள் பாழா
ய்விடப்பட்டு மந்தைகளின் வெளியாயி
ருக்கும். அவைகள் அங்கே மிரட்டுவாரில்
- 3 லாமற் படுக்கும்.—அரண் எப்பிராயி
மையும், இராசாங்கர் தமஸ்குவையும் வி
ட்டொழியும். சூரியாவில் மீதியாயிருப்ப
வர்கள் இஸரவேல் புத்திரருடைய மகி
மையின் சாயலாய் இருப்பார்களென்று
சேனைகளுடைய பெகோவா சொல்லுகி
- 4 றார்.—அக்காலத்திலே சம்பவிப்பதெத
னில் யாக்கோபின் மகிமை குறுகி அவ
ன் மாங்கிஷ்த்தின் கொழுப்புக் கரைந்து
- 5 போம்.—ஒருத்தன் ஒங்கினபயிரை அரி
ந்துகொண்டு தன் புயத்தினுற் கதிர்களை
அறுத்து ரெப்பாயீம் பள்ளத்தரக்கிலே

எசு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

கதீர்களைச் சேர்க்குமாப்போவிருக்கும்.

ஆளுமும் ஒவ்வொரு உலகின 6
போது துணிக்கொம்பிலே இரண்டு மூ
ன்று காப்பனும் அல்லது காப்பிற் அதி
ன் கிளைகளில் நானுந்து காப்பனும் மீதி
பாய் இருக்குமாப்போலே அதிலே பின்
அறப்புக் கொஞ்சம் மீதிபாயிருக்குமெ
ன்று இஸ்ரவேலின் தேவனுடைய பெகோ
வாச் சொல்லுகிறார்.— அக்காலத்திலே 7
மனுஷின் தன் கைகளின் கிரியையாகிய பீ
டங்களை நோக்காமலும், தன் விரல்கள்
உண்டுபண்ணினதைப்பற்றி, தேர்ப்புகளைபு
ஞ், சிலகளைபும் நோக்காமலும்,—தன் 8
னை உண்டாக்கினவரை நோக்குவான். அ
வன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரை
நோக்கிக்கொண்டிருக்கும்.

அக்காலத்திலே அவர்களுடைய பலனா 9
ன பட்டணங்கள் இஸ்ரவேல் புத்திரருக்
குப்பின் வைக்கப்பட்டுப்போன தழையி
ன் மீதிரைப்போலவும், துணிக்கொம்பி
ன் மீதிரைப்போலவும் இருந்து பாழா
ய்க்கிடக்கும்.—ஏனெனில் உன் பலனின் 10
கன்மையை நீ தீரண்பாமல் உன் இரட்சி

- ட்பின் தேவனை மறந்தாய். ஆனபடியால் நீ தேத்தியான நாற்றுக்களை நட்டிம், அன்னியதேசத்துக் கண்ணுகளை வைத்
- 11 தும், —பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், காலமே உன் விரையை முளைக்கவும்பண்ணியும், பலனைக் கைவசமாக்கிக்கொள்ளும் நாளிலே அறுப்பு ஒரு போளும் நோயான வேதனையுமாயிருக்கும்.
- அருளியர்மேல் ஆங்கினை இறக்குவத.
- 12 ஐயோ! கடல்கள் கொந்தளிக்குமாப்போலே கொந்தளிக்கிற அநேகஞ் சனசதளங்களின் திரளும் பலத்ததண்ணீர்கள் இரையும்போலே இரைகிற சனக்கூட்ட
- 13 ங்களின் அமளியும் உண்டு. —சனக் கூட்டங்கள், திரளான தண்ணீர்கள் இரையுமாப்போலே இரையும். ஆனாலும் அவனை அதட்டுவார். அப்போது பருவதங்களிற் காற்றுக் கொண்டுபோம் பதரைப்போலேயும், பெருங்காற்றில் அகப்பட்ட துரும்பைப்போலேயுந் தூரத்திலே ஓடித் தூரத்தப்படுவான். —சாய்க்காலத்திலே இதோ கலக்கமுண்டு, ஆனாலும் விடியுங் காலமாகாததுக்கு முன்

என வசாயாவின் தீர்க்கதரிசனம்.

னே அவன் மூலம். இது நம்மைக்கொள்
வையாடுகிறவர்களின்பங்கும் நம்மைக்கு
றையாடுகிறவர்களின்வீதமுமாயிருக்கும்.

ய அ. அதிகாரம்.

வந்தியோப்பியருக்கு வரும் பாழ்க்கடிப்பம், அ
வர்களுடைய குணப்படுதலும் முன் அறிவிக்கப்ப
ட்டது.

வந்தியோப்பியாவின் ஆறுகளுக்கு அ¹
க்கரையிலே நிழல் இருபுறமாகத் திரும்
புகின்றது.—கடலிற் தானுபதிகளை அ²
னுப்பித் தண்ணீர்களின்மேல் மூங்கிற்
தோணிகளிற் போகிற துமாகிய தேசத்தி
ன் சனத்துக்கு ஐயொ! வேகமான தூ
தாக்களே, நீண்ட ஓரமாய்க் குடியிருக்
கிறதும், மயிர் சிரைக்கப்பட்டதுமாகி
ய சாதியண்டைக்கும், உண்டானது முத
ற்கொண்டு இதுவரைக்குங் கொடியாயி
ருந்ததும், அளவிடப்படுவதும், மிதிக்க
ப்படுவதும், ஆறுகள் புரண்டு தேசத்தை
ப் பாழ்க்கடிப்பதான சாதியாகிய ச
னத்தண்டைக்கும் போருங்கள்.—பூச்ச³
க்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தே

- சத்துக் குடிகளுமாகிய நீங்கள் எல்லாரும் பருவதங்களிற் கொடியேற்றப்படும் போது பார்த்து ஏக்காளம் உடதப்படு
- 4 ம்போது, கேட்பீர்கள்.—ஏனெனில் நாம் அமர்ந்திருந்து வெளிச்சத்தின்மேற் காணும் காந்தியுள்ள காங்கைகையப் போலவும், அறுப்புக்காலத்தின் வெயிலில் பனிமேகத்தைப்போலவும், நமது வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவோமென்கிறதாய் யெனோவா என்னுடனே சொ
- 5 ன்றார்.—ஏனெனில் அறுப்புக்குமுன்னே பூப் பூத்துத் தீர்ந்து காய்க்கிற திராட்சக்காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்க்களினாலே சப்புக் கயிறு அறுத்துக் கொடுக்க அரிந்து வாங்கிப்
- 6 போடுவார்.—அவைகள் ஏகமாய்ப் பருவதங்களின் பட்சிகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும். பட்சிகள் அதின்மேல் கோடைகாலத்துக்கும் பூமியின் மிருகங்களெல்லாம் அதின்மேலே
- 7 மாரிகாலத்துக்குந் தங்கும்.—அக்காலத்திலே நீண்ட கரையோரமாய்க் குடியிருக்கின்றதும், உண்டானது முதற்கொண்டு,

எஅ ஏசாயாவின் தீர்க்கதரிசன்ம்.

கெடியாய் இருந்ததுமான சனமும், அ
ளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும்,
ஆறுகள் புரண்டி தேசத்தைப் பாழ்க்கடி
த்ததுமான சாதுயுந், சேனைகளுடைய
யெகோவாவின் நாமந் தங்குந் தலமாகி
ய, சீயோன்பருவத்தண்டை சேனைகளு
டைய யெகோவாவுக்குக் காணிக்கையா
கக் கொண்டு வரப்படும்.

யக. அதிகாரம்.

எகிப்த் தியருக்கு உரும் பாழ்க்கடிப்பும் அவர்க
ளுடைய குணப்படுதலும் முன்னறிவிக்கப்பட்டது.

எகிப்த்தினுடைய பாரம் இதோ யெ 1
கோவா வேகமான மேகத்தின் மேல் ஏறி
எகிப்துக்கு வருவார். அப்போது எகி
ப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பா
க அசைந்து எகிப்த்தியரின் இருதயம் அ
வர்கள் உள்ளத்திலே கரைந்துபோம் —
சகோதரனோடே சகோதரனுந், சினே 2
கிதனோடே சினேகிதனும், பட்டணத்
தோடே பட்டணமும், இராச்சியத்தோ
டே இராச்சியமும், யுத்தம்பண்ணும்பு.

- 3 டியாய் எனிப்த்தியரை எனிப்த்தியரோடே போர் கலக்கப்பண்ணுவோம்.— அதிலே எனிப்த்தியருடைய ஆவி அவர்களுக்கும் வெறுமையாகும். அவர்கள் ஆலோசனையை முழுக்கிப்போகப்பண்ணுவோம். அப்போது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள்.
- 4 — ஆனாலும் எனிப்த்தியரைக் கடினமான அபிப்திகளின் கைக்குள் அடைப்போம். கடுர இராசா அவர்களை ஆளுவானென்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.— அப்போது கடலின் தண்ணீர்கள் குறைந்து நதிவற்றிவறண்டுபோம்.— ஆறுகளை விட்டுவிடுவார்கள். அரணிப்பான அகழ்க்கை குறுகிவற்றிப்போம். கொறுக்கையும், நாணலும் வதங்கும்.— நதியண்டையிலும் நதியோரத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும் நதியருகே, விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம். அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம்.— மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிட்டு நதியிலே தூ

அய் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ண்டில் பேசுகிற யாவரும் துக்கித்துத்
தண்ணீர்களின் மேல் வலைகளை வீசுகிறவ
ர்கள் சலித்துப்போவார்கள். — மெல்லிய 9
சணல் வேலைகளைச் செய்து சல்லாக்களை
நெய்கிறவர்கள் நானூவார்கள். — மீன் வ 10
ளர்க்கிற சூளங்களைக் கூலிக்குக் கட்டுகிற
அனைவருடைய அணைக் கட்டுகளும்தான் நசுங்
குண்டுபோம்.

சோகான் பட்டணத்தின் பிரபுக்கள் 11
பயித்தியக்காரர்தானே. பார்வோனுடைய
ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆ
லோசனை மதியற்றுப்போயிற்று. நான்
ஞானிகளின் பிள்ளை. நான் பூருவ மீரா
சாக்களின் புத்திரரென்று பார்வோனு
டனே எப்படிச் சொல்லுகிறீர். — இப் 12
போதும் உன்னுடைய ஞானிகள் எங்கே?
சேனைகளின் யெகோவா எகிப்தின் மே
ற் பண்ணின யோசனையை அவர்கள் உ
னக்கு அறிவிக்கட்டுமே, அல்லது தாங்
கள் அறிந்துகொள்ளட்டும். — சோகான்
ஊர்ப் பிரபுக்கள் பயித்தியக்காரரானார்க
ள். நோப்பூர் பிரபுக்கள் மோசம்போய் 13
— கிப்தையும் அதின்கேரத்திரங்களுடைய

- 14 ய தலைவனையும் வழிதப்பப்பண்ணுகிறார் கள்.—பெகோவா அதின் நடுவிலே தாறு மாறுகளில் ஆவியை ஊற்றினார். ஆன துகொண்டு வெறித்தவன் வாந்திபண்ணு கையில் திசைகெட்டுத் திரிகிறதபோலே அவர்கள் எகிப்தை அதின் எல்லாச் செய்கையிலுந்துகைகெட்டுத்திரியப்பண்ணு கிறார்கள். —தலையும், வாலும், கிணியும், நாணலுமென்றவர்கள் செய்யும் வேலை எகிப்துக்கு உதவாத வேலையாய் இருக்கும்.—அக்காலத்திலே எகிப்தியர் பெண்சாதிகளைப்போலிருந்து சேனைகளின் பெகோவா தங்கள் மேல் அசைக்குங்கை அசைவிலே தத்தளித்தருக்களிப்பார் கள்.—பூதாவின் தேசம் எகிப்தியருக்குத் தத்தளிப்பு உண்டாக்கிறதாய் இருக்கும். தனக்குள் அதை நினைக்கிறவன் எல்லாந் சேனைகளின் பெகோவா தங்களுக்கு விரோதமாய் நிறணித்துக்கொண்ட ஆலோசனையின் நிமித்தியந் திடுக்கிடு வான்.
- 18 அக்காலத்திலே காணுன் பாஷையைப் பேசிச் சேனைகளின் பெகோவாவுக்கு ஆ

அ.உ. ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ணையிடுகிற ஐந்து பட்டினங்கள் எகிப்துத்
 துத் தேசத்திலே இருக்கும் ஒன்று நிரீமு
 லமான பட்டினமென்னப்படும்.— அக் 19
 காலத்திலே எகிப்துத் தேசத்தின் நடு
 விலே யெகோவாவுக்கொரு பீடமும் அ
 தின் எல்லையருகே யெகோவாவுக்கொரு
 தூணும் உண்டாய் இருக்கும்.—அது 20
 கிப்துத் தேசத்திலே சேனைகளின் யெ
 கோவாவுக்கு அடையாளமுஞ் சாட்சியு
 மாய் இருக்கும். ஏனெனில், ஓடுகிறவர்க
 ளின் நிமித்தியம் அவர்கள் யெகோவா
 வை நோக்கிக் கூப்பிடுவார்கள். அப்போ
 து அவர்களுக்கு ஒரு தெட்சகனையும் ஒரு
 பலவானையும் அனுப்பி அவர்களை விடு
 விப்பார்.— அப்போது யெகோவா எகி 21
 ப்த்தியனுக்கு அறியப்படுவார். எகிப்துத் தி
 யர் யெகோவாவை அக்காலத்திலே அறி
 ந்து அவருக்குப் பலிகளோடுங், காணி
 க்கைகளோடும, ஆராதனை செய்து யெ
 கோவாவுக்குப் பொருத்தனைகளைப் பண்
 ணி அவைகளைச் செலுத்துவார்கள்.—யெ 22
 கோவா எகிப்த்தியரை வாதையினாலே அ
 டித்துக் குணமாக்குவார். அவர்கள் யெ

தோவாவண்டைக்கு மணந்திரும்புவார்கள், அப்போதவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டடு அவர்களைக் குணமாக்குவார்.

- 23 அக்காலத்திலே எகிப்தத்தில் இருந்து அசூரியாவுக்குப் பேசுகிற பாதை உண்டாய்ருக்கும். அசூரியர் எகிப்திலும் எகிப்தியர் அசூரியாலிலும் வந்து எகிப்தியர் அசூரியரோடந் தேவாராதனை செய்யவார்கள்.— அக்காலத்திலே பூமியின் நடுவில் இருக்கும் ஆசீர்வாதத்தாலே இஸ்ரவேல் எகிப்துபோடும், அசூரியாபோடும் மூலஞுவதாய் இருக்கும்.— அவர்களைச் சேனைகளுடையயெகோவா ஆசீர்வதித்து எகிப்தியராகிய நமது சனமும், அசூரியராகிய நமது கரங்களின் கிரியையும், இஸ்ரவேலராகிய நமது சுதந்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டதென்பார்.

உய. அதிகாரம்.

அசல் தேசங்களின் குடிகள் கம்பிபிருந்த ஏத்தியோப்பியருக்கும், எகிப்தியருக்கும் வரும் ஆக்கியின் தீர்க்கதரிசனம்.

- 1 கர்த்தான் அசூரியாவின் இராசாவாகி

அச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்,

ய சர்கோனூலே அனுப்பப்பட்டி அஸ்
தோத்துக்கு வந்து அஸ்தோத்தின் மே
ல் யுத்தம்பண்ணி அதைப்பிடித்த வரு
ஷமாகிற அக்காலத்திலே,— யெகோவா 2
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவைக்
கொண்டு பேசினீ போய் உன் அரையி
ன்மேல் ஒருக்கிற இரட்டை அவிழ்த்து
உன் கால்களில் ஒருக்கிற பாதரட்சைக
ளைக் கழற்றெச்சூர். அப்படியே அவ
ன் செய்து அம்மணமும் வெற்றுக் கா
லுமாய் நடந்தான்.— அப்போது யெ 3
கோவா உரைத்ததாவது, எனிப்தத்தின்மே
லும், ஏத்தியோப்பியாவின் மேலும் வரு
ம் மூன்ற வருஷத்துக் காரியங்களுக்கு
அடையாளமும், அற்புதமுமாக நம்மு
டைய ஊழியக்காரனாகிய ஏசாயா அம்ம
ணமும் வெற்றுக்காலுமாய் நடக்கிறது
போலே,— அசூரியாவின் இராசா தான் 4
சிறைப்பிடிக்கப்போகிற எனிப்தியரை
யுந், தான் குடிவிலக்கப்போகிற ஏத்தி
யோப்பியரையும், இளைஞரையும், கிழவ
ரையும், அம்மணமாகவும், வெற்றுக் கா
லையும் எனிப்தியரின் வெட்கத்துக்கு

த் திறந்த இருப்பிடமாகவுங் கொண்டு
 5 போவான்.—அப்போது இந்தக் கரைநு
 றைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த ஏத்
 தியோப்பியாவைத் தொட்டுத் தாங்கள்
 பெருமைபாராட்டின எக்ப்த்துவைத்
 6 தொட்டுங் கலங்கி வெட்கி,— இதோ அ
 ருரிய இராசாவின் முகத்துக்குத் தப்பும்
 படிக்கு நாங்கள் நம்பிச் சகாயத்துக்கெ
 ண்று ஓடிவந்த, அண்டினவன் இப்படி
 யானான், நாங்கள் எப்படி விடுவிக்கப்ப
 படுவோமென்று அக்காலத்திலே சொல்
 லுவார்கள் என்றார்.

உக. அதிகாரம்.

பாபேவின் விழுங்குதல் முன் அறிவிக்கப்பட்டது.
 1 கடற்புறமான வனந்தரத்தினுடைய
 பாரஞ் சுழல் காற்றுக்கள் தெற்குத் தேசத்
 தில் எழும்பிக் கடந்துவருமாப்போலே
 பயங்கரமான தேசமாகிய வனந்தரத்தி
 2 ல் இருந்து வருகிறான்.—கடினதரிசனம்
 ஏனக்கு அறிவிக்கப்பட்டது துரோகி து
 ரோகம்பண்ணிப் பூழ்க்கடிக்கிறவன் பா

அசு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

முக்கடித்துக்கொண்டே இருக்கிறான்.
 பெர்சியனே எழும்பு, மேதியனே முத்
 திக்கைபோடி, அதினால் உண்டான தவி
 ப்பைப எல்லாம் ஒய்ப்பண்ணுகிறோம்.— 3
 ஆகையால் என் இடுப்புகள் மகாவேதனை
 யால் நிறைந்திருக்கிற து. பிள்ளைப்பெறு
 கிறவளின் வாதைகளுக்கொத்த வாதைக
 ள் என்னைப் பிடித்தது கேட்கிறதினாலே
 மடங்கிக் காண்கிறதினாலே கலங்கிறேன்.
 —என் இருதயந் திகைக்கின்றது. திசில் எ 4
 ன்னைத் திடுக்கிடப்பண்ணுகின்றது. அது
 எனக்கு விருப்பமான இராவிருளை என
 க்கு நடுக்கமுள்ளதாக்கிற்று.— பந்தியை 5
 ஆயத்தம்பண்ணுதலும், சாமங் காக்கு
 தலும், புசித்துக் குடிக்குதலுமுண்டு.
 பிரபுக்கள் எழுந்தபரிசைகளைப் புகுங்க
 ள்.—ஏனெனில் ஆண்டவர் என்னுடனே 6
 நீ பேரய்க் காண்பதை அறிவிக்குந் சா
 மக்காரனை வைபெயன்றார்.— அவன் சோ 7
 டிசோடாகக் கழுந்தயன் மேலும், ஒட்
 டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களைக்
 கண்டு, மிகுந்த சவனமாய்க் கவனித்துக்
 கொண்டேயிருந்து, —ஆண்டவரே 8

னென் காலிலே பகல்மாறெப்போதும்
நின்று நான் இராக்காலங்கள் முழுதும்
என் சாமத்திலே தரித்திருக்கிறேனென்
ன்று சிங்கச் சத்தமாட்க் கூப்பிடுகிறான்.

- 9 — இப்போதும் இதோ, ஒரு சோடு கு
திரைபூண்ட இரதத்தின் பேல் ஏறியிரு
க்கிற ஒரு மனுஷின் வந்து, பாபேல் வி
ழுந்தது, விழுந்தது. அதின் விக்கரகத்
தேவர்களை எல்லாந் தறையோடே மோ
தி உடைத்தாரென்று பிரத்தியுத்தாரமா
10 கச் சொல்லுகிறான். — என் போரடித்தானி
யமே, என் னளத்தின் கோதுமையே, தூஸ
ரவேலின் தேவனாகிய சேனைகளுடைய
பெகோவாவாலே நான் கேள்வியானதை
உங்களுக்கு அறிவித்தேன்.

ஏதோந் தேசத்துக்கும் அராபிய தேசத்துக்கு
ங் கேடுவருவதென்பது.

- 11 தூமாலினுடைய பாரஞ் சேயீரில் இ
ருந்து என்னை நோக்கிச் சாமங்காக்கிறவ
னே இராத்திரியிலே நடந்த செய்தியெ
ன்ன? சாமங்காக்கிறவனே இரவுபோகிற
செய்தியென்ன? என்று கூப்பிடுகிறார்கள்.
12 — விடியற்காலம் வந்திருந்தும் இராவாய்

இருக்கிறது. நீங்கள் கேட்க மனதானால்
 திரும்பிவந்து கேளுங்களென்று சாமங்
 காக்கிறவன் சொல்லுகிறான். — அராபியர் 13
 வின் மேற் சுமரும் பாரந் தேதானியரா
 கிய பயணக் கூட்டங்களே அராபியாவில்
 இராத் தங்குவீர்கள் — தேமத் தேசத்தி 14
 ன் குடிகளே நீங்கள் தாகமாய் இருக்கிற
 வர்களுக்குத் தண்ணீரை எதிராகக் கொ
 ண்டிப்போய் வலசை வருகிறவர்களுக்கு அ
 வர்களுடைய அப்பத்தைக் கொடுக்க நே
 ரிட்டுப்போங்கள். — ஏனென்றால் பட் 15
 டயங்களுக்கும், உருவின பட்டயத்து
 க்கும், நானேற்றின வில்லுக்குங் கன
 யுதத்துக்குந் தப்ப வலசைவருகிறார்
 கள். — ஏனெனில் ஆண்டவர் என்னுடனே 16
 சொன்னதாவது, ஒரு கூலிக்காரனின் வ
 ருஷிங்க னட்போலொத்த ஒரே வருஷித்
 திலே கேதாருடைய மகியை எல்லாம் அ
 ற்றுப்போய், — கேதாரி புத்திரருடைய 17
 பலத்த விற்காரரின் தொகையில் மீதியா
 பவர்கள் கொஞ்சப்பேராய் இருப்பார்கள
 னென்றார். இதை இஸ்ரவேலின் தேவ
 னாகிய யெகோவா உரைத்தார்.

உஉ. அதிகாரம்.

எருசலேமினுடைய அழுவின் தீர்க்கதரிசனம்.

- 1 தரிசனப்பள்ளத்தாக்கின் பாரம் உன்னிலுள்ள உர்சுளெல்லாரும் வீடுகளின்மேல் ஏறவதற்கு உனக்கு உப்போ வந்த
- 2 தென்ன!—களிகூர்ந்திருந்த பட்டினமே நீ அமளிகளால் நிறைந்து லைங்கீன உடராய் உன்னிற் கொடியுண்டவர்கள் பட்டயத்தாற் கொடியுண்டதில்லை. யுத்த
- 3 த்திற் செத்ததுமில்லை.—உன் அதிபதிகளெல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்து விந்காரராற் கட்டுண்டிருர்கள். உன்னில் அகப்பட்டபாவரும் தூரத்துக்கோடியும்
- 4 ஏகமாய்க் கட்டுண்டிருர்கள்.—ஆகையால் என்னை விட்டுக்கண்ணத்திருப்புங்கள். மனந் கசந்தழுவேன். என் சனமாகிய குமாரத்தியினுடைய பாளசுக்குதலின் நிமித்தியம் எனக்கு ஆறுதலைச் சொல்ல
- 5 தெருங்காதேயுங்கொள்கிறேன்.—ஏனென்றற் சேனைகளின் பெகோவாவாகிய ஆண்டவராலே தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும், மிதியுக்குதலும் லைக்க

அய ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ண்டில் போடுகிற யாவருந் துக்கித்துத்
தண்ணீர்களின் மேல் வலைகளை வீசுகிறவ
ர்கள் சவித்துப்போவார்கள். — மெல்லிய 9
சணல் வேலைகளைச் செய்து சல்லாக்களை
நெய்கிறவர்கள் நாணுவார்கள். — மீன் வ 10
ளர்க்கிற குளங்களைக் கூலிக்குக் கட்டுகிற
அனைவருடைய அணைக் கட்டுகளும்த் நசுங்
குண்டுபேயம்.

சோகான் பட்டணத்தின் பிரபுக்கள் 11
பயித்தியக்காரர்தானே. பார்வோனுடைய
நூனமுள்ள ஆலோசனைக்காரரின் ஆ
லோசனை மதியற்றுப்போயிற்று. நான்
நூனிகளின் பிள்ளை. நான் பூருவ மூர
சாக்களின் புத்திரரென்று பார்வோனு
டனே எப்படிச் சொல்லுகிறீர். — இப் 12
போதும் உன்னுடைய நூனிகள் எங்கே
சேனைகளின் யெகோவா எனிப்த்தின் மே
ற் பண்ணின யோசனையை அவர்கள் உ
னக்கு அறிவிக்கட்டுமே, அல்லது தாங்
கள் அறிந்துகொள்ளட்டும். — சோகான்
உளர்ப் பிரபுக்கள் பயித்தியகாரரானார்
கள். நோப்பூர் பிரபுக்கள் மோசம்போய் 13
எனிப்த்தையும் அநின்கோத்திரங்களுடைய

- 14 ய தலைவனையும் வழிதப்பப்பண்ணுகிறார் கள்.—பெகோவா அதின் நடுவிலே தாம மாறுகளில் ஆவியை உளந்நிறார். ஆண துகொண்டு வெறித்தவன் வாந்திபண்ணு கையில் திசைகெட்டுத் திரிகிறதபோலே அவர்கள் எகிப்தை அதின் எல்லாச் செய்கையிலுந்திசைகெட்டுத்திரியப்பண்ணு
- 15 கிறார்கள். —தலையும், வாலும், கிளையும், நாணலுமென்றவர்கள் செய்யும் வேலை எகிப்துக்கு உதவாத வேலையாய் இருக்
- 16 கும்.—அக்காலத்திலே எகிப்த்தியர் பெ ண்சாதிக்கணப்போலிருந்து சேனைகளின் பெகோவா தங்கள் மேல் அசைக்குங்களை அசைவினாலே தத்தளித்தருக்களிப்பார்
- 17 கள்.—பூதாவின் தேசம் எகிப்த்தியருக் குத் தத்தளிப்பு உண்டாக்கிறதாய் இருக் கும். தனக்குள் அதை நினைக்கிறவன் எ ல்லாந் சேனைகளின் பெகோவா தங்களு க்கு விரோதமாய் நிறணித்துக்கொண்ட ஆலோசனையின் நிமித்தியந் திடுக்கிடு வான்.
- 18 அக்காலத்திலே காணான் பாஷையைப் பேசிச் சேனைகளின் பெகோவாவுக்கு ஆ

ணையடுகிற ஐந்து பட்டினங்கள் எகிப்துத்
 துத் தேசத்தில் இருக்கும் ஒன்று நிரீமு
 லமான பட்டினமென்னப்படும்.— அக் 19
 காலத்திலே எகிப்துத் தேசத்தின் நடு
 விலே யெகோவாவுக்கொரு பீடமும் அ
 தின் எல்லைருகே யெகோவாவுக்கொரு
 தூணும் உண்டாய் இருக்கும்.—அது ஏ 20
 கிப்துத் தேசத்திலே சேனைகளின் யெ
 கோவாவுக்கு அடையாளமுஞ் சாட்சியு
 மாய் இருக்கும். ஏனெனில், ஓடுகிறவர்க
 ளின் நிமித்தியம் அவர்கள் யெகோவா
 வை நோக்கிக் கூப்பிடுவார்கள். அப்போ
 து அவர்களுக்கு ஒரு தெட்சகனையும் ஒரு
 பலவானையும் அனுப்பி அவர்களை விடு
 விப்பார்.— அப்போது யெகோவா எகி 21
 ப்த்தியனுக்கு அறியப்படுவார். எகிப்துத் தி
 யர் யெகோவாவை அக்காலத்திலே அறி
 ந்து அவருக்குப் பலிகளோடுங், காணி
 க்கைகளோடும், ஆராதனை செய்து யெ
 கோவாவுக்குப் பொருத்தனைகளைப் பண்
 ணி அவைகளைச் செலுத்துவார்கள்.—யெ 22
 கோவா எகிப்த்தியரை வாதையினாலே அ
 டித்துக் குணமாக்குவார். அவர்கள் யெ

கோவாவண்டைக்கு மணந்திரும்புவார்கள், அப்போதவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டடு அவர்களைக் குணமாக்குவார்.

23. அக்காலத்திலே எகிப்தத்தில் இருந்து அசூரியாவுக்குப் போகிற பாதை உண்டாய்ருக்கும். அசூரியர் எகிப்திலும் எகிப்தியர் அசூரியாலிலும் வந்து எகிப்தியர் அசூரியரோடந் தேவாராதனை செய்வார்கள்.— அக்காலத்திலே பூமியின் நடுவில் இருக்கும் ஆசீர்வாதத்தினாலே இஸ்ரவேல் எகிப்துபோடும், அசூரியா போடும் மூலஞ் சுவதாய் இருக்கும்.— அவர்களைச் சேனைகளுடையபெகோவா ஆசீர்வதித்து எகிப்தந்யராகிய நமது சனமும், அசூரியராகிய நமது கரங்களின் கிரியையும், இஸ்ரவேலராகிய நமது சுதந்திரமும் ஆசீர்வதிக்கப்பட்டதென்பார்.

உய. அதிகாரம்.

அசல் நேசங்களின் குழகன் நம்பியிருந்த ஏத்தியோப்பியருக்கும், எகிப்தியருக்கும் வரும் ஆக்கினியின் தீர்க்கதரிசனம்.

- 1 கர்த்தான் அசூரியாவின் இராசாவாகி

அச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்,

ய சர்கோனூலே அனுப்பப்பட்டு அஸ்
தோத்துக்கு வந்து அஸ்தோத்தின் மே
ல் புத்தம்பண்ணி அதைப் பிடித்த வரு
ஷமாகிற அக்காலத்திலே,— யெகோவா 2
ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவைக்
கொண்டு பேசின போய் உன் அரையி
ன்மேல் இருக்கிற இரட்டை அவிழ்த்து
உன் கால்களில் இருக்கிற பாதரட்சைக
ளைக் கழற்றென்றார். அப்படியே அவ
ன் செய்து அம்மணமும் வெற்றுக் கா
லுமாய் நடந்தான்.— அப்போது யெ 3
கோவா உரைத்ததாவது, எனிப்த்தின்மே
லும், ஏத்தியோப்பியாவின் மேலும் வரு
ம் மூன்ற வருஷத்துக் காரியங்களுக்கு
அடையாளமும், அற்புதமுமாக நம்மு
டைய ஊழியக்காரனாகிய ஏசாயா அம்ம
ணமும் வெற்றுக்காலுமாய் நடக்கிறது
போலே,— அசூரியாவின் இராசா தான் 4
சிறைப்பிடிக்கப்போகிற எனிப்த்தியரை
புந், தான் குடிவிலக்கப்போகிற ஏத்தி
யோப்பியரையும், இளைஞரையும், சிழுவ
ரையும், அம்மணமாகவும், வெற்றுக் கா
லாகவும் எனிப்த்தியரின் வெட்கத்துக்கு

த் திறந்த இருப்பிடமாகவுங் கொண்டு
 5 போவான்.—அப்போது இந்தக் கரைது
 றைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த ஏத்
 தியோப்பியாவைத் தொட்டுத் தாங்கள்
 பெருமைபாராட்டின ஏகப்த்துவைத்
 6 தொட்டுங் கலங்கி வெட்கி,— இதோ அ
 சூரிய இராசாவிச் முகத்துக்குத் தப்பும்
 படிக்கு நாங்கள் நம்பிச் சகாயத்துக்கெ
 ண்டு ஒடிவந்து, அண்டினவன் இப்படி
 யானானே, நாங்கள் எப்படி விடுவிக்கப்ப
 டுவோமென்று அக்காலத்திலே சொல்
 லுவார்கள் என்றார்.

உக. அதிகாரம்.

பாபேவின் விழுங்குதல் முன் அறிவிக்கப்பட்டது.
 1 கடற்புறமான வனந்தரத்தினுடைய
 பாரஞ் சுழல் காற்றுகள் தெற்குத் தேசத்
 தில் எழும்பிக் கடந்துவருமாப்போலே
 பயங்கரமான தேசமாகிய வனந்தரத்தி
 2 ல் இருந்து வருகிறான்.—கடினதரிசனம்
 ளனக்கு அறிவிக்கப்பட்டது துரோகி து
 ரோகம்பண்ணிப் பழக்கடிக்கிறவன் பா

அக சாயாவலித் தீர்க்கதரிசனம்.

முக்கடித்துக்கொண்டே இருக்கிறான்.
 பெர்சியனே எழும்பு, மேதியனே முத்
 திக்கைபோடி, அதினால் உண்டான தவி
 ப்பைப எல்லாம் ஒய்ப்பண்ணுகிறோம். — 3
 ஆகையால் என் இடுப்புகள் மகாவேதனை
 யால் நிறைந்திருக்கிறது. பின்னாட்பெறு
 கிறவளின் வாதைகளுக்கொத்த வாதைக
 ள் எண்ணப் பிடித்தது கேட்கிறதினாலே
 மடங்கிக் காண்கிறதினாலே கலங்கிறேன்.
 —என் இருதயந் திகைக்கின்றது. திகில் எ 4
 ண்ணைத் திடுக்கிடப்பண்ணுகின்றது. அது
 எனக்கு விருப்பமான இராவிருளை என
 க்கு நடுக்கமுள்ளதாகக்கிற்று. — பந்தியை 5
 ஆயத்தம்பண்ணுதலும், சாமங் காக்கு
 தலும், புசித்துக் குடிக்குதலுமுண்டு.
 பிரபுக்கள் எழுந்தபரிசைகளைப் புகங்க
 ள். — ஏனெனில் ஆண்டவர் என்னுடனே 6
 நீ போய்க் காண்பதை அறிவிக்குஞ் சா
 மக்காரனை வைபெயன்றார். — அவன் சோ 7
 டிசோடாகக் கழுதையன் மேலும், ஒட்
 டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களைக்
 கண்டு, மிகுந்த சவனமாய்க் கவனித்துக்
 கொண்டேயிருந்து, — ஆண்டவரே நா 8

னென் காலிலே பகல்மாறெப்போதும்
நின்று நான் இராக்காலங்கள் முழுதும்
என் சாமத்திலே தரித்திருக்கிறேனென்
ன்று சிங்கச் சத்தமாட்க் கூப்பிடுகிறான்.

- 9 -- இப்போதும் இதோ, ஒரு சோடி கு
திரையூண்ட இரத்தின் டேல் ஏறியிரு
க்கிற ஒரு மனுஷின் வந்து, பாபேல் வி
ழுந்தது, விழுந்தது. அதின் விக்கிரகத்
தேவர்களை எல்லாந் தறையோடே மோ
தி உடைத்தாரென்று பிரத்தியுத்தாரமா
10 கச் சொல்லுகிறான். -- என் போரடித்தானி
யமே, என் னளத்தின் கோதுமையே, இஸ்
ரவேலின் தேவனாகிய சேனைகளுடைய
பெகோவாவாலே நான் கேள்வியானதை
உங்களுக்கு அறிவித்தேன்.

ஏதோக் தேசத்துக்கும் அராபிய தேசத்துக்கு
ங் கேடுவருவதென்பது.

- 11 தூமாலினுடைய பாரஞ் சேயீரில் இ
ருந்து என்னை நோக்கிச் சாமங்காக்கிறவ
னே இராத்திரியிலே நடந்த செய்தியெ
ன்ன? சாமங்காக்கிறவனே இரவுபோகிற
செய்தியென்ன? என்று கூப்பிடுகிறார்கள்.
12 -- விடிவற்காலம் வந்திருந்தும் இராவாய்

இருக்கிறது. நீங்கள் கேட்க மனதானால்
 திரும்பிவந்து கேளுங்களென்று சாமங்
 காக்கிறவன் சொல்லுகிறான்.—அராபியா 13
 வின் மேற் சுமரும் பாரந் தேதானியரா
 கிய பயணக் கூட்டங்களே அராபியாவில்
 இராத் தங்குவீர்கள்—தேமத் தேசத்தி 14
 ன் குடிகளே நீங்கள் தாகமாய் இருக்கிற
 வர்களுக்குத் தண்ணீரை எதிராகக் கொ
 ண்டிப்போய் வலசை வருகிறவர்களுக்கு அ
 வர்களுடைய அப்பத்தைக் கொடுக்க ரே
 ரிட்டிப்போங்கள்.—ஏனென்றால் பட் 15
 டயங்களுக்கும், உருவின பட்டயத்து
 க்கும், நாணெற்றின வில்லுக்குங் கண
 யுதத்துக்குந் தப்ப வலசைவருகிறார்
 கள்.—ஏனெனில் ஆண்டவர் என்னுடனே 16
 சொன்னதாவது, ஒரு கூலிக்சாரனின் வ
 ருஷிங்களிப்போலொத்த ஒரே வருஷித்
 திலே கேதாருடைய மகியை எல்லாம் அ
 றிற்றுப்போய்,—கேதார் புத்திரருடைய 17
 பலத்த விற்காரரின் தொகையில் மீதியா
 பவர்கள் கொஞ்சப்பேராய் இருப்பார்க
 ளென்றார். இதை இஸ்ரவேலின் தேவ
 னாகிய யெகோவா உரைத்தார்.

உ.உ. அதிகாரம்.

எருசலேமினுடைய அழிவின் தீர்க்கதரிசனம்.

- 1 தரிசனப்பள்ளத்தாக்கின் பாரம் உன்னிலுள்ள உர்கொல்லாரும் வீடுகளின்மேல் ஏறவதற்கு உனக்கு ஓப்போ வந்த
- 2 தென்ன!—களிகூர்ந்திருந்த பட்டினமே நீ அமளிகளால் நிறைந்து கலங்கின உராராய் உன்னிற் கொடியுண்டவர்கள் பட்டயத்தாற் கொடியுண்டதில்லை. யுத்த
- 3 த்திற் செத்ததுமில்லை.—உன் அதிபதிகொல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்து விந்காரராற் கட்டுண்கிருர்கள். உன்னில் அகப்பட்டபாவருந் தூரத்துக்கோடியும்
- 4 ஏகமாய்க் கட்டுண்கிருர்கள்.—ஆகையால் என்னை விட்டுக்கண்ணத்திருப்புங்கள். மனந் கசர்தழுவேன். என் சனமாகிய குமாரத்தியினுடைய பாளாக்குதலின் நிமித்தியம் எனக்கு ஆறுதலைச் சொல்ல
- 5 நெருங்காதேயுங்கொண்கிறேன்.—ஏனென்றற் சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவராலே தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும், மிதியுக்குதலும் கலக்க

கூய் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

முமான நாளாய் இருக்கிறது. அலங்கத்
தைத் தகர்த்துப் புருவத்தக்கு நேரா
ய் ஆர்ப்பரிக்கும் நாள்தானே.—பெர்சி 6
யன் அப்பிரூத்தாணிகைய எடுத்தி. இரத
ங்களோடும், மனுஷீரோடும், இராவுத்த
ரோடும், வருகிறான். அலங்கங் கேடயங்
களற்றுப்போம்.—மகாவடிவான உன்ப 7
ள்ளத்தாக்குகள் இரதங்களால் நிகறயப்
படுவதுண்டு. குநரைக்காரரை வசைக்
ள் மட்டும் நிறுத்துவார்கள்.

அவன் பூதாவின் மறையை வங்கிப் 8
போடுவான். அந்தாளிலே காட்டுமர வீ
ட்டின் ஆபுதச் சாலையை நோக்குவாய்.
—நீங்கள் தாலீதுடைய பட்டணத்தின் 9
இடிதல்களை மிகுதியானவைகளென்று க
ண்டு கீழ்க் குளத் தண்ணீர்னைச் சேர்த்
து,—எருசலேமின் வீடுகளை எண்ணி அ 10
லங்கததை அரணிப்பாக்கும்படிக்கு வீடு
களை ஓடித்து,—இரண்டு மதவ்களுக்கு 11
நடுவே பழைய சூளத்தண்ணீர்களுக்கு
ஒரு அகல உண்டுபண்ணுவீர்கள் ஆளு
லும். அதைச் செய்கிறவரை நீங்கள் நேக்
ளாமலும், அதை ஏற்படுத்தித் தூர்த்தி

- 12 லிருந்து வரப்பண்ணுகிறவரைக் கவனி
 யாமலும் போகிறீர்கள். — சேனைகளு
 டைய யெகோவாவாகிய ஆண்டவர் அக்
 காலத்திலே அமுக்கையையும், புலம்பலை
 யும், மொட்டையிடுதலையும், இரட்டு உ
 13 டிக்குதலையும் வர அழைப்பார். — இப்
 போதே இதே சந்தேகவுழிமுகி களி
 ப்பும், மாடுகளைக் கொல்லுகிறதும்,
 ஆடுகளை அடிக்கிறதும், ஓறைசியைச்
 சாப்பிடுகிறதும், மதுபானத்தைக் குடிக்
 கிறதும், புசித்துக் குடிப்போம். எ
 னெனில் நாளைச் சாகிழைமன்று சொ
 14 ல்லுகிறதமுண்டு. — அது சேனைகளின்
 யெகோவாவாகிய நம்முடைய செவிசுளு
 க்கு வெளியரங்கமாய் இருக்கிறது. மெ
 ய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அ
 க்ஷரமம் உங்களுக்கு நிவர்த்தியாவதில்லை
 யென்று சேனைகளின் யெகோவாவாகிய
 ஆண்டவர் சொல்லுகிறார்.

சேப்ராவென்ற பொல்வாத மந்திரியின் விழுகு
 தல அவனுக்கு முன்னறிவிக்கப்பட்டது.

- 15 சேனைகளுடைய யெகோவாவாகிய ஆ
 ண்டவர் உரைத்ததாவது, நீ வீட்டு விசாரி

கய ஏசாயின் நீர்க்கதரிசனம்.

முமான நாளாய் இருக்கிறது. அலங்கத்
தைத் தகர்த்துப் புருவத்தக்கு நேரா
ய் ஆர்ப்பரிக்கும் நாள்தானே.—பெர்சி 6
யன் அப்பிரத தூணியை எடுத்தது இரத
ங்களோடும், மணுஷீரோடும், இராவுத்த
ரோடும், வருகிறான். அலங்கங் கேடயங்
களற்றுப்போம்.—மகாவடிவான உன்ப 7
ள்ளத்தாக்குகள் இரதங்களால் நிறையப்
படுவதுண்டு. குதரைக்காரரை வசைக்க
ள் மட்டும் நிறுத்துவார்கள்.

அவன் பூதாவின் மறைவை வாங்கிப் 8
பொடுவான். அந்நாளிலே காட்டுமர வீ
ட்டின் ஆயுதச் சாலையை நோக்குவாய்.
—நீங்கள் தாலீதுடைய பட்டணத்தின் 9
இடிதல்களை மிகுதியானவைகளென்று க
ண்டு கீழ்க்குளத் தண்ணீர்னைச் சேர்த்
து,—எருசலேமின் வீடுகளை எண்ணி அ 10
லங்கததை அரணிப்பாக்கும்படிக்கு வீடு
களை ஓடித்து,—இரண்டு மதவ்களுக்கு 11
நடுவே பழைய குளத்தண்ணீர்களுக்கு
ஒரு அகநா உண்டுபண்ணுவீர்கள் ஆளு
லும் அதைச் செய்கிறவரை நீங்கள் நேக்
காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்தி

- 12 லிருந்து வரப்பண்ணுகிறவரைக் கவனி
 யாமலும் போகிறீர்கள். — சேனைகளு
 டைய யெகோவாவாகிய ஆண்டவர் அக்
 காலத்திலே அமுக்கையையும், புலம்பலை
 யும், மொட்டையிடுதலையும், இரட்டு உ
 13 நிக்ருதலையும் வர அழைப்பார். — இப்
 போதோ இதோ சந்தோஷீமுங் களி
 ப்பும், மாடுகளைக் கொல்லுகிறதும்,
 ஆடுகளை அடிக்கிறதும், ஓறைசிகையச்
 சாப்பிடுகிறதும், மதுபானத்தைக் குடிக்க
 ிறதும், புசித்துக் குடிப்போம். ஏ
 14 னெனில் நாளைச் சாகிஞ்சொலிமன்று சொ
 ல்லுகிறதமுண்டு. — அது சேனைகளின்
 யெகோவாவாகிய நம்முடைய செவிகளு
 க்கு எவனியரங்கமாய் இருக்கிறது. மெ
 ய்யாகவே நீங்கள் சாகுமடும் இந்த அ
 க்ஷரமம் உங்களுக்கு நிவர்த்தியாவதில்லை
 யென்று சேனைகளின் யெகோவாவாகிய
 ஆண்டவர் சொல்லுகிறார்.

செப்துவென்ற பொல்லாத மந்திரியின் விழுகு
 தல அவனுக்கு முன்னறிவிக்கப்பட்டது.

- 15 சேனைகளுடைய யெகோவாவாகிய ஆ
 ண்டவர் உரைத்ததாவது, நீ வீட்டு விசாதி

ப்புள்ள இந்தப் பொக்கிஷிக்காரனாகிய
 சேப்னாவண்டைக்குப் போய்ச் சொல்ல
 வேண்டிதேதெனில்,—தன் கல்வறை 16
 பைய உயர்ந்த தலத்திலே வெட்டிக் கண்
 மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோ
 ண்டுகிறவனைப்போலே, நீ உனக்கு இங்
 கே கல்லறைபை வெட்டிம்படிக்கு உண
 க்கு இங்கே இருப்பதென்ன? அல்லது உ
 ணக்கு இங்கே இருப்பவர்களார்?—இதோ 17
 புலவான் ஒருதனைத் தூரத்துகிறவண்ண
 மாக டெகோவா உண்ணத் தூரத்திவிட்டு
 உண்ண முடவெ முறிவார்.—ஒருதன் ஒ 18
 ரு உண்டையை உருட்டுமாப்பே லே உ
 ணனை அல்லமும் விசர்லமுமான தேசத்தி
 லே உருட்டவே உருட்டுவார். அக்கே சா
 வாய், அக்கே உன் மகிமைபின் இரதங்க
 ள் உன் ஆண்டவனின் வீட்டுக்கு இகழ்
 ச்சியாக இருக்கும்.—உண்ண உன் நிலை 19
 பையவிட்டுப் பறக்கடிப்போம். உன் தா
 ணத்தில் இருந்து உண்ணப்பிடுங்கிப்போ
 டுவான்.

அந்நாளிலே சம்பவித்ததாவது, இல் 20
 'பொவின் குமாருகிய சுவயாகீமன்

- 21 தமது ஊழியக்காரனை நாம் அழைத்
 து, — உன் வஸ்திரத்தை அவனுக்கு உடு
 த்தி உன் கச்சையால் அவனைத் திடனாகக்
 கட்டி உன் அதிகாரத்தை அவன் கையிற்
 கொடுப்போம். அவன் எருசலேயிற் கு
 டிகளுக்கும் யூதாவின் வீட்டுக்குந் தகப்
 22 பனாய் ஓடுப்பான். — தாவீதினுடைய வீட்
 டின் திறவுகோலை அவன் தோளின் மே
 ல் வைப்போம். அவன் ஆறும் பூட்டக்
 கூடாதபடிக்குச், திறந்து ஆறும் திறக்க
 23 க்கூடாதபடிக்குப் பூட்டுவான். — அவனை
 உறுதியான இடத்திலே ஆணியாகக் கட்டி
 யுவோம். அவன் தன் தகப்பன் வீட்டுக்
 குக் கணமான ஆசனமாக இருப்பான். —
 24 அதில்மேல் அவன் தகப்பனின் வீட்டா
 ராகிய பிள்ளைகள் பேரமாருடைய மகி
 மை அனைத்தையுங் குடிக்கிறபாத்திரங்க
 ள்முதற்கொண்டு சகல தம்புருமுட்டுக
 ள்மட்டுமிருக்கிற சகல சிறுபாத்திரங்க
 25 னையுந் தூக்கிப்போடுவார்கள். — உறுதியா
 ன இடத்திற் கடாவப்பட்டிருந்த ஆணி
 அந்நாளிலே பிடுங்கப்பட்டு வெட்டுண்டு
 விழும். அப்போது அதில்மேலிருந்த ச

கூச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

மை அறுந்துபோகுமென்று சேனைகளி
ளின் பெகோவா உரைக்கிறார். இதை
பெகோவாவே உரைக்கிறாரென்று சொ
ல்லென்றார்.

உக. அதிகாரம்.

நீருபட்டணம்பாழாதி எழுபது வருஷத்துக்
குப்பிரகுதிரும்பக்கட்டப்பட்டுச் சசி சஷித்
தின் ஆசீர்வாதத்துக்குப் பங்குள்ளதாகுமெ
ன்பது.

நீருவினுடையபாரம் தர்சீஸ் கப்பல் 1
களின் மனுஷிரே, அலறுங்கள். அது வீ
டில்லாமலும் வருவாரில்லாமலும் படிக்க
குப்பாழாக்கப்பட்டது. நீத்திம் தேச
த்தில் இருந்து இத்தச் சேதி வந்து அவ
ருக்கு வெளிப்படுகின்றது.—கீவுக்குடிக 2
ளே மவுனமாகுங்கள். சீதோனின் வர்
த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்
ணி உன்னை நிரப்பினார்கள்.—சீகோர் 3
தியின் மிகுந்த நீர்ப்பாச்சல்களால் விவா
யும் பயிர்வகைகளும் ஆற்றங்கரையின் அ
றுப்பும் உன் வரத்தாயிருந்தது. நீ சாதிக
ளின் சந்தையாய் இருந்தாய்—சீதோ 4
ளே வெட்கப்படு. ஏனெனில் நாஷ்டுனிக்

கர்ப்பவேதனைப்படுகிறதுமில்லை, பெறு-
 கிறதுமில்லை. இளைஞரை ஆளாக்கிறதுமி-
 ல்லை, கண்ணியாஸ்திரிகளை வளர்க்கிறதுமி-
 ல்லை என்று சமுத்திரக் கோட்டைடான
 5 கடல்துறை சொல்லுகிறது.- எனிப்தின்
 சேதி கேட்கப்பட்டதினாலே நோயுண்-
 டானதுபோலே தீருவின் செய்தி கேட்-
 6 கப்படுவதாலும் உண்டாம்.—கரை து-
 றைக் குடிகளே நீங்கள் தர்சிலைமட்டும்
 7 புறப்பட்டுப்போய் அலறுங்கள்.—புரு-
 வநாட்கள் முதல் துவக்கங்கொண்டு க-
 ளிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இது
 வேர்ப்பாதேசம்போக இதின் குடிகளு-
 டைய கால்கள் இவர்களைத் தூரமாய்க்-
 8 கொண்டிடுபாம்.—கூரீடந்தரித்துக்கொ-
 ண்டிருக்கிற தீருவுக்கு விரோதமாக இ-
 தையோசித்துத் தீர்த்தவரார். அதின் வ-
 ருத்தகர் பிரபுக்களும், அதின் இயாபாரிக-
 ள் தேசத்திலே கனமுள்ளவர்களுமாமே,
 9 -- எல்லாச் சிறப்பின் அகந்தையைக் கு-
 லித்துத் தேசத்திற் கனமுள்ள பாவரை-
 யுங் கனவீனமாக்குவதற்காகச் சேனைகளி-
 ன் பெகோவாவே இதைப்போசித்துத் தீர்

நீதார்.—தர்சினின் குமாரத்தியே ஒரு ஆ 10
 நீதைக் கெட்குமாப்போலே உன் தேச
 நீதைக் கெட்டுபோ. கட்டுங்கச்செய்தினி
 இல்லலை.—தமது கையைச் சமுத்திரத்தி 11
 ன்மேல் நீட்டி இராச்சியங்களைக் குலங்க
 கப்பண்ணுகிறார். காணின் அரண்னை
 அழிக்கபெகோவா அதற்குவிரோமாகக்
 கட்டளைகொடுத்த, -ஒடுக்குண்டகன்னி 12
 பாகிய சீதோன் குமாரத்தியே இனிச்ச
 னிகூர்ந்துகொண்டிராய். எழுந்திருந்து
 கீழ்த்திமுக்குப் புறப்பட்டுப்போ. அங்கே
 யும் உனக்கு இளைப்பாறுதவில்லையென்ற
 றார். அதோ கல்தேயருடைய தேசம், அ 13
 நீதச் சனம் முண்ணிருந்ததில்லை. அருள்
 ன்றவன் வகுந்தரத்தாருக்காக அதின் அ
 ஸ்திபாரத்தை ஏற்படுத்தினான். இப்படி
 த்தங்கள் துருக்கங்களை எடுப்பித்துத் த
 ங்கள் அரமணைகளைக் கட்டினார்கள். அழி
 வுசெய்ய அதையே குறித்தார்.—தர்சின் 14
 கப்பல்களில் மனுஷிரே அலறுங்கள். ஏ
 னெனில் உங்கள் அரண் பாழாக்கப்பட்ட
 டது.—அக்காலத்திலே சம்பவிப்பதே 15
 தென்றால் நிற ஒரு இராசாவுடையகாட்

- களின்படி எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும். ஆறாவது எழுபது வருஷங்களின் முடிவிலே தீரவில்லை சம்மதி ஒரு வேளியின் பாடலுக்குச் சமாணமாய் இருக்கும்.—மறக்கப்பட்ட வேளியே காமண்டலத்தைப்பெடுத்து ஊரிலே கற்றித்திரி. நீ நினைக்கப்படுமபடிக்கு அதை நன்றாய் வாசித்து மெத்தவும் பாடி.
- 17 ஏனெனின சம்பவிப்பதென்றால், எழுபது வருஷங்களின் முடிவிலே யெகோவா தீரவைச் சந்திப்பார். அப்போது அது தன் பண்புத் தகுதி நிரூபிப்பது பூச்சக்கரத்தின் மேலுள்ள பூமியின் இராச்சியங்களோடெல்லாம் வேசித்தனம் பண்ணும்.—அதின் விபாபாரமும் அதின் பண்பும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாயிருக்கும். அது பொக்கிஷமாய்ச் சேர்க்கப்படுவதும் இல்லை அடைத்து வைக்கப்படுவதுமில்லை. யெகோவாவுக்கு முன்பாக வாசமாய் இருக்கிறவர்கள் திருத்தியாகச் சாப்பிடத்தக்கதாகவும் அவர்களுக்கு உரப்பான வஸ்திரத்தரிப்புண்டாகவும், அதின் விபாபாரம் அவர்களைச் சேரும்.

உச. அதிகாரம்.

அரோகிணான பூதருடைய தேசம் பாழாவதும், பூசச் சாதிபிலும் புறச்சாதிகளிலும் இருக்கும் விசுவாசிகள் யெகோவாவை விதோத்திரிப்பதும்.

இதோ யெகோவாத் தேசத்தை வெ 1
றுமையும் பாழுமாக்கி அதின் ரூபமா
றுபாடாக்கிப்போட்டு அதின் குடிசை
ச் சிதறவடிப்பார்.—அப்போது சனத் 2
தக்கும், ஆசாரியனுக்கும், வேலைகாரனு
க்கும் அவன் ஏசமானுக்கும், வேலைக்கா
ரிக்கும், அவள் நாய்ச்சிபாருக்கும், கொ
ண்டவனுக்கும், விற்பிறவனுக்குள், கடன்
கொடுத்தவனுக்கும், கடன் வாங்கினவ
னுக்கும், வட்டி வாங்கினவனுக்கும், வட்டி
கொடுத்தவனுக்குஞ் சரியாக நடக்கு
ம்.— தேசம் முழுதும் வெறுமைபாக் 3
முழுதுங் கொள்ளையாகும். ஏனெனில்
யெகோவா இந்த வார்த்தையைச் சொன்
னார்.—தேசம் புலம்பி வதங்கும். பூமிச 4
துவமற்று வதங்கிப்போகும். தேசத்
துச் சனத்தில் உயர்ந்தவர்கள் பலவீன

- 5 ராவர்கள்.-பூமிதன் குழிகளின் கீழ்த்தீட்டுப் பட்டிநாக்கின்றது. ஏனெனில் நியாயப் பிரமாணங்களை மீதிக் கட்டளையை மாதுபாடாக்கி நித்திய உடம்படிக்கையை
- 6 முறித்தார்கள்.—இதின் நிமித்தியமே தேசத்தின் குழிகள் பாழ்க்கடிக்கப்பட்டத்க்கணையாய்ச் சாபந் தேசத்தைப் பட்டிக் கும். இதின் நிமித்தியமே கொஞ்சம்பேர் மீதயாகத்தக்கணையாய்த் தேசத்தின் கு
- 7 டிகள் வெந்துபோவார்கள்.—திராட்சப்பழ இரசந் துக்கங்கொண்டாடும். திராட்சசெடிவதற்கும். மணக்களிப்பாய் இருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சுவி
- 8 டார்கள்.—மேகங்களின் சந்தோஷம் ஓய்ந்து களிகுருகிறவர்களின் சந்தடி தீர்ந்து, சுரமண்டலக் களிப்பு நின்றுபோ
- 9 ம்.—பாடலேடே திராட்சப்பழ இரசந் குடியார்கள். மதுபானந் தண்ணைக் கு
- 10 டிக்கிறவர்களுக்கும். கசக்கும்.—வெறுமைபாய்ப்போன பட்டணந் தகர்ந்து உட்பிரவேசிக்கக் கூடாதபடிக்கெல்லாவீ
- 11 டிகளும் அடைபட்டுக்கிடக்கும்.—சொடிமுந்திரிவை இரசத்துக்கொன்று வீடுகளி

நா ஏசாயாவின் நீர்க்கதளிசனம்.

வே உத்தரானுண்டு. எல்லாச் சந்தோ
ஷீமும் இருண்டு தேசத்தின் மகிழ்ச்சி போ
ய்விடும்.— பட்டணத்தில் மீதிபாயிருப் 12
பது அழிவு. வாசல்கள் பாழாய்க்கிடக்க
இடிக்கப்படுமீ.

ஆளுநீம் ஒலிவ மாத்தை புலுக்கிக் 13
கொடி முத்திரிகைப்பழங்களை அதுத்து
த்தீர்ந்த போது பின்னறுப்புக் கொஞ்ச
ம் இருக்குமாப்போலே தேசத்துக்குள்
னும் இந்தச் சனசபைகளின் நடுவிலும்
இருக்கும்.— இவர்கள் தங்கள் சத்தத்தை 14
உபர்த்திக் கம்பீரிப்பார்கள். சமுத்திர
த்தில் இருந்து யெகோவாவுடைய மு
க்கியத்தின் நிமித்தியம் ஆர்ப்பரிப்பார்
கள்.— ஆகையால் யெகோவாவைக் கெபி 15
களிலும் இவ்வேலுடைய தேவகுடிய
யெகோவாவின் நாமத்தைச் சமுத்திரத்
தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள்.

நீதிபரனுக்கு மகிமைபென்று பூமிவி 16
ண் கடைபாந்தரத்தில் இருந்து பாடுங்
தங்கள்னைக் கேட்குகோம். நானே இளைத்
திருக்கிறேன், இளைத்திருக்கிறேன். என
க்கு ஐயோ! துரோகிகள் துரோகியர்

- னுகிரர்கள். துரோகிகள் மிகுதியாய்த் து
 17 ரோகம் பண்ணுகிரர்களென்கிறேன்.—
 தேசக் குடிசளே திகிலும், படுகுழியுங், க
 18 ண்ணியும் உங்களுக்கு வரும்.—சம்பலிப்
 பதேதென்றால் திகிலின் சத்தத்தை வில
 க ஒடுகிறவன் படுகுழியிலே வீழுவான். ப
 டுகுழியில் இருந் து ஏறுகிறவனோ கண்ணி
 யிலே பிடிபடுவான். ஏனெனில் உயரவி
 19 ளுக்கும் மதகுகள் திறவுண்டு பூமியின் அ
 ளுதிபாரங்கள் குலுங்கும்.—தேசம் நொ
 ருங்கவே நொருங்கும். தேசங் கிழியவே
 கிழியும். தேசம் அசையவே அசையும்.
 20 —வெறித்தவனைப்போலத் தேசந் தளம்
 பவேதளம்பி ஒரு குடிசையைப்போலே
 பேர்த்துப்போடப்படும் அதின்பாத
 கம் அதில்மேலே பாரமாயிருக்கையா
 ல் அது அப்புறம் எழுந்திராமல் விழு
 ந்துபோம்.

சபையின் சத்தருக்கம்பேல் உறங்கும் ஆக்கி
 னையும், சபைக்குள்டாகும் மகிமையும்.

- 21 அக்காலத்திலே சம்பலிப்பதேதெனி
 ல் யெகோவா உயரவிருக்கிற உயரமான
 சேனையையும், பூமியின்மேல் இருக்கிற

112 ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பூமியின் இராசாக்களையும் விசாரிப்பார்.-
அவர்கள் கெவியில் ஏகமாய்க் கட்டுண் 22
டவர்களாகச் சேர்ந்து காவலில் அடை
க்கப்பட்டு அநேக நாட் சென்ற பிறகு வி
சாரிக்கப்படுவார்கள்.—அப்போது சே 23
ணைகளின் யெகோவா சீயோன் பருவத்த்
திலும் ஏருசலேமிலும் ஆளுகையாற் சந்
திரன் நாணிச் சூரியன் கூச்சமடையும்.
அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக
மகிமையுண்டாயிருக்கும்.

உரு. அதிகாரம்.

யெகோவா வீடுவந்து இரட்சித்ததின் நிமித்
தியம் அவருக்குச் செலுத்தும் இஸ்தோத்
திரம்.

யெகோவாவே தேவரீர் என் தேவனா 1
யிருக்கிறீர், உம்மை உயர்த்தி உமது நா
மத்தைத் துதிப்பேன். ஏனெனில் அநி
சயங்களைச் செய்தீர். உம்முடைய தூரத்
துயோசனைகள் சத்தியமும் உறுதிபுமா
னவைகள்.-ஏனெனிற் பட்டணத்தை ம 2
ண்மேடும் அரணுனபுரியை ஓடிந்து கிட
க்கிற அழிவும் அன்னியரின் அரண்மனை

- யை ஊரல்லாததும் என்றைக்குங் கட்ட
 ப்படாததுமான தலமுமாக்கிப் போட்
 3 டீர்.—ஆகையாற் பலத்த சனம் உம்மை
 மகிமைப்படுத்திப் பலவந்தரான சாதிக
 ளின் பட்டணங்கள் உமக்குப்பயப்படும்.
- 4 —ஏனென்றிற் பலவந்தரின் சீறல் மதிலை
 மோதி அடிக்கிற பெரு வெள்ளத்தைப்
 போலிருக்கையில் நீர் நீசனுக்குப்பலனு
 ம், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் தி
 டனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும்
 அடைக்கலமும், வெய்யிலுக்கு ஒதுங்கு
 5 நீ நிழலுமானீர்.—அன்னியரின் மும்மு
 ரம் வரட்சியான இடத்தின் காங்கையை
 ப்போலிருக்கையில் அதைத் தணியப்ப
 ண்ணுகிறீர். மேகத்தின் நிழலினால் வெ
 யில் தாமுமாப்போலே பலவந்தரின்
 கூவுதல் தாழ்த்தப்படும்.
- 6 எல்லாச் சனசதளங்களுக்குச் சேனை
 களுடைய வெகோவா இந்தப் பருவதத்
 திலே ஊன்களுடைய கொழுப்புகளாகி
 ய கொழுப்புகளின் விருந்தையும் தெளி
 வாக்கப்பட்ட திராட்சப்பழ இரசங்களி
 7 ன் விருந்தையும்பண்ணி,—எல்லாச் சன

ராச சாயபாவின் தீர்க்கதரிசனம்.

சதவாங்கன்மேலுமுள்ள முடிமுக்காட்டை
யும் எல்லாச் சாதிகளையும் முடிபுருக்கிற
முடையுமும் இந்தப் புருவத்திலே வி
ழுங்குவார். — அவர் மரணத்தைச் சய 8
மாக விழுங்குவார். பெகோவாவாகிய
தேவன் எல்லா முகங்களிலுமுள்ள கண்
ணீரை அறத்துடைத்துத் தமது சனத்தி
ன் நிந்தையைப் பூமிபெங்கும் இராதுபடி
க்கு நீக்கிப்போடுவார். ஏனெனில் பெ
கோவா இதைச்சொன்னார்.

இதோ தம்முடைய தேவன் இவர்தா 9
னே, இவர் நம்மை இரட்சிக்கிறார். இவரே
நாங்க காத்திருந்த பெகோவா. அவருடைய
இரட்சிப்பினாலே களிகூர்ந்து மகிழ்
வோமாகவென்று அக்காலத்திலே சொல்
லப்படும். — ஏனெனில் பெகோவாவுடைய 10
புரம் இந்தப் புருவத்திலே தங்கிக்
கொண்டிருக்கும். மோவாப்போவெனி
ல் வைக்கோற் கூளம் ஒரு நிலத்திலேம
சிக்கப்படுமாப்போலே அவர் கீழே ம
சிக்கப்படும். — நீந்துகிறவன் நீந்துவதற் 11
காகக் கைகளை விரிக்குமாப்போலே அவ
ர் தமது கைகளை அவர்கள் நடுவிலே வி

ரித்து அவர்கள் பெருமையையும் அவர்
 கள் கைகளின் சநிசற்பனைகளையுங் கூட
 12 த் தாழ்த்திப்போட்டு, — உன் மதில்களு
 டைய உயர்ந்த அரண்ப்பணிவாக்கித் தா
 ழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.

உள். அதிகாரம்.

சுவை இஸ்தோத்திரிப்பும் நம்பிக்கையுமாய்ச்
 செய்கிற விண்ணப்பம்.

- 1 அக்காலத்திலே யூததேசத்திற் பாடப்
 பரிமீ பாட்டாவது. பலனான பட்டணம்
 நமக்கிருக்கின்றது. இரட்சிப்பையேமதி
- 2 ல்களும் அரணு மாக்கினார். — உண்மையை
 க்கைக்கொண்டு வருகிற நீதியுள்ள சாதி
 உட்பிரவேசிப்பதற்காக வாசல்களைத் தி
- 3 றவுங்கள். — சமாதானத்தைச் சமாதான
 த்தையேகாப்பீரென்கிறது ஊன்றப்பட்ட
 டநினைவாயிருக்கிறது. ஏனெனில் உம்மை
- 4 நம்பிக்கொண்டிருக்கிறார்கள். — என்மெண்
 றைக்கும் யெகோவாவை நம்புங்கள். ஏ
 னெனில் யெகோவாவாகிய தேவனுக்குள்
 ளே நித்திய கன்மலையின் உறுதியிருக்கும்.

நகர ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ஏனென்றால் அவர் உயரத்திலே வாச 5
 மாயிருக்கிறவர்களையும், உயர்ந்த பட்ட
 ணத்தையும் பணிவாக்கி அதைத் தாழ்த்தி
 துவார். அவர் அதைத் தரை மட்டாகத் தா
 ழ்த்தி அது மண்ணாகும்மடமும் இடியப்
 பண்ணுவார்.—கால்கள் அதை மிதிக்கும் 6
 சிறுமையானவர்களின் கால்களும் நீசரி
 ன் அடிகளுந்தானே.—நீதிமானுடையபா 7
 தை மகா செம்மையாய் இருக்கிறது. நீதி
 மானுடைய நடையைச் செம்மையாக நி
 றுத்துகிறார்.—யெகோவாவே உம்முடைய 8
 ய நியாயத்தீர்ப்புகளின் பாதையிலே உ
 மக்குக் காத்திருக்கிறோம். உமது நாம
 மும், உமது நினைப்பும் ஆத்தமத்தின்
 வாஞ்சையையிருக்கிறது.—என் ஆத்தம 9
 ம் இராவிலே உம்மை வாஞ்சிக்கிறது. என
 க்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலத்
 திலும் உம்மைத் தேடுகிறேன். ஏனெனி
 ல் உம்முடைய நியாயத்தீர்ப்புகள் தேச
 த்தில் நடக்கும்போது, பூச்சக்கரக்குடி
 கள் நீதியைப் படிக்கிறார்கள்.—ஆகாதவ 10
 னுக்குக் கிருபைசெய்யப்பட்டாலும் நீ
 தியைப்படியான். நல் நிதானமானதேச

- த்தில் முதலாய் அநியாயஞ்செய்து பெ
கோவாலுடைய மகத்துவத்தைக் கவனி
11 யாதேபோகிறான்.—பெகோவாவே உம
து கரம் உடர்ந்திருந்தாலும் அதைக்
காணாதிருக்கிறார்கள். ஆனாலும் சனத்து
க்காக உமக்கிருக்கும் பட்ச வயிராக்கி
யத்தைக்க கண்டு வெட்குவார்கள், அக்கி
னி உம்முடைய சத்துருக்களைப் பட்சி
க்கும்.
- 12 பெகோவாவே எங்களுக்குச் சமாதான
த்தைக் கட்டினாயிவீர். ஏனெனில் எங்
கள் எல்லாவேளைகளையும் எங்களுக்காக
13 நடத்திவருகிறீரே, - எங்கள் தேவனாகிய
பெகோவாவே உம்மையல்லாத ஆண்டவ
மார் எங்களை ஆண்டார்கள். ஆனாலும் உ
ம்மைமாத் திரஞ் சார்ந்து உம்முடைய
நாமத்தை நினைத்துக்கொண்டிருக்கிறோ
14 ம்.-செத்தவர்கள் உயிருக்குத் திரும்பா
ர்கள். மாண்ட இராட்சதர் திரும்ப எழுந்
திரார்கள். அப்படி நீர் அவர்களை விசாரி
த்துச் சங்கரித்து அவர்கள் பேரையெ
15 ல்லாம் அழியப்பண்ணினீர்.—இந்தச் சா
தியோடே கூட்டினீர். பெகோவாவே இந்

ராஅ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

தச் சாதியோடே கூட்டி மகிமைப்பட்டு
மர் பூமியின் எல்லாக்கடையாந்தரங்கள்
மட்டும் வந்தெட்டினீரே.—யெகோவா 16
வே நெருக்கத்தில் உம்மைத் தேடுகிறார்
கள். உம்முடைய தண்டனை அவர்கள்மே
விருக்கையில் அந்தரங்கவேண்டிதலை உள
ற்றுக்கொள்கள்.—யெகோவாவே பேறுகா 17
லஞ் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டுத்
தன் வாதைகளிற் கூப்பிடுகிற கருப்
பவதியைப்போலே உமக்குமுன்பாகவி
ருக்கிறோம்.—நாங்கள் கருப்பமாயிருந் 18
து வாதைப்பட்டுக் காற்றைப்பெற்றவர்
களைப் போலிருக்கிறோம். தேசத்துக்கு
இரட்சிப்புசெய்யமாட்டாதிருக்கிறோம்.
பூச்சக்கரக் குடிகள் விழுகிறதாயில்லை.
-மரித்த உம்முடையவர்கள் என் சவத் 19
தேயிங் கூடப்பிழைத்து எழுந்திருப்பா
ர்கள். மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே
விழித்துக் கம்பீரியங்கள். ஏனெனில்
உம்முடைய பனி பூண்டுகளின் பனியை
போலிருக்கும். ஆனாலும் இராட்சதரை
ப் பூமி தள்ளிப்போடும்.

என் சனமே நீ போய் உன் அறைக 20

21 னுக்குப் பிரவேசித்து உணக்குப் பின்
 னுக் உன் கதவுகளைப் பூட்டிச் சினங்கடந்
 துபோகுமட்டுங் கொஞ்ச நிமிஷம் ஒளி
 த்துக்கொள்.—ஏனெனில் இதோ பூயிய
 னுடைய குடிகளின் அக்கிரமத்தின் நிமி
 த்தியம் அவர்களை விசாரிக்கும்படிக்கு
 யெகோவா தம்முடைய தானத்தில் இருந்
 து புறப்படுவார். அப்போது பூயி தன்
 இரத்தப்பழிகளைத் திறந்து காண்பித்து
 த் தன்னிற் கொலை செய்யப்பட்டவர்களை
 இனிமுடாதிருக்கும்.

உள. அதிகாரம்.

சத்துருக்களின் கைக்கு நீங்கி விடுதலையானபி
 ன் சபையடையும் கற்சீர்.

1 அக்காலத்திலே யெகோவா நீண்ட பா
 ய்பாகிய துஷ்டமிருகத்தையுங் கோண
 லான பார்பாகிய துஷ்டமிருகத்தையுங்
 கடிதும் பெரிதும் பலத்ததுமான தம
 னு பட்டயத்தால் விசாரித்துச் சமுத்திர
 த்தில் இருக்கிற வலுசருப்பத்தைக்கொண்
 2 துபோடுவார்.—அக்காலத்திலே நல்ல திரா

நாய ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ட்சப்பழ இரசத்தைத் தருந் திராட்சத்
தோட்டமுண்டாயிருக்கும். அதின்பே
ரிலே ஒன்றுக்கொன்று பாடுங்கள்.—பெ 3
கோவாவாகியநாம் அதைக்காத்து அதற்
கு அடிக்கடி தண்ணீர்பாப்ச்சி ஆரும் அ
தைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இ
ரவும்பகலும் காப்பாற்றுவோம்.—உக்கி 4
ரம் நமக்கில்லை, ஆராகிலும் முட்செடியு
ம் நெரிஞ்சிலுமாய் நம்மோடே புத்தத்
துக்குட்பட்டானேயானால் நாம் அதின்
மேல் வந்து அதை ஏகமாய்க்கொளுத்தி
ப்போடுவோம்.—அல்லவென்றால் அவன் 5
நம்முடையபெலனைப்பற்றிக்கொண்டு ந
ம்மோடே ஒப்புரவாகவேவேண்டும். நம்
மோடே ஒப்புரவாகவேண்டும்.—யாக் 6
கோடுவெர்பற்றி இஸ்ரவேல் பூத்துச் கா
ய்த்துப் பூச்சக்கரத்தைப் பலனூல்நிரப்
பும் நாட்கள் வரும்.

அவர் அவனை அடிக்கும் அடியாய் இ 7
வனை அடிக்கிறாரோ அவர்கள் கொல்லப்
படுங்கொலையாய் இவன் கொல்லப்படுகி
றானோ?—தேவரீர் சனத்தைத் தூரத்திவி 8
டுகையில் மட்டாய் அத்தோடே வழக்கா

- 9
 10
 11
- பித்தர்.கொண்டற்காற்றடிக்கிற நாளிலே தம்முடைய பலத்த கரத்தினால் அதை விலக்கிப்போடுகிறார்.—ஆகையால் அத் தோடே யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரகம்பண்ணப்படும் தோப்புகளால், சினைகளும் இனி நிலலாதபடிக்கு அவர்கள் பலபீடங்களின் கல்லுக்களை எல்லாஞ் சிதறடிக்கப்பட்ட சுண்ணாம்புக் கல்லுக்களாக்கிப்போடும்பொழுது அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினாலெல்லாம் உண்டாகும்பலம்.—அதேதெனில் அரணுண பட்டணம் அவந்தரையாம். அந்த வாசஸ்தலந் தள்ளுண்டு வனந்தரத்தைப்போல விட்டு விடப்பட்டதாயிருக்கும் கன்றுக்குட்டிகள் அங்கே மெய்ந்து அங்கே படுத்துக் கொண்டு அதின் தழைகளைப்பட்சிக்கும்.
- அதின் கொப்புகள் உலர்ந்திருக்கும் பொழுது ஒடிந்துபோம். இஸ்தீர்கள் வந்து அவைகளைக் கொளுத்தி விடுவார்கள். ஏனெனில் அது உணர்வுள்ளசனமல்ல. ஆனபடியால் அதை உண்டாக்கினவர் அதுக்கிரங்காமலும் அதை உருவாக்கின

ராய உ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

வர் அதுக்குக் கிருபை செய்யாமலும் இருப்பார்.

அக்காலத்திலே சம்பவிப்பதெதெனில் 12
யெகோவா ஆற்றங்கரையின் விளைவு து
வக்கி எகிப்துவின நதிமட்டும் போரடி
ப்பார். ஆனாலும் இஸ்ரவேற்புத்திரரோ
நீங்கள் ஒருத்தரோடொருத்தராய்ச் சே
ர்த்துக் கொள்ளப்படுவீர்கள். -- அக்கால 13
த்திலே சம்பவிப்பதெதென்றும் பெரிய
எக்காளத்தொனிப்புண்டாம். அப்போ
து அசூரியதேசத்திற் சிதறடிக்கப்பட்ட
டவர்களும் எகிப்துத்தேசத்தில் துரத்
திவிடப்பட்டவர்களும் வந்து எருசலே
மிலுள்ள பரிசுத்த பருவத்திலே யெ
கோவாவைப்பணிந்துகொள்ளுவார்கள்.

உஅ. அதிகாரம்.

தன்மார்க்கமான இஸ்ரவேலுக்கு ஆக்கியு
ந் தேவனுடைய சனத்தில் தேவபத்தியாய் இ
ருக்கிறவர்களுக்கு நற்சீரும் வருவது.

எப்பிராயீமுடைய வெறியரின் பெரு 1
மையான கிரீடத்துக்கும், மதுபான வர

கிரியாயிருக்கிறவர்சனூடைய செழிப்பா
 2 ன பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்
 மேலுள்ள அலங்காரச் சோடிப்பான வா
 டிய பூவுக்கும் ஐயோ!—இதோ பல
 னும் வல்லமையுமான ஒருத்தன் ஆண்ட
 வருக்கிருக்கிறான். அவன் கன்மழைவெள்
 ளமாகவுண்டு, சங்காரப்புசலாகவும், புண்
 டிவருகிற கன தண்ணீர்களின் வெள்ளமா
 கவும் வந்து கையினாலே அதைத் தரை
 3 யிலே தள்ளிப்போடுவான்.—எப்பிராய்
 முடைய வெறியரின் முக்கிய கிரீடங் கா
 4 ல்களால் மிதித்துப்போடப்படும்.—செ
 ழிப்பானபள்ளத்தாக்குடையகொடுமுடி
 யின்மேலுள்ள அலங்காரச் சோடிப்பின்
 வாடியபூ பருவகாலத்துக்கு முன் பழு
 த்ததும் காண்கிறவன் பார்த்து அது இ
 ன்னந் தன் கையிலிருக்கையில் விழுங்கிற
 துமான முதற் கனியைப்போலிருக்கும்.
 5 அக்காலத்திலே சேனைகளின் பெகோ
 வா தமது சனத்தின் மீதியானவர்சனூக்
 கு மகிமையான கிரீடமாகவும், அலங்கா
 6 ரமுடியாகவும்,—நியாயம் விசாரிக்கிறத
 ற்கு உருக்காருகிறவனுக்கு நியாயத்தின்

நாயச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல் மட்டுந்திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.

ஆதலாலும் ஆகாமியம் மிஞ்சினதினால் அதற்குவரும் ஆக்கினைகளின் சுயக்கும் அவர்களுடைய குணப்படுதலை நோக்கியிருக்கிற தேவன் அவைகளுக்குக் குறிக்கப்போகிற மட்டுத்திட்டமும்.

ஆதலும் இவர்கள் மதுபானத்தால் திசைகெட்டு லொட்டியினால் வழிதப்பிப்போகிறார்கள். ஆசாரியனுந் தீர்க்கதரிசியும் லொட்டியினால் திசைகெட்டு மதுபானத்தால் அமிழ்ந்தி லொட்டியினால் வழிதப்பித் தீர்க்கதரிசனத்தில் மோசம்போய் நியாயந்தீர்க்கிறதிலே இடறுகிறார்கள். — ஏனெனில் எல்லாப் பந்திகளும் சுத்த இடமில்லாதபடிக்கு வார்த்தியினாலும், தீழ்ப்பழுக்கினாலும் நிறைந்திருக்கின்றது.

இனியாருக்கு அறிவைப்போதுப்பார். 9
கேட்டை யாருக்குத் தெளிவிப்பார்.
பால்மறந்தவர்களுக்கும் முலைமறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே. - ஏனெனி 10
நீ கற்பனையின்மேற் கற்பனையுங், கற்ப

- ணயிண்மேற் கற்பணையும், பிரமாணத்தி
 ன்மேற் பிரமாணமும், பிரமாணத்தின்
 மேற்பிரமாணமும் இங்கேகொஞ்சமும்
- 11 அங்கே கொஞ்சமுமென்கிறார்கள்.—ஆ
 கையாற் பரிசாச உதட்டினாலும், வேற்
 றுப்பாலைவியினாலும் இந்தச் சனத்தோ
- 12 டே பேசுவார்.—இதுவே நீங்கள் இளை
 த்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இ
 னைப்பாறதல். இதுவே சாங்கோபாங்கம
 டையுதவென்றவர்களோடே அவர் சொ
 ன்னாலுங் கேட்க மாட்டோமென்கிறார்க
- 13 ள்.—ஆனதுகொண்டு அவர்கள்போய்ப்
 பின்னிட்டு விழுந்து நொருங்கும்படிக்கு
 ள் சிக்குண்டு பிடிபடும் படிக்கும்பெ
 கோவாவுடைய வார்த்தை அவர்களுக்கு
 க் கற்பணையின்மேற் கற்பணையும், கற்ப
 ணயிண்மேற் கற்பணையும், பிரமாணத்தின்
 மேற்பிரமாணமும், இங்கே கொஞ்சமு
 ம் அங்கே கொஞ்சமுமென்கிறதாகவிரு
 க்கும்.
- 14 ஆகையால் ஒருசலையில் இருக்கிற இந்
 தச் சனத்தை ஆளுகிற சக்கந்தக்காரரே
 பெகோவாவுடைய வார்த்தையைக் கே

நாயக ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ஞாங்கள்.—நாங்கள் மரணத்தோடே உ 15
டம்படிக்கையையும், நரகத்தோடே ஒ
ப்பந்தத்தையும் பண்ணினோம். வாதை
பெருவெள்ளமாய்ப்புரண்டு வந்தாலும்
எங்களை அணுகாது. ஏனெனில் நாங்கள்
பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி
மாய்கையின் மறைவிலே வந்தடைந்
தோமென்கிறீர்களே.

ஆகையினாலே பெகோவாவாகிய ஆ 16
ண்டவர் உரைக்கிறதாவது இதோ உத்த
மம் விளங்கினதும், விலயேறப் பெற்ற
துந் திட அஸ்திபாரப் பட்டதுமான
கோடிக்கல்லாகிய கல்லை நாள் சீயோனி
லே வைக்கிறோம். விசுவாசிக்கிறவன் ப
தராள்.—நாம் நியாயத்தை நூலும், நீதி 17
பைத் தூக்குமாக்குவோம். ஆனாலும்
பொய்யென்ற அடைக்கலத்தைக் கன்ம
ழை பறக்கடித்து அந்த மறைவைத் த
ண்ணீர் வெள்ளம் அடித்துக் கொண்டு
போகும்.

அப்படியே உங்களுக்கு மரணத்தோ 18
டிருக்கிற உடம்படிக்கை விருதாவாகி உ
ங்களுக்கு நரகத்தோடிருக்கிற ஒப்பந்த

ம் நில்லாதேபோம். வாதை பெருவெள்
 ளமாய்ப் புரண்டு வரும்போது, அதின்
 19 கீழ் அகப்பட்டிக் கசங்குவீர்கள்.--அது
 புரண்டுவந்தது முதல் உங்களை அடித்து
 க்கொண்டிடோம். ஏனெனில் அது கால
 மாறும் இரவும் பகலும் புரண்டுவரும்.
 கெட்டதின் உணர்வை உண்டாக்கும்படி
 20 க்கு அலைச்சலே உண்டாயிருக்கும். — ஏ
 னெனினிற் படுக்கை கீட்டிக்கொள்ளக் கூ
 டாத குறுகலும், மூடுசீலை மூடிக்கொள்
 ளக்கூடாத அகலக்கட்டையுமாய் இருக்
 21 சும்.—ஏனெனில் தமது அன்னிய கிரி
 யையாகிய தமது கிரியையைச் செய்யவு
 ம், தமது வேற்றுவேலையாகிய தமது
 வேலையை நடப்பிக்கவும் யெகோவா பெ
 ராத் சீம் மலையிற் செய்ததுபோல் ஏழு
 ப்பிக் கீடுபெயேனின் பள்ளத்தாக்கில் இ
 22 ருந்ததுபோலே சிணத்திருப்பார்.— இ
 ப்போதும் உங்கள் கட்டுகள் பலத்துப்
 போகாதபடிக்குப் பரிசாசம்பண்ணாதி
 ருங்கள். ஏனெனினிற் தேசமனைத்தின் மே
 லும் நிரணயம்பண்ணப்பட்டிருக்கிற ச
 ங்காரத்தின் செய்தியைச் சேனைகளின்

மய அ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

யெகோவாவாகிய ஆண்டவராற் கேள்வி
ப்பட்டிருக்கிறேன்.

செவிகொடுத்து என் சத்தத்தைக் கே 23
ளுங்கள். நாண்டொல்வதைக் கவனித்துக்
கேளுங்கள்.—உழுகிறவன் நாஸ்தோறும் 24
உழுது விரைக்கிறதற்காகத் தன் நிலக்
தைக்கொத்திப்பரம்படிக்கிறதாண்டோ?
—அவன் அதை மேலே நிரவீன பிறகு 25
அதினதின் எல்லையில் உழுந்தைத் தெளி
த்துச் சீரகத்தைத்தூவி மேல்தரமான
கோதும்பையையும் நியமிக்கப்பட்ட
வாற்கோதும்பையையும், கம்பையும் வி
ரைத்துப்போடுகிறான் அல்லவோ?—அப் 26
படி அவர்களுடைய தேவன் அவர்களை
நியாயம் மட்டாய்த்தண்டித்து அவர்க
ளை உபதேசிப்பார்.—ஏனெனில் உழுந் 27
து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்
லை. சீரகத்தின்கீழே பண்டியின் உருளை சு
ற்றிவிடப்படுகிறதுமில்லை. உழுந்துகோ
வ்வொன்று, சீரகம் மிலாறினாலும் அடிக்க
ப்படும்.—போசனமாகும்படியாக அ 28
து மசிக்கப்படும். ஆகையால் எப்போ
தும் அவன் அதைப்போரடிக்கிறதாயில்

- லை. அவன் தன் பண்டியின் உருளையால்
அதை நசுக்குகிற தும் அல்ல து தன் குதி
ரைகளால் அதை நொருக்குகிற துமில்லை.
- 29 — இதுவுஞ் சேனைகளுடைய யெகோ
வாவாற் புறப்பட்ட விசேஷம். அவர் ஆ
ச்சரியமான ஆலோசனையும் பெருத்த
ஞானத்தின் செயலுமுள்ளவர்.

உக. அதிகாரம்.

எருசலேமின் அழிவையும் அதின் சத்துருக்களு
டைய ஆறுப்பசியையும் யூதர்களின் மேலிறங்கும்
ஞான ஆக்கினையையும் முன் அறிவித்தது.

- 1 தாலீது பாளயமிறங்கின பட்டணமாகி
ய வலுசுங்கமே, வலுசுங்கமே உனக்கு ஐ
யோ! வருஷத்துக்கு வருஷம் பண்டிகை
- 2 பின்பவிகள் பவியிடப்பட்டாலும், - வலு
சுங்கத்துக்கு இடுக்கமுண்டாக்குவோம்.
அப்போது துக்கிப்புஞ் சலிப்புமுண்டா
கி இந்தப்பட்டணம் நமக்குச் சிங்கத்தை
- 3 ப்போலத்தானிருக்கும். — ஏனெனில் உ
ண்ணைச் சூழப் பாளயமிறங்கி உண்ணைத்
தெத்துகளால் முத்திக்கைபோட்டு உன

நாஉய ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

க்கு விரோதமாகக் கொத்தளங்களை ஏழு
ப்புலோம்.—அப்போது நீ தாழ்ந்து 4
போய்த் தரையிலிருந்து பேசுவாய், உன்
பேச்சுப்பணிந்ததாய் மண்ணில் இருந்து
புறப்பட்டு உன் சத்தம் அஞ்சனம் பார்
க்கிறவனின் சத்தத்தைப் போலத் தரை
யில் இருந்து முணு முணுத்து உன் பே
ச்சு மண்ணில் இருந்து கசுகுசென்றதாக
விருக்கும்.—உன்மேல் வருகிற அன்னி 5
யரின் திரள் பொடித்தூள் அத்தனைபா
கவும் பலபந்தரின் திரள் பறந்துவருகிற
பதர்கள் அத்தனையாகவும் இருக்கும். அ
து அசுப்புநீர் தீவரமுமாய்ச்சம்பவிக்கும்.
—இடிகளிஞாலும், பூமியதீர்த்தலினாலும் 6
ம், மகா இரைச்சலினாலும், பெருங்காற்
றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்
கினிச்சுவரையினாலுஞ் சேனைகளின் பெ
கோவாவாலே விசாரிக்கப்படுவாய்.

ஆனாலும் வலுசிக்கத்தின்மேல் யுத் 7
தம்பண்ணுகிற சகல சாதிகளுடைய திர
ளும் அதின் மேலும் அதின் அரண்மனை
மேலும், யுத்தம்பண்ணி அதை இடுக்க
ஞ்செய்கிற அனைவரும் இராத் தரிசனை

யாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்க்
 8 கொப்பாய் இருப்பார்கள்.—பசியாயி
 ருக்கிறவன் இதோ புசிக்கிறேனென்று
 சொப்பனங் காண்கிறதற்கு அது ஒத்த
 தாயிருக்கும். அவன் விழிக்கையில் அவன்
 ஆத்தமம் வெறுமையேயிருக்கும் அல்
 லது தாகமாயிருக்கிறவன் இதோ குடிக்கி
 றேனென்று சொப்பனங் காண்கிறத
 ற்கு ஒத்ததுமாயிருக்கும். அவன் விழிக்
 கையில் இதோ அவன் விடாய்த்தே ஒரு
 க்கிறான், அவன் ஆத்தமம் தவனத்தோ
 டேதானே இருக்கும். அப்படியே சி
 யோன் பருவதத்துக்கும் வீரோதமாக
 யுத்தம்பண்ணுகிற சகல சாதிகளுடைய
 திரளுக்கும் இருக்கும்.

- 9 தரித்துவின்று திசையுங்கள், பிரமித்
 துக்கப்பிடுங்கள், வெறித்திருக்கிறார்கள்
 ஆனாலும் மதுபானத்தால் அல்ல, தள்ள
 ம்பாறுகிறார்கள், ஆனாலும் லொட்டியி
 10 னால்ல.—ஏனெனில் பெகொவா உங்க
 கள்மேல் கன தித்திரையின் ஆவியை உள
 ற்றி உங்கள் கண்ணை அடைத்துத் தீர்க்க
 தரிசுகளையும் உங்கள் தலைவரையும் ஞான

திஷ்டிக்காரரையும் முக்காடு போட்டா
 ர்.-ஆனதுகொண்டு தரிசனமெல்லாம் உ 11
 ங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தி
 ன் வசனங்களைப் போலிருக்கும் அதை
 வாசிக்க அறிந்திருக்கிற ஒருத்தனுக்கு அ
 தைக்கொடுத்து நீ இதை வாசியேயென்
 றால் அவன் இது எனக்குக் கூடாது. ஏனெ
 ன்றால் அது முத்திரித்திருக்கின்றதென்பா
 ன்.— அல்லது வாசிக்க அறியாதவனுக்கு 12
 ப் புஸ்தகத்தைக்கொடுத்து நீ இதை வா
 சியே என்கிறதைப் போலுமிருக்கும். அ
 வன் எனக்கு வாசிக்கத் தெரியாதென்பா
 ன்.

பூதச்சனத்தினுடைய கள்ள ஆராதனையின் அ
 மார்க்கமும் மாறுபாடான சிந்தையுங் காண்பிக்க
 ப்பட்டது.

இந்தச் சனந் தங்கள் வாயினால் நம்ம 13
 ண்டைக்குச் சேர்ந்து தங்கள் உதவிகளி
 னாலே நம்மைக் கணம்பண்ணியும் அவர்
 கள் இருதயம் நமக்குத் தூரமாய் விலகி
 யிருக்கிறபடியினாலும் அவர்கள் நமக்கு
 ப்பயந்திருக்குதல் மனுஷருடைய கற்ப
 ணையின் உபதேசிக்குதலாய் இருக்கிறப
 டியினாலும், -இதோ அவர்கள் ஞானிகளி 14

ன் ஞானங்கெட்டு அவர்கள் விவேகிகளி
 ன் உணர்வு மறைந்துபோகத்தக்க மகா
 அதிசயமும் ஆச்சரியமுமான பிரகாரமா
 க நாம் இந்தச் சனத்தை நடப்பித்துக்
 கொண்டேயிருப்போமென்று ஆண்ட
 15 வர் சொல்லுகிறார்.—தங்கள் ஆலோச
 னையை யெவ்வாவுக்கு மறைவாக்கும்
 படிக்கு ஆழமாய் ஒளித்துத் தங்கள் கிரி
 யைகளை அந்தகாரத்தில் நடப்பித்து எங்
 களைக்காண்கிறவரார்? எங்களை அறிகிறவ
 16 ரார் என்கிறவர்களுக்கு ஐயோ!—எத்த
 னை மாறுபாடாய் இருக்கிறீர்கள்! குயவ
 ன் களிமண்ணுக்குச் சரியாக எண்ணப்ப
 பிவாடு? உண்டாக்கப்பட்டது தன்னை
 உண்டாக்கினவரைக் குறித்து அவர் என்
 னை உண்டாக்கினதில்லையென்றும் உரு
 வாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவ
 ரைக்குறித்து அவர் உணராமென்றுஞ்
 சொல்லத்தகுமோ.

பூதர் தன்னப்பட்டுப் புறச்சாதிகள் தெரிந்து
 கொள்ளப்படுவதும் பூதருங் கடைசியிலே குணப்
 படுவதும்.

17 இன்னங் கொஞ்சப்பொழுதிலே லீப

நாட்ச வசாயாவின் தீர்க்கதரிசனம்.

னென் வயல்வெளியாகமாறுவதும், வய
ல் வெளிக்காடாக எண்ணப்படுவதும் இ
ல்லை யோ.—அக்காலத்திலே செவிடர் பு 18
ஸ்தரத்தின் வசனங்களைக் கேட்பார்கள்.
குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகா
ரத்துக்கும் நீங்கலாகிப் பார்வை அடை
யும்.—சிறுமையானவர்கள் பெகோவா 19
வுக்குள் மகிழ்ந்து கொண்டேயிருந்து
மனுஷரில் ஏழைகள் இஸ்ரவேலின் பரிசு
த்தருக்குட் களிகூருவார்கள்.—ஏனெனி 20
ல் பலபர்தன் அற்றுச் சங்கந்தக்காரன்
இல்லாதேபோவான்.—வசனத்திலே மனு 21
ஷனைப் பாலியாக்கி வாசலில் தங்களை
க்கழித்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணி
யை வைத்து நீதிமாண அந்தரத்திலே து
ரத்துகிற அக்கிரமச் செய்கையின் கறுசு
றுப்புக்காரர் அனைவருஞ் சங்கரிக்கப்படு
வார்கள்.—ஆகையால் ஆபிரகாமை மீட் 22
டுக்கொண்டபெகோவா யாக்கோரின் வீ
ட்டாருக்குச் சொல்லுகிறதாவது இனி
யாக்கோபு வெட்கப்படுவதில்லை. இனி அ
வன் முகஞ்செத்துப் போவதுமில்லை.—
ஏனெனில் நமது கரங்களின் செயலாகி 23

யதன் பிள்ளைகளை அவன் தன் நடுவிலே காணும்பொழுது நம்முடைய நாமத்தைப் பரிசுத்தமாக்குவார்கள். யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தமாக்கி இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள். —மோசமான ஆவியாயிருந்தவர்கள் உணர்வுள்ள அறிவை அடைந்து முறுமுறுப்புக்காரர் உபதேசங் கற்றுக்கொள்ளுவார்கள்.

நய. அதிகாரம்.

எகிப்த்தியரின் சவிகையைத் தேடின இஸ்ரவேலரைக் கடிந்துகொண்டது.

1 பருவதத்தின் மேற் பாவத்தைக் கூட்டும்படிக்கு நம்மையல்லாமல் ஆலோசனைபண்ணி நமது ஆவியையல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களு
2 ம், -பார்வோனின் பலத்தினூற் பலக்கவும் எகிப்த்துவினுடைய நிழலில் ஒதுங்கவும் வேண்டிமென்று நம்முடைய வாக்கைக்கேளாமல் எகிப்த்தில் இறங்கிப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமான பிள்

னைகளுக்கு ஐயோ! என்று யெசோவாச்
 சொல்லுகிறார்.— ஏனெனில் உங்களுக்கு 3
 பார்வோனுடைய பலன் வெட்கமா
 கவும் எனிப்துவினுடைய நிழலொதுக்
 கு இலச்சையாகவும் இருக்கும்.— அவர் 4
 கள் பிரபுக்கள் சோகானிலேபோய் அ
 வர்கள் தாபுபதிகள் காணேஸ் மட்டுந்
 சேருகிறார்கள்.— ஆளுநர் தங்களுக்குச் 5
 சகாயத்துக்கும் பிரயோசனத்துக்குமல்
 ல, வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உத
 வுந் சனத்தினாலே அனைவரும் வெட்கப்
 படுவார்கள்.— தெற்கே போகிற மிருக சீ 6
 வண்களின் நிமித்தியந் சுமரும் பராமா
 வது துஷ்ட சிங்கமூக், கிழச் சிங்கமும்
 பறக்கிற காலக்கோடி விஷமும் இருந்து
 வருகிறதும் நெருக்கமும் இடுக்கமும் அ
 டைவிக்கிற துமான தேசத்துக்கு அவர்க
 ள் கழுதை மறிசளுடைய முதுகின்மேல்
 தங்கள் ஆஸ்திகளையும் ஒட்டகங்களுடைய 7
 முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்க
 ளையும் தங்களுக்கு உதவாத சனத்தண்டை
 க்கும் ஏற்றிக்கொண்டு போகிறார்கள்.—
 ஏனெனில் எனிப்த்தயர் சகாயம்பண்ணு

வது மாய்கையும் வீணுமாயிருக்கும். ஆகையால் இராகாப்புடைய மனுஷர் சும்மாயிருப்பார்களென்று அதற்காகக் கூறுகிறோம்.

- 8 இப்போதும் இது பிற்காலத்துக்கும் ஏன் றென்றைக்கும் இருக்கும்படிக்கு நீ போய் இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி ஒரு புதைகத்தில் வைக்கவேண்டும் என்று சொல்லுக. — ஏனெனில் இவர்கள் கலகமுள்ள சனமும் புளுகிற பிள்ளைகளும் யெகோவாவுடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாய் இருக்கிறார்கள். —
- 10 அவர்கள் பார்க்கிறவர்களுடனே நீங்கள் பார்க்கவேண்டாமென்றும் ஞானதிஷ்டியுள்ளவர்களுடனே நீங்கள் எங்களுக்கு நிதானமான தரிசனமாய்த் தரிசனஞ் சொல்லாமல் எங்களுக்கிதமான சொற்களை உரைத்து எத்துவாத்தமாய்த் திஷ்டியுடையவர்களென்றும், — நீங்கள் வழியை விட்டுப் பாதையை விடிக் இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப் பண்ணுங்களென்றுஞ் சொல்லுகிறார்கள். — ஆனதுகொண்டு நீங்கள் இந்த

வார்த்தையை வெறுத்து இயிக்கமுந் தா
 துமாறுஞ் செய்கிறதை நம்பி அதைச் சார்
 ந்துகொள்ளுகிறபடியினாலே, - இந்த அத் 13
 கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவரில் வீழப்
 பி. துங்குகிறதும் அகப்பாய் ஒரு நிமிஷத்
 தில் இடியப்போகிற துமான வெடிப்பை
 ப்போவிருக்குமென்றும் இஸ்ரவேலின்
 பரிசுத்தர் சொல்லுகிறார். - அவர்களைத்த 14
 ப்ப விடாமல் நொருக்கப்பட்ட குயவர்
 பாண்டத்தினுடைய உடையுதலுக்குச் ச
 ரியாய் அவர்களை உடைப்பார், நொருங்
 கின துண்டுகளில் அடுப்பிலே நொருப்பெ
 யிக்கிறதற்கும் அல்லது ஒரு பள்ளத்தி
 லே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் ஒரு
 ஓடாகிலும் அகப்படாதேபோம். — ஏ 15
 னெனில் மனந்திரும்பி அமர்ந்திருந்தீர்க
 ளானால் இரட்சிக்கப்படுவீர்கள். அமரிக்க
 கையிலும் நம்பிக்கையிலும் உங்கள் பலன்
 இருக்குமென்று இஸ்ரவேலின் பரிசுத்த
 ராய் இருக்கிற யெகோவாவான தேவன்
 சொன்னார். ஆனாலும் நீங்கள் அப்படிச்
 செய்ய மனதாய் இராமல், — அப்படிய 16
 ல்ல, குதிரைகளின்மேலேறி ஓடிப்போ

வோமென்கிறீர்கள். ஆனதுகொண்டு ஒ
டிப்போலீர்கள். வேகமான வாகனங்களி
ன் மேல் ஏறிப்போவேமென்கிறீர்கள்.
ஆனதுகொண்டு உங்களைத் தூரத்துகிறவ
17 ரீகள் வேகமாய் இருப்பார்கள்.—நீங்கள்
உச்சி மலையின்மேல் ஒரு பாய்மரத்தை
ப்போலவும் மேட்டின்மேல் ஒரு கொ
டியைப்போலவும் மீந்திருக்கு மட்டா
க ஒருத்தனுடைய உதம்புதலினால் ஆயி
ரம்பேரும் ஐந்துபேருடைய உறுமுதலி
னால் அனைவரும் ஒடிப்போலீர்கள்.

தேவன் பாக்கியமான நற்சீரைக் கட்டியபி
ட்டுச்சத்தருக்களுக்குத் தியைச்சரிக்கட்டுவா
ரன்றவிசுவாசிகளுக்கு ஆததல்சொன்னது.

18 ஆனாலும் உங்களுக்கு இரங்குவதற்காக
த்தானேயெகோவா காத்திருந்து உங்கள்
மேல் மனதுகுகுவதற்காகத்தானே உப
ருவார், ஏனெனில் யெகோவா நியாயத்
தின் தேவனாயிருக்கிறார். அங்களுக்குக் காத்தி
ருக்கிற அனைவரும் பாக்கியவான்கள்.
19 —ஏனெனில் சீயோனிலும், எருசலே
மிலுஞ் சனம் வாசமாயிருப்பதுண்டு. அ
முதுகொண்டேயிராய், உன் கூப்பிடுதலி

நாகய எசாயாவின் தீர்க்கதரிசனம்.

ன் சத்தத்திற்கு அவர் உன்மேல் இரங்க
வே இரங்கி அதைக்கேட்டவுடனே உன
க்கு மறுவுத்தரவுகொடுப்பார். — ஏனெ 20
னில் ஆண்டவர் உங்களுக்கு நெருக்கத்தி
ன் அப்பத்தையும், ஒடுக்குதலின் தண்ணீ
ரையுங் கொடுத்திருக்கிறார். ஆனாலும் இ
னி உன்போதகர்கள் பறந்துபோவதில்
லை. உன் கண்கள் உன்போதகர்களைக்கா
ண்கிறவைகளாயிருக்கும். — நீங்கள் வலது 21
புறமாக அல்லது இடது புறத்துக்கு வி
லகும்போது வழியினாலே, இதில் நடவடி
களென்று உனக்குப்பிறகாலே சொல்லு
ம்வார்த்தையை உன்காதுகளுக்கேட்கும். —
உன் வெள்ளி சுருபங்களின் பூச்சியும் உ 22
ன்பொன்வார்ப்பான உன் ஆடையாபா
ணத்தையுந் தீட்டாகவெண்ணி அவைக
ளைத் தீட்டமானதைப்போலச் சிதற ஏறி
ந்து அதைச்சீபோவென்பாய். — அப்போ 23
து நீ நிலத்தில் விரைக்கும் உன் விரைக்
கு அவர் மழையையும், நிலத்தின்பலனா
கிய ஆகாரத்தையுங்கொடுப்பார். அது
கொழுப்பும், புஷ்டியுமாயிருக்கும். அ
க்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தார

- மாண மேய்ச்சல் இஸ்தலத்திலே மேய்த்
 24 து,—நிலத்தை உழுகிற ஒருதுகளுங், க
 முறைமறிகளும், முறத்தாலும், துற்று
 க்கூடையாலும் புடைக்கப்பட்ட உருசி
 25 புள்ளகப்பிகளைத்தின்னும்.—கோபுரக்க
 ள்விழும், பெரியகொலையின்நாளிலே உ
 யரமான சகல மலையின்மேலும், உயர்த்
 தியான சகல மேட்டின்மேலும் ஆறுக
 26 ளும், வாய்க்கால்களும் உண்டாய்,—யெ
 கோவா தமது சனத்தின் நெரிசலைக்கட்
 டி அதின் அடிக்காயத்தைக் குணமாக்கு
 ம் நாளிலே சந்திரனுடைய வெளிச்சஞ்
 சூரியனின் வெளிச்சத்தைப் போலவுஞ்,
 சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையா
 ய் ஏழுபகல்களின் வெளிச்சத்தைப்போ
 லவும் இருக்கும்.
- 27 இதோ யெகோவாவுடைய நாமம் தூ
 ரத்தில் இருந்து வரும் அவருடைய கோ
 பம் ஏரிகிறதும் பாரம் கனக்கிறதமாய்
 இருக்கும். அவருடைய உதடுகள் சின
 த்தால் நிறைந்தவை. அவருடைய நா
 வு பட்சிக்கிற அக்கினியைப் போல் இரு
 28 க்கும்.—மாய்கைக்கான சல்லடையிலே

சா.நா.உ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

சாதிக்களை அரிக்குப்படிக்கு அவர் உணது
ஞ் சுவாசங்கழுந்துமட்டும் எட்டுகிற ஆ
ற்றின் வெள்ளத்தைப் போலவுஞ் சனச
தளங்களுடைய தாடைகளிற் போட்டு அ
வைகளை அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்
போலவும் இருக்கும்.—பண்டுகை ஆச 29
ரிக்கப்படுகிற இராத்திரிவிலே பாடுகிறத
ற்குச் சரியான பாட்டும் யெகோவாவு
டைய பருவதத்துக்கு இஸ்ரவேலின் கன்
மலைபண்டைக்குப்போக நாகசுரத்தோ
டே நடந்துவருகிறதற்குச் சரியான மன
மகிழ்ச்சியும் உங்களுக்கு இருக்கும்.—
யெகோவா தமது சனத்தின் பிரஸ்தாப 30
த்தைக் கேட்கப்பண்ணிக் கோபத்தின்
கினத்தினாலும் பட்சிக்கிற அக்கினிச் ச
வாலையினாலும் இடி, பெருவெள்ளங், கன்
மழையினாலும் தமது புயத்தின் இறங்கு
தலைத் தெரிவிப்பார்.—ஏனெனில் பிலா 31
றினால் அடித்த அசூர் யெகோவாவுடைய
சத்தத்தினாலே தொருங்குண்பான்.—ச 32
ம்பலிப்பதேதென்றால், உறுதி பலன
ன கோலுக்கு விரோதமாக வலு புத்தந்
களால் புத்தம்பண்ணப்பட்ட பிறகு

அது கடந்துவந்த இடங்களிலெல்லாம் பெகோவா அவைகளுக்கு இணைப்பாறுதல் கொடுத்தபடியினால் மேளங்களாலும், சரமண்டலங்களாலும் கொண்டாடப்படு 33 ம்.—எனினால் அக்கினிப்பள்ளம் நேரீநே ஆயத்தமாயிருக்கின்றது. இராசாவுக்கும் அது சேகரமாயிருக்கின்றது. அதைபாழமும் அலைமுடைக்கினார். அதின் வேகுதலுக்கு அக்கினியும் விறகுகளும் மிகுதியாயிருக்கின்றன. பெகோவாவின் கவாசம் சந்தகத்தீயைப்போல அதைக் கொளுத்தும்.

௩௧. அதிகாரம்.

எகிப்த்தியரின் சகாயத்தை கம்பின இஸ்ரவேலரைத் தேவன் அதட்டி அஞரியரைத் தேவ செயலாய் அழிப்போமென்று பூதருக்கு வாக்குத்தத்தம் பண்ணினது.

1 சகாயமடைய இஸ்ரவேலுடைய பரிசுத்தரைச் சார்ந்துகொள்ளாமலும் பெகோவாவைத் தேடாமலும் எகிப்த்துக்கு இறங்கிப்போய்க் குதிரைகளைச் சார்ந்து இரதங்களை அவைகள் திரளானதென்று இராவுத்தரை அவர்கள் மகா பலசா

௩௩௪ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

விகளென்றும் நம்பியிருக்கிறவர்களுக்கு
ஐயோ!—அவருமே ஞானமுள்ளவர். 2
அவர்தம்முடைய வார்த்தைகளை மறுக்கா
மல் தீங்கை வரப்பண்ணித் தீமை செய்
கிறவர்களின் வீட்டுக்கும் அக்கிரமக்கார
ரின் சகாயத்துக்கும் விரோதமாக ஏழு
ம்புவார் — ஏனெனில் எகிப்த்தியர் தெ 3
ய்வமல்ல மனுஷீர்தானே. அவர்களுடைய
குதிரைகள் ஆவியல்ல மாங்கிஷீர்தா
னே. யெகோவா தமது கரத்தை நீ
ட்டுவார். அப்போது சகாயஞ் செய்
கிறவனும் இடறிச் சகாயஞ் செய்வத்
துக்கொள்ளுகிறவனும் விழுந்து அனைவ
ரும் ஏகமாய் அழிந்து போவார்கள்.—
ஏனென்றால் யெகோவா என்னுடனே 4
சொன்னதாவது சிங்கமுந் சிங்கக்குட்டி
யுந் தன்னுரையின்பேரிலே கருச்சித்துத்
தனக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திர
ளான மேய்ப்பரிசு சத்தத்தினாலே கலங்
காமலும் அவர்கள் அமளியினாலே தா
ழாமலும் இருக்கிறதுபோல சேனைக
ளின் யெகோவா சீயோன் பருவதத்துக்
காகவும் அதின் மேட்டுக்காகவும் புத்த

- 5 ம்பண்ண இறங்குவார்.—பறந்து காக்கி
 ற பட்சிகளைப்போலே சேனைகளின் யெ
 கோவா எருசலேயின்மேல் ஆதரவாக இ
 ருப்பார். அவர் அதைக்காப்பாற்றித் தப்
 பப்பண்ணுவார். அவர் அதைக் கடந்துவ
 ற்து அதை விடுவிப்பார்.
- 6 இஸ்ரவேலின்புத்திரர் தீரப் புரண்டி
 விட்டுவிட்டவர் அண்டைக்கு நீங்கள் தி
 7 ரும்புங்கள்.—ஏனென்றிற் பாவமாக உங்
 கள் கைகள் உங்களுக்குச் செய்திருந்த த
 ன் தன் வெள்ளி விக்கிரகங்களையுந் தன்
 தன் பெரன் விக்கிரகங்களையும் அவரவர்
 அக்காலத்திலே வெறுப்பார்கள்.
- 8 மனுஷனுடைய பட்டயமல்லாத ப
 ட்டயத்தாலே அஞர் விழுவான். மனு
 ஷனுடைய பட்டயமல்லாத பட்டய
 மே அவனைப் பட்சிக்கும் அவன் பட்
 டயத்துக்குத் தப்ப ஒடுவான் அவன் வா
 9 விபர் கலைந்து போவார்கள்.—அவர்களு
 டைய கண்மலை பயத்தினால் ஒழிந்துபோ
 ம். அவர்களுடைய பிரபுக்கள் கொடி
 யைக் கண்டு கலங்குவார், களென்கிறதைச்
 சீயோனில் நெருப்பையும் எருசலேயில்

நகல் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

அடுப்பையமுடைய பெகோவாச் சொல்
வகிரூர்.

கூஉ. அதிகாரம்.

மேசியாவினுடைய இராச்சியத்தின் பாச்சியமு
ம் அதற்கு முன் நடக்குந் தண்டனைவசாரிப்பும்.

இதோ நீதியாக ஒரு இராசா அரசா 1
ளுவார். பிரபுக்களும் நியாயமாகத் துரை 2
த்தனம்பண்ணுவார்கள். — அவர் காற்று
க்கு ஒதுக்காகவும் பெருவெள்ளத்துக்கு
மறைவிடமாகவும் வரண்ட நிலத்துக்கு
வாய்க்கால்களாகவும் விடாய்த்த பூமிச்
குப் பருங் கண்மலையின் நிழலாகவும் இ
ருப்பார். — அப்போது காண்கிறவர்களி 3
ன் கண்கள் திரும்பிப்பார்ப்பதில்லை. கே
ட்கிறவர்களின் செவிகள் கவனித்தேயிரு
க்கும். — பதறுகிறவர்களின் இருதயம் அ 4
றிவுண்டாக உணர்ந்து தெற்றுவாயரு
டைய நாக்கு மகா தெளிவாய்ப்பேசத் தீ
வரித்திருக்கும். — இனிமுடன் சற்குண 5
ன் எண்ணப்படுவதாயில்லை. பிசினித்தனக்
காரன். உதாரணென்று சொல்லப்படு
வதுமில்லை. — ஏனென்றால் முடன் மாய 6

- ம்பண்ணுவதற்கும் பெகோவாவுக்கு வி
 ரோதமாய்த் தப்பிதம் பேசுவதற்கும் ப
 சியுள்ள ஆத்தமத்தை வெறுமையாத
 வைத்துத் தாகமுள்ளவனுக்குத் தாகம
 டங்காதேபோகப்பண்ணுவதற்குமாகப்
 பயித்தியத்தைப் பேசுகிறான், அவனிரு
 7 தயம் அநியாயத்தை நடப்பிக்கும்.—பி
 சினித்தனக்காரனுடைய எத்தனங்களும்
 பொல்லாதவைகள், தரித்திரன் நியாயமா
 ய்ப் பேசும்போது அவன் கள்ளவாரீத்
 தைகளாலே சிறுமையானவர்களைக் கெ
 டுப்பதற்காக, எத் தீவினைகளை யோசிக்கிற
 8 ன்.—சற்குணனோ சற்குணமானவைகளை
 யோசிக்கிறான், சற்குணமானவைகளிலே
 நிலைத்துமிருக்கிறான்.
- 9 சுக சீவிகளாயிருக்கிற ஸ்திரீகளே எ
 டுந்திருந்து என் சத்தத்தைக் கேளுங்க
 ள், நிர்விசாரமான குமாரத்திகளே என்
 10 வசனத்துக்குச் செவிகொடுங்கள்.—நிர்
 விசாரிகளே வருஷித்துக்கதனமான நா
 ட்களாய்த் தத்தளிப்பீர்கள், ஏனெனினில்
 திராட்சம் பலனற்றுப்போய் அறுப்பு
 11 வராதே போம்.—சுகசீவிகளே நடுநி

11௯௮ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

சூங்கள், நிர்விசாரிகளே தத்தனியுங்கள்,
உடையைக் களைந்து உரிந்துபோட்டு அ
ரையிவிரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்.
—வருப்பமான வயல்களின் நிமித்தியமு 12
ங் கனி தந்திருந்த திராட்சச் செடிகளி
ன் நிமித்தியமும் மாரடித்துப்புலம்புவா
ர்கள்.—என் சனத்தினுடைய பூமியின் 13
மேலுங் களிகூர்ந்திருந்த பட்டணத்தினு
டைய எல்லாச் சந்தோஷ வீடுகளின்மே
லுங் கூட முட்செடியும் முட்காரும் மு
ளைக்கும்.—ஏனெனில் அரண்மனை பா 14
ழாய்விடப்பட்டு ஊரின் சந்தடி விட்டுப்
போய் மேடுந் துருக்கமும் என்றென்
றைக்குங் காட்டுக் கழுதைகளின் சந்தோ
ஷமும் மந்தைகளின் மேய்ச்சலுமான
குகைகளாயிருக்கும்.— நம்முடைய மே 15
ல் உன்னதத்திலிருந்து ஆவி ஊற்றப்படு
மட்டுந்தானே, அப்போதுவரைந்தரம் ப
யிர் நிலமாகிப் பயிர் நிலங் காடாகவெண்
ணப்படும்,—வரைந்தரத்திலே நியாயம் 16
வாசமாயிருந்து பயிர் நிலத்திலே நீதி த
ங்கித் தரிக்கும்.—நீதியின் செய்கை சமா 17
நானமும் நீதியின் பலன் நித்திய காலமா

ய் அமரிக்கையுள் சுகமுமாயிருக்கும்.—

- 18 ஏன் சனஞ் சமாதான தர்பரத்திலும் ப
 தன வாசஸ்தலங்களிலுஞ் சாங்கோபரங்
 கமாய்த் தங்குமிடங்களிலுங் குடியிருக்
 19 கும்.—ஆளுலுங் காட்டிடங்களிற் கஃம
 றை பெய்யும், அந்தப் பட்டணம் மகா
 20 தாழ்வாய்த்தாழ்ந்துபோம்.—தண்ணீர்
 களுடைய ஓரங்களில் எங்கும் மாடுகளை
 புங் கழுதைகளையும் போகவிட்டு விரை
 விரைக்கிற நீங்கள் பாக்கியவர்கள்.

௩௩. அதிகாரம்.

அருரியரின் அழவும், சேபோன் குடிகளின் ஓரட்
 சிப்பும் பாக்கியமும் முன்னறிவிக்கப்பட்டது.

- 1 பாழ்க்கடிக்கப்படாதிருந்தும் பாழ்க்
 கடிக்கிறவனும், உனக்குத் துரோகம்பண்
 னாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்
 னுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ பா
 ழ்க்கடித்து முடிந்த பின்பு பாழ்க்கடிக்க
 ப்படுவாய், நீ துரோகம்பண்ணித்தீர்ந்
 தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவா
 2 ர்கள்.—யெகோவாவே எங்களுக்கிரங்கு

ஈசயி ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ம் உமக்குக் காத்திருக்கிறோம், தேவரீர்
காலமாறு அவர்கள் புபமும் இக்கட்டுக்
காலத்தில் எங்கனிரட்சிப்புமாயிரும்.—
அமனியின் சத்தத்தினாலே சனசதளங்கள் 3
அலைந்தோடி நீர் உயருகிறதினாலே சாதிக
ள் சிதறடிக்கப்படுகிறார்கள். — பச்சைக் 4
கிளிகள் சேர்க்குமாப்போலே உங்கள்
கொள்ளை சேர்க்கப்படும், வெட்டுக்கினி
கள் குதித்துத் திரியுமாப்போலே அதின்
மேற் குதித்துத் திரிவதுண்டு.—பெகோ 5
வா உயர்ந்தவர், ஏனெனில் உன்னதத்தி
லே வாசமாயிருக்கிறார், சீயோனை நியா
யத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.—
பலத்த இரட்சிப்புகளும், ஞானமும், அ 6
றிவும் உன் கால்களுடைய உறுதியாயிரு
க்கும், பெகோவாவுக்குப் பபப்படுதலே
அதின் பொக்கிஷம் —உதோ அவர்கள் 7
தானுபதிகள் வெளியிலே அலறுகிறார்
கள், சமாதானத்துக்கனுப்பப்பட்டவர்
கள் மணங்கசந்து அழுகிறார்கள்.—பாதை 8
கள் பாழாயிற்று, வழிகளில் நடப்போய்ந்
தது, உடம்படிக்கையை அவத்தமாக்குகி
றான், ஊர்களை மூசுநீச்சிபண்ணுகிறான், ம

- 9 னுஷீண எண்ணுதேபோகிரான். - பூமி து
க்கித்து விடாய்த்திருக்கின்றது, லீபனோ
ன் வெட்கிவதங்குகின்றது, சாரோன் வ
னூந்தரத்துக்கொப்பாகுகின்றது, பாசா
னுங்கர்மேலும் பாழ்க்கடிக்கப்படுகின்ற
- 10 து—இப்போது எழுந்திருப்போம், இப்
போது உயர்வேமாம், இப்போது உயர
எழும்புவோமென்று பெகோவா சொ
11 ல்லுகிரார்.—செத்தையைக் கருப்பந்தரி
த்துத் தாளடியைப் பெறுவீர்கள், உங்க
ள் ஆவி அக்கினியைப் போல உங்களையே
12 பட்சிக்கும்.—உன் சனசதளங்கள் எண்
னாம்பு சுடப்படுகிறதுக்கொப்பாகி வெ
ட்டிண்டமுட்செடிகளைப் போலே தீயி
லெரிக்கப்படுவார்கள்.
- 13 தூரத்தாரே நாஞ் செய்கிறதைக் கேளு
ங்கள், சமீபத்தாரே தமது பராக்கிரமத்
14 தை அறியுங்களென்கிரார்.—சீயோனிவிரு
க்கிற பாவிசுக் திகைக்கிரார்கள், மாயக்கா
ரரை நடுக்கம்பிடிக்கின்றது. நம்மிற் பட்
சிக்கும் அக்கினிக்கு முன்பாகத் தரித்தி
ருப்பவனார்? நம்மில் நித்திய தணலுக்கு
முன்பாகத் தாபரிப்பவனாரென்கிரார்

ராசஉ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ள்.-நீதியாய் நடந்து செம்மைபான்வை 15
 களைப் பேசி இடுக்கஞ் செய்யுதலின் ஆ
 தாயத்தை வெறுத்துப் பரிதானங்களை
 ப் பிடியாதபடிக்குத் தன் கைகையுத
 றி இரத்த யோசனைகளைக் கேளாதபடிக்
 குத் தன் செவியை அடைத்துப் பொல்
 லாங்கைக் காணாதபடிக்குத் தன் கண்க
 ளை மூடுகிறானே,—அவன் உயரங்களில் 16
 வாசம்பண்ணுவான், கண்மலைகளின் அர
 ண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கல
 ம், அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்
 கப்படும், அவன் தண்ணீர் அவனுக்கு நி
 சமாயிருக்கும்.—உன் கண்கள் இராசா 17
 வை அவருடைய சவுந்தரியத்திலே கண்
 டி தேசத்தைத் தூர எல்லைகளுள்ளதெ
 ன்று பார்க்கும்.—வேதபாரகனெங்கே? 18
 நிறுத்துப் பார்த்தவனெங்கே? கோபுர
 ங்களை எண்ணினவனெங்கேயென்று உன்
 இருதயந் திகைப்புடன் தியானிக்கும்.—
 கேட்கக் கூடாதபடிக்கு அடக்கமான உ 19
 தமும் உணரக் கூடாதபடிக்கு ஒருவிதமா
 ன நாவமுள்ள ஒட்டாரமான சனத்தை
 இனிக்காணாய்.— நம்முடைய ஆசரிப்பின் 20

- பட்டணமாகிய சீயோணை நோக்கிப்பார்,
 உன் கண்கள் எருசலேமை அமரிக்கையா
 ன தாபரமாகவும் பேர்க்கப்படாத கூடா
 ரமாகவுங் காணும், இனி அதின் கூச்சுகள்
 என்றைக்கும் பிழிங்கப்படுவதுமில்லை அ
 தின் கயிறுகளிலொன்றும் அறுந்துபோ
 21 வதுமில்லை.—எனென்றால் அங்கே யெ
 கோவா நமக்கு மகிமையுள்ளவராயுமிரு
 ப்பார். அது மகா அகலமான நதிகளும்
 ஆறுகளுமுள்ள தலமாயிருக்கும், வலிக்கி
 ற படகு அங்கே ஓடுவதுமில்லை, பெரிய
 கப்பல் அங்கே கடந்துவருவதுமில்லை.—
 22 எனெனில் யெகோவா நம்முடைய நியா
 யாதிபதியும் யெகோவா நம்முடைய நி
 யாயநெறியானும் யெகோவா நம்மு
 டைய இராசனுமானவர், அவர் நம்மை இ
 23 ரட்சிப்பார்.—உன் கயிறுகள் தளர்ந்து
 போய் அப்படியே அவைகள் தங்கள் பா
 ய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும் பாயை
 விரிக்கவும்மாட்டாது, அப்போது திரளா
 ன கொள்ளையுடைமை பங்கிடப்படும்,
 சப்பாணிகள் முதலாய்க் கொள்ளையாடு
 24 வார்கள்.—வியாதிப்பட்டிருக்கிறென

ராசச ஏசாயர்வின் தீர்க்கதரிசனம்.

ன்று குடியானவனொருத்தனுக்கு சொல்
வதில்லை, அதில் வாசமாயிருக்கிற சனத்தி
ன் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.

—
சுச. அதிகாரம்.

தமது சபையின் சத்தருக்களுக்குத் தேவன் நிதி
யைச் சரிக்கட்டுவது.

சாதிகளே கேட்கிறத்துக்குக் கிட்டி 1
வாருங்கள், சனசதளங்களே கவனியுங்க
ள், பூமியும் அதின் நிறைவும் பூச்சக்கர
மும் அதினுடைய எல்லாப் பிறப்புங் கே
ட்கக்கடவது. - எனெனில் யெகோவாவுக் 2
குஎல்லாச் சாதிகளின் மேலுங் கடுங்கோ
பமும் அவைகளுடைய எல்லாச்சேனையி
ன்மேலும் உக்கிரமுமிருக்கின்றது, அவை
களைச் சங்காரத்துக்கு நேமித்துக் கொ
லைக்கொப்புக்கொடுக்கிறார். - அவர்களிற் 3
கொலைசெய்யப்பட்டவர்கள் எறியுண்டு
கிடப்பார்கள், அவர்கள் பிரேதங்களு
டைய நாற்றங் கிளம்பிப்போம், அவர்க
ள் இரத்தத்தினாலே மலைகள் கரையும். -
வாணத்தின் சேனயெல்லாம் வாடி வாண 4

ங்கள் புஸ்தகச் சுருணைப்போலச் சுருட்ட
 ப்பட்டு அவைகளின் சேனையெல்லாம் இ
 லைகள் திராட்ச்செடியிலிருந்து உதிரு
 மாப்போலேயும் அத்திமரத்தின் காய்க
 ள் உதிருமாப்போலேயும் உதிர்ந்து விழு
 5 ம்.—ஏனெனில் வானங்களில் நம்முடைய
 பட்டயம் வெறித்தது, இதோ ஏதோ
 மின் மேலும் நாம் சங்காரத்துக்கு நே
 மித்த சனத்தின் மேலும் அதுநியாயஞ்
 6 செய்ய இறங்கும்.—யெகோவாவுடைய
 பட்டயம் இரத்தத்தால் நிறைந்ததும்
 ஆட்டுக்குட்டிகள் கடாய்களுடைய இரத்
 தத்தின் கொழுப்பினாலும் ஆட்டுக்கடாய்
 களுடைய குண்டிக்காய்களின் கொழுப்
 பினாலும் நிறைந்ததுமாம், ஏனெனில்
 போதஸ்ராவிலே யெகோவாவுக்குப் ப
 வியடிக்குதலும் ஏதோந் தேசத்திலே
 7 பெரிய கொலைசெய்குதலுமுண்டி.—அ
 ப்போது அவைகளோடே காண்டாமிரு
 கங்களும், வலுவான ஏருதுகளோடே கா
 னைகளுமிறங்கிமடியும். அவர்கள் தேசம்
 இரத்தப்பாய்ச்சலாகி அவர்கள் மண்
 8 ணத்தினால் கொழுக்கும்.—ஏனென்றி

ராசக வசாயாவின் தீர்க்கதரிசனம்.

போனுடைய வழக்கின் நிமித்தியம் அது
யெகோவா நீதியைச் சரிக்கட்டுகிறநாளும்
வதிலுக்குக்கொடுக்கிற வருஷமுமாயிரு
க்கும்.- அதின் ஆறுகள் பிசினாகவும் அதின் 9
மண் கந்தகமாகவும் மாறி அதின் நிலம்
எரிகிற கிசிலாய்ப்போம்.—இரவும் பக 10
லும் அது அவியாது, அதின் புகை என்
றென்றைக்குமெழும்பும், தலைமுறை த
லைமுறைபாக அது பாழாயிருக்கும், சதா
காலஞ் சதாகாலமாக அதை ஆருங்கடந்
துபோவதில்லை.

நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் 11
சுதந்தரிக்கும், ஆந்தையுங் காக்கையும் அ
திற் குடியிருக்கும், அதின்மேல் வெட்ட
வெளியின் நூலையும் வெறுமையின் தூக்
கையும் பிடிப்பார்.—அதின்மேற் குலத் 12
தாரை இராச்சியபாரத்துக்கு அழைத்தா
ல் அங்கே அவர்களில் ஆருமில்லை, அதின்
பிரபுக்கள் அனைவரும் ஒன்றுமில்லை.—
இதின் அரண்மனைகளில் முட்செடிகளு 13
ம் அதின் கோட்டைகளிற் காஞ்சொறிக
ளும் முட்பூண்டுகளும் முனைக்கும், அ
து வலுசெருப்பங்களின் தாபரமுங்கோட்

- 14 டாண்டளின் கொல்லையுமாயிருக்கும்.—அங்கே வறாந்தர சீவன்களும் ஓரிகளும் ஒன்றுக்கொன்று சந்தித்துப்பேசைப்பேய் கூப்பிடும். அங்கே ஓராக் குருவிகளுந் தங்கித் தாவைக் கண்டடையும்.—அங்கே வல்லூரங் கூடுகட்டி முட்டையிட்டிக் குஞ்சுபொரித்துத் தண்ணிழுவிலே கூட்டிக்கொள்ளும். அங்கே கூளிகளுஞ் சோடு சோடாகச் சேரும்.
- 16 பெகோவாவுடையபுத்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றுங் குறையாதிருப்பதில்லை. இதுவும் அதுவுங்காணாதிருப்பதில்லை. ஏனெனில் அவர் தமதுவாயினாலே அதைக்கற்பித்தார். அவருடைய ஆவ்யே அவைகளைச் சேர்க்கும்.—அவரே அவைகளுக்குப்பீலிபோடுகிறார். அவருடையகையே அதை அவைகளுக்கு அளவு நூலாய்ப்பகிர்ந்துகொடுக்கும் அவைகளென்றென்றைக்கும் அதைச் சூதந்தரித்துத் தலைமுறைதலைமுறையாக அதிலே சஞ்சரித்திருக்கும்.

நாசு அ வசாயாவின் தீர்க்கதரிசனம்.

௩௫. அதிகாரம்.

புதுவேற்பாட்டுச் சுவை ஆசீர்வாதமுள்ள நற்
சீராய்ச் செழிப்பது.

வனாந்தரமும் வரண்ட பூமியும் மகிழ் 1
ந்நூ கடுவெளி களித்துப் புஷ்பத்தைப்
போலே செழிக்கும்.—அது செழிக்க 2
வேசெழிப்பதுமல்லாமற் பூரிப்புங் க
ம்பீரமுமாய்க் களிக்கும். லீபனோனின்
மகிமையுங் கற்மேல்சாரோனென்றவை
களின் அலங்காரமும் அதுக்குக்கொடுப
டும். அவர்கள் யெகோவாவுடைய மகிமை
யையுந் தம்முடைய தேவனுடைய முக்
கியத்தையுங் காண்பார்கள்.

நெகிழ்ந்த கைகளைத் திடப்படுத்தித் 3
தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படு
த்துங்கள்.—மணங் கலங்கினவர்களுட 4
னே நீங்கள் பயப்படாதிருங்கள் திடன்
கொள்ளுங்கள், இதோ உங்கள் தேவன்
நீதியைச் சரிக்கட்டவுந் தேவன் வதிலுக்
குக்கொடுக்கவும் வருவார். அவர் வந்து
உங்களை இரட்சிப்பாரென்று சொல்லுங்
கள்.—அப்போது குருடரின் கண்கள் தி 5

6 றக்கப்பட்டுச் செவிடரிண் செவிகள் திற
 வுண்டு போகும்.—அப்போது சப்பா
 ணி மாணப்போலக் குதிப்பான், ஊமை
 யன் நாவுங் கம்பீரிக்கும், ஏனெனில்
 7 வனாதரத்திலே தண்ணீர்களுங், கடுவெ
 ளியிலே ஆறுகளும்பிநிந்தோடும்.—வெ
 ட்டாந்தறை தண்ணீர்த் தடாகமும் வர
 ண்டதலம் நீரூற்றுக்களுமாகும் வலுசரு
 ப்பங்கள் தாபரித்துக்கிடந்தவிடங்களிற்
 புல்லுங் கொறுக்கைகளும் நாணலுமு
 8 ண்டாயிருக்கும்.—அங்கே உயர்ந்த பா
 தையும் வழியுமிருக்கும், அது பரிசுத்த
 வழியெண்ணப்படும், தீட்டுள்ளவன் அதி
 லே நடந்துவருவதில்லை. ஆர் அந்தவழி
 களிலே நடக்கிறார்களோ அவர்கள் புத்தி
 யீனராயிருந்தாலுந் துணைகொட்டுப்போ
 9 வதில்லை.—அங்கே சிங்கமில்லை துஷ்டமி
 ருகம் அதிலேறுவதுமில்லை, அங்கேதெ
 ண்படுவதுமில்லை மீட்கப்பட்டவர்களே
 10 அங்கேநடப்பார்கள்.—யெகோவாவால்
 மீட்கப்பட்டவர்கள் திரும்பிக் கம்பீர
 த்தோடேசியோனுக்கு வருவார்கள், நித்
 திய மகிழ்ச்சி அவர்கள் தலையிசீமேலிரு

நாடு வசாயலின் தீர்க்கதரிசன்மீ.

க்கும். சந்தோஷமும் மகிழ்ச்சியும் அவர்களைத் தொடர்ந்து பிடிக்கும், சஞ்சலமுந் தவிப்பும் ஓடிப்போம்.

௩௬. அதிகாரம்.

அருரியாவின் இராசாவாகிய சனகேரிபின்
நாமத்திலே இரட்சாக்கேவந்து எருசலேமை
ஒப்புக்கொடுக்கக்கேட்டது.

ஏசேக்கியா இராசாவின் பதினாலாம் 1
வருஷத்திலே சம்பவத்ததேதென்றால்,
அருரியாவின் இராசாவாகிய சனகேரிபு
பூதாவிலிருக்கிற அரணை சகலபட்டண
ங்களுக்கு விரோதமாய் வந்தேறி அவை
களைப் பிடித்தான்.—அப்போது அருரி 2
யாவின் இராசா இலாகீசிலிருந்து இரப்
சாக்கேயைக் கன இராணுவத்தோடே எ
ருசலேமுக்கு ஏசேக்கியா இராசாவண்
டைக்கு அனுப்பினான். அவன் வண்ணூர
த்துறையின் வழியிலுள்ளமேல் குளத்து
மதகண்டையிலே நின்று.—அப்போது 3
து இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்
கீம் என்ற அரண்மனை விசாரிப்புக்கார
னுள், சேப்ரெ என்ற சம்பிரதிகியும், அசா

ப்பின் குமாரகுமரிய யோவாகென்ற கண
 க்கணும் அவண்ணடைவிலே புறப்பட்டு
 4 ப்போனார்கள்.— இரப்சாக்கே அவர்க
 ளோடே சொன்னது அருரியாவின் இ
 ராசாவாகிய பெரிய அரசனவர உரை
 க்கிறதும் நீங்கள் ஏசேக்கியாவுக்குச் சொ
 ல்லவேண்டியதுமேதெனில் நீ நம்பியிரு
 5 க்கிற இந்த நம்பிக்கை ஏது.—இது உத
 டுகளின் வசனிப்புமாத்திரந்தான் என்கி
 கிறேன் புத்தத்துக்கு யோசனையும் ப
 லனும்வேணுமே இப்போதும் என்னை
 விட்டுப்பிரண்டிலிமுந்ததற்கு நீ ஆரை ந
 6 ம்பியிருக்கிராய் —இதோ எகிப்த்தியனெ
 ன்கிற அந்த முறிக்கப்பட்ட நாணற் கோ
 லை நம்புகிராய் அதின்மேல் ஒருத்தன் சா
 ய்ந்தால் அது அவன் உள்ளங்கையிலே ப
 ட்டிருவிப்போம், அப்படி எகிப்த்தியில்
 இராசாவாகிய பார்வோன் தன்னை நம்பு
 7 கிற யாவருக்குமிருக்கிரான்.—நீ என்னுட
 னை எங்கள் தேவகுமரிய பெகோவாவை ந
 ம்புகிரோமென்றாயேயாகில் அவருடைய
 மேடைகளையும் அவருடைய பலிபீடங்
 களையும் அல்லவோ ஏசேக்கியா தள்ளிப்

நாடு உ ஈசாயாவின் தீர்க்கதரிசனம்.

போட்டு யூதாவோடேயும் எருசலேமி
யாரோடேயும் இந்தப் பலிபீடத்தின் மு
ல்பணியுங்கொள்ளுணை. - இப்போதும் 8
உனக்கு இரண்டாயிரங் குதிரைகளைக்கொ
டுப்பேன். நீ அவைகள் மேலேறத்தக்கவ
ர்களை உனக்குச்சம்பாதிக்க மாட்டுவா
யோவென்று அசூரியாவின் இராசாவாகி
ய என்னுண்டவனோடே நீ சபதங்கூறே.
—பின்னை எப்படி நீ என்னுண்டவனு 9
டைய ஊழியக்காரரில் ஒரே ஒரு தலைவ
னின் முகத்தைத் திருப்புவாய் இரதங்க
ளும் குதிரைக்காரரும் வருமென்று எதி
ப்த்தியனையோ நம்பிக்கொள்ளுகியாய், — 10
இப்போதும் பெகோவாவையல்லாமல்
இந்தத்தேசத்தின்மேலே அதை அழிக்க
வந்தேறினோனோ இந்தத்தேசத்தின் மே
லேபோயேறி அதை அழியென்று பெ
கோவா என்னோடே சொன்னாரென்று
சொன்னான்.

அப்பொழுது எலியாக்கீமுஞ், சேப் 11
றாவும், யோவாக்கும், இரப்சாக்கேயுட
னே உம்முடைய ஊழியக்காரரோடே
சூரியபாஷையிலேபேசுமேன், அதைநா

நீங்கள் அறிந்தவர்கள் அலங்கத்திலிருக்கிற சனத்தின் செவிகளிற்பட எங்களோடே யூதபாஷையிலேபேசு ராகவென்றார்கள்.

12 இரப்சாக்கேயோவென்றால் உங்களோடே தங்கள் கஷ்டத்தைத் தின்கவுந், தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்தில் தங்கியிருக்கிற புருஷரண்டைக்கேயல்லாமல் உன் ஆண்டவன்கடைக்கும், உன்னக்கடைக்கும் சன்னாண்டவன் என்னை இந்த வார்த்தைகளைப் பேச அனுப்பின

13 ரோவென்று சொல்லி,—இரப்சாக்கேயின்கொண்டு யூதபாஷையிலே மகாசத்த மாய்க்கப்பட்டிடுச்சொன்னதாவது, அருரியாவின் இராசாவாகிய பெரிய அரசனாடைய வார்த்தைகளைக்கேளுங்கள்.—

14 ஏசேக்கியா உங்களை எத்தவொட்டாதேயுங்கள். ஏனெனில் உங்களைத் தப்புவிக்க

15 மாட்டான்.— யெகோவா நம்மைத் தப்பவே தப்பப்பண்ணுவார். இந்தப் பட்டணம் அருரியா இராசாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று ஏசேக்கியா உங்களை யெகோவாவை நம்பப்பண்ணவொட்டாதேயுங்களென்று இ

ராசாச் சொல்லுந்ரார்.— ஏசேக்கியாவி 16
 ன் சொல்லிக் கேளாதேயுங்கள். என
 னில் அருரியாவின் இராசா உரைக்கிறதா
 வது, நீங்கள் நம்மோடே இராசியாகி ந
 ம்மண்டையிலே புறப்பட்டு,—நாம் வந் 17
 து உங்களை உங்கள் தேசத்தைப்போல்
 இருக்கிற தானியமுந், திராட்சப்பழ இர
 சமுள்ள, தேசமும் அப்பமும், திராட்ச
 த் தோட்டங்களுமுள்ள தேசமுமாகிய சீ
 ர்மையில் அழைத்துக்கொண்டுபோகும்
 ளவும் அவரவர் தன் திராட்சச்செடியின்
 கணியையுந் தன் அத்திமரத்தின் கணியை
 யும் புசித்து அவரவர் தன் கிணற்றி
 ன் தண்ணீரைக் குடியுங்கள்.— பெகோ 18
 வா நம்மைத் தப்புவிப்பாரென்று ஏசே
 க்கியா உங்களை மோசம்போக்கவேண்
 டாம். சாதிகளுடைய தேவர்களில் அ
 வரவர் தங்கள் தேசத்தை அருரியா இரா
 சாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
 —அமாத், அர்பாத் பட்டினங்களின் தே 19
 வர்கள் எங்கே, செப்பற்வாயீயின் தேவ
 ர்கள் எங்கே, சமாரியாவை நமது கைக்கு
 த் தப்புவிப்பாருண்டாயிருந்தார்களோ?

- 20 -யெகோவா எருசலேமை நம்முடைய கைக்குத் தப்புவிப்பாரென்னத்தக்கதாக இந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களிலும் தங்கள்தேசத்தை நம்முடையகைக்குத் தப்புவித்தவரான்கிறாரென்று
- 21 சொன்னார்.- ஆனாலும் அவர்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரத்தியுத்தாரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள், ஏனெனில் மறுவுத்தரவு சொல்லாதேயுங்கொன்பது இராசாவின் கட்டினையாப் இருந்தது.
- 22 அப்போது இலக்கியாவின் குமாரனாகிய எலியாக்கீமென்ற அரண்மனை விசாரிப்புக்காரனும் சேப்ராவென்ற சம்பிரதியும் ஆசாப்பின் குமாரனாகிய யோவாகென்ற கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டவர்களாய் ஏசேக்கியாவண்டைக்குவந்து அவனுக்கு மறுவுத்தரவு இரப்சாக்கேயின் வார்த்தைகளை அறிவித்தார்கள்.

நான்கு ஏசாயாவின் தீர்க்கதரி சனம்.

௩௪. அதிகாரம்.

ஏசேக்கியா அருரியா இராசாவின் கைக்கு அதி
சயமான தேவ வல்லமையினாலே நீங்கவாக்கிவிடுவி
க்கப்பட்டது.

இராசாவாகிய ஏசேக்கியா இதைக்கே 1
ட்டபோது சம்பவித்ததேதென்றால், அ
வன் தன் வஸ்திரங்களைக் கிழித்து இரட்
டுடுத்துக்கொண்டு யெகோவாவுடைய வீ
ட்டுக்குட் பிரவேசித்து, — அரண்மனை 2
விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும்,
சம்பிரத்யாகிய சேப்னாவையும், ஆசாரிய
ர்களுடைய மூப்பர்களையும், ஆமோத்
சின் குமாரனாகிய ஏசாயாவென்ற தீர்க்க
தரிசியண்டைக்கு இரட்டுடுத்தவர்களாக
அனுப்பினான். — அவர்கள் அவனுடனே 3
இந்த நாள் நெருக்கமுஞ் சீறபாறுந் தூ
ஷ்ணமும் அனுபவிக்கிறநாளாமே, ஏனெ
ன்றி பிள்ளைகள் பெறுநோக்கச் சமீபித்
தது, ஆனாலும் பெறப் பலனில்லை. —
சீவனுள்ள தேவனை நிந்திக்கவும் உன் தே 4
வனாகிய யெகோவா கேட்டிருக்கிற வார
தீதைகளாலே சீறபாறுபண்ணவும் அரு

ரிபாவின் இராசாவாகிய தன்னாண்டவரால் அனுப்பப்பட்ட இரப்சாக்கேசொன்ன வார்த்தைகளை உன் தேவனாகிய யெகோவா கேட்பாராக்கும், ஆகையால் இன்னம் மீதியாய் வைக்கப்பட்டவர்களுக்காக விண்ணப்பஞ் செய்வாயாகவென்று ஏசேக்கியாச் சொல்லச் சொன்னாரென்று, — ஏசேக்கியா இராசாவின் ஊழியக்காரர் ஏசாயாவண்டையிலே வந்து சொன்னார்கள்.

6 அப்போது ஏசாயா அவர்களுடனே அருரிபாவுடைய இராசாவின் ஊழியக்காரர் நம்மைத் தூஷிணித்ததும் நீ கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்பட்டு டாதே. — இதோ அவன் ஒரு செய்தியைக் கேட்டுத் தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நாம் அவனுக்குட்கொடுத்து அவனை அவனுடைய தேசத்திலே பட்டயத்தால் விழுந்துபோகப் பண்ணுவோமென்று யெகோவா உரைக்கிறாரென்கிறதை உங்கள் ஆண்டவனோடே சொல்லுங்களென்றான்.

8 இரப்சாக்கே திரும்பிப் போய் அருரி

௩௩௮ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பாவின் இராசா இலாகீசை விட்டுப் புற
ப்பட்டானென்று கேட்டு அவன் லீப்ரோ
வுக்கு விரோதமாக யுத்தம்பண்ணக் க
ண்டான்.-ஆனாலும் ஏத்தியோப்பியாவி 9
ன் இராசாவாகிய தீழாக்கா உம்மோடு யு
த்தம்பண்ணப் புறப்பட்டானென்று செ
ய்திபைக் கேட்டான். அதைக் கேட்ட
போது, அவன் ஏசேக்கியாவண்டைக்கு
த் தானுபதிகளை அனுப்பிச் சொன்னதா
வது,—நீங்கள் யூதாவின் இராசாவாகிய 10
ஏசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதே
தெனில், எருசலேம் அருளியாவுடைய இ
ராசாவின் கையிலே ஒப்புக்கொடுக்கப்ப
டுவதில்லைபென்று நீ நம்பியிருக்கிற உ
ன் தேவன் உன்னை ஏத்தவொட்டாதே.-
இதோ அருளியாவின் இராசாக்கள் எல் 11
லாத் தேசங்களுக்கும் அவைகளைச் சங்க
ரிக்கும்படிக்குச் செய்ததை நீ கேட்டா
யே. நீ தப்புவாயோ?-என் பிதாக்கள் அ 12
ழித்துப்போட்ட கொசேனும் ஆரானு
ம் ரேத்செப்பும் தேலாசாரியிலிருந்த எ
தேனின் புத்திரருமென்ற சாதிகளை அ
வர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்ட

- 13 டோ?—ஆமாத்தின் இராசாவும், அர்பா
த்தின் இராசாவும், செப்பற்வாயும், ஏனா,
இவர பட்டினங்களின் இராசாவும் எங்
கேயென்று சொல்லுங்களென்றான்.
- 14 ஏசேக்கியா தாளுபதிகளின் கையிலே
நிருபங்களை வாங்கி அவைகளை வாசித்தா
ன். பிறகு ஏசேக்கியா யெகோவாவுடையீ
ட்டுக்குப் போயேறி அவைகளை யெகோ
15 வாவுக்கு முன்பாக விரித்து, —யெகோ
வாவை நோக்கிப்பண்ணை விண்ணப்ப
16 மாவது,— சேனைகளின் யெகோவாவே,
கேரூபீன்களின் மேல் வாசம்பண்ணுகி
ற இஸ்ரவேலின் தேவனே, தேவரீர் ஒரு
த்தரே பூமியின் இராச்சியங்களுக்கெல்
லாந் தெய்வமானவர், தேவரீர் வானத்தை
17 யும் பூமியையும் உண்டாக்கினீர். — யெ
கோவாவே! உமது செவியைச் சாய்த்து
க்கேளும், யெகோவாவே! நீர் உமது க
ண்களைத் திறந்து பார்த்துச் சண்டேரீப்
சீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்கு அ
னுப்பின எல்லா வார்த்தைகளையும் கே
18 ளும்.—மெய்தான் யெகோவாவே அரு
ரியர்வின் இராசாக்கள் எல்லாத் தேசங்க

நாகைய ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

யையும் அவைகளின் நாட்டையும் பழக்க
டித்து, - அவைகளின் தேவர்களை நெருப் 19
பிலே போட்டார்கள், ஏனெனில் அவர்க
ள் தேவர்களாய் இராமல் மனுஷர்கைக
ளின் வேலையாகிய மரமும் கல்லுமாயி
ருந்தது, ஆகையால் அவைகளை நிறுதாளி
யாக்கினார்கள். — இப்போதும் எங்கள் 20
தேவனாகிய யெகோவாவே தேவரீரொ
ருத்தரே யெகோவாவென்று பூமியின் இ
ராச்சியங்களெல்லாம் அறியும்படிக்குத்
தேவரீர் எங்களை அவன் கைக்கு நீங்கலா
க்கி இரட்சியுமென்று ஏசேக்கியா விண்
ணப்பம்பண்ணினான்.

அப்போது ஆமோத்சின் குமாரனாகி 21
ய ஏசாயா ஏசேக்கியாவுக்குச் சொல்லிய
னுப்பினதாவது, இஸ்ரவேலின் தேவனா
கிய யெகோவா உரைக்கிறதெனில், நீ
அசூரியாவின் இராசாவாகிய சனகேரியி
ன் நிமித்தியம் நம்மை நோக்கி விண்ண
ப்பம்பண்ணினாயே. — அவனைக்குறித்து 22
யெகோவா உரைக்கிற வசனமாவது, சீ
யோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரி
உன்னை இகழ்ந்து உன்னை யாதடியம்ப

ண்ணுகிறான். எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறான்.—

23 ஆரை நிந்தித்துத் தூத் தூஷிணித்தாய், ஆருக்கு விரோதமாய்ச் சத்தத்தை உயர்த்தினாய்! நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகவல்லவோ உன் கண்களை மெட்ட

24 டுமையாய் நெரித்தாய்!—உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து என் இரதங்களின் திரளினாலே நான் லீபனோனின் பக்கங்களாகிய மலைகளின் உயரத்திலேறினேன், அதின் ஒங்கலாகிய அதின் கேதுருக்களையுந் தெரிந்து கொள்ளப்பட்ட பாய்மரவிருட்சங்களையும் நான் வெட்டி அதின் கடைசி உயரமாகிய அதின் செழும்பலான காடுமட்ட

25 டும் வருவேனென்றும்,—நான் ஊற்றுக்களை வெட்டித் தண்ணீர்களைக் குடித்தேன், என் உள்ளங் கால்களின் அடியினாலே எகிப்துவின் ஆறுகளை எல்லாம் வரளவும் பண்ணுவேனென்றுஞ் சொன்னாய்.

26 -நாம் வெகு காலத்துக்கு முன் அதைச் செப்பனிட்டிப்பூருவ நாட்கள்முதற்கொண்டு அதைச் செய்ய யோசித்திருக்கிறோ

நாகுட ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

மென்று நீ கேட்டதில்லையோ? இப்போது நீ அரணுன பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கிறவரையிருக்க அதை வரப்பண்ணினோம். - அதினாலே அவைக 27
ளின் குடிகள் கையினைத் தவர்களாகிக் கலங்கி வெட்கப்பட்டு வெளியின் பூண்டுக்கும் பச்சையான முளைக்கும் வீடுகளின் மேல் முளைத்த புல்லுக்கும் ஒங்கி வளராததுக்குமுன் தீய்ந்ஈபோன பயிருக்குஞ்சுமானமாணர்கள். — ஆனாலும் உன் இரு 28
ப்பையும், உன் புறப்படுதலையும், உன் வருகையையும் நீ நமக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அந்வேம். — ஆ 29
னதுகொண்டு நீ நமக்கு விரோதமாய்க் கொந்தளித்து உன் ஆங்காரம் நமது செவிகளிலேறினபடியினாலே நாம் நம்முடைய துறட்டை உன் முக்கிலும் நம்முடைய கடிவாளத்தை உன் உதிகளிலும் போட்டுநீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டு போவோமென்பதுதானே. — உனக்கே அடையாளமாயிருப்பதாவ 30
து இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும் இரண்டாம் வருஷத்திலே அதி

- னால் விளைகிறதையுந் சாப்பிடு. மூன்றாம் வருஷத்திலே விரைத்து அறுத்துத் திராட்சத்தோட்டங்களை நாட்டி அவை
- 31 களின் கணிகளைச் சாப்பிடுங்கள். - யூதாவின் வீட்டாரில் தப்பி மீதியானவர்கள் அப்புறந் தாமு வேர்ப்பற்றி உயரக் கனி
- 32 கொடுப்பார்கள். - ஏனெனில் மீதியானவர்கள் எருசலேமிலுந் தப்பினவர்கள் சீயோன் பருவத்திலுமிருந்து புறப்படுவார்கள், சேனைகளுடைய யெகோவாவின் சுறுசுறுப்பு அதைச் செய்யும். — ஆகையால் யெகோவா அசூரியாவின் இராசாவைக் குறித்து உரைக்கிறதாவது, அவன் இந்தப் பட்டினமட்டும் வருவதுமில்லை, அதிலே அம்பை எய்வதுமில்லை. அதுக்கு முன் கேடயத்தோடே வருவதுமில்லை. அதுக்கு விரோதமாய்க்கொத்த
- 34 னம்போடுவதுமில்லை. — அவன் இந்தப் பட்டணத்துக்குட் பிரவேசியாமல்தான் வந்த வழியே திரும்பிப்போவான்.
- 35 — ஏனெனில் நம்முடைய நிமித்தியமாகவும் நம்முடைய தாசனாகிய தாலீதின் நிமித்தியமாகவும் நாம் இந்தப் பட்டின

ராசச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

த்தை ஓர்ட்சிக்கும்படிக்கு அதுக்காதா
வாயிருப்போமென்கிறதை யெகோவா
உரைக்கிறொன்று சொல்லியனுப்பினு
ன்.—அப்போது யெகோவாவுடையது 36
தன் புறப்பட்டு அருரியன் பாலயத்தில்
நூற்றெண்பத்தைபாயிரம் பேரைச் சங்
கரித்தான், அவர்கள் அதிகாலமே எழுந்
திருக்கும்போது இதோ எல்லாருள் செ
த்த சவங்கனாய்க் கிடந்தார்கள்.

அப்போது அருரியாவின் இராசாவா 37
கிய சனகேரீப் பயனப்பட்டுத் திரும்பி
க்கொண்டுபோய் நினிவேயில் ஓருந்து
விட்டான்.—பிறகு சம்பவித்ததெதனி 38
ல் அவன் தன் தேவனாகிய நிரோகின்
லீட்டிற் பணிந்துகொள்ளுகிறபோது அ
வன் குமாராகிய ஆதிரமேலேருள் ச
ரேத்தேசரும் அவனைப் பட்டயத்தாலே
வெட்டிப்போட்டு ஆதிரராதேசத்துக்
குத்தப்பியோடிப் போனார்கள். அவன்
குமாரனாகிய ஏசர் காதோன் அவன் பட்
டத்துக்குவந்து அரசாண்டான்.

நா. அதிகாரம்.

சாகக்கிடந்த ஏசேக்கியாவின் ஆய்சோடே
கத்தர் பதினாந்து வருஷங்களைக்கூட்டினது.

1. அந்நாட்களில் ஏசேக்கியா சாகத்தக்க
கணையான வியாதிப்பட்டிருந்தான், அப்
போது ஆமோத்சின் குமாரனாகிய ஏசா
யாவென்ற தீர்க்கதரிசி அவனண்டைக்கு
வந்து அவனுடனே உன் வீட்டுக்குப் ப
ண்ணவேண்டிய திட்டங்களைக் கட்டளை
பண்ணு, ஏனெனில் நீ பிழையாமல் மரி
ப்பாயென்றுயெகோவா சொல்லுகிறார்
2. என்றான்.—அப்போது ஏசேக்கியா தன்
முகத்தைச் சுவர்ப்புறமாகத்திருப்பி யெ
கோவாவை நோக்கி விண்ணப்பம்பண்
3. ணி,—ஆ! யெகோவாவே, நான் உமக்கு
முன்பாக உண்மையும் மன உத்தமமுமா
ப்நடந்துகொண்டு உமது பார்வைக்கு ந
லமானதைச் செய்தேனென்கிறதை நி
னைபுமே என்று ஏசேக்கியர் மகா அமு
கையாய் மிகுதியாய் அழுதான்.
4. அப்போது ஏசாயாவுக்குண்டான யெ
5. கோவாவுடைய வார்த்தையாவது,— நீ

என்கு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பேய் ஏசேக்கியாவுடனே சொல்லவே
ண்டியது உன் தகப்பனாகிய தாலீதின்னதே
வரையிருக்கிற யெகோவா சொல்லுகிற
தேதெனில் உன் விண்ணப்பத்தைக்கேட்
டோம். உன் கண்ணீரைக்கண்டோம் இ
தோ நாம் உன் நாட்களோடே பதினை
ந்து வருஷங்களைக்கூட்டி,—அசூரியாஇ 6
ராசாவின் கைக்கு உன்னையும் இந்தப் ப
ட்டணத்தையுந் தப்புவித்து இந்தப் பட்
டணத்துக்கு ஆதரவாகவிருப்போம்.—
இதோ நாம் ஆகாசடைய சூரியகடியார 7
த்தில் வரிக்கு வரியிறங்கின நிழலைப் பத்
துவரி பின்னிட்டுத்திருப்புவோம் என்ரு
ர்.—தான் சொன்ன இந்த வார்த்தையின் 8
படி யெகோவாச் செய்வாரென்றித்த
க்கு இது யெகோவாவால் உனக்கடையா
ளமாயிருக்குமென்று சொல்லென்றார்.
அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த
சூரியநிழல் பத்துவரி திரும்பிற்று.

பூதாவின் இராசாவாகிய ஏசேக்கியா வி 9
யாதிபாகித் தன் வியாதியும் நீங்கிச் சொ
ல்தமானபோது எழுதிவைத்ததாவது,—
என் குறையாயிசின் வருஷங்களுக்குச் சே 10

- ராமந் பாதாள வாசல்களுக்குட்படுவே
 னென்றுநான் என் நாட்கள் அறுப்புண்கி
- 11 தபோது சொன்னேன்.-யெகோவாவை
 யெகோவாவையே நான் இனி உயிரோடி
 ருக்கிறவர்களில் தேசத்திலே தரிசிப்பதி
 லலை.நான் இனிப் பூலோகக் குடிகளோடி
- 12 ருந்து மனுஷரைக் காண்பதில்லை.—என்
 ஆயிக் மேய்ப்பனுடைய கூடாரத்தைப்
 போல் என்னை விட்டுப்பேர்ந்துபோகின்
 றது.நெய்கிறவன்பாவையறுக்கிராப்போ
 ல் என் சீவனை அறுக்கக்கொடுக்கிறேன்.
 என்னை நூற்பாவிவிருந்தறுத்துப்போடு
 கிரார், இன்றிராவைக்குள்ளே என்னை மு
- 13 டிவடையப்பண்ணுவீர்.— விடியற்காலத்
 தோடென் எண்ணஞ் சரியாயிற்று, சிங்க
 கத்தைப்போல் என் எலும்புகளை எல்லா
 ம் நொறுக்குவார்,இன்று இரவைக்குள்
 ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் எ
- 14 ன்று சொல்லி,— நமுட்டைப்போலுந்
 தகைவில்லான் குருவியைப்போலுங் கீச்
 சென்றுகூவினேன், புறவைப்போலப்பு
 வம்பினேன், என் கண்கள் உயரப் பா
 ர்க்கிறதினாலே பூத்துப்போயிற்று, யெ

நாகுடி ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

கோவாவே ஒடுங்கிப் போகிறேன், என
க்காக மேற் போட்டுக்கொள்ளுமென்
றேன்.—நான் என்ன சொல்லுவேன் அ 15
வர் எனக்கு உத்தரவுகொடுத்தார், அந்த
ப் பிரகாரமுந் செய்தார். என் ஆத்து
மத்தின் கசப்பை என் ஆயிசு வருஷங்க
ளிலெல்லாம் நினைத்து நடந்துகொள்வே
ன்.—ஆண்டவரே அதினூற்பிழைக்கிறார்கள 16
ள். அதில் முழுதும் என் ஆவியின் சீவன்,
இருக்கின்றது என்னைச் சொஸ்தப்படவு
ம் பிழைக்கவும்பண்ணினீர்.—இதோ ச 17
மாதானத்துக்குப் பதிலாக எனக்கு மகா
கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆ
த்துமத்தை அழிவின் குழிக்கு விலக்கி அ
ரவணத்தீர், ஏனெனில் என் பாவங்களை
எல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எ
றிந்துவிட்டீர்.—ஏனென்றாற் பாதாளம் 18
உம்மைத் துதிப்பதும் மாணம் உம்மை
ப் போற்றுவதும் இல்லை. குழியில் இறங்கு
கிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தி
யானிக்கிறதில்லை.—உயிரோடே உயிரோ 19
டிருக்கிறவனே உம்மை நான் இன்று செ
ய்கிறதுபோலே துதிப்பான். நசுப்பன்

- பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தை அறி
 20 விப்பான்.—யெகோவா என்னை இரட்சி
 க்க வந்தார், ஆகையால் எங்கள் சீவனு
 டைய எல்லா நாட்களிலும் யெகோவா
 வுடைய வீட்டிலே என் கீதவாத்தியங்க
 ளை வாசிப்போமென்று எழுதிவைத்தா
 21 ன்.—அத்திப் பழக் குழம்பை எடுத்து
 வந்து எரிபந்தப் பருவின் மேலே பற்று
 ப்போடுங்கள், அப்போது பிழைப்பா
 ரென்று ஏசாயாச் சொல்லியிருந்தான்.
 22 -அப்போது ஏசேக்கியா நான் யெகோ
 வாவுடைய வீட்டுக்குப் போயேறுவதற்
 கு அடையாளம் என்னவென்று கேட்டி
 ருந்தான்.

கூ. அதிகாரம்.

பாபேலுடைய இராசாவின் தானுதிபதிகை
 க்கு ஏசேக்கியா தன் பொக்கிஷங்களைக்காண்
 பித்தபோது, ஏசாயாவின் வாயிலுலே கேட்
 டதீர்க்கதரிசனம்.

- 1 அக்காலத்திலே பாபேலுடைய குமா
 ரானுதிய மேரோதாக்க பாலாதான் என்ற
 பாபேலின் இராசா ஏசேக்கியா வியாதி

ராமய ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ப்பட்டு ஆரோக்கியமானதைக்கேட்டு அவண்ணடைக்குக் காகிதங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். — அவர்க 2 ள் பேர்.லே ஏசேக்கியா சந்தோஷப்பட்டு அவர்களுக்குத் தன் பொக்கிஷ சாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவருக்கங்களையும், நல்ல பரிமள தயிலத்தையும், தன் ஆயுத சாலையணத்தையும், தன் பொக்கிஷங்களிலுள்ளதெல்லாவற்றையுங் காண்பித்தான். தன் வீட்டிலுந் தன்னுடைய எல்லா இராச்சியத்திலும் ஏசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருளில்லை.

அப்போது ஏசாயா தீர்க்கதரிசி ஏசேக் 3 கியா இராசாவண்ணடைக்குவந்து அவனுடனே அந்த மனுஷர் என்ன சொன்னார்கள்? எங்கேயிருந்து உம்மண்ணடைக்கு வந்தார்களென்றான். அதற்கு ஏசேக்கியா பாபேலென்கிற தூரதேசத்திலிருந்து என்னண்ணடைக்குவந்தார்களென்றான். — அப்போ 4 து அவன் உம்முடைய வீட்டிலே என்னத்தைக்கண்டார்களென்றான். அதற்கு ஏசேக்கியா என் வீட்டிலுள்ளதெல்லாவ

ற்றையுங் கண்டார்கள். என் பொக்கிஷங்
 களில் நான் அவர்களுக்குக் காண்பியாத
 5 பொருளில்லையென்றான். — அப்போது
 ஏசாயா ஏசேக்கியாவுடனே சொன்ன
 தாவது சேனைகளுடைய யெகோவாவின்
 6 வார்த்தையைக்கேளும். — இதோ நாட்
 கள்வரும் அப்போது உன் வீட்டிலுள்ள
 திலும் உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கு
 ன் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய்வை
 க்கப் படாமல் எல்லாம் பாபேலுக்குக்
 7 கொண்டுபோகப்படும். - நீ பெறப்போ
 கிற உன் சந்தானமாகிய உன் குமாரரி
 லுஞ் சிலரைப் பாபேலுடைய இராசாவி
 ன் அரண்மனையிற் பிரதானிகளாயிருக்க
 எடுப்பார்களென்று யெகோவாச் சொன்
 8 னாரென்றான். — அப்போது ஏசேக்கியா
 ஏசாயாவுடனே நீ சொன்ன யெகோவா
 வுடையவார்த்தை நல்லதென்று சொ
 ல்லி என் நாட்களிலாகிலுஞ் சமாதான
 மும் உண்மையும் இருக்குமென்றான்.

சுய. அதிகாரம்.

மேசியாகிள்கிருபையுள்ள வருகையையும், யேசுவானிஸ்தானாலும், அப்போஸ்தலராலும் கூறப்படுஞ் சுவீசேஷத்தின் பிரசங்கிப்பையும் முன்னறிவித்தது.

நீங்கள் நமது சனத்தை ஆற்றுகங்கள், 1 தேற்றுகங்கள். - நீங்கள் எருசலேமுடனே 2 பட்சமாய்ப் பேசி அதின் போர் முடிந்ததென்றும் அதின் அக்கிரமம் நிவிர்த்தியாக்கப்பட்டதென்றும் அதுதன்னுடைய எல்லாப் பாவங்களின் நிமித்தியம் யெகோவாவின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்ததென்றும் அதுக்குக் கூறுங்களென்றும் உங்கள் தேவன் சொல்லுகிறார். - வரூந்தரத்தினாலே யெகோ 3 வர்வுடைய வழியை ஆயத்தப்படுத்துங்கள், நம்முடைய தேவனுக்கு அந்தரவெளியிலே பாதையைச் செவ்வைபண்ணுகங்களென்றும், - பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டுச் சகல மலையுங் குன்றுந் தாழ்த்தப்பட்டுக் கோணலானது செவ்வையாகிக் கரடுமுரடானவைகள் சமனாகக்கடவ

- 5 தென்றும், -யெகோவாவின் மகிமை வெ
 னியரங்கமாகும். அதை எல்லா மாமிசமு
 ம் ஏகமாய்க் காணும், ஏனெனில் யெகோ
 வாவின் வாக்கு அதை உரைத்ததென்று
 6 ன் கூப்பிடுகிற சத்தமுண்டாம். — கூப்பி
 டி என்றொரு சத்தமுண்டாம், என்னத்
 தைக் கூப்பிட்டிச் சொல்லுவேனென்கிறா
 ன், எல்லா மாமிசமும் புல்லுப்போலும்
 அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூ
 7 வைப் போலும் இருக்கின்றது. -யெகோ
 வாவின் ஆவி அதின் மேல் ஊதும் போ
 து புல்லுலர்ந்து பூவுதிரும், சனமே புல்
 8 லு. - புல்லுலர்ந்து பூவுதிரும். நமது தே
 வனுடைய வசனமோ என்றென்றைக்கு
 ம் நிற்குமென்பதையென்று உரைக்
 கும்.
- 9 சீயோனென்ற சுவிசேஷிகியே நீ உயர்
 ன்ற பருவதத்தில் ஏறு, எருசலேமென்
 ற சுவிசேஷிகியே உன் சத்தத்தைப் பல
 த்தோடே உயர்ந்து பயப்படாமல் அ
 தை உயர்த்தி யூதாவின் பட்டணங்களு
 டனே இதோ உங்கள் தேவனென்று சொ
 10 ல்லு, — இதோ யெகோவாவாகிய ஆண்

நாச வசாயாவின் தீர்க்கதரிசனம்.

டவர் பலவாணுக்கு விரோதமாய்வருகிறார், அவர் கைப்புயம் அவனை ஆண்டு கொள்ளும், இதோ அவருடைய பலன் அவரோடுங் கூட வருகின்றது, அவருடைய பலபாகம் அவர் முகத்துக்கு முன்பாகப் போகின்றது.-மேய்ப்பனைப்போலத் த 11
மது மந்தையை மேய்ப்பார் ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்திலே சேர்த்துத் தமது மடியிலே சுமந்து கறுவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.

வீக்கிரகாராதனைக்காரராகிய லோக ஞானிகளின் பெரும் பயித்தியத்தைப் தேவகிளியைகளால் விளங்கிய தேவனுடைய மகிமையைப் காண்பித்தது.

தண்ணீர்களைத் தன் கைப்பிடியால் அ 12
ளந்து வானங்களைச் சாணளவாகத் திட்டம்பார்த்துப் பூமியின் மண்ணை மரக்காலால் அளந்து பருவதங்களைக் கயிற்றுக்கோலாலும் மெடுகளைத் தராசாலும் நிறுத்தவாரர்?—பெகோவாவுடைய ஆவி 13
யைத் திடப்படுத்தி அவருக்கு ஆலோசனைக்காரராய் அவருக்கு அறிவுண்டாக்கினவாரர்.-தமக்கு உணர்வுண்டாக்கவுந் த 14
ம்மை நியாய வழியிலே உபதேசிக்கவும்

- தமக்கு அறிவைத் தற்றுக்கொடுக்கவுந்
 தமக்கு விவேகங்களின் வழியை அறிவிக்க
 வும் அவர் ஆரோடே ஆலோசனைபண்
 15 ணிக்கொண்டார், - இதோ சாதிகள் ஏற்றச்
 சாலிலே தொங்குந் துளிபாகவும் தரா
 சிற் படிந்த துளிபாகவும் எண்ணப்பட்
 டிருக்கிறார்கள், இதோ நீவுகளை ஒரு அணு
 16 வைப்போலத் தூக்குகிறார். - லீபனென்
 நெருப்புக்கும் போதாது, அதின் மிருக
 17 சீவன்கள் தனபலிக்கும் போதாது—ச
 கல சாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்
 றுமில்லாததுபோலிருந்து ஏதுமற்றதி
 லுங் கடைபாகவும் வெறுமைபாகவும் அ
 வரால் எண்ணப்படுகின்றது.
- 18 இப்படியிருக்கத்தேவனை ஆருக்குச்சா
 யலாக்குவீர்கள் அல்லது ஏந்தச் சாயலை
 19 அவருக்கொப்பிடுவீர்கள்?—கண்ணன் ஒரு
 கு சுருபத்தைவார்க்கிறான் தட்டான் பொ
 ன்தகட்டால் அதை முடி அதற்கு வெள்
 னிச்சங்கிலிகளைப் பொருத வைக்கிறான்.
 20 — அதற்குக் கொடுக்க வகையில்லாதவன்
 உருந் துப்போகாத மாத்தைத் தெரிந்
 து கொண்டு அசைபாத ஒரு சுருபத்தை

நான்கு வசாயாவின் தீர்க்கதரிசனம்.

சி செப்பனிட விவேகமுள்ள ஒரு தச்ச
ணத் தனக்குத் தேடுகிறான்.—நீங்கள் அ 21
நிந்ததில்லையோ, நீங்கள் கேட்டதில்லை
யோ, உங்களுக்கு ஆதிமுதலாய் அறிவிக்
கப்பட்டதில்லையோ, பூமி அஃதிபாரப்
பட்டதை உணராதிருக்கிறீர்களோ.—அ 22
வர் பூமியினுடைய உண்டையின்மீதில் உ
ணக்காந்திருக்கிறவர் அதின் குடிசை வெ
ட்டுக்கிளிகளைப் போல் இருக்கிறார்கள்.
அவர் வானங்களை மெல்லிய பாவாடை
யைப்போலப் பரப்பிக் குடியிருக்கிறவர்
களுக்கு அவைகளைக் கூடாரத்தைப்போ
ல் விரிக்கிறவர்.—அவர் தலைவர்களை மா 23
ய்கைபாக்கிப்போட்டுப் பூமியின் நியா
யாதிபதிகளை அவாந்தரைபாக்கிறவர்.—
அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில் 24
லை, விரைக்கப்படுவதுமில்லை, வெட்டப்
பட்ட அவர்களுடைய அடிமரந்திரும்ப
த் தரையிலே வேர் விடுவதுமில்லை, அவர்
கள்மேல் அவர் ஊதவேபட்டுப்போவா
ர்கள். பெருங்காற்று அவர்களை ஒரு துரு
ம்மைப்போலடித்துக்கொண்டுபோம்.—
பின்னை நம்மை ஆளுக்கொப்பாண சாய 25

26 லாக்குவீர்களைன்று பரிசுத்தர் சொல்லு
 கிரார்.-உங்கள் கண்களை உயர எடுத்துப்
 பாருங்கள் இவைகளைச் சிருட்டித்தவரா
 ர் அவர் அவைகளின் சேனையை இலக்கத்
 திட்டமாகப் புறப்படப்பண்ணி அவைக
 ளையெல்லாம் பேர் பேராக அழைக்கிற
 வராமே அவருடைய வலுசத்துவங்களா
 லும் அவர் வல்லமையிற் பலத்தவராபி
 ருக்கிறதினாலும் அவைகளிலொன்றுங் கு
 றையாதேபோம்.

யெகோவாவுக்குக் காத்திருக்கும்படிக்கு விச
 வாசிகளுக்குச்சொன்னதிடன்.

27 யாக்கோபே இஸ்ரவேலே என் வழி
 டெகோவாவுக்கு மறைவாயிற்றென்று
 ம் என் நியாயம் என் தேவனைச் சேராம
 ற்போகின்றதென்றும் நீ சொல்லுவா
 னேன்.

28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருட்
 டித்த யெகோவாவாகிய நித்திய தேவன்
 இனையாமலும் விடாயாமலும் இருக்கி
 ருரென்று நீ அறியாயோ? நீ கேட்டது
 மில்லையோ? அவருடைய உணர்வுக்கு

29 ஆராயுதவில்லை.—இனத்தவனுக்கு அ

ந.எ.அ. ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

நீர் பலன் கொடுத்துச் சத்துவமற்றவனுக்குப் பலனைப் பெறாதப் பண்ணுகிறார்.—இளைஞர் இளைத்து விடாய்க்கிறார்கள் 30
நீர் வாவிபரும் இடறி விழுவார்கள்.—யெ 31
கோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புது பலன் அடைந்து கழுக்களைப்போலச் செட்டைகளை அடித்தெழும்புவார்கள் அவர்கள் ஒடியும் விடாயார்கள் நடந்தும் இளைப்பார்கள்.

சக. அதிகாரம்.

வீக்கிரகார்தனைக்காரரைத்தேவன் கண்டித்தது.

தீவுகளே, நமக்கு முன்பாக மவுனமாக இருங்கள் சனசதளங்கள் தங்கள் பலனைப் புதிதாகிக்கொண்டு சமீபித்துவந்து பிறகு பேசக்கடவார்கள், ஒருமிக்க நியாயத்திலே சேருவோம்.—நீதியாய்த் தமது 2
காலடியிலே வரக் கிழக்கிலிருந்து ஒருத்தனை எழுப்பி அழைத்தவாரர், அவனுக்கு முன்பாகச் சாதிகளை ஒப்புக்கொடுத்த அவனை இராசாக்களுக்கு ஆண்டவனாக

- கி இவர்களை அவன் பட்டயத்துக்குத்
 துரியும் அவன் வில்லுக்குச் சிதறவடிக்
 3 கப்பட்ட தாளடியுமாக்கி,—அவன் இவர்
 களைத் தூரத்தவந் தன் கால்கள் வராதிரு
 ந்த பாதையிலே சமாதானத்தோடே க
 4 டக்கடிப்பண்ணுகிறவரார்?—அதை நட
 ப்பித்துச் செய்து ஆதிமுற்கொண்டு தலை
 முறைகளை வரவழைத்துக்கொண்டிருக்
 கிறவரார்?முந்தினவராயிருக்கிற யெகோ
 வாவாகிய நான்தாமே பிந்தினவர்களேயு
 5 மிருப்பவராகிய நான்தாமே.—தீவுகள் அ
 தைக்கண்டு பயப்படும்,பூமியின் கடையா
 ந்தரங்கள் நடுங்கும் அவர்கள் சேர்ந்து
 6 வந்து,—ஒருத்தனுக்கொருத்தன் ஒத்தா
 சை செய்து சகோதரனோடே சகோதர
 ன் பலப்படுவேனென்று சொல்லுகிற
 7 ன்.—சூஸ்திரக்காரன் தட்டானயுஞ் சுத்தி
 யலாலே மெல்விசாய்த் தட்டுகிறவன் அ
 டையலின் மேல் அடிக்கிறவனையுந் தயிரி
 யப்படுத்தி இசைவு நல்லதென்று சொல்
 லி அதை அசையாதபடிக்கு ஆணிகளாற்
 கெட்டியாக்கினான்.

நாய ஏசாயின் தீர்க்கதரிசனம்.

விசுவாசிகளின் சபையை அவர் ஆற்றித்
தேற்றுகின்றது.

ஆனாலும் நம்முடைய தாசனாகிய ஓஸ்ர 8
வேலே நாந் தெரிந்துகொண்டயாக்கோ
பே நம்முடைய சினேகிதனான ஆபிரகா
மின் வித்தே,—நாம் பூமியின் கடையா 9
ந்தரங்களில் இருந்து உன்னை எடுத்தி அ
கின் எல்லைகளிலிருந்து அழைத்து வந்
து நீ நம்முடைய தாசன் உன்னை நாம்
வெறாமல் உன்னைத் தெரிந்துகொண்
டோமென்று நாந் சொன்னோமே.

நீ பயப்படாதே, ஏனெனில் நாம் உ 10
ன்னுடனே இருக்கிறோம், திகையாதே.
ஏனெனில் நாம் உன் தேவன் நாம் உ
ன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாய
ம்பண்ணுகிறவரும் உன்னை நமது நீதியி
ன் வலது கரத்தினாலே தாங்குகிறவருமா
ய் இருக்கிறோம்.—இதோ உன் மேல் எ 11
ரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இல
ட்சை அடைவார்கள். உன்னோடே வழ
க்காடுகிற மனுஷர் மாய்கையாகி அழி
வார்கள்.—உன்னோடே போராடினவர்க 12
ளைத் தேடிக்காணாதிருப்பாய், உன்னோ

- 13 14 15 16 17
- புத்தம் பண்ணின மணுவர் ஒன்றுமி
 ல்லாததும் மாய்கையுமாவார்கள். — ஏ
 னெனில் உன் தேவராயிருக்கிற யெகோ
 வாவாகிய நாம் உன் வலது கையைப் பி
 டித்து உன்னுடனே பயப்படாதே நா
 ம் உனக்கு ஒத்தாசைசெய்கிறோமென்கி
 ரோம்.—யாக்கோபென்ற பூச்சியே இஸ்
 ரவேலின் சின்னக் கூட்டமே பயப்படா
 தே நாம் உனக்கு ஒத்தாசை செய்கிறோ
 மென்று யெகோவாவும் இஸ்ரவேலின்
 பரிசுத்தருமாகிய உன் மீட்பருமானவர்
 உரைக்கிறார்.— இதோ போரடிக்கிறதற்
 கு நாம் உன்னைப் புதிதுங் கூர்மையுமா
 ன பல்லுகளுள்ள தளவாடங்களாக்கிறோ
 ம், நீ பருவதங்களை மிதித்துநொருக்கிமே
 டிகளைப்பதருக் கொப்பாக்கிப்போடுவா
 ய்.—அவைகளைத் தூற்றுவாய் அப்போ
 து காற்று அவைகளைக்கொண்டுபோய்ப்
 புசல் அவைகளைப் பறக்கடிக்கும், நீயோ
 வெனில் யெகோவாவுக்குட் களிசுர்ந்து
 இஸ்ரவேலின்பரிசுத்தருக்குள்மேன்மை
 பாராட்டிக்கொண்டிருப்பாய். - சிறுமை
 யானவர்களும் எழைகளுந் தண்ணீரைத்

11 அட ஏசாயாவின் நீர்க்கதரிசனம்.

தேயிசுரூர்கள் ஆனாலும் இல்லாதிருக்கு
ம். அவர்கள் நாக்கு தாகத்தால் வரண
ம் பெகோவாவாகிய நாம் அவர்களுக்கு
க் கேள்விகொடுத்த இஸ்ரவேலின் தேவ
னாகிய நாம் அவர்களைக் கைவிடாதிருப்
போம்.— நாம் உயர்ந்த நிலங்களில் ஆறு 18
களையும் பள்ளத்தாக்குகளின் நடுவே ஊ
ற்றுக்கொய்து நிறந்து வனந்தரத்தைத் த
ண்ணீர்த் தடாகமும் வரண்ட பூமியைத்
தண்ணீர்க் கேணிகளுமாக்கி,—வனந்த 19
ரத்திலே கேதரு மரங்களையுஞ், சீத்தீம
மரங்களையும், மிறுதுச் செடிகளையும்,
ஒலிவ மரங்களையுங் கட்டளையிட்டி அவா
ந்தர வெளியிலே தேவதாரி விருட்சங்க
ளையும், பிசின் மரங்களையும், புண்ணை ம
ரங்களையுங்கூட உண்டுபண்ணுவோம்.— 20
பெகோவாவுடைய கரம் அதைச் செய்த
தென்றும் இஸ்ரவேலின் பரிசுத்தர் அதை
ப் படைத்தாரென்றும் பாவரும் கண்ட
நிந்து தியானித்து உணரும்படியாகத்தா
னே.

வருங் காரியங்களை அறிவிக்கமாட்டாத விக்கிரகங்
களின் மாய்கையை அவர் காண்பித்தது.

- 21 உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்க
ளென்று பெகோவா சொல்லுகிறார், உ
ங்கள் பெலப்படியான நியாயங்களைச்சே
ரப்பண்ணுங்களென்று பாக்கோபின் இ
- 22 ராசாச் சொல்லுகிறார்.-- அவர்கள் அவை
களைச்சேரப்பண்ணிச் சம்பலிக்கப்போ
கிறவைகளை நமக்கறிவிக்கட்டும், அவைக
ள் முதற் சம்பலிப்பவைகள் ஏதென்று
சொல்லி நாம் நம்முடைய மனதை அவை
களின் மேல் வைத்து அவைகளின் முடி
வையும் அறியும்படிக்கு நமக்கறிவிக்கட்
டும், அல்லது வருங் காரியங்களை நமக்கு
- 23 க் கேட்கப்பண்ணட்டும். -- பின்வருங்கா
ரியங்களை நமக்கறிவியுங்கள், அப்போது
நீங்கள் தேவர்களென்றறிவோம் அல்ல
வென்று நன்மை தீமை ஏதாவது செ
ய்யுங்கள், அப்போது நாந் திகைத்து ஏ
கமாய்க் கூடி அதைப் பார்ப்போம்.--
- 24 இதோ நீங்கள் ஒன்றுமில்லாததிலுங் கடை
யாயிருக்கிறீர்கள். உங்கள் செயல் ஏது
மற்றதுக்குந் தாய்ச்சிபானது உங்களை

௩௮௪ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

த் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்
பானவன்.—ஒருத்தனை வடக்கேயிருந்து 25
எழும்பப்பண்ணுகிறோம், அவன் சூரி
யோதயத்தில் இருந்து வருவான். அவன்
நமது நாமத்தைப் பிரஸ்தாபமாக்குவா
ன் அவன் வந்து அதிகாரிகளைச் சேற்றை
ப்போலேயுங் குயவன் களிமண்ணை மிதி
யிடுகிறதுபோலேயும் மிதிப்பான்.—ஆ 26
திமுதற்கொண்டு அல்லது முற்காலமுத
ற்கொண்டு அதை நாம் அறியும்படியாக
வும் நாம் அதனை நீதிபாடுவென்று சொல்
த்தக்கனைபாகவும் அறிவித்தவனார்? அறி
விக்கிறவனொருவனுமில்லையே கேட்கப்
பண்ணுகிறவனுமில்லை, உங்கள் வார்த்தை
களைக் கேள்விப்படுகிறவனுமில்லையே. -
நாமே முதல்முதல் இதோ இதோ என 27
ன்று சீயோனுக்குச் சொல்ல ஏருசலே
முக்குச்சுவிசேஷிகரைக் கொடுக்கிறோம்.
—நாம் பார்த்தோம் ஆனாலும் அங்க 28
ளில் அறிவிக்கிறவனொருத்தனுமில்லை அ
வர்களிலே நாங் கேட்குங் காரியத்துக்கு
ப் பிரத்தியுத்தாரங் கொடுக்கத்தக்கவொ
ரு ஆலோசனைக்காரனுமில்லை.—இதோ, 29

அவர்களெல்லாரும் மாய்கை அவர்கள் கிரியைகள் ஒன்றுமில்லை, வார்த்தைப்பட்ட அவர்களுடைய சுருபங்கள் காற்றும் வெறுமையுந்தானே.

சஉ. அதிகாரம்.

லோகத்தின் இரட்சகராகிய மேசியா செய்யுங் கிருபையை முன்னறிவித்ததும், அவரைப்பாடி உகிமைப்படுத்திச் சாதிகளை எழுப்பினதும்.

- 1 இதோ நாற் தெரிந்துகொண்டவரும் நமதாத் துமம் பிரியமாயிருக்கிறவரும் நாம் ஆதரிக்கிறவருமாகிய நமமுடைய பணிவிடைகாரன் நம்முடைய ஆவியை அவர் மேல் வைக்கிறோம், அவர் சாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார்.—
- 2 அவர் கூப்பிடாமலுஞ் சத்தத்தை உயர்த்தாமலுந் தம்முடைய சத்தத்தை வீதியிலே கேட்கப்பண்ணாமலும் ஓடுப்பார்.—
- 3 அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரித்த திரியை அவியாமலும் நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்.—
- 4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலை

ரா அசு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ப்படுத்தாமட்டும் இளக்கரிப்பதில்லை பத
றவதுமில்லை, அவருடைய உபதேசத்து
க்குத் தீவுகள் காத்திருக்கும்.

வானங்களைச் சிஷ்டித்து அவைகளை வி 5
ரித்துப் பூமியையும் அதிற் பிறக்கிறவைக
ளையும் பரப்பினவரும் அதில் இருக்கிறச
னத்துக்குச் சுவாசத்தையும் அதிலேநட
மாடுகிறவர்களுக்கு ஆவியையுங் கொடுக்
கிறவருமான பெகோவாவாகிய தேவன்
சொல்லுகிறதாவது, - நீர் குருட்டுக்கண் 6
ளைத் திறக்கவேங்கட்டுண்டவர்களைக்காவலி
லும் இருளில் உளுக்கார்த்திருக்கிறவர்க
ளைச் சிறைச்சாலையிலுமிருந்து புறப்பட
ப்பண்ணவும். - பெகோவாவாகிய நாம் உ 7
ம்மைநீதியாய் அழைத்து உம்முடையகை
பைப்பிடித்துக்கொண்டு உம்மைத்தற்கா
த்து உம்மைச் சனத்தின் உடம்படிக்கை
பாகவுஞ்சாதுகளின் வெளிச்சமாகவும்வை
க்கிறோம். - நாம் பெகோவா இது நம 8
துநாமம். நாம் நமது மகிமையை வே
றொருத்தனுக்கும் நமது துதியை விக்கிர
கங்களுக்குந் தொடோம். - முந்தின கா 9
ரியங்கள் இதோ வந்ததே, புதியவைகளை

- பும் நாமே அறிகிறவர் அவைகள் தோன்
 ஞுத்துக்குமுன்னே அவைகளை உங்களுக்
 10 குக் கேட்கப்பண்ணுகிறோம்.—பெகோ
 வாவைப் புதுப் பாட்டாய்ப் பாடுங்கள்,
 சமுத்திரத்துக்கு இறங்கிப் போகிறவர்க
 ளும் அதிலுள்ளதனைத்தந் தீவுகளும் அ
 வைகளின் குடிகளும் பூமியின் கடையாந்
 தரத்தில் இருந்து அவருடைய துதியைப்
 11 பாடுவதாக.—வனாந்தரமும் அதின் ஊர்
 களுங் கேதாரியர் குடியிருக்கிற கிராம
 க்களஞ்சு சத்தத்தை உயர்த்துவதாக,கன்
 மல்களிறு குடியிருக்கிறவர்கள் கம்பீரி
 த்துப் பருவதங்களின் கொடுமுடியிலிரு
 12 ந்து ஆர்ப்பரிப்பார்களாக.—பெகோவா
 வுக்கு மகிமையைச்செலுத்தி அவர் துதி
 யைத் தீவுகளில் அறிவிப்பார்களாக.—
 13 பெகோவாப்பராக்கிரமசாலியைப் போ
 லப்புறப்பட்டு யுத்தசேவகளைப்போலா
 ரிச்சலை எழும்பப்பண்ணித் தொனித்து
 க் கருச்சித்துத் தம்முடைய சத்துருக்க
 14 ளை மேல்கொள்ளுவார்.—வெகுசாலமா
 ய் மவுனமாயிருந்தோம் சும்மாயிருந்து
 நமக்குள்ளே அடக்கிக் கொண்டோம்.

௩௮௮ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

இப்போது நாம் பிள்ளைப்பெறுகிறவளை
ப்போலக் கூப்பிட்டு அவர்களைப் பாழா
க்கவும், முழுங்கவும் போகிறோம்.—நா 15
ம் பருவதங்களையும் மேடுகளையும் பா
ழாக்கி அவைகளின் பயிர்வகையை எல்
லாம் வதங்கப்பண்ணி ஆறுகளைத் திட்டு
களாக்கி ஏரிகளை வற்றிப்போகப்பண்ணி
க்,—குருடரை அவர்களறியாத வழியிலே 16
ருடத்தி அவர்களுக்குத் தெரியாத பாதை
களிலே அவர்களை அழைத்துக்கொண்டு
வந்து அவர்களுக்கு முன்பாக இருளை
வெளிச்சமுங் கோணல்களைச் செம்மையு
மாக்குவோம். இந்தக் காரியங்களை நா
ம் அவர்களுக்குச் செய்து அவர்களைக்
கைவிடாதிருப்போம்.

ஆனாலும் விக்கிரகங்களை நம்பி வார்க் 17
கப்பட்ட சுரூபங்களுடனே நீங்கள் எங்
கள் தேவர்களென்று சொல்லுகிறவர்க
ள் பின்னிடையேந்து மிகவும் வெட்கப்படு
வார்கள்.

புதருடைய குணப்படாமையின்மேலும் அவர்கள்
குருக்களுடைய குருட்டாட்டத்தின்மேலும்,
உணராமையின் மேலும் முறைப்பட்டது.

செவிடரே கேளுங்கள், குருடரே நீங் 18

- கள் காணும்படிக்கு நோக்கிப்பாருங்கள்.
- 19 நம்முடைய தாசனையேயல்லாமல் ஆர்
அத்தனை குருடனும் நாம் அனுப்புகிற
தூதனையேயல்லாமல் ஆர் அத்தனை செ
விடனுமாயிருக்கிறான். உத்தமனைப்போ
லக் குருடானவனார் யெகோவாவுடைய
ஊழியக்காரனைப்போல அந்தசனானவ
20 னார்.—நீ அநேகங்களைக் கண்டுங் கைக்
கொள்ளாய் அவனுக்குச் செவிசனைத்திற
21 ந்தாலுங் கௌடேபோகிறான். — யெ
கோவரத் தமது நீதியின் நிமித்தியமாக
அவன்மேற் பிரியம்வைத்திருந்தார் அவ
னை வேதத்தினாலே பெரியவனாக்கி முக்கி
22 யப்படுத்தினார்.—அவனோவெளிற் கொ
ள்ளையுஞ் சூறையுமாய்ப் போகிற சனம்
அவர்கள் அனைவருங் கேவிகளிற் சிக்குண்
டு காவல் அறைகளில் அடைக்கப்படுவா
ர்கள் தப்புவிப்பாரில்லாமற் கொள்ளை
யாகித் திரும்ப விட்டுவிடென்பாரில்லா
23 மற் சூறையாவார்கள்.—உங்களில் இதற்
க்குச் செவிகொடுத்து பின்வருகிறதைக்
24 கவனித்துக் கேட்கிறவனார்.— யாக்கோ
பைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்

மாகிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

னைக்காரருக்கு ஒப்புக் கொடுக்கிறவரார்?
நாம் பாவஞ்செய்து விரோதித்த பெடோ
வாவல்லவோ ஏனெனில் அவருடைய வ
ழிகளில் நடக்கமனதாயிராமலும் அவரு
டைய வேதத்துக்குச் செவிகொடாமலு
ம்போரைகள்.- அவர் இவர்கள் மேலேத 25
மது கோபத்தின் உக்கிரத்தையும் புத்தத்
தின் வலுமையையும் ஊற்றி அவர்களைச்
சூழ அக்கினிச் சவால்களைக் கொளுத்தியி
ருந்தாலும் அறிவில்லாதேபோரைகள். அ
வர் இவர்களை வேகப்பண்ணியிருந்தாலும்
அதை மனதிலே வைப்பாதேபோரைகள்.

சுந. அதிகாரம்.

இஸ்ரவேலின் சற்குணமான தமது சனத்துக்
குத்தேவன் சொன்ன ஆறதல்.

இப்போதும் யாக்கோபே உன்னைச் 1
சிஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை
உருவாக்கினவருமாகிய பெகோவா சொ
ல்லுகிறதாவது, பயப்படாதே ஏனெனி
ல் உன்னை மீட்டுக்கொண்டோம். உன்னை
ப் பேர்சொல்லி அழைத்தோம் நீ நம்மு
டையவன்.— நீ தண்ணீர்களைக் கடக்கும் 2

- போது நாம் உன்னைடேயிருக்கிறோம். நீ ஆறுகளைக்கடக்கும்போது அவைகள் உன்மேலே புரளுவதில்லை நீ அக்கினியைக் கடக்கும்போது வேகாதிருப்பாய் அக்கினிச்சுவாலை உன்னைக்கொளுத்துவதில்லை.—
- 3 ல.—ஏனெனில் நாம் இஸ்ரவேலின் பரிசுத்தரும் உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய பெகோவா உன்னை மீட்கும்பொருளாக எகிப்த்துவையும் உனக்குப்பதிலாக எத்தியோப்பியாவையும் பாறையும் ஒப்புக்கொடுத்தோம்.—
- 4 நீ நம்முடைய பார்வைக்கு அருமையான படியினாலே கனம்பெற்றாய் நாம் உன்னைச் சினேகித்தபடியினாலே உனக்குப் பதிலாக மனுஷீர்களையும் உன் ஆத்தமத்துக்குப்பதிலாகச் சனசதளங்களையும் ஒப்புக்கொடுப்போம்.—
- 5 பயப்படாதே, ஏனென்றால் நாம் உன்னைடே இருக்கிறோம். நாம் உன் விதத்தைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி உன்னை மேற்கிலுமிருந்து கூட்டிச்சேர்ப்போம்.—
- 6 நாம் வடக்குடனே தாவென்றுந் தெற்குடனே வைத்திராதேயென்றுஞ் சொல்லி, தூரத்

நாகை உவசாயாவின் தீர்க்கதரிசனம்.

திருந்து நம்முடைய சமாரரையும் பூமி யின் கடையாந்தரத்திலிருந்து நம்மு டைய குமாரத்திகளையும்,—நமது தா 7 மந்தரிக்கப்பட்டு, நாம் நம்முடைய மகி மைக்கென்று சிவீட்டித்து உருவாக்கிப் படைத்த யாவையுங் கொண்டு வரவென் போம்.

விக்கிரகத் தேவர்கள் முன்னறிவிக்கமாட்டா த இரட்சிப்புகளைத் தேவன் விசுவாசிகளுக்கு ச் சத்தத் தயவிலுல் வாக்குத்தத்தம் பண்ணி னதுங் குணப்படாதவர்களுக்கோ சங்கரர த்தை முன்னறிவித்ததும்.

கண்களிருந்துங் காணுகிருக்கிற சனத் 8 னையுங், காதுகளிருந்துஞ் செவிடரானவ ர்களையும் புப்பட்டு வரப்பண்ணுங்கள். --சகல சாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்து 9 கொண்டு சகல சனசதளங்களுங் கூடிவர ட்டும் இதை அறிவித்து முதற் சம்பவிக் குங் காரியங்களை நமக்குக் கேட்கப்பண் ணத்தக்கவனார்? கேட்டு மெய்யென்று சொல்லப்படக் கூடும்படிக்கு அவர்கள் தங்கள் சாட்சிகளைக்கொண்டுவந்து நிதா னக்காரராய் விளங்கட்டும்,—நாமே அவ 10 ரென்று நீங்கள் அறிந்து நம்மை விசுவாசி

- நீங்க
 ன்ரும் நான் தெந்துகொண்ட நம்முடைய
 தாசருமாயிருக்கிறீர்களென்று யெகோ
 வாசொல்லுகிறார். நமக்கு முன் ஏற்பட்
 டதேவனில்லை, நமக்குப் பின்னிருப்பது
 11 மில்லை.--நாம் நாமே யெகோவா நம்மை
 12 யல்லாமல் இரட்சகரில்லை.--நாமே அறி
 வித்து இரட்சித்து அதைக்கேட்கப்பண்
 னுகிறோம். உங்களில் அப்படிச்செய்ய
 தக்க அன்னியதேவனில்லை. நாமேதே
 வனென்கிறதற்கு நீங்கள் நம்முடைய
 சாட்சிகளென்று யெகோவா சொல்லுகி
 13 றார்.--நாளுண்டாகாததற்கு முன்னும்,
 நாமேயிருக்கிறோம், நம்முடைய கைக்
 குத் தப்புவிக்கத்தக்கவனில்லை. நாம் நட
 ப்பிப்பதைத் திருப்புபவனார்?
 14 உங்களுக்காக நான் தாட்பாள் அரண்
 களையெல்லாமிடிந்து விழப்பண்ணவுங்,
 கத்தேயரைப் படகுகளில் உட்பட்டலற்
 ப்பண்ணவுந் தக்கவர்களைப் பாபேலுக்க
 னுப்பினோமென்று உங்கள் மீட்பரும் இ
 ன்ராவேவின் பரிசுத்தருமாகிய யெகோ
 15 வாசொல்லுகிறார்.--நாமே உங்கள் பரி

நாகச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

சுத்தராசிய யெகோவாவும் இஸ்ரவேலின்
சிருட்டிகளும், உங்களிர்சேவுமானவ
ர்.-சமுத்திரத்திலே வழியையும், வல்ல 16
மைபான தண்ணீர்களிற் பாதையெய்திக
ட்டனையிட்டு, - இரதங்கனையும், குதிரைக 17
னையும், இராணுவத்தையும், பெலனையும்
வரவிட்டு அவைகள் எழுந்திராதபடிக்கு
ஒருமித்து விழுந்துகிடக்கவும், ஒரு திரி
யவியும் போல அணைத்துபோகவும் பண்
ணின யெகோவா சொல்லுகிறதாவது,

முந்தினவைகளை நினைபாதேயுங்கள் பூ 18
ருவமானவைகளைச் சிந்திபாதேயுங்கள், -
இதோ நாம் புதுக்காரியத்தைச் செய் 19
வோம், இனி அது தோன்றும், நீங்கள் அ
தையறியப்போவதில்லை யோ? நாம் வனா
ந்தரத்திலே வழியையும், அனாதரவெளி
யிலே ஆறுகளை யமுண்டாக்குவோம் --
நாந் தெரிந்துகொண்ட நமதுசனத்தின் 20
தாகத்துக்கு வனாதரத்திலே தண்ணீர்க
னையும் அனாதரவெளியிலே ஆறுகளை
யும் உண்டாக்குவதினால் வெளியிற் மிரு
கங்களும், வல்லமையுள்ள பாம்புகளும்,
கோட்டான் குஞ்சுகளும் தம்மைக் கன

- 21 ம்பண்ணும்,—இந்தச் சனத்தை நமக்கு
 ன்று ஏற்படுத்தினோம். இவர்கள் நமது
 துதியைச் சொல்லுவருவார்கள்.
- 22 ஆனாலும் யாக்கோபே நீ நம்மை நோ
 க்கிக் கூப்பிட்டதில்லை. இஸ்ரவேலே அ
 தைவிட நீ நம்மை விதனப்படுத்தினாய்.—
- 23 நீ நமக்கு உன் ஆடுகளின் தகனப்பலிக
 ளைச் செலுத்தினதில்லை. நீ நம்மை உன் ப
 பலிகளாலே கணம்பண்ணினதுமில்லை. கா
 ணிக்கைகளைச் செலுத்த நாம் உன்னைப்
 பிரயாசப்படுத்தாமலும், தூபங்காட்ட உ
 ன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தோம்.
- 24 —நீ நமக்குப் பணங்களாற் சுகந்த பட்
 டையைக்கொள்ளாமலும், உன் பலிகளி
 ன் கொழுப்பினாலே நம்மை பிரப்பாம
 லும், உன் பாவங்களினாலே நம்மைப் பி
 ரயாசப்படுத்தி உன் அக்கிரமங்களினாலே
- 25 நம்மை வருத்தப்படுத்தினாய்.— நாம்நா
 மே, உன் மீதுதல்களை நம்முடைய நிமித்
 தியமாகக் கொலைக்கிறோம் உன் பாவங்க
- 26 ளை நினையாமலும் இருப்போம்.— நாம் ஒ
 ன்றுக்கொன்று வழக்காடும்படியாக நம
 க்கு நினைப்பூட்டு, நீ நீதிவிளங்கும்படி

ராகுன் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

யாக விவரித்துச்சொல்லு.-- உன் ஆதித் 27
தகப்பன் பாவஞ்செய்தான் உனக்கு மு
ன்னின்று பேசுகிறவர்களும் நமக்கு வி
ரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள்.
-ஆசையால் நாம் பரிசுத்த ஸ்தலத்தலைவ 28
ர். சனாப் பரிசுத்த குலைச்சலாக்கி யாக்கோ
பைச் சங்காரத்துக்கும், இஸ்ரவேலைத் தூ
ஷினங்களுக்கும் ஒப்புக்கொடுப்போம்.

சச. அதிகாரம்.

புதறற்பாட்டி னுடைய பாக்கியத்தை முன்
னறிவித்தது.

இப்பேர்தும் நம்முடைய தாசனாகிய 1
யாக்கோபே, நாந் தெரிந்துகொண்ட இ
ஸ்ரவேலே கேள்.- உன்னை உண்டாக்கின 2
வரும் உன்னைத் தாயின் கருப்பந் துவக்கி
உருவாக்கினவரும் உனக்கொத்தாசைசெ
ய்கிறவருமாத் யெகோவாசொல்லுகிற
தாவது, நம்முடைய தாசனாகிய யாக்கோ
பே, நாந் தெரிந்துகொண்ட உத்தம
னே பயப்படாதே.— ஏனெனில் தாகமு 3
ள்ளவன்மேல் தண்ணீரையும், வரண்டநி
லத்தின்மேல் ஆறுகளையும் உறுற்றுவோம்

ம். நம்முடைய ஆலையை உன் வித்தின் மேலும் நம்முடைய ஆசீர்வாதத்தை உன் சந்தானத்தின்மேலும் ஊற்றுவோம்.

- 4 — அதிரை புல்வின் தடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச் செடிகளைப் போலே வளருவார்கள். — இவனும் நான் யெகோவாவுடையவனென்பான், அவனும் யாக்கோபின் பேராய் அழைக்கப்படுவான், அவனும் நான் யெகோவாவுடையவனென்று தன் கையெழுத்துப்போட்டு இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக் கொள்ளுவான்.

சுத்தியவாசகராகிய தேவன் தம்முடைய மகிழ்ச்சியையும் உண்டையையும், விக்கிரகங்களின்வெறுமையான மாய்கையைப் காண்பித்தது.

- 6 நாம் முந்தினவரும் நாம் பிந்தினவருந்தனே நம்மைத் தவிரத் தேவனில்லை என்று இஸ்ரவேலின் இராசாவாகிய யெகோவாவுக்கு, சேனைகளின் யெகோவாவாகிய அவனுடைய மீட்பருக்கு சொல்லுகிறார். — நித்திய சனத்தை நாம் இஸ்தாபித்தது முதற்கொண்டு நம்மைப் போல ஏதையாகிலும் வரவழைத்து இன்னின்னதை முன் அறிவித்து நமக்கு முன்பாக

நாகை ஏசாயாவின் தீர்த்ததரிசனம்.

வரிசையாக நிறுத்தத்தக்கவனார்? பின்ன
டிச் செய்தினைபும் வருங்காரியங்களைபுந்
தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும்.—
நீங்கள் கலங்காமலும், ஐயப்படாமலும் 8
இருங்கள், நாம் அதுமுதற்கொண்டு அ
தை புனக்குக் கேட்கப்பண்ணினதும்,
முன்னறிவித்ததும் இல்லையோ என்பத
ற்கு நீங்கள் நம்முடைய சாட்சிகள், நம்
மைத் தவிர ஒரு தேவனுண்டோ? வே
றொரு சன்மையுமில்லையே, ஒருத்தனை
பும் அறிபோம்.

சுருபங்களை புருவாக்கிற பாவரும் மா 9
ய்கைதானே, அவர்களால் இச்சிக்கப்ப
ட்ட காரியங்கள் ஒன்றுக்கும் உதவாது
தங்களுக்கு வெட்கமாக அவர்கள்தானே
அவைகளொன்றுங் காணாமலும், ஒன்று
மறிபாமலுமிருக்குதென்று அவைகளுக்
குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.—ஒன்று 10
க்குமுதலாத தேவனை புருவாக்கிச் சுருப
த்தை வார்க்கிறவன் எப்படிக்கொத்தவ
ன்?—இதோ, அவனுடைய கூட்டாளிக 11
ளெல்லாம் வெட்குவார்கள். ஏனெனில்
காழிலாளிகள் நரசீவன்கள்தானே, அ

- வர்கள் எல்லாருங் கூடிக்கொண்டு நிற்ச
 ட்டும், அவர்கள் ஏசுமாய்த் திகைத்து வெ
 12 ட்கப்படுவார்கள்.— கொல்லன் இரும்
 பைக் குறட்டால் இடுக்கித் தணவிலேவே
 கவைத்துச் சுத்தியல்களால் அதை புரு
 வேற்படுத்தித் தன் புயத்தின் பலத்தினு
 லே அதைச் செப்பனிக்கொண். பலனந்
 துப் போகுமட்டும் பட்டினியுமாயிருக்
 கிறான். இளைத்துப் போகுமட்டும் தன்
 13 னீர் குடியாமலும் இருக்கிறான்.—தச்சன்
 னால்பிடித்து மட்டப்பலகையால் மரத்
 துக்குக் குறிபோட்டு அதைக் கோணங்
 கோணமாகப் பிடித்துக் கவராசத்தால் அ
 தை பூண்டு அது வீட்டிலே வாசமாயிரு
 ப்பதற்காக அதை ஒரு புருஷினின் சாய
 லும் ஒரு மணலினின் ரூபமுமாக்குகிற
 14 ன்.—அவன் தனக்குக் கேதூருகளை வெட்
 டப்போகிற போது, ஒரு புல்கமரத்தை
 த் தெரிந்துகொண்டு, காட்டுமரங்களில்
 அல்லது ஒரு கருவாவிபு பலக்க அதை
 த்தனக்கு உளர்க்கிறான். அல்லது அசோ
 கமரத்தை, மழை அதைப் பயிராக்கும்
 15 படிக்கு நாட்டுகிறான்.—மணலினுக்கு

உள ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

அவைகள் அடுப்புக்காரும்போது அவ
னவன் அவைகளிலெடுத்தாக் குளிர்காய்
ந்துகொள்ளுகிறான். நெருப்பை மூட்
டி அப்பஞ் சுடுகிறான். என்றாலும் ஒரு
ரு தேவனையும் உண்டுபண்ணி, அதை
ப் பணிந்து ஒரு சுருபத்தை அதிலுந்
செப்பணிட்டு அதைவணங்குகிறான். - அ 16
தில் ஒருபங்கை அடுப்பில் எரிக்கிறான்.
ஒரு பங்கினால் இறைச்சியைச் சமைத்து
ப் புகித்து, பொரியலைப் பொரித்துத்
திருத்தியாகிக் குளிர்ந்காய்ந்துகொண்டு
ஆகா அனலானேன், நெருப்பைக் கண்
டேனென்று சொல்லி, - அதின் மீதியா 17
ன பங்கைத் தேவனாகவும் தனக்குச் சுரு
பமாகவுஞ் செப்பணிட்டு, அதுக்கு மு
ன்விழுந்து, அதை வணங்கி எண்ணெயிலி
வனெனில் நீ என் தேவனென்று, அதை
நோக்கி விண்ணப்பஞ்செய்கிறான். - அ 18
றியாமலும் உணராமலும் இருக்கிறார்
கள். ஏனென்றந் காணாதபடிக்கு அவர்கள்
கண்களும் உணராதபடிக்கு அவர்கள் இ
ருதயமும்பூச்சுப்பூசப்பட்டிருக்கின்றது
- அதிற் பாதியை அடுப்பில் எரித்தேன் 19

- அதினுடைய தணலின்மேல் அப்பத்தை
 யுஞ் சுட்டு இறைச்சியையும் பொரித்து
 ப் புசித்தேன். அதின் மீதியான பங்கை
 நானருவருப்பாக்குவேனோ? ஒரு மரத்
 தின் துண்டை உணங்குவேனோவென்று
 சொல்ல, அவன் தன் மனதுக்குள்த்
 தோன்றவில்லை. அம்மாத்திரம் அறிவு
 20 ன் சொரணியுமில்லை.—அவன் சாம்பலி
 லே மேய்கிறான்.—அவனுடைய இருத
 யம் அவனைப் புரட்டிப்போட்டது.—
 அவன் தன் ஆத்தமத்தைத் தப்புவிபா.
 மலும் என் வலதுகையிலே மோசமல்
 லோ இருக்கின்றதென்று சொல்லாம
 லும் இருக்கிறான்.
- 21 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை
 நினை. ஏனெனில் நீ நம்முடைய தாசன்.
 உன்னை உருவாக்கினோம். நீ நம்முடைய
 தாசன். இஸ்ரவேலே, நீ நம்மால் மறக்
 22 கப்படுவதில்லை.—உன் மீறுதல்களை மந்தா
 ரத்தைப் போலவும், உன் பாவங்களை மே
 கத்தைப் போலவும் நிற்கிரகம்பண்ணு
 கிறோம், நம்மண்டைக்குத் திரும்பு, ஏ
 னெனில் உன்னை மீட்டுக்கொண்டோம்.

உரஉ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பாயிலோனிய நிறையிருப்பிக் கிங்குதல அ
வர் முன்னறிவித்தது.

வாணங்களே கம்பீரியுங்கள், ஏனெ 23
னில் யெகோவா அதைச் செய்தார். பூ
தலமான தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்
கள். பருவதங்களே, காடுகளே, காட்டி
லுள்ள சகல மரங்களே, கம்பீரமாய் மு
ழங்குங்கள், ஏனெனில் யெகோவா யா
க்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமை
ப்படுகிறார்.—உன் மீட்பரும் உன்னைத் 24
தாயின் கருப்பந் துவக்கி உருவாக்கினவ
ருமான யெகோவா சொல்லுகிறதாவது,
நாமேயெல்லாவற்றையுஞ் செய்திற யெ
கோவா, நாம் ஒருத்தராய் வாணங்களை வி
ரித்து, நாமாய்ப் பூமியைப் பரப்பினவ
ர்.—நாங் கட்டுக் கதைக்காரரின் குறிக 25
ளை அபத்தமாக்கிக் குறிசொல்லுகிறவர்க
ளை தின்முடராக்கி ஞானிகளைப் பின்னி
டத்திருப்பி, அவர்கள் அநிகைப் பயித்திய
மாகப்பண்ணுகிறவர்.—நாம் நம்முடைய 26
உறுதியக்காரரின் வார்த்தையை நிலைப்படு
த்தி, நம்முடைய தாபநிகளின் ஆலோ
சனையை நிகறவேற்றிக் குடியேறுவாயெ

சடு. அதிகாரம். உராக

- ன்று பெருசலேமுக்குங் கட்டப் படுவீர்
 கனென்று பூதாவின் பட்டணங்களுக்கு
 ள் சொல்லி அவைகளின் பாழான தலங்
 27 களை எடுப்பிப்பவர்.-நாம் ஆழத்துடனே
 வந்திப்போ, உன் நதிகளை வெட்டாந்த
 றையாக்குவோமென்று சொல்லுகிறவர்.
 28 —கோரேசைக் குறித்து, அவன் நம்மு
 டைய மேய்ப்பன், அவன் எருசலேமுக்
 குக் கட்டப்படுவென்றும், தேவாலயத்
 துக்கு அஸ்திபாரப்படுவென்றுஞ்சொல்
 வி, நமக்குப் பிரிபமானதைபெல்லாம் நி
 றைவேற்றுவானென்று நாஞ் சொல்லுகி
 றவர்.

சடு. அதிகாரம்.

பெகோவா பூதரைப் பாபிலோனிய நிறையிருப்
 புக்கு கீங்கலாங்கி ஓரட்சிப்போமென்ற
 தீர்க்க தரிசனம்.

- 1 பெகோவாவாகிய நாம் அபிஷேகம்பண்
 ணிலித்த கோரேசுக்கு முன்பாகச் சாதி
 களைக் கீழ்ப்படுத்தி இராசாக்களின் இடை
 களைக் கட்டவியுக்கும் படிக்கும் அவனு
 க்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதி

உராசு எசாயாவின் தீர்க்கதரிசனம்.

ருக்கக் கதவுகளைத் திறந்து வைக்கும்ப
டிக்கும் அவனைப்பவன் வலதுகையைப்பி
டித்துக்கொண்டு அவனுக்குச் சொல்லு
கிறதாவது,—நாம் உனக்கு முன்பாக ந 2
டந்து கோணலானவைகளைச் செவ்வை
யாக்குவோம்.--உன்னைப் பேர் சொல் 3
வி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகி
ய நாமே யெகோவாவென்று நீ அ
றியும் படிக்கு நாம் நம்முடைய தாசன
கிய யாக்கோபின் நிமித்தியமும் வெண்
கலக் கதவுகளை உடைத்து, இருப்புத்தாட்
பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இ
ருக்கிற பொக்கிஷங்களையும் ஒளிக்கப்பட்
டிருக்கிற புதைபல்களையுமுனக்குக் கொ
டுப்போம் —அதுக்காக நாம் உன்னைப் 4
பேர் சொல்லி அழைத்து நீ நம்மை அ
றியாதிருக்க உனக்கு நாமந் தரித்தோம்.
நாமேயெகோவாவென்றருத்தரில்லை.— 5
நம்மைத்தவிரத் தேவனில்லை.—நம்மை 6
த்தவிர ஒருத்தரு மில்லையென்பது சூரிய
னுதிக்கிற திசையும் அது அஸ்தமிக்கிற தி
சையுந் துவக்கியறியப்படும் படிக்கு நா
முன்னை நீ நம்மை யறியாதிருக்கக்கொள்

- ள இடைக்கட்டினும், நாமே யெகோவா
- 7 வேறொருத்தரில்லை.— வெளிச்சத்தையும் உருவேற்படுத்தி இருளை யுஞ் சிருஷ்டித்துச் சுகவாழ்வையும் உண்டுபண்ணித் துன்பத்தையும் படைப்பிக்கிறவர் நாமே யெகோவாவாகிய நாமே யிவைகளை
- 8 யெல்லாஞ்செய்கிறவர்.—வானங்களே உயர இருந்து சொரியுங்கள், ஆகாயமண்டலங்கள் நீதிபைப்பொழியக்கடவது, பூமி திறவுண்டு இரட்சிப்பின் கணியைத்தந்து, நீதியுங் கூட விளைவதாக, யெகோவாவாகிய நாம் இவைகளைச் சிருஷ்டிக்கிறோ
- 9 ம்.—மண்ணொடுகளோடொத்த ஒடாயிருந்தும், தன்னை யுருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கையோ, களிமண் தன்னை உருவாக்கினவனுடனே என்ன செய்கிறாயென்றும், அல்லது உன் கிரியைக்கான கைகளில்லை யென்றஞ் சொல்லுமோ.
- 10 — தகப்பனோடே ஏன் சனிப்பித்தாயென்றும் தாயோடே யென்பெற்றாயெ
- 11 ன்றஞ் சொல்லுகிறவனுக்கையோ!— இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவும் அதை யுருவாக்கினவருஞ் சொல்லு

- வரைபல்லாமல் வேறே தேவனில்லைபெ
 ன்று, உண்ணப்பணிந்து கொண்டு, உண்
 னேநோக்கி விண்ணப்பம் பண்ணுவார்க
 15 ளென்று பெகோவாசொல்லுகிறார்.—இ
 ஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய
 தேவரீர் மெய்ப்பாகவே மறைவான தேவ
 16 னாயிருக்கிறீர்.—கருபங்களை யுண்டுபண்
 னுகிற அனைவரும் நாணி, இலச்சையும
 டைந்து ஏகமாய் வெட்கப்பட்டுப்போ
 17 வார்கள்,—இஸ்ர வேலோவெனில் பெ
 கோவாவாலே நித்திய இரட்சிப்பாக இ
 ரட்சிக்கப்படும். நீங்கென்றென்றைக்கு
 முள்ள சதாகாலங்களில் நாணமலும் வெ
 18 ட்கப்படாமலுமிருப்பீர்கள்.—ஏனெனி
 ல் வானங்களைச்சிருஷ்டித்துப் பூமியையு
 ம் வெறுமைபாயிருக்கச் சிருஷ்டியாமல்
 அதைக் குடிவிருப்பாகச் செப்பனிட்டுப்
 படைத்து அதையுருவேற்படுத்தின தே
 வனாகிய பெகோவா சொல்லுகிறதாவது,
 நாமே பெகோவா வேறொருத்தரில்லை.—
 19 நாம் அந்தரங்கத்திலும், பூமியின் அந்த
 காரமானவிடத்திலும் பேசினதில்லை, நா
 ம் யாக்கோபின் வித்துக்குவிருதாவாக ந

உளவு எசாயாவின் தீர்க்கதரிசனம்.

ம்மைத் தேடுங்கொன்று சொன்னதுயி
ல்லை நாம்நீதியைப்பேசி நிதானக்கலை. ய
றிவிக்கிற யெகோவா.

சாதுகளில் தப்பினவர்களே, கூடித் 20
கொண்டுவாருங்கள், ஏகமாய்ச் சேருங்
ள் தங்கள்சுரூபங்களின் மரத்தைச்சுமக்
து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொ
ழுது கொள்ளுகிறவர்கள் அறிவில்லாதிரு
க்கிறார்கள்.— நீங்களறிவிக்கும் படிக்குச் 21
சேர்ந்து, ஏகமாயேசையும் பண்ணுங்
கள், ஓதைப் பூருவகால முதற்கொண்டு
கேட்கப்பண்ணி அப்போது துவக்கி அ
தையறிவித்தவரார்! யெகோவாவாகியநா
மல்லவோ? நீதிபரனும் இரட்சகருமாகி
ய நம்மையல்லாமல் வேறேதேவனில்லை
நம்மைத்தவிர வேறொருத்தருமில்லை.—
பூமியின் எல்லா எல்லைகளே நம்மைநே 22
ரிட்டு நோக்குங்கள் அப்போதிரட்சிக்க
ப்படுவீர்கள், ஏனென்றால் நாமேதேவன்
வேறொருத்தருமில்லை.— நமக்கு முழுவதா 23
ல்யாவும் முடங்கி, யெகோவாவுக்குள்
மரத்திரம் எனக்கு நீதிகளும் பலனுமு
ண்டென்று நரவுயாவுஞ்சத்தியம்பண்ண-

வேணுமென்ற, தம்மைக்கொண்டு நாம் ஆணையிட்டோம். இந்த நீதியான வார்த்தை தமது வாயிலிருந்து புறப்பட்டது. அது மாறவதில்லையென்றார்.—

- 24 அப்படிக்கொத்தவர்கள் அவர்களைக்கு வந்து செருவார்கள். ஆனாலும் அவருக்கு விரோதமாய் எரிகிற யாவரும் வெட்கப்படுவார்கள்.— இஸ்ரவேலின் வித்தாகிய யாவரும் யெகோவாவுக்குள் நீதிமாண்களாகி மேன்மை பாராட்டுவார்கள்.

சக. அதிகாரம்.

அப்பாலும் தேவன் அந்த இரட்சிப்பின் நிச்சயத்தைத் திடப்படுத்தித் தமது சனத்தை விக்கிரக ஆராதனைக்குச் சாயாதபடிக்கு எச்சரித்தது.

- 1 பெல்குனிந்து, நெபோமடங்கிப்போம். அவர்களுடைய விக்கிரகங்கள் சீவன்களுக்கும் மிருகங்களுக்குக் கமையாகும் மூட்டைகளாகிய உங்கள் சுமைகள் இளைப்பாண சீவன்களுக்குப் பாரமாம்.— ஏதமாய்மடங்கிக்குனியும், மூட்டையாகாதபடிக்கு அவைகள் தப்பமாட்டா? அவைகள் தாங்கள் தான் சிறைப்பட்டுப்போம்.

உறய் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

தாயின் வலித்திலே துவக்கி, நம்மாவே 3
 ஏத்தப்பட்டுத் தாயின் கருப்பத்திலே து
 வக்கிச் சுமக்கப்பட்டவர்களாகிய யாக்
 கோரியீலீட்டாரே இஸ்ரவேலின் வீட்டி
 ல் மீதிபாகிய சகல சனங்களே நம்மைக்
 கேளுங்கள். — உங்கள் முதிர்ந்த வயதும் 4
 ட்டிக்கும் நாம் அவரே, நரைமட்டிக்கும்
 நரஞ் சுமப்போம். நாம் அப்படிச் செய்
 து வந்தோம். இனிமேலும் நாம் எடுப்
 போம். நரஞ் சுமப்போம் தப்பவிடுவி
 ட்டோம்.

ஆருக்கு நம்மைச் சாயலுஞ் சமானமு 5
 டாக்கி, ஆருக்கு நரஞ் சாயலாகும்படிக்
 கு நம்மை ஒப்பிடுவீர்கள்! — பையிலிரு 6
 க்கிற பொண்ணைச் செலவழித்தி, வெள்
 னியைத் திராசில் நிறுத்துத் தட்டானுட
 னே கூலிபொருந்திக்கொள்ளுகிறார்கள்,
 அவனைத் தேவருக்குகிறான், அதை வ
 ணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். —
 அதைத் தொனின்மேலெடுத்தி அதைச் 7
 சுமந்து அதை அதின் தாண்டிலே வைக்
 கிறார்கள். அக்கே திற்குந் தன்னிடந்
 தை விட்டசையாது. ஒருவன் அதை

நோக்கிக் கூப்பிட்டால், அது மறுவுத்தர
வுகொடுக்கிற துயில்லை அவன் இக்கட்டை
நீக்கி, அவனை இரட்சிக்கிற துயில்லை. —

- 8 இதை நினைத்து, உங்களைத் திடப்படுத்தி
க்கொள்ளுங்கள், பாதகரே இதை மனதில்
9 வைப்புகள். — முந்திப் பூருவ காலத்து
வக்கி நடந்தவைகளை நினைப்புகள், ஏனென
னில் நமே தேவன், வேறொரு தேவனி
ல்லை, நமக்கொத்ததொன்றுமில்லை. —
- 10 நாம் பிற்காரியத்தை ஆதிமுதற்கொண்டு
ம் இன்னஞ் செய்ப்படாதவைகளைப்
பூருவகால முதற்கொண்டும் அறிவித்து
நம்முடைய ஆலோசனை கிற்குமென்று
நமக்குச் சித்தமானதை எல்லாஞ் செய்
11 வோமென்றுஞ் சொல்லி, — உராஞ்சுகிற
ஒரு பட்சியைக் கிழக்கிலும் நம்முடைய
ஆலோசனையின் மறுவுனைத் தூர தேச
த்திலுமிருந்து வரவழைக்கிறவராபிருக்கி
ளோம். அதைச் சொன்னோம், அதை வ
ரவும்பண்ணுவோம், அதைத் திட்டம்பண்
ணிளோம், அதைச் செய்துமிருப்போம்.
- 12 முரட்டிருநயத்தாரே, நீதிக்குத் தூர
மானவர்களே, நம்மைக் கேளுங்கள். —

உறையெ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

நம்முடைய நீதியைச் சமீபிக்கப்பண்ணு 13
கிறோம். அது தூரமாயிருப்பதில்லை. ந
மது இரட்சிப்பு நாமதீப்பதுமில்லை. ந
ஞ்சீயோனிலே இரட்சிப்பையும் இஸ்ர
வேலுக்கு நமது மகிமைபையும் கட்டின
யிடிலோம்.

சஏ. அதிகாரம்.

பாபேலுடைய அழிவிற் தீர்க்கதரிசனம்.

பாபேல் குமாரத்தியாகிய கண்ணியா 1
ஸ்திரீயே, நீ ஒற்றங்கி மண்ணிலே யுளுக்
காரு, கல்தேயரின் குமாரத்தியே, தரை
யிலே யுளுக்காரு, இனி ஓராசாசனமில்
லை ஏனெனில் நீ அப்புறஞ் செருக்குக்கா
ரியுஞ் சுக செவ்வியுமென்றழைக்கப்படு
வதில்லை. — ஏந்திரத்தை வாங்கி மாவரை, 2
உன் கூந்தலை விரித்துவிடு. வெற்றுக்காலு
ம் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக்
கடந்துபோ. — உன் நிருவாணந் திறக்கப் 3
படும். உன் இலச்சை காணப்பட்டிப்
போம். ஒருத்தனையும் பராமல் நீதியைச்
சரிக்கட்டுவோம். — ஏங்கள் மீட்பருடை 4
ய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய

- சேனைகளுடைய யெகோவாவென்பது.—
- 5 கல்தேயரின் குமாரத்தியே; நீ மவுனமா யுளுக்கார்ந்து இருளுக்குட் பிரவேசி, ஏ னெனில் ஒளி இராச்சியங்களுடைய நாய்ச்சியாரென்றழைக்கப்படாய்.
- 6 நாம் நமது சனத்தின்மேற் கடுங்கோ பமடைந்து, நமது சுதந்திரத்தைப் பரிசுத்தகுலைச்சலாக்கி அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தோம். நீயோவெனில் அவர்களுக்காக இரக்கம் வையாமல் முதிர்ந்த வயதுள்ளவர்களின் மேல் உன்
- 7 துஷ்த்தடியை மகா பாரமாக்கி, —என்றென்றைக்கும் நாய்ச்சியாராயிருப்பே னென்று சொல்லி ஒந்தக் காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும் அதின் முடிவை நினையாமலும்
- 8 ம் போனாய்,—இப்போதுஞ் சுகமாயிருந்து நான் தானே என்னைத் தவிர ஆருமில்லை, நான் விதவையாய் உளுக்காராமலுஞ் சந்தான சேதத்தை அறியாமலும் இருப்பேனென்று உன் இருதயத்திலே சொல்லுகிற சொல்லியே நாஞ் சொல்வ
- 9 னைக்க கேள்.—சந்தான சேதமும் வித

உாய்ச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

வைபுரூப்பும் இவ்விரண்டும் உணக்கைப்
பிலே ஒரே நாணயிலே வரும் உன் திர
ளான குணியங்களின் நிமித்தியமும் உ
ன் தம்பனங்களின் மகா வெகுத்தத்தின்
நிமித்தியமும் அவைகள் நிறைவாகாமா
ய் உன்மேல் வரும்.

ஏனெனில் உன் பெரல்வாங்கிலே நீ 10
திட நம்பிக்கையையிருந்து எண்ணப் பார்
க்கிறவரில்லையென்றாய், உன் குணமும்
உன் அறிவுமே உன்னைப் புரட்டின. ஆ
கையால் உன் ஒருதயத்திலே தான்தா
னேஎண்ணத்தவிர ஆருயில்லையென்றாய்.

ஆனபடியால் எங்கேயிருந்து உத்த 11
தென்று நீ அறியாத ஒரு பொல்லாங்கு
உன்மேல் வந்தது நீ, நிவிர்த்தியாகமாட்
டாத ஒரு விக்ஷிணம் உன்மேல் விழுந்து
நீ அறியாதபடிக்கு அகப்பட்டே உண்டா
க்கும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.—

இப்போதும் இலாபம் அடையமாட்டு 12
வாயோவென்றும், உன்னைப்பவப்படுத்த
துவாயோவென்றும், நீ புன் சிறுவயது
துவக்கிப் பிரயாசப்பட்டு, உன் தம்பன
களிலும் உன் திரளான குணியங்களிலும்

ச.அ. அதிகாரம். உரையு

- 13 ம்.நி நிலை,—உன் திரளான யோசனைகளிலே வேசாநிரையே, இப்போதும் வானத்தைக் கவனித்து நட்சத்திரங்களை நோக்கி அமவாசைகளைப் பார்த்துக் கணிக்கிறவர்கள் எழுப்பி, உன்மேல் வருகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும்.— இதே தாளங்களைப்போலிருப்பார்கள், நெருட்பு அவர்களைச் சுட்டெரிக்கும். தங்கள் பிராணனையே அவர்கள் அக்கினிச் சுவாலையின் கைக்குத் தப்பிவிடும்பதில்லை. அது குளிர்காயுந் தணலல்ல அது எந்நேர யுளுக்காரத்தக்க அடுப்புமல்ல,—அப்படி யுன் சிறுவயது துவக்கி நீ பிரயாசப்பட்ட உன் வியாபாரிகள் உனக்கிருப்பார்கள். அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள். உன்னை இரட்சிப்பாரில்லை.

ச.அ. அதிகாரம்.

பாபிலோனிய சிறையிருப்பைத் தொலைக்குஞ் சீர இரட்சிப்புக்கும் புதுவேற்பாட்டி னுடைய ஞான இரட்சிப்புக்கும் பாத்திரமல்லாதபடி நடக்கும் பூதர்களின்மேல் மேசியா முறையிடுகிறது.

1 இஸ்ரவேலென்ற பேராய் அழைக்கப்

உரையின் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பட்டு யூதாவின் நீருற்றிலிருந்து ஈர
 நீர்வார்களும் பெகோவாவுடைய நாமத்
 தின் மேல் ஆணையிட்டு இஸ்ரவேலுடைய
 தேவனை நினைத்தும் அதை உண்மையும்
 நீதியுமாய்ச் செய்பாதவர்களும்,— பரிசு 2
 த்தபட்டணத்தாரின் பேரைத் தரித்துக்
 கொண்டு சேனைகளின் கத்தரென்ற நாம
 முள்ள இஸ்ரவேலுடைய தேவன் மேல்
 ஊன்றிக்கொள்ளுகிறவர்களுமாகிய யாக்
 கோபின் வீட்டாரே சேனாங்கள்,—முன் 3
 ணடந்தவைகளை அதுக்கு முன் அறிவித்
 தோம், நமது வாயிலிருந்து பிறந்தது.
 அவைகளைக் கேட்கவும்பண்ணினோம், அ
 ப்படிபே அசுப்பிலே செய்தோம் அப்ப
 டி வந்ததே.—நீ கடினமுள்ளவனென்று 4
 ம் உன் பிடரி இருப்பு நரம்பும் உன்னெ
 ற்றி வெண்கலமுமென்றும் அறிந்திருக்கி
 றோம்.—ஆகையால் என் விக்கிரகம் அ 5
 வைகளைச் செய்ததென்றும், என் சூரப
 மும் நான் வார்ப்பித்ததும் அவைகளைக்
 கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாத
 படிக்கு நாம் அதுக்கு முன் அவைகளை
 உணக்கு முன்றறிவித்து அவைகள் வராத

- துக்கு முன்னே உனக்குக் கேட்கப்ப
 6 ண்ணினோம்.—அவைகளைக் கேட்டாயே
 அவைகளைபெல்லாம்பார், இப்போது நீ
 ங்களுமல்லோ அவைகளை அறிவிக்கத்த
 ரும், ஒது முதற் புதிதானவைகளையும்
 நீ அறிந்திராமல் வைத்துவைக்கப்பட்ட
 வைகளையும் உனக்குக் கேட்கப்பண்ணுகி
 7 ரோம்.—அவைகள் அதுமுதற்கொண்ட
 ல்ல, இப்போது கிருஷ்டிக்கப்பட்டது,
 இதோ அவைகளை அறிவேனென்று நீ
 சொல்லாதபடிக்கு இந்நாட்சளுக்கு மு
 ண்ணே நீ அவைகளைக் கேட்டிருந்ததில்
 8 லை.— நீ கேட்டதாயில்லை அறிந்ததாயில்
 லை, அதுமுதல் உன் செவி திறந்துபோ
 னதாயில்லை, ஏனெனில் நீ துரோகம்பண்
 ணுவதையும் நீ தாயின் கருப்பந் துவக்
 கி மீறுகிறவென்ற கழக்கப்பட்டதையு
 ம் அறிந்திருந்தோம்.
- 9 நமது நாமத்தின் நிமித்தம் நம்முடை
 கோபத்தைத் தாமதிக்கப்பண்ணினோம்,
 உன்னைச் சங்கரியாதபடிக்கு நாம் நமது
 புகழ்ச்சியினிமித்தியம் உனக்காகப் பொ
 10 றுத்தாயிருப்போம்.— இதோ உன்னைப்

உளய அ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பிடமிடுகிறோம், ஆனாலும் வெள்ளியைப்
போலல்ல, சிறுமையின் குகையிலே உண்
னைத் தெரிந்துகொள்ளப்பட்டவனுக்கி
றோம்.—நம்முடைய நிமித்தியம் நம்மு
11
டைய நிமித்தியமே அதைச் செய்வோ
ம், ஏனெனில் எப்படி நமது காமத்தின்
பரிசுத்தம் குலைக்கப்படலாம், நமது மகி
மைபையெழுந்தனுக்குக் கொடோம்.

யாக்கோபே, நாம் அழைத்திருக்கிற இ
12
ஸ்ரவேலே நமக்குச் செலிக்கொடு, நாம்
அவரே நாம் முந்தினவரும் நாம் பிந்தி
னவருந்தானே.—நம்முடைய கரமே பூ
13
மியை அஸ்திபாரப்படுத்தி நம்முடைய
வலதுகை வானங்களை அளவிட்டது, நாம்
அவைகளைக் கூப்பிட அனைத்தும் நிதிக்
14
கும்,— நீங்கொல்லாரும் கூடிவந்து மே
ருங்கள் யெகோவா சிறைத்திருக்கி
றவன் அவருக்குச் சித்தமானதைப் பா
பேலிலே செய்வான், அவன் புயங் கல்
தேயரின் மேலிருக்கிற தென்பவைகளை
இவர்களில் அறிவித்தவனார்.— நாம் நா
15
மே அதைச் சொன்னோம், நாம் அவனை
அழைக்கிறவருமாயிருக்கிறோம்: அவனை

வரப்பண்ணுவோம் அவன் வழி வாய்க்கி
றதுமாயிருக்கும்.

- 16 நம்மண்டை சேர்ந்து நாடு சொல்வ
தைக் கேளுங்கள், நாம் ஆதிமுதலினொ
ண்டு அந்தரங்கத்திலே பேசினதில்லை, அ
துவுண்டாகுங் காலந் துவக்கி அங்கே நா
ம் இருந்தோம். இப்போதோ யெகோவா
வாகிய ஆண்டவரும் அவருடைய ஆவிபு
17 ம் நம்மை அனுப்புகிறார். - இஸ்ரவேலின்
பரிசுத்தராயிருக்கிற உம்மீட்பரான யெ
கோவாச் சொல்லுகிறதாவது, நாம் பிர
யோசனமாயிருக்கிறதை உனக்குப் போ
துவித்து நீ நடக்கவேண்டிய வழியில் உ
ண்ண நடத்துகிற உன் தேவனாகிய யெ
18 கோவா. - ஆ! நம்முடைய சீபனைகளை
க் கவனித்தாயானால் நாவிலை, அப்போ
து உன் சமாதானம் நம்பத்தனையும் உ
ன் நீதி சமுத்திரத்தின் அலைகளத்தனையு
19 மாயிருக்கும். - அப்போதுன் வித்து ம
ணலத்தனையும் உன் சருப்பப்பிறப்புகள்
அதின் பொடிக்கல்லுக்களத்தனையுமாயி
ருக்கும். அப்போது அதின்பேர் நம்

உரைய ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

மை விட்டு அறப்புண்ணும் அழிக்க
ப்படாமலும் இருக்கும்.

பாபேவிவிருந்து புறப்படுங்கள், கல் 20
தேயரை விட்டுக் கம்பீர சத்தமாய் ஒ
டிவாருங்கள், இதை அறிவித்துக் கேட்
கப்பண்ணுங்கள், இதைப் பூமியின் கடை
யாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் யெ
கோவாத் தமதடியானாகிய யாக்கோபை
மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்க
ளென்கிறார். - அவர் இவர்களை வனந்தரங் 21
களில் நடத்தும்போது, இவர்களுக்குத்
தாகத் தவனமாயிராது, தண்ணீர்களைக்
கண்மலையிவிருந்து இவர்களுக்குச் சுர
க்கப்பண்ணித் தண்ணீர்களோடிவரக் க
ண்மலையைப் பிளப்பார், - ஆகாதவர்களு 22
க்கோ சமாதானமில்லையென்று யெகோ
வாச் சொல்லுகிறார்.

சக. அதிகாரம்.

மேசியா உலகத்தின் இரட்சகராவருவாரெ
ன்பதும், கெஞ்சுகிற சவைக்குச் சொன்ன ஆ
அறலும்.

திவுகளே! நமக்குக் கேள்விகொடுங்க !

ள், தூரத்திலிருக்கிற சனசதளங்களே
 கவனியுங்கள். யெகோவா நம்மைத் தா
 யின் கருப்பத்திலே துவக்கி அழைத்து
 நான் என் தாயின் குடல்களிலிருக்கக்
 கொள்ள என் நாமத்தைப் பிரஸ்தாபப்ப
 2 படுத்தினார்.—அவர் என் வாயைச் கூர்மை
 யான பட்டயமாக்கித் தம்முடைய கரத்
 தின் நிழலினாலென்னை மறைத்து என்னை
 த் துலக்கமான அம்பாக்கி என்னைத் த
 ம்முடைய அப்பிராத் தூணியிலே முடி
 3 வைத்தார்.—தம்முடனே நீரே நம்முடைய
 உழியகாரன், இஸ்ரவேல் நாம் மகி
 4 மைப்படுஞ் சாதினென்றார்.— நாமோ
 சொன்னதாவது, விருதாவாய் உழைக்கி
 ரோம். வீணும் அவத்தமுமாய் நம்முடைய
 பலனைச் செலவழிக்கிரோம். ஆகிலும் ந
 ம்முடைய நியாயம் யெகோவாவிடத்தி
 லும் தம்முடைய பலன் நம்முடைய
 தேவனிடத்திலும் இருக்குதென்றோம்.
 5 இப்போதும் நம்மைத் தாயின் கருப்
 பத்திலே துவக்கித் தமக்கு உழியகார
 னாக உருவேற்படுத்தின யெகோவா யா
 க்கோபைத் தம்மண்டைக்குத் திருப்பச்

உாஉஉ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

சொல்லுகிறார், ஆளுமும் இஸ்ரவேல் சே
ராதேபோகின்றது ஆகிலும் பெகோ
வாவுடைய பார்வையிற் கனமடைவோ
ம், நமது தேவன் நம்முடைய பெலனாயி
ருப்பார். - பாக்கோபின் கோத்திரங்களை⁶
நிமிர்த்தவும், இஸ்ரவேலில் மீர்த்து வை
க்கப்பட்டவர்களைத் திருப்பவும் நீர் ந
மக்கு ஊழியக்காரனாயிருக்கிறது கொ
ஞ்சக்காரியமாயிருக்கின்றது, நீர் பூமியி
ன் கடைசிடரியந்தமும் நமது இரட்சிப்
பாய் இருக்கவும் உம்மைச் சாதிகளின் வெ
ளிச்சமாகவும் வைத்தோமென்கிறார். - ச 7
த்தியமுள்ள பெகோவாவின் நிமித்தியமு
ம் உம்மைத்தெரிந்துகொண்ட இஸ்ரவே
லுடைய பரிசுத்தரின் நிமித்தியமும் இ
ராசாக்கள் கண்டெழுந்திருந்து, பிரபுக்
கள் பண்ணித்துகொள்வாரீகளென்று, இஸ்
ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தரு
மாகிய பெகோவா சாதியால் அருவருக்க
ப்பட்டவரும் அங்காரிகளின் பணிவிடை
காசனுமான அசட்டை பண்ணப்பட்ட
ஆத்துமாவுக்குச் சொல்லுகிறார். - பெ 8
கோவாச் சொல்லுகிறதாவது, பிரியமா

- ன காலத்தில் உம்முடைய வேண்டிதலைக்
கேட்டு இரட்சிப்பின் நாளிலே உமக்கு
ஒத்தாசை பண்ணுகிறோம். நீர் பூமி
யை நிமிர்த்துப் பாழாய்க் கிடக்கிற சு
தந்தரங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்,
9 —கட்டுண்டவர்களுடனே புறப்படுங்க
ளென்றும் இருளிலிருக்கிறவர்களுடனே
வெளிப்படுங்களென்றுஞ் சொல்லவு
ம் நாம் உம்மைக் காப்பாற்றி உம்மை
ச்சனத்தின் உடம்படிக்கையாகக் கட்ட
னையிடுவோம். அவர்கள் வழிகளோரமாய்
மேய்வார்கள், சகலமேடுகளிலும் அவர்
களுக்கு மேய்ச்சலுண்டாயிருக்கும்.—
10 அவர்கள் பசியாயிருப்பதில்லைத் தாக
மாயிருப்பதில்லை உஷ்டணமாகிலும்
வெயிலாகிலும் அவர்கள் வெற்படுவதில்
லை, ஏனெனில் அவர்களுக்கிரங்கிறவ
ர் அவர்களை நடத்த அவர்களை நீரூற்றுக
ளண்டைக்குக் கொண்டுபோய் விடுவார்.
11 —நமது பருவதங்களை எல்லாம் வழி
களாக்குவோம் நம்முடைய பாறைகள் உ
12 பர்த்தப்பட்டவைகளுமாயிருக்கும்.—
இதோ இவர்கள் தூரத்திலும் அதோ அ

உரஉச ஏசாயாவன் தீர்க்கதரிசனம்.

வர்கள் வடக்கிலும் மேற்கிலும் அவர்கள் சீனிய் தேசத்திலுமிருந்து வருவார்களென்கிறார்.

வானங்களே கம்பீர்புங்கள் பூமியேக 13
ளிகூரு பருவதங்களே கம்பீரமாய் முழ
ங்குங்கள், ஏனெனில் யெகோவாத் தம்
முடைய சனத்தைத் தேற்றரவு பண்ணி
னார். சிறுமைப்பட்டிருக்கிற தம்முடைய
வர்கள்மேல் இரக்கமாயிருப்பார்.— சீ 14
யோனோவென்றால் யெகோவா என்னை
க்கைவிட்டார், ஆண்டவர் என்னை மற
ந்தாரென்கிறது.— ஒரு இஸ்திரி தன் கரு 15
ப்பத்தின் பிள்ளைக்கிரங்காதபடிக்குத் த
ன் பாலகளை மறப்பாளோ? அப்படிக்
கொத்தவள் அவைகளை மறந்தாலும் நாம்
உன்னை மறப்பதில்லை.— இடோ உள்ளக் 16
கைகளில் உன்னைப்பதித்தோம் உன்மதி
ல்கள் நித்தம் நமக்கு முன்பாகவிருக்கின்
றது.— உன் குமாரர் தீவரித்து வருவார் 17
கள், உன்னை நிருமூலமாக்கினவர்களும்
உன்னைப் பாழ்க்கடித்தவர்களும் உன்னை
விட்டுப் புறப்பட்டுப்போவார்கள்.

உன கண்களையெறெறித்துச் சுற்றிலு 18

- ம் பார், இவர்களைல்லாருங் கூட்டப்பட
டு உன்னண்டைக்கு வருவார்கள். நீ இவ
ர்களைடெல்லாம் ஆபரணமாகத்தரித்து,
ஒரு மனைவியைப்பேரலே இவர்களை உ
டையாசக்கட்டிக் கொள்ளுவாய் என்கிற
தை நம்முடைய சீவனைக்கொண்டு சொ
ல்லுகிறோமென்று டெகோவாவுரைக்கி
19 ரார்.—ஏனெனில் உன்னுடைய வனந்தர
ங்களும் பாழான உன்னுடைய தானங்க
ளும், நிருமூலமான உன்னுடைய தேச
முமே இனிக்குடிகளின் திரளிஞலே உன
க்கு நெருக்கமாயிருக்கும், உன்னை முழு
ங்கனவர்களோவெனில் தூரமாவார்கள்.
- 20 —ஓடம் எனக்கு நெருக்கமாயிருக்கின்ற
து, நான் குடியிருக்கும்படிக்கு ஒத்தியி
ருவென்று, உனக்குண்டாயிருக்கப்போ
கிற பிள்ளைகளற்றிருந்த உன் காதுகள்
- 21 கேட்கச் சொல்வதுண்டு.—நீ உன் இரு
தயத்திலே இவர்களை எனக்குப் பிறப்பித்
தவரார். நான் பிள்ளைகளற்றுந் தனித்து
ஞ் சிறைப்பட்டும் நிலையற்றுமிருந்தே
னே, இவர்களை எனக்கு வளர்த்தவரார், இ
தே நான் ஒண்டியாய் விடப்பட்டிருந்

உரையின் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

தேனே, இவர்கள் எங்கேயிருந்தவர்களென்பாய்.— இதோ சாதிகளுக்கு நேராக நமது கரத்தை யுயர்த்தி சனசதளங்களுக்கு நேராக நமது கொடியை ஏற்று வோம். அப்போது உன் குமாரரைக் கொடுங்கைகளிலே ந்திக்கொண்டு வருவார்கள், உன் குமாரத்தினர் தோட்களின் மேலே நின்று வரப்படுவார்களென்று யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.— இராசாக்களுக்கென வளர்க்கிறவர்களும் அவர்கள் நாயகிகள் உன் தாதிகளுமாயிருப்பார்கள். தரையிலே முகங்குப்புறவிழ்ந்து உன்னைப் பணிந்து உன் கால்களின் துணை நக்குவார்கள், நாம் யெகோவா, நமக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கிப்போவதில்லை யென்கிறதை அப்போது அறிந்துகொள்ளுவாய்.

பராக்கிரமன் கையிலே கொள்ளை உடைமைப் பறிக்கப்படக்கூடுமோ, அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப் போனவர்கள் விடுவிக்கப்படக் கூடுமோ.— இப்போதும் இதோ பராக்கிரமன் சிறைப்படுத்தினவர்களும் பறிக்கப்படுவார்கள். ப

ருய. அதிகாரம். உரையுள்

லவர்தன் கொள்ளையிட்டதும் விடுவிக்க
ப்பிடும், உண்ணோடே வழக்காடுகிறவர்க
ளோடே தாம் வழக்காடி உன் பிள்ளைக
26 னை நாம் இரட்சித்துக்கொண்டு, — உன்
னை ஒடுக்கினவர்களுடைய மாமிசத்தை
அவர்களுக்கே திண்கக்கொடுப்போம், ம
துபானத்தால் வெறியாகுமாப்போலே
தங்களுடைய இரத்தத்தினாலே வெறியா
வர்கள், யெகோவாவும் யாக்கோபிலேவ
ல்லவருமாகிய நாம் உன் இரட்சகரும் உ
ன் மீட்பருமாயிருக்கிறதை மாமிசமெவ
லாம் அறியப்போமென்று யெகோவாச்
சொல்லுகிறார்.

ருய. அதிகாரம்.

அவ்வாசிகளையெல்லாம் தள்ளப்படும் முகாந்
திரத்தையும் அவர்களால் தாம் அனுபவிக்கும்
சிந்தையையும் மேசியாமுன்னறிவித்தது.

- 1 யெகோவாச் சொல்லுகிறதாவது நாம்
உங்கள்தாயை அனுப்பிவிட்டோமென்று
அவளுக்குக்கொடுத்த தள்ளுதலின் சீட்
டெங்கே? அல்லது நாங்க கடன்பட்ட எவ
னுக்கு உங்களை விற்றாடுப்போட்டோம்? இ

உாஉஅ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

தோ உங்கள் அக்கிரமங்களின் நிமித்தியம்
விற்றுப்போடப்பட்டீர்கள், உங்கள் பா
தகங்களின் நிமித்தியம் உங்கள் தாய் அ
னுப்பிவிடப்பட்டாள்.—தாம் வந்தபோ 2
து ஒருத்தனும் இல்லாமலும், நாங் கூப்
பிட்டபோது மறுவுத்தரவுகொடுக்கிற
ஒருத்தனும் இல்லாமலும் போனதேது?
மீட்கக்கூடாதபடிக்கு நம்முடைய கை
குறுகிற்றோ, விடுவிக்கிறத்துக்கு நம்மிந்
பலன் இல்லாமற் போயிற்றோ, இதோ
நமது உதம்புதவினாலே நாங் கடலைவரள
ப்பண்ணி, நதிகளை வெட்டி நந்தரையாக்கி
ப்போடுகிறோம், அவைகளின் மீன் தண்
ணீரில்லாமல் தாகத்தாற் செத்து நாற்ற
மெடுக்கும்படியாகத்தானே.—தாம் வா 3
ணங்களுக்குக் காரிருளையுடுத்தி, இரட்டை
அவைகளின் முடுசிலையாக்குகிறோம்.—
இளைப்பானவனோடே தாம் சமயத்திலே 4
வார்த்தைசொல்ல அறியும்படிக்கு யெ
கொவாவாகிய ஆண்டவர் நமக்குக் கல்வி
மாண்களின் நாவைத் தந்தார், காலமாத ந
ம்மை எழுப்புகிறார், கற்றுக்கொள்ளுகிற

வர்களைப்போலே கேட்கும்படிக்கு நமக்குச் செவியை எழுப்புகிறார்.

- 5 யெகோவாவாகிய ஆண்டவர் நமக்குச் செவியைத் திறந்தார், நாம் முண்டுத்தனம் பண்ணுகிறவருமல்ல, நாம் பின்வாங்கிவிலகோம்.—நம்முடைய முதுகின்மேல் கிடக்கிறவர்களுக்கும், நம்முடைய தாடை மயிரைப்பிடுங்குகிறவர்களுக்கும், ஒப்புக்கொடுக்கிறோம். நம்முடைய முகத்தை அவமானங்களுக்கும் உயினீருக்கும் மறைப்போம்.
- 7 ஏனெனில் யெகோவாவாகிய ஆண்டவர் நமக்குத் துணைசெய்கிறார், ஆகையால் நாம் வெட்கப்படோம், ஆனதுகொண்டு நம்முடைய முகத்தைக் கற்பாறையாக வைத்தோம், ஏனெனில் நாம் வெட்கிப்போவதில்லையென்றறிவோம்.—நம்மை நீதிவிளங்கப்பண்ணுகிறவர் சமீபமாயிருக்கிறார். ஆர் நம்மோடே வழக்காடுவான்? கூடிக்கொண்டு நிற்போம், ஆர் நம்முடைய எதிராளி? அவன் நம்மண்டை சேரட்டும்.—இதே யெகோவாவாகிய ஆண்டவர் நமக்குத் துணைசெய்கிறார்
- 9

உமாய ஏசாயிவின் தீர்க்கதரிசனம்.

நம்முடைய மேற் குற்றஞ் சமத்துபவரா
ர், இதோ அவர்களெல்லாரும் ஒரு வஸ
திரத்தைப்போலப் பழசுவார்கள், பொ
ட்டி அவர்களை அழிக்கும்.

உங்களிலெவன் பெகோவாவுக்குப் ப 10
பந்து அவருடைய ஊழியக்காரரின்கொ
ந் கேட்டுத் தனக்கு வெளிச்சமில்லாத
தினாலே இருட்டிலே நடக்கிறானே அவ
ன் பெகோவாவுடைய நாமத்தை நம்பித்,
தன் தேவனைச் சார்ந்துகொள்ளக் கடவா
ன்.—இதோ நெருப்பைக் கொழுத்தி, 11
அக்கினிப் பொறிகளால் அரை கட்டிக்
கொண்டிருக்கிற நீங்களனைவரும் உங்
கள் நெருப்பின் தீயிலும் நீங்கள் மூட்டி
ன அக்கினிச்சுவாலைகளிலும் நடவுங்கள்.
நம்முடைய காத்தினாலே இது உங்களுக்
கு உண்டாகும், வேதனையிலே கிடப்பீர்
கள்.

சூக. அதிகாரம்.

வாஞ்சையாய்ப் பார்த்தக்கொண்டிருக்கப்பட
ட இரட்சிப்பைவாக்குத்தத்தம் பண்ணி விசுவாசி
களைத்தேற்றினது.

நீதியைத் தொடர்ந்து பெகோவாவை !

- த்தேயிசிற நீங்கள் நம்முடைய சொந்தே
 னங்கள், நீங்கள் வெட்டி. பெருக்கப்பட்ட
 கண்மலையையும், நீங்கள் தோண்டி பெருக்
 கப்பட்ட தூவின் குழியையும் நோக்கி
 2 ப்பாருங்கள். — உங்கள் தகப்பனாகிய ஆ
 பிரகாமையும் உங்களைப் பெற்ற சாராண
 யும் நோக்கிப் பாருங்கள் ஏனென்றால்
 அவன் ஒருத்தனாயிருக்க நாம் அவனை அ
 னைத்து அவனை ஆசீர்வதித்து அவனைப்
 3 பெருகப்பண்ணினோம். — அதேதெனி
 ல் பெருகோவா சீயோனைத் தேற்றரவுபண்
 னுவார். அவர் அதின் பாழ்தலங்களை பெ
 ல்வார் தேற்றரவுபண்ணி அதின் வனந்த
 ரத்தை ஏதேனப்போவும் அதின் அந்
 தரவெளியை பெருகாவலின் தோட்டத்
 தைப் போலவுமாக்குவார். சந்தோஷமு
 ம், மகிழ்ச்சியும், துதியும், கீதசத்தமும்
 அதிலுண்டாயிருக்கும்.
- 4 நம்முடைய சனமே நம்மகக்கவனியு
 ங்கள். நம்முடைய சனசதளமே நமக்கு
 ச் செவிகொடுங்கள். ஏனெனில் வேதம்
 நம்மிலிருந்து வெளிப்படும் நம்முடைய
 நியாயத்தைச் சனசதளங்களின் வெளிச்

உராக உ சாயாவின் தீர்க்கதரிசனம்.

சமாக வீசப்பண்ணுவோம்.—நமது நீ 5
தி சமீபித்திருக்கின்றது, நமது இரட்சி
ப்பு வெளிப்படும், நமது புயங்கள் சன
சதளங்களை நியாயந்தீர்க்கும், தீவுகள் ந
மக்குக் காத்திருந்து நம்முடைய புயத்தி
ன்மேல் நம்பிக்கையாயிருக்கும்.—உங்க 6
ள் கண்களை வாணத்துக்கேறெடுத்துத்
தாழ்விருக்கிற பூமியையும் நோக்கிப்பா
ருங்கள், ஏனெனில் வானம் புகையைப்
போல உருவழிந்து பூமி வஸ்திரத்தைப்
போலப் பழசாய்ப்போம், அதின் கு
டிகளும் அப்படியே சாவார்கள். நம்மு
டைய இரட்சிப்போவென்றால் என்றெ
ன்றைக்குமிருக்கும், நம்முடைய நீதி மு
றிந்து போவதில்லை.

நீதியை அறிந்தவர்களே, நமது சொற் 7
கேளுங்கள், நம்முடைய வேதத்தை இரு
தயத்திலே தரித்திருக்கிற சனமே மனு
ஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும் அ
வர்கள் தூஷணங்களாற் கவங்காமலுமிரு
ங்கள்,—ஏனென்றற் பொட்டு அவர்களை 8
வஸ்திரங்களைப்போலே அரித்துப் பூச்சி
அவர்களை ஆட்டுமயிரைப்போலே சதை

த்துப்போடும். நம்முடைய நீதியோ
என்றென்றைக்கும் நம்முடைய ஓரட்சி
ப்பு தலைமுறை தலைமுறைகளாகவுயிரு
க்கும்.

- 9 ஏழும்பு, ஏழும்பு, பலன்கொள். பெ
கோவாவின் புயமே முந்தின நாட்களு
க்கும் புருவ தலைமுறைகளுக்கும் ஒத்த
படியெழும்பு, ராகாப்பைத் துண்டித்த
தும் முதலையை வதைத்ததும் நீதானல்
10 லவோ!—மகா ஆழத்தின் தண்ணீர்களா
கிய சமுத்திரத்தை வரண்டுபோகப்பண்
ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்து
போகக் கடவின் பள்ளங்களை வழியாக்
11 கினதும் நீதானல்லவோ?— அப்படியே
யெகோவாவால் மீட்கப்பட்டவர்கள் தி
ரும்பிக் கம்பீரத்தோடே சீயோனுக்கு
வருவார்கள், நித்திய மகிழ்ச்சி அவர்கள்
தலையின் மேலிருக்கும், சந்தோஷமும்
மகிழ்ச்சியும் அவர்களைப் பிடிக்கும், ச
12 ஞ்சலமுந் தவிப்பும் ஓடிப்போம்.—நா
ம் நாமே உங்களைத் தேற்றரவுபண்ணு
கிறவர், சாகப்போகிற மனுஷனுக்கும் பு
ல்லுக்கொப்பாகிற மனுப்புத்திரனுக்கு

உறகசு வசாயாவின் தீர்க்கதரிசனம்.

ம் பபப்படுகிறதும், —வானங்களை வி 13
ரித்துப் பூமியை அஸ்திபாரப்படுத்தி உ
ண்ண உண்டாக்கின பெகோவாவை மற
க்கிறத்துக்குந் நீயார்? இடுக்கந் செய்கி
றவன் அழிக்க ஆபத்தமாகிறபோது, நீ
அவனுடைய உக்கிரத்துக்கு நித்தமெந்
தாளிலும் அருக்களிப்பானேன், இடுக்க
ந் செய்பவனுடைய உக்கிரமெங்கே? —
பரதேசியாய்ப் போகிறவன் தீவரமாய் 14
விடுதலையாவான், அவன் பெய்யிலே சா
வதமில்லை அவனுடைய அப்பம் அவனு
க்குக் குறைபடுவதமில்லை. — ஏனெனில் 15
நாமே சமுத்திரத்தை அதின் அலைகள்
கொந்தளிக்கத் தக்கனையாய்க்குலுக்குகிற
சேனைகளுடைய பெகோவாவென்ற நா
மமுள்ள உன் தேவஞ்சியபெகோவா. —
நாம் வானத்தை நாட்டிப் பூமியை அஸ் 16
திபாரப்படுத்திச் சீயோனுடனே நீ நம்
முடைய சனமென்று சொல்வதற்காக
நாம் நம்முடைய வார்த்தையை உன் வா
யிலே கொடுத்தது நம்முடைய கரத்தின்
நிழலினால் உண்ண மறைக்கின்றோம்.

எழும்பிக்கொள், எழும்பிக் கொள். யெ 17

- கோவாவுடைய உக்கிரத்தின் பாத்திரத்
தை அவர்கையில் வாங்கிக் குடித்திருக்கிற
எருசலேமே எழும்பு, தத்தளிப்பினுடை
யபாத்திரத்தின் வண்டல்களைக் குடித்துறி
18 ன்சினாய்.—அவள் பெற்ற எல்லாக்குமா
ரரினும் அவளை மெதுவாய் நடத்துவா
ருமில்லை அவள் வளர்த்த எல்லாக் குமா
ரரினும் அவளைக் கைக்கொடுத்து அழை
19 ப்பாருமில்லை.—இவ்விரண்டும் உனக்குச்
சம்பவித்தது, உனக்குப் பரதவிக்கத்த
க்கவரை? பாழ்க்கடிப்பும் தொருக்குத
லும் பஞ்சமும் பட்டயமும் வந்தது, ஆ
ரைக்கொண்டு உன்னைத் தேற்றரவுபண்
20 னுவோம்?—உன் குமாரர்மூர்ச்சித்து வி
முந்தார்கள், அவர்கள் வலையிற்சிக்குண்ட
கலைமாணப்போலெல்லா வீதிகளின் மு
கனையிலுஞ் செய்கோவாவுடைய உக்கிரத்
தினாலும் உன் தேவனுடைய உதம்புதவி
னாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்
கள்.
- 21 ஆனதுகொண்டுசிறுமைப்பட்டவளே,
மதுபானமல்லாமல் வெறிகொண்டவ
22 னே நீ கேளே.—செய்கோவாவாகிய உன்

உராகு வசாயலின் தீர்க்கதரிசனம்.

ஆண்டவருந் தமது சனத்துக்காக வ
ழக்காடப்போகிற உன் தேவனுமானவர்
சொல்லுகிறதாவது இதோ, தத்தளிப்பி
ன் பாத்திரத்தை உன் கையிலே வாங்கிப்
போடுகிறோம், இனி நம்முடைய உக்கி
ரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்க
ளை நீ குடிப்பதில்லை.—கடந்துபோகிற 23
வார்களுக்கு நீ உன் முதுகைத் தரையுந்
தெருவுமாக்கும்படியாக உன் ஆத்துமத்
துடனே நாங்கள் கடந்துபோகும்படி
க்குக் குனியென்று சொல்லி, உன்னைச் ச
ஞ்சலப்படுத்தினவர்களின் கையிலே அ
தைக் கொடுப்போமென்கிறார்.

௫௨. அதிகாரம்.

சுவையின் இரட்சிப்பையும் சுவீசேஷத்தின் இ
ன்பமான பிரசங்கிப்பையும் முன்னறிவித்தது.

எழும்பு எழும்பு சீயோனே, உன் ப
லனைத்தரித்துக்கொள், பரிசுத்தப்பட்டண
மாகிய எருசலேமே உன் அலங்கார வஸ்
திரங்களைத் தரித்துக்கொள், ஏனென்றிற்
கண்ணத்தில்தவனும், அசுத்தனும் இனி

2 உணக்குள் வருவதில்லை.—தூளை உதறிப்
 போட்டெழுந்திரு ஏருசலேமே உழுக்
 காரு, சிறைப்பட்டுப்போன சீயோன் கு
 மாரத்தியே உன் கழுத்தின் கட்டுகளை அ
 3 விழ்த்து விடு.—ஏனெனில் யெகோவா
 சொல்லுகிறதாவது, இலவீசமாய் வீற்கப்
 பட்டார்கள், பணங்கொடாமலும் மீட்கப்
 4 பட்டுப்போவீர்கள்.—ஏனென்றால் முந்
 தி நம்முடைய சனம் பரதேசியாய்த் த
 ங்கி எகிப்துக்கிறங்கிப் போயிருந்தது.
 அசூரியனும் முகாந்திரமில்லாமல் அதை
 யொடுக்கிப்போட்டானென்று யெகோ
 5 வாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.—இப்
 போதும் நமக்கிங்கே என்னவிருக்குதெ
 ன்று யெகோவா சொல்லுகிறார். ஏனெ
 னில் நம்முடைய சனம் சும்மாய்க் கொ
 ண்டுபோகப்பட்டது, அதை ஆளுகிறவ
 ர்கள் அதை அலறப்பண்ணுகிறார்கள். நி
 த்தம் எந்நாளும் நம்முடைய நாமந் தூ
 6 ஷீணிக்கப்படுகின்றது.—இது நிமித்திய
 ம், இது நிமித்தியமே நமதுசனம் அக்கா
 லத்திலே நம்முடைய நாமத்தை அறியும்,
 ஏனெனில் இதைச் சொல்லுகிறவர் நூ

உராகு அ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

மே, இதோ இங்கே இருக்கிறோமென்று யெகோவா விளம்புகிறார்.

சமாதானத்தைக் கூறி நற்காரியத்தை 7
சீ கவிசேஷிமாயறிவித்து இரட்சிப்பைக்
கூறிச் சீயோனுடனே உன் தேவன் இரா
சரிக்கப்பண்ணுகிறாரென்று சொல்லுகி
ற சவிசேஷிகனுடைய கால்கள் மலைகளி
ன்மேலெத்தனை யந்தமானவைகள்,—உ 8
ன் சாமசீகாரருடைய சத்தங் கேட்கப்ப
டும் அவர்கள் சத்தத்தையுயர்த்தி ஏசமா
ய்க் கம்பீரிக்கிறார்கள், ஏனென்றால் யெ
கோவா சீயோனைத்திரும்பிவரப்பண்ணு
ய்போது அதைக் கண்ணூரக் காண்பார்
கள்.

எருசலேமின் பாழ்தலங்களே, முழ 9
ங்கியேகமாய்க் கம்பீரியுங்கள். ஏனெ
னில் யெகோவா தம்முடைய சனத்தை
த் தேற்றரவுபண்ணி, யெருசலேமை மீ
ட்டார்.—எல்லாச் சாதினளின் கண்களுக் 10
கு முன்பாகவும் யெகோவா தம்முடைய
பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்,
பூமியின் எல்லைகளெல்லாம் நம்முடைய
தேவனுடைய இரட்சிப்பைக்காணும்.

௫௨. அதிகாரம். உறகக

- 11 —அகன்று, அகன்று, அவ்விடம் விட்டுப் புறப்படுங்கள், அசுத்தமானதைத் தொடாதேயுங்கள். யெகோவாவுடைய பாண்டங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு, உங்களைச் சுத்திகரிப்பீயுங்கள். — ஏனெனில் நீங்கள் தீவரித்துப்புறப்படுவதில்லை. நீங்கள் ஒடிப்போகிறவர்களாய் நடப்பதுமில்லை. ஏனென்றால் யெகோவா உங்கள் முன்னடப்பார். இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிற்புறத்தையுங்காப்பார்.

மேசியாவின் தாழ்ந்த நிலைமையையும் உயர்ந்த நிலைமையையும் முன்னறிவித்தது.

- 13 இதோ, நம்முடைய ஊழியக்காரன் ஞானமாய் தடந்துகொண்டு உயர்ச்சிப்பட்டு, மேல்மையும், மகா உன்னதமுமாறினார். — மனுஷனைப் பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும் மனுப்புத்திரரைப் பார்க்கிலும் அவருடைய ரூபமும் இத்தனைபந்தக்கேடடைந்தபடியினாலே அநேகர் உம்முடைய பேரில்
- 15 எப்படி விறுமிப்பார்களோ, — அப்படி அநேகஞ் சாதிகள்மேலும் அவர் தெளிப்பீர்.

உராசய ஏசாயாவில் தீர்க்கதரிசனம்.

பார். அவருக்காக இராசாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள். ஏனெனில் எவர்க ளுக்கு விபரிக்கப்படாதிருந்ததோ, அவர் கள் காண்பார்கள், எவர்களுக்குக் கேள் விப்படாதிருந்ததோ அவர்கள் உணர்வா ர்கள்.

௩௩. அதிகாரம்.

கிறிஸ்து பாவிகளுக்குப் பதிலாக அனுபவிக்க ழும் பாடுகளையும் அவைகளின் பிரயோசனத் தையுங் காண்பிக்கிற மேன்மையான தீர்க்க தரிசனம்.

எங்களாற் கேள்விப்பட்டதை விசுவா ? சித்தவரை? யெகோவாவுடைய புயம் ஆ ருக்கு வெளிப்பட்டது? — உணரையைப் போலேயும் வரண்ட பூமியிலிருந்து துளிர்க்கிற வேரைப்போலேயும் அவனு க்கு முன்பாக எழும்புகிறார். அவருக்கு ரூபமில்லை. மகத்துவமுமில்லை, நாம் அவரைப் பார்த்தபோது நாம் அவரை இ ச்சிக்கத்தக்க ரூபு அவருக்கில்லாதிருந்த து. — அவர் அசட்டைபண்ணப்பட்டவ

ரும் மனுஷீரில் ஜினமானவரும்வேதனை
களுள்ளவரும் பலவீனத்தை அறிந்தவ
ருமாயிருந்தார். அவரை விட்டு முகங்க
ளை மறைத்துக்கொள்ளலாயிற்று. அவர்
அசட்டைபண்ணப்பட்டிருந்தார், அவ
ரை எண்ணுதேபோனோம்.

- 4 மெய்யாகவே நம்முடைய பலவீன
ங்களை அவரொழித்துக்கொண்டு, நம்மு
டைய நேரவுகளைச் சுமந்தார். நாமோ
வெனில் அவர் தேவனால் அடிபட்டு ஒ
டுங்குண்டவராய் வாதிக்கப்பட்டாரென்
5 றெண்ணினோம்.— ஆனாலும் அவர் நம்
முடைய மீறுதல்களின் நிமித்தியங் காய
பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்
நிமித்தியம் நொருக்கப்பட்டார். நமக்
குச் சமாதானத்தை யுண்டுபண்ணும் ஆ
க்கினை அவர்மேலிறங்கிற்று. அவருடை
6 ய தழும்புகளாற் குணமாகினோம்.—நா
ம் எல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்
பித்திரிந்து அவரவர் தன் தன் வழியை
நேரக்கிப் போனோம். யெகோவாவோ
வென்றால் நம்மெல்லாருடைய அக்கிர
மத்தை அவர்மேல் விழப்பண்ணினார்.

உாசஉ ஏசாடாலின் தீர்க்கதரிசனம்.

—கடன் கேட்கப்பட்டபோது, அவரோ 7
ஒடுக்கப்பட்டார், ஆளுநர் தம்முடைய
வாயை அவர் திறந்ததில்லை, அவரொரு
ஆட்டுக்குட்டியைப்போல அடிக்கப்பட
க்கொண்டுபோகப்பட்டித் தன்னை மயிர்
க் கத்திரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்த
மந்திருக்கிற ஆட்டைப்போலே தம்மு
டைய வாயைத் திறவாதிருந்தார். - அவர் 8
ஒடுக்கத்திலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்
தெடுக்கப்பட்டார், அவருடைய ஆயிசை
யெண்ணுபவனார்! ஏனென்ற சீவனுள்
ளொருடைய தேசத்திலிருந்து வெட்
டிப்போடப்பட்டார், ஏன் சனத்தினுடைய
மீறுதலினாலே அவருக்கு அந்த வாதை
புண்டையிற்று. - ஆகாதவர்களோடே அவ 9
ருடைய பிரேதக் குழியை நியமித்தார்கள்,
ஆளுநர் ஐசுவரியவானோடே தம்மு
டைய மாணத்தில் இருந்தார். ஏனென்றால்
அவர் கொடுமை செய்ததில்லை அவர்
வாயிலே வஞ்சனையிருந்ததுமில்லை.

யெகேவாவோ அவரை நொருக்கவி 10
ருப்பமாயிருந்து அவரைப் பலட்சயமா
கினார், அவருடைய ஆத்துமர் தன்னை

க்குற்றம்போக்கும் பவியாக ஒப்புக்கொ
டுத்தபின் அவர் வித்தைக் கண்டு நீடிய
நாளாயிருப்பார் யெகோவாவுக்கு விருப்
பமானது அவர் கையால் வாய்க்கும்.—

- 11 தமதாத்தும வருத்தத்தின் பலனை அவர்
கண்டு திருத்தியாவார். நம்முடைய உட
ழியக்காரனாகிய நீதிபார் அநேகரைத் த
மதறிவினாலே நீதிமரண்களாக்குவார், ஏ
னெனில் அவர்களுடைய அக்கிரமங்களை
- 12 அவர் சுமந்துகொள்ளுகிறார்.—ஆனபடி
யினாலே அவர் தம்முடைய ஆத்துமத்தை
மரணத்திலூற்றிப் பாதகரில் ஒருத்த
ராக எண்ணப்பட்டு அநேகரானவர்களி
ல் பாவத்தைத் தாமே சுமந்து, பாதகரு
க்காக வேண்டிக்கொண்டதுக்கீடாக அ
நேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்
போம். பலவாண்களை அவர் தமக்குக்
கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்ளுவார்.

குச. அதிகாரம்.

புதுவேற்பாட்டுச் சபையின் விஸ்தாரமான பெருகுதல்.

பிள்ளைப்பெருத மலடியே கம்பீரித் 1
 துப்பாடு, கருப்பவேதனைப்படாதவளே
 கம்பீரமாய் முழங்கிச் சந்தோஷத்தமி
 டு. ஏனெனில் வாழ்க்கைப்பட்டவளுடைய
 பிள்ளைகளைப்பார்க்கிலும், அவாந்தர
 மானவளுடைய பிள்ளைகள் அதிகமென்
 று யெகோவாச்சொல்லுகிறார்.—உன் கூ 2
 டாரத்தின் இடத்தை விசாலமாக்கு உன்
 வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டு
 ம், தடைசெய்யாதே, உன் கயிறுகளை நீள
 மாக்கி, உன் கூச்சுகளை உறுதிப்படுத்தி.
 —ஏனெனில் வலதிடதுபுறமாகவும் இட 3
 ங்கொண்டு பெருகுவாய், உன் வித்தான
 வர்கள் சாதிகளைச் சுதந்தரித்துக்கொண்
 டு பாழாய்க்கிடந்த பட்டினங்களைக் குடி
 யேற்றுவிப்பார்கள்.—பயப்படாதே, ஏ 4
 னெனில் நீ வெட்கிப்போவதில்லை, நாண
 தே, ஏனெனில் நீ இலட்சை அடைவதில்
 லை. உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ

- மறந்து உன் விதவையிருப்பில். நிந்தை
 5 யை இனி நினைபாதிருப்பாய்.—ஏனெனினி
 ல் உன்னை உண்டாக்கின சேனைகளுடை
 ய பெகோவாடுவன்ற நாமமுள்ளவர் உ
 ண்பத்தாவுஞ் சருவ பூமியினுடைய தேவ
 .னென்னப்படப்போகிற இஸ்ராவேலின்
 பரிசுத்தர் உன் மீட்பருமாயிருக்கிறார்.—
 6 அதேதெனில் தள்ளிவிடப்பட்டவரும் ம
 னம் நொந்தவளுமான ஸ்திரியைப்போ
 லிருக்கிற உன்னை பெகோவா அழைத்
 தார். நீ பிறக்கணிக்கப்பட்டிருந்ததும்,
 இளவயதிஸ்திரியாயிருக்கிறாபென்று உன்
 7 தேவன் சொல்லுகிறார்.—கொஞ்ச நிமி
 ஷம் உன்னைக் கைவிட்டோம் ஆளுந்
 மகா உருக்கவிரக்கங்களால் உன்னைச்சே
 8 ர்ப்போம்.—கொஞ்சபோதான கோப
 த்தீயிலே நம்முடைய முகத்தை ஒரு நி
 மிஷம் உனக்கு மறைத்தோம் ஆளுந்
 நித்திய இருஊபயாய் உனக்கிரங்குவோம்
 என்று பெகோவாவாகிய உன் மீட்பர்
 9 சொல்லுகிறார்.—ஏனெனில் இது நமக்
 கு நோவாவின் சலங்களைப்போலிருக்கு
 ம், நோவாவின் சலங்கள் இனிப்பூமியின்

உாசக ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

மேற் புராவதில்லைபென்று நாம் ஆணையிட்டதுபோலே உன்மேல் நாங் கோபமாவதில்லைபென்றும், உன்னை நாம் உதம்புவதில்லைபென்றும் ஆணையிட்டோம். -
எனென்றிப் பருவதங்கள் விலகிக் குன்றுகள் 10
ள் சாயந்தாலும் நம்முடைய கிருபை உன்னைவிட்டு விலகாமலும் நமமுடைய சமாதானத்தின் உடம்படிக்கை சாயாமலுயிருக்குமென்று உன்மேல் மனதுருகுகிற பெகோவா சொல்லுகிறார்.

சிறுமைபானவளே புசல்களிலடிபட்டவளே, தேற்றாவற்றவளே இதோ நாம் உன் கல்லுகளை மினுக்காகவைத்து நீலக்கல்லுகளை உன் அஸ்திபாரமாக்கி, -
உன் பலகணிகளைப் பளிங்கும் உன் வாசல்களை மாணிக்கக்கல்லுகளும், உன் எல்களைபெல்லாம் உச்சிதமான கல்லுகளுமாக்குவோம். - உன் பிள்ளைகளெல்லாம் 13
பெகோவாவாலே போதினப்பட்டிருப்பார்கள் உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெருத்திருக்கும். - நீதியினாலே திடப்படுவாய், இடுக்கத்துக்கு நீங்கித் தூர 14
கு. எனென்றிப் பயப்படாதிருப்பாய்

௩௩. அதிகாரம். உராசா

- 15 கலங்கலுக்குத் தூரமாகு ஏனெனில் அ
து உன்னை அணுகுவதில்லை.—இதோ உ
ன்மேற் கூட்டங்கூடினால் அது நம்மா
லே கூடுகிற கூட்டமல்ல எவர்கள் உனக்
கு விரோதமாய்க் கூடுகிறார்களோ அவர்
16 கள் உன்னிமித்தியமாக விழுவார்கள்.—இ
தோ கரி நெருப்பைப்பூசித் தன் கிரியை
க்கான ஆபுதத்தை உண்டிபண்ணுகிறகொ
ல்லனையும் நாஞ் சிருட்டித்தோம்.
- 17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்ப
டும் ஆபுதமெல்லாம் வாயாதேபோம் உ
னக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்
பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்து
வாய் இது. பெகோவாவுடைய ஊழியக்
காரரின் சுதந்தரமும் நம்மாலுண்டான
அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்
று பெகோவா சொல்லுகிறார்.

௩௩. அதிகாரம்.

எல்லாச்சாதிக்கையும் மெசியாவின் இராச்சிய
த்துக்கு வரவழைக்குதல்.

1 ஓய்! தாகமாயிருக்கிற நீங்களெல்லாரும்

உாசஅ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ந் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள், பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, கொண்டு சாப்பிடுங்கள், நீங்கள் வந்து பணமன்றி விலையுமன்றித் திராட்சப்பழ இரசமும் பரலுங் கொள்ளுங்கள். — நீங்கள் அப்பமில்லாததிலே பணத்தையுக், திருத்தியாகாததிலே உங்கள் பிரயாசத்தையுஞ் செலவழிப்பானேன். நீங்கள் நமக்குச் செலுகொடுக்கவேகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள், அப்போது உங்கள் ஆத்துமங் கொழுப்பானதினால் மகிழ்ச்சியாயிருக்கும். — உங்கள் செலிபைச் சாய்த்து நம்மண்டைக்கு வாருங்கள், கேளுங்கள், அப்போது உங்கள் ஆத்துமம் பிழைக்கும், ஏனெனில் தாலீதின் நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாய் உடன்படிக்கைபண்ணுவோம். — இதோ அவரைச் சனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவுஞ் சனசதளங்களுக்குத் தலைவராகவும் அதிகாரியாகவுங்கொடுத்தோம். — இதோ நீ அறியாதிருந்தசாதியை வரவழைப்பாய், உன்னை அறியாதிருந்த சாதி உன் தேவருடைய

யெகோவாவின் நிமித்தியமும் இஸ்ரவே
லுடைய பரிசுத்தரின் நிமித்தியமும் உ
ன்னண்டைக்கு ஒடிவரும் ஏனெனில் உ
ன்னை மேன்மைப்படுத்தினார்.

6 யெகோவா கண்டுபிடிக்கையில் அவரை
த் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கையி

7 ல் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். - சூகா
தவன் தன் வழியையும் அக்கிரமக்கார
ன் தன் நினைவுகளையும் விட்டு யெகோவா
வண்டைக்கு மனந்திரும்பக்கடவான் அ
ப்போது அவன்மேல் மனதுருகுவார்,
நம்முடைய தேவனண்டைக்கே மனந்தி
ரும்பக்கடவான். ஏனெனில் அவர் மன்
னிக்கிறதற்குத் தயவுபெருத்திருக்கிறார்.

8 ஏனெனில் நம்முடைய நினைவுகள் உ
ங்கள் நினைவுகளல்ல உங்கள் வழிகள் நம்
முடைய வழிகளாமல்லவென்று யெகோ

9 வாச்சொல்லுகிறார். - ஏனென்றற் பூமி
யைப்பார்க்க வானங்கள் சப்படி உயர்ந்தி
ருக்கின்றதே, அப்படி உங்கள் வழிகளை
ப்பார்க்க நம்முடைய வழிகளும் உங்கள்
நினைவுகளைப்பார்க்க நம்முடைய நினைவு

10 களும் உயர்ந்திருக்கின்றன. - அதேனெ

உராமு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ன்றால் மாரியும் உறைந்தமழையும் வான
த்திலிருந்திறங்கி, அவ்விடத்துக்குத் திரு
ம்பாமல், பூமியையே நனைத்து, அதை
முனைகளிம்பவும் விளையவும்பண்ணி, வி
ரைக்கிறவனுக்கு விரையபுஞ் சூப்பிடுகி
றவனுக்கு ஆகாரத்தையும் எப்படிக்கொ
டுக்கின்றதோ,— அப்படி நம்முடைய 11
வாயிலிருந்து புறப்படும் வசனமுமிருக்
கும். அது வெறுமையாய் நம்மண்டை
க்குத்திரும்பாமல், அது நாம் விரும்புகி
றதைச் செய்து, நாம் அதை அனுப்பின
காரியமாகும்படியாக வாய்க்கும். —அ 12
தேவதெனில் நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புற
ப்பட்டுச் சமாதானமாய்க் கொண்டுபோ
கப்படுவீர்கள் பருவதங்களும் மேடுகளும்
உங்களுக்குமுன்பாகக் கம்பீரமாய்மு
ழங்கி வெளியின் மரக்கொல்லாங் கை
கொட்டும்.—முட்செடிக்குப் பதிலாக 13
த் தேவதாரி மா விருட்சம் முனைக்குப்
காஞ்சொறிக்குப் பதிலாக முறுதுச் செ
டியெழும்பும், அது யெகோவாவுக்குக்
கீர்த்தியாகவும் திரீமுலமாகாத நித்திய
உடயாளமாகவுமிருக்கும்.

௩௬. அதிகாரம்.

மெய்யான தேவத்திக்கு ஏவுமெய்தி.

- 1 யெகோவாச் சொல்லுகிறதாவது, நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்பவர்கள், ஏனெனில் நம்முடைய இரட்சிப்பு வரவும் நம்முடைய நீதிவெளிப்பாட்டிற்கும் சமீபித்திருக்கின்றது.—இப்படிச் செய்கிற மனுஷினும் இதைப்பற்றிக்கொண்டிருந்து ஒய்வநாளைப் பரிசுத்த குலைச்சலாக்காதபடிக்குக் காத்து ஒரு பொல்லாங்கையென்று செய்யாதபடிக்குத் தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுஷிபுத்திரனும் பாக்கியவான்.
- 3 யெகோவாவைச் சேர்ந்த அன்னிய புத்திரனும் யெகோவா என்னைத் தம்முடைய சனத்தை விட்டுப் பிரிக்கவேயிரித்துப்போடுவாரென்று சொல்லாமை. அண்ணகனும், இதோ நான்பட்டமரமென்று சொல்லாமை.—ஏனெனில் நம்முடைய ஒய்வநாட்களைக்காத்து நமக்கு இதமியமாயிருக்கிறதைத் தெரிந்துகொண்டு நம்முடைய உடன்படிக்கையைப் பிடித்தி

உறநுஉ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ருக்கிற அண்ணகர்களைக் குறித்து யெ
கோவாச் சொல்லுகிறதாவது.—நாங் கு 5
மாரரைப் பார்க்கிலும் குமாரத்தினைப்
பார்க்கிலும் அவர்களுக்கு நம்முடைய
லீட்டிலும் நம்முடைய மதில்களுக்குள்
ளும் நல்ல இடத்தையும் கீர்த்தியையும் க
ட்டினாயிடுவோம். அழிந்துபோகாதிருக்
கும் நித்தியகீர்த்தியை அப்படிக்கொத்த
வனுக்குக் கட்டினாயிடுவோம்.—பெகோ 6
வாவைச் சேலிக்கவும் யெகோவாவுடைய
நாமத்தைச்சிந்திக்கவும் அவருக்கு ஊ
ழியகாராயிருக்கவும் அவரைச்சேர்ந்து,
ஒய்வுநாளைப் பரிசுத்தகுலைச்சலாக்காதப
டிக்குக்காத்து நம்முடைய உடன்படிக்க
ையைப்பிடித்திருக்கிற அன்னிய புத்திர
ரனைவரையும்,—நாம்நமமுடைபரிசுத்தப 7
ருவதத்துக்குக் கொண்டு வந்து, அவர்க
ளை நம்முடைய செபலீட்டிலே மகிழப்
பண்ணுவோம். அவர்களுடைய சருவா
ங்கத் தனங்களும் அவர்களுடைய பவி
களும் நம்முடைய பரிபீடத்தின்மேல்
அங்கிகரிக்கப்பட்டிருக்கும். ஏனெனில்
ம்முடைய வீடு சகலசனசதளங்களுக்கு

மான செபத்தின் வீடுன்னப்படும்.—

8 இஸ்ரவேல் சனத்தில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிறபெகோவாவாகிய ஆண்டவர்' அதிலே சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் நாம் இன்னம் அத்தோடே சேர்ப்போமென்றார்.

பூமிக்கடுத்தசின்னையான போதகரைக்கண்டித்தது.

9 காட்டிலேயிருக்கிற சகல மிருகங்களே, சகல காட்டுமிருகங்களே, பட்சிப்ப

10 தற்கு வானங்கள்,—அதின் சாமக்காரரெல்லாரும் ஒன்றுமறியாத குருடர், அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமைபான நாய்கள், அவர்கள் தூக்கக்கலக்கமாகிப் பேசுச் செயனித்திருந்து, உ

11 றக்கத்தைச் சினேகிக்கிறவர்கள்.—அவர்கள் திருத்தியடைய அறிபாதவலுவாசையுள்ள நாய்களும் அவர்கள் உணரவறியாத மேய்ப்பருந்தானே. அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் வழியையும் அவரவர் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பெய்வையு நோக்கிக் கொண்டிருக்கிறார்கள்.—வானங்கள், மதுபானத்தைக்

உாருச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

கொண்டு வருவேன். லொட்டி குடிப்
போம் நாளை அதினம் இன்றையதினம்
போலவும் இன்னம் மகா அதிகமாகவும்
இருக்குமென்பார்கள்.

௫௭. அதிகாரம்.

கன கண்டிப்பும் மகா ஆததனுமான பிரசங்கம்.

நீதிமான் மடிந்துபோகிறான் ஆனால் 1
ம் ஒருத்தரும் அதை மனதிலே வைக்கி
றதில்லை, சன்மார்க்கர் எடுத்ததுக்கொள்ள
ப்படுகிறார்கள் ஆனால் நீங்கு வராதது
க்கு முன்னே நீதிமான் எடுத்ததுக்கொள்
ளப்படுகிறாணென்பதைச் சிந்திப்பாரில்
லை.- நேராய் நடந்தவர்கள் சமாதானத்து 2
க்குட்பிரவேசித்துத் தங்கள் படுக்கைக
ளில் இளைப்பாறுகிறார்கள்.- ஆனால் நா 3
ட்பார்க்கிறவளின் பிள்ளைகளே விப
சாரனுக்கும் வேசிக்கும் வித்தானவர்க
ளே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.--
ஆர்மேல் சிமானிக்கிறீர்கள் ஆர்மேல் வா 4
பை விலைதாரமாய்த் திறந்து, நாக்குவளவு
கிறீர்கள், நீங்கள் துரோகப் பிள்ளைகளுங்
கள்ளத்தன வித்தாருமல்லவோ? - நீங்கள் 5

பச்சைபான சகலமாத் தின் கீழும் விகிர
 கத் தேவர்களோடே மோக அக்கினியா
 ய் வெந்துபள்ளத்தாக்குகளிலே பிள்ளைக
 ளைக் கன்மலை வெடிப்புகளின் கீழ்க்கொ
 6 ண்றுபோடுகிறவர்களே, - பள்ளத்தாக்கு
 களிலுள்ள மெருகான சிலைகளிடத்தில் உ
 ண் பங்கிருக்கின்றது, அவைகள் அவை
 களே உன்னுடைய வீதம் அவைகளுக்கு
 நீ ஊற்றதையும் ஊற்றிக்காணிக்கையை
 யுஞ் செலுத்துகிராய், இவைகளின் மேற்
 7 பிரியப்படுவோமோ?—நீ மேட்டிமையு
 ம் உயரமுமான பருவதங்களின் மேல்
 உன் மஞ்சத்தை வைக்கிராய், அங்கேயும்
 8 பவியிட ஏறுகிராய்.-சதவுகளுக்கும் நிலை
 களுக்கும் பின்னாக உன் நினைப்படையா
 ளகண்ணை வைக்கிராய், ஏனெனில் நீ நம்
 மை விட்டு வேறேபேர்களுக்குத் திறப்
 பாக்கியேற, உன் மஞ்சத்தை அகலமாக்கி
 அவர்களோடே உடன்படிக்கையாகிராய்
 அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற
 எல்லாவிடத்திலும் அதைச் சிறேனிக்கிரா
 9 ய்.—நீ இராசாவுக்குக் காணிக்கையாக
 எண்ணெய்பைக் கொண்டுபோகிராய், உ

உள்ளுள் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ன் பரிமள தயிலங்களைத் திரளாக்கி, உன்
நாளுபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி,
உன்னைப் பாதாளமட்டுந் தாழ்த்துகிறாய். 10
ய்.—உன் மார்க்கத்தின் விஸ்தாரத்தினு
ழன்றூக்கிராய் அவை விரதாவென்று
நீ சொல்லுகிறதில்லை. உன் கைக்கான பி 11
ழைப்பைக் கண்டுபிடித்தாய். ஆகையால்
நீ வேசாரப்படுகிறதில்லை.—நீ ஆருக்கு ஐ
யமும் பயமுமாயிருக்கிராய், நீ புளுகு
கிராயே, நீ தம்மை நினையாமலும் உன்ம
னதலே வையாமலும் போகிராயே, நா
ம் செருகாலம்வரையாய் மவுனமாயிருந்
தோமல்லவோ. ஆகையால் நமக்குப் ப
யப்படாதே போகிராய்,—உனக்குதவா 12
கிருக்கும் உன் நீதியையும் உன் கிரியைக
ளையும் நாம் அறியப்படுத்துவோம்.

நீ கூப்பிடும்பொழுது, உன் கூட்டங்க 13
ள் உன்னைத் தப்புவிக்கட்டும், ஆளுவ
காற்று அவைகளை எல்லாம் பறக்கடித்து
மாய்க்கை அவைகளைக் கொண்டுபோம். ந
ம்மை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச்
சுதந்தரித்து நமது பரிசுத்த பருவத்தி
லே காணியாட்சிக்காரனாயிருப்பான்.—

- 14 உழியை யுயர்த்தி உயர்த்தி, அழைச்செவ்வைப்படுத்தி இடறல்களை நம்முடைய சனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடு
- 15 ங்களென்னப்படிம். - ஏனெனில் நித்திய வாசனையும் பரிசுத்தரென்று நாடமுள்ள வருமாகிய உயரமும் உன்னதமுமானவர் சொல்லுகிறதாவது, பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கவும், நருங்குண்டவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கவும் நாமே உன்னதத்திலும் பரிசுத்தஸ்தலத்திலும் நருங்குண்ட பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறோம். - ஏனென்றால் நான் சதாகாலமாய் வழக்காறிய தில்லை நாமென்றென்றைக்குங் கோபமாயிருப்பதாயில்லை. அதேதெனில் ஆவியும் நாம் உண்டிபண்ணின ஆத்துமங்களும் நம்முடைய முகத்துக்கு முன்பாக
- 17 த் தொய்ந்து போவதாயிருக்கும். - நாம் அவர்கள் பொருளாசையினுடைய அக்கிரத்தின் நிமித்தியங் கறிங்கோபமாகி, அவர்களை யடித்தோம் நாம் மறைந்துகிடங் கோபமாயிருந்தோம். ஆனால்நங்கள் மனம் போகிற போக்கிலே மா

௨௦௩௮ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

றுபாடாய் நடந்தார்கள்.-அவர்கள் வழி 18
களை நாம் பார்த்து அவர்களைக் குணமா
க்குவோம், அவர்களை நடத்தி அவர்களு
க்குத் திரும்ப ஆறுதல்களை அளிப்போ
ம் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்
குத்தானே.-சமாதானஞ் சமாதானமெ
ன்று தூரமாய் இருக்கிறவர்களுக்குங் ச 19
மீபமாய் இருக்கிறவர்களுக்குங் கூறும்
உதவிகளின் பலனைச் சிருஷ்டிக்கிறோம்,
அவர்களைக்குணமாக்குவோமென்று பெ
கோவாச் சொல்லுகிறார். — ஆகாதவர்க 20
ளோ கொந்தளிப்பான கடலைப்போலிரு
க்கிறார்கள், ஏனென்றால் அது அடர்ந்திரு
க்கக் கூடாமல் அதன் சலங்கள் சேற்றை
யும் அழுக்கையுங் கரையிலொதுக்குகின்
து.—ஆகாதவர்களுக்குச் சமாதானமில் 21
லையென்று என் தேவன் சொல்லுகிறார்.

௩௮. அதிகாரம்.

தேவனுக்குப் பிரியமான உபவாசத்துக்கும் ஒ
ய்வுகளின் ஆசரிப்புக்குமான புத்தி.

அடக்கிக்கொள்ளாமற் சத்தமாய்க் க
ப்பிடு நீ உன் சத்தத்தை எக்காளத்தைப்

- போல் உயர்த்தி, நம்முடைய சனத்துக் கவர்கள் மீறுதலையும் யாக்கோபின் வீட்டாருக்கு அவர்கள் பாவங்களையும் அறி
- 2 வி.—அவர்களே நீதியைச் செய்து வருகிறதும் தங்கள் தேவனுடைய நியாயத்தை விடாததுமான சாதியைப் போல் நம்மைத் தினந்தினம் தேடி நம்முடைய வழிகளை அறிய விரும்பி நாங்கள் உபவாசம்பண்ணக்கொள்ள நீர் அதைப் பாராமலும் நாங்கள் எங்கள் ஆத்தமங்களை ஒடுக்கக்கொள்ள நீர் அதை அறியாமலும் போகிறதே தென்று நம்மிடத்தில் நீதி நியாயத்தைக் கேட்டுத் தேவன் கிட்டிச்சேரவேணும் என்று விரும்புகிறார்கள்.
- 3 இதோ நீங்கள் உபவாசிக்கும் நாளிலே இச்சைக்கானத்தைக் கண்டுபிடித்து உங்கள் கடல்களை யெல்லாம் தண்டிக்கிறீர்கள். -
- 4 இதோ வழக்குக்கும் வாதுக்கும் ஆகாமியமான குட்டுதலுக்குமாக உபவாசிக்கிறீர்கள், நீங்கள் உங்கள் கூக்குரலை உயர்த்தி கேட்கப்பண்ணும்படியாய் இந்நாளில் உபவாசிக்குமாப்போலே உபவாசியாதி
- 5 ருப்பீர்களாக.—மனுஷன் ஒரு நாள் தன்

உரையி வசாயாவின் தீர்க்கதரிசனம்.

ஆத்தமத்தை ஒடுக்கிறதும் தன் தலைகைய
நானலைப் போல் மடக்கி இரட்டையுஞ்
சாம்பலியுங் கீழே போட்டுக்கொள்ளுகி
றதும் நான் தெரிந்துகொள்ளும் உபவா
சமாயிருக்குமோ அதைத்தான் உபவாச
மும் பெறோவாவுக்குப் பெருந்திய நச
னாமென்பாயோ?—நீ ஆகாமியத்தின் 6
ட்டுகளை அவிழ்த்து நுகத்தடியின் பிணை
யல்களை நிகழ்த்தி நெரிசலாயிருக்கிறவர்
களை விடுதலைபாக அனுப்பிச் சகல நுக
த்தடியையும் உடைத்துப்போட்டு,--ப 7
சியுள்ளவனுக்கு உன் அப்பத்தைப் பிட்டுக்
கொடுத்துத் தூத்துண்ட சிறுமை
பானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொ
ண்டி அம்மணமானவனைக் கண்டாடாளு
ல் அவனுக்கு வஸ்திரங்கொடுத்து, உன்
மாமிசமானவனுக்கு உன்னை ஒளிபாம
ல் இருந்தால் அதுவல்லோ நான் தெரிந்
துகொள்ளுகிற உபவாசம்.

அப்போது உன் வெளிச்சம் விடியத் 8
கால வெளுப்பைப்போல் ஏழுமீபி உன்
குணமாகுதல் சீக்கிரமாய்த் துளிர்ந்து
உன் நீதி உன் குணமாகுதல் சீக்கிரமாய்

- ந் துளிர்ந்து உன் நீதி உண்முன்னடக்கு
 ம் யெகோவாவுடைய மகிமை உன் பிற
 9 புறத்தைக் காக்கும்.— அப்போது கூப்
 பிடுவாய், யெகோவா மறுஉத்தரவு கொடு
 ப்பார், சத்தமிடுவாய் இதோ நரமிருக்கி
 றேமென்றுஞ் சொல்லுவார் நீ யுகத்த
 டியையும் விரல் நீட்டுதலையும் நிபந்த
 10 லையும் உன் நடுவினிருந்தகற்றி,—பசியு
 ள்ளவனண்டைக்கு உன் ஆத்துமத்தை
 ச் சாய்த்துச் சிறுமைப்பட்ட ஆத்துமத்
 தைத் திருத்தியாக்கினால் அப்போது உ
 ன் வெளிச்சம் இருளி லுதித்து உன் அந்
 தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.
- 11 —அப்போது யெகோவா உன்னை நித்த
 நடத்தி மகா வரட்சியான காலங்களில்
 உன் ஆத்துமத்தைத் திருத்தியாக்கி உ
 ன் எலும்புகளைப் புஷ்டியாக்குவார், நீ நீ
 ர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் பேர
 லேயுஞ் சலங்கள் வர்ஸூத நீரூற்றைப்
 12 போலேயுமிருப்பாய்.— சதாகாலமாய்
 ப்பாழாய்க்கிடந்த தலங்களை உன்னைத்
 தொட்டுக் கட்டுவார்கள், தலைமுறை தலை
 முறையாகவிருக்கும் அஸ்திபாரங்களைப்

உளகஉ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

போட்டெழுப்புவாய் திறப்பானதை அ
டைக்கிறவனென்றும் குடியிருக்கும்படி
யாகப் பாதைகளைத் திருத்துகிறவனென்
றும் நீ அழைக்கப்படுவாய்.

நீ நம்முடைய பரிசுத்த நாளிலே உ 13
னக்கு இச்சையானதைச் செய்யாதபடி
க்கு உன் காலை ஓய்வுநாளாக்கு இடைஞ்ச
லாய் விலக்கி ஓய்வுநாளை மனமகிழ்ச்சியெ
ன்றும் யெகோவாவுடைய பரிசுத்தநா
ளை உகிமையுள்ள நாளென்றஞ் சொல்லி
உன் வழிகளின்படி செய்யாமலும் உன.
க்கிச்சையானதைக் கண்டு பிடியாமலும்
உன் பேச்சைப் பேசாமலும் அதை மகி
மையாக எண்ணியானால், - அப்போது 14
டெகோவாவின் பேரிலே மனமகிழ்ச்சி
யாயிருப்பாய், நாம் பூமியினுடைய உயர
ங்களின் மேல் உன்னை ஏறிப்போகவும்ப
ண்ணி உன் தகப்பனாகிய யாக்கோபுடை
ய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்
போம், ஏனெனில் யெகோவாவுடைய
வாய் அதைச் சொல்லிற்று.

ருக். அதிகாரம்.

பூதரைச் சுறுக்காய்க் கழந்துகொண்ட பிரசங்கமுந் தங்கள் பாவங்களை உணர்ந்து அறிக் கையடுகிறவர்களுக்குத் தேவனுண்டான இ ருபையுள்ளவாக்குத்தத்தமும்.

- 1 இதோ இரட்சிக்கக்கூடாத படிக்கு யெகோவாவுடைய கை குறுகிப்போன தில்லை. கேட்கக்கூடாதபடிக்கு அவரு
- 2 டைய செவி மந்தமானதில்லை — உங் கள் அக்கிரமங்களே உங்களுக்கும், உங்க ள் தேவனுக்குந் நடுவாகப் பிரிவினையுண் டாக்குகின்றது உங்களைக் களாதபடிக்கு உங்கள் பாவங்களே அவருடைய முகத்தை
- 3 உங்களுக்கு மறைக்கின்றது. - ஏனென்றா ல் உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும் கறைப்பட் டிருக்கின்றது உங்கள் உதடுகள் பொய்யை ப்பேசி உங்கள் நாவு நியாயக்கேட்டை
- 4 வசனிக்கின்றது - நீதிக்காகக்கூப்பிடுகிறவ னுமில்லை சத்தியத் துக்காகநியாயஞ்சொ ல்லுக்கறவனுமில்லை. மாய்கையை நம்பி அவத்தமானதைப்பேசுகிறார்கள் நீவினை

உள்ளுள் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

யைக் கருப்பந்தரித்து அக்கிரமத்தைப்
பெறுகிறார்கள். - கட்டுவிரியனின் முட்டை 5
களை அடைகாத்துச் சிலந்தியின் நெசவுக
ளை நெய்கிறார்கள், அவர்களுடைய முட்
டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான், அ
வைகள் நெரிக்கப்பட்டதேபாலை விரிய
ன் புறப்படும். - அவர்கள் நெசவுகள் உடு 6
ப்புக்கானதல்லத் தங்கள் கிரியைகளாலே
தங்களை மூடமாட்டார்கள், அவர்கள் கிரி
யைகள் அக்கிரமக் கிரியைகளாயின. கொ
டுமையின் செய்கை அவர்கள் கைகளிலிரு
க்கின்றது. - அவர்கள் கால்கள் பொல்லா 7
ப்புக்கோடிக் குற்றமில்லாத இரத்தத்தை
ச் சிந்தத் தீவரிக்கின்றன, அவர்கள் நினைவு
கள் அக்கிரம நினைவுகளாயின பாழ்க்கடி
ப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கி
ன்றன. - சமாதானத்தின் வழியையறிபா 8
ர்கள் அவர்கள் நடைகளில் நியாயமில்லை
தங்கள் பாதைகளைத் தங்களுக்குக் கோ
ணலாக்கினார்கள். அவைகளில் நடக்கிற
ஒருத்தனுஞ் சமாதானத்தையறியான்.

ஆண்படியால் நியாயம் எங்களுக்குத் 9
ரமாயிருக்கின்றது நீதி

தொடர்ந்துபிடிபாது வெளிச்சத்துக்கு
க்காத்திருந்தோம், ஆனாலும் இதோ இ
ருள் பிரகாசத்துக்குக் காத்திருந்தோம்,
ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.

10 — நாங்கள் குருடரைப்போலே சுவரை
ப்பிடித்துக் கண்ணில்லாதவர்களைப்போ
லே தடவுகிறோம். இரவிருளில் இடறு
கிறுப்போலே மத்தியானத்திலே இடறு
கிறோம், செத்தவர்களைப்போலே பாழ்

11 த்தலங்களில் இருக்கிறோம். — நாங்களனை
வருங்காடிகளைப்போலே உறமிப்புளுக்
களைப்போலே கூவிக் கொண்டேயிருக்கி
றோம். நியாயத்துக்குக்காத்திருந்தோம்.
அதைக்காணும், இரட்சிப்புக்குக் காத்
திருந்தோம் அது எங்களுக்குத் தூரமா

12 யிற்று. — ஏனெனில் எங்கள் மீறுதல்கள் உ
மக்கு முன்பாசமிகுதியாயிருந்து எங்கள்
பாவங்கள் எங்களுக்கு விரோதமாக உத்த
ரவுசொல்லுகின்றன ஏனெனில் எங்கள் மீ
றுதல்கள் எங்களுடனேயிருக்கின்றன எ
ங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.

13 — யெகோவாவுக்கு விரோதமாய்த் து
ரோகம்பண்ணுகிறதும் புளுகுகிறதும் எ

உள்கூர் ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்குகிறதும்
ஒடுக்குதலாகவுங் கலகமாகவும் பேசுகிற
துங் கள்ளவார்த்தைகளைக் கருப்பந்தரித்
து இருதயத்திலிருந்து புறப்படப்பண்
ணுகிறதுமுண்டே.-நியாயம் பின்னிட்டு 14
அகன்றது. நீதி தூரமாகநிற்கிறது ஏனென
னிற் சத்தியம் வீதியிலே இடறி நிதானம்
வந்து சேரமாட்டாதேபோகின்றது.-
சத்தியந்தள்ளுபடியாயிற்று பொல்லாங் 15
கைவிட்டுவிலகுகிறவன் சூறையாகிறான்.
இதை யெவோவா பார்த்து நியாயமில்
லை என்று விதனப்பார்வைபாசி,

ஒருத்தருமில்லையென்று கண்டு விண் 16
ணப்பம்பண்ணுகிறவனில்லைபயன்று ஆ
ச்சரியப்படுகிறார். ஆனதுகொண்டு அவ
ருடைய புயமே அவருக்கிரட்சிப்பாகிஅ
வருடைய நீதியே அவரைத்தாங்கும்.—
அவர் நீதியை மார்க்கவசமாகவணிந்து 17
ஓரட்சிப்பின் தலைச்சோட்டைத் தமது
சிரசில்வைத்து நீதிசரிக்கட்டுதலின் வஸ்து
ரங்களை உடுப்பாக உடுத்தி எரிச்சலைச்
சால்வைப்பாகப் போர்த்துக்கொள்ளுகிற
ார்.—கிரியைகளுக்கெப்படித்தகுமோ, அ 18

- ப்படியே அவர் தம்முடைய சத்துருக்க
 ளுக்கு உக்கிரத்தைச் சரிக்கட்டித் தம்மு
 டைய பகைஞருக்குத்தக்கதையுந் தீவுக
 19 ளுக்குத்தக்கதையுந் சரிக்கட்டுவார்.—அ
 ப்போது அஸ்தமிக்குந் திசை துவக்கி
 யெகோவாவின் நாமத்துக்குந் சூரியனு
 திக்குந்திசை துவக்கி அவருடைய மகிமை
 க்கும் பயப்படுவார்கள். வெள்ளப்பிரள
 யமாய்ச் சத்துருவரும்போது யெகோ
 வாயுடைய ஆவி அவனுக்குவிரோதமாக
 க் கொடியை யேற்றுவார்.
- 20 சீயோனுக்கும் யாக்கோப்பிலே தங்
 கள் மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்
 கும் மீட்கிறவர் வருவாரென்று யெகோ
 வா சொல்லுகிறார்.—உம்முடையமேலி
 21 றுக்கிற நம்முடைய ஆவியும் நாம் உம
 னுவாயிலே வைத்த நமமுடைய வார்த்த
 தைகளும் இதுமுதலாய் என்றென்றைக்
 கும் உமது வாயையும் உமது வித்தின்
 வாயையும் உமது வித்தினுடைய வித்தி
 ன் வாயையும் விட்டுப்பிரிவதில்லையென்
 னு யெகோவா சொல்லுகிறார். இது ந
 மக்கு அவர்களோடிருக்கும் நம்முடைய—

உராகு அ சாயாலின் தீர்க்கதரிசனம்.

ய உடன்படிக்கையென்று பெகோவா சொல்லுகிறார்.

சுய. அதிகாரம்.

ஆதரனிலும் புறச்சாதிகளிலும் விசுவாசிகளா கப்பேசகிறவர்களின் மகிமையுள்ளதீர்.

நீ எழுப்பி வெளிச்சமாக ஏனெனில் 1
உன் வெளிச்சம் வருகின்றது பெகோவா
வுடைய மகிமை உன்மேலே உதிக்கின்ற
து.—ஏனெனில் இதே இரூள் பூயியை 2
யும் அந்தகராஞ் சனசதளங்களையும் மூ
டும் ஆனாலும் உன்மேலே பெகோவா உ
திக்கிறார் உன்மேலே அருடைய மகி
மைகாணப்படும்.— உன் வெளிச்சத்த 3
ண்டைக்குச் சாதிகளும் உனக்குதிக்கிற
ஒளியண்டைக்கு இராசாக்களும் நடந்து
வருவார்கள்.—சுற்றிலும் உன் கண்களை 4
யெறெறித்துப்பார் இவர்களெல்லாரும்
உட்டப்பட்டுவருகிறார்கள் உன் குமாரர்
தாரத்திலிருந்துவந்து, உன் குமாரத்திச
ள் உன்பக்கத்திலே வளர்க்கப்படுவார் 5
ர்.—அப்போது நீ அதைக்கண்டு ஒழுவ

ருவாய் உன்னிருதயம் அதிசயப்பட்டுவிரி
 வாகும் ஏனெனிற்கடற்சையின் திரளா
 ண சும்பு உன் வசமாகத்திரும்பிச் சாதி
 களின் பலத்தனே உன்னண்டைக்குவ
 6 ரும்.—ஒட்டகங்களின் ஏராளமும் மீதி
 யான் ஏப்பாத்தேசங்களின் வேகமான ஒ
 ட்டைகளும் உன்னை மூறும். சேபாவிவி
 ருந்து அனைவரும் வந்து பொன்னையுந்
 துபவருக்கத்தையுங்கொண்டு வந்து யெ
 கோவாவின் துதிகளைச் சுவிசேஷமாய்ச்
 7 சொல்லுவார்கள்.—கேதாரின் ஆடுகளை
 ல்லாம் உன்னைச் சேர்ந்துகொண்டு ரெப்
 போத்தின் கடாக்கள் உன்னைச்சேவித்து
 விருப்பமாக நமது பவிபீடத்தின்மே
 லேறும் நம்முடைய மகிமையின்வீட்டை
 8 மகிமைபாக்குவோம். — மேகங்களைப்
 போலவுந் தங்கள் பலகணித்துவாரங்களு
 க்குத் தீவரிக்கிற புறாக்களைப்போலவும்
 9 பறந்துவருகிற இவர்களார்?—ஏனெனில்
 தீவுகள் நமக்குக்காத்திருக்கும் அவர் உ
 ன்னை மகிமைப்படுத்திவரென்ற உன் பி
 ள்ளைகளையும் அவர்களோடேகூட அவர்
 கள்பொன்னையும் அவர்கள் வெள்ளியை

உளையே ஏசாடாவின் தீர்க்கதரிசனம்.

பும் உன் தேவனாகிய பெகோவாவின் நா
மத்துக்கென்றும் இஸ்ரவேலுடைய பரி
சுத்தருக்கென்றும் தூரத்திலிருந்து கொ
ண்பிவர முதலே தர்சீசின் கப்பல்களும் ந
மக்குக் காத்திருக்கும் — அன்னியரின் பு 10
த்திரர் உன் மதல்களைக்கட்டி அவர்களு
டைய இராசாக்கள் உன்னைச் சேவிப்பா
ர்கள் ஏனெனில் நம்முடைய கடுங்கோப
த்தில் உன்னை அடித்தோம் ஆனாலும் நம்
முடைய கிருபையினாலுனக்கிரங்குகிடு
ம். — உன்னண்டைக்குச் சாதுகளின் பல 11
த்தசேனையைக் கொண்பிவரும்படிக்கும்
அவர்களுடைய இராசாக்கள் அழைத்துவ
ரப்படும்படிக்கும் உன் வாசல்கள் இரா
வும்பகலும் பூட்டப்படாமல் நித்தந்திற
ந்திருக்கும். — ஏனெனில் உன்னைச் சே 12
வியாத சாதியும் இராச்சியமும் அழியு
யும், அப்படிக்கொத்தசாதிகள் பாழாக
வே பாழாகும். — நம்முடைய பரிசுத்த 13
ஸ்தலத்தின் தானத்தைச் சிங்காரிக்கும்ப
டிக்கு, லீபனோனின் மகிமையையுந் தே
வதாரிவிருட்சங்களும், பிசின்மரங்களும்
புன்னைமரங்களுங்கூட உன்னண்டைக்கு

வரும். அப்படி நம்முடைய பாதங்களின் தானத்தை மகிமைப்படுத்துவோம்.

- 14 — உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் உன்னண்டைக்குக் குனிந்துவந்து உன்னை அசட்டைபண்ணியாவரும் உன் உள்ளங்கால்களருகே பணிந்து உன்னை பெகோவாவுடைய பட்டணமென்றும் இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன்
- 15 என்றும் அழைப்பார்கள்.— நீ நெகிழ்ப்பட்டதும் பகைக்கப்பட்டதும், ஒருநாள் கடந்து நடவாதுக்குப்பதிலாக உன்னை நித்திய முக்கியமாகவுந், தலைமுறை தலைமுறையாகவிருக்கும் மகிழ்ச்சி
- 16 யாகவும் வைப்போம். — நீ சாதிகளின் பாலையும் உண்டு இராசாக்களின் முலைப்பாலையும் முண்டு பெகோவாவும் யாக்கோபிலே வல்லவருமாகிய நாம் உன் இரட்சகரும் உன் மீட்பருமாய் இருக்கிறதை அறிந்துகொள்ளுவாய்.— நாம் வெண்கலத்துக்குப்பதிலாகப் பொன்னவரப்பண்ணி இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும் மரங்களுக்குப்பதிலாக வெண்கலத்தையுந் கல்லுக்குப்பதிலாக இரும்பையும் வ

உளவு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ரப்பண்ணி உன் கண்காணிகளைச் சமா
தானமும் உன் தண்டற்காரரை நீதியுமு
ள்ளவர்களாக்குவோம்.—இனிக்கொடுமை 18
உன் தேசத்திலும் அழிப்பும் நொருக்கு
தலும் உன் எல்லைகளிலுங் கேட்கப்படா
து, உன் மதில்களை இரட்சிப்பும் உன்வா
சல்களைத் துதியுமென்றழைப்பாய்.—இ 19
னிச் சூரியன் உனக்குப்பகவிலே வெளி
ச்சமாயிராமலுஞ், சந்திரன் தன் வெளிச்
சத்தால் உனக்குப் பிரகாசியாமலும்,
யெகோவாவே உனக்கு நித்தியவெளிச்
சமும், உன் தேவனே உன்னுடைய
அலங்காரமுமாய் இருப்பார். —உன் கு 20
ரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன்
சந்திரன் மறைவதுமில்லை. ஏனெனி
ல் யெகோவா உனக்கு நித்திய வெளிச்
ச்சமாயிருப்பார். உன் தூக்க நாட்கள்
முடிந்திருக்கும்.—உன் சனம் எல்லாம் 21
நீதிமாண்களும், ஏன்றைக்கும் பூமியின்
சுதந்தரக் குடிகளும் நாம் நட்களைகளு
ம், நாம் மகிமைப்பரிம்படிக்கு, நம்மு
டைய கரங்களின் கிரியையுமாயிருப்பார்
கள்.—சின்னவன் ஆயிரமுஞ் சிறியவன் 22

கூக. அதிகாரம். லாசக

பலத்தசாதியுமாவான். யெகோவாவாகிய
ய நாம் அதை அதின் காலத்திலே தீவர
மாக நடப்பிப்போம்.

கூக. அதிகாரம்.

மேசியாவிலே சபைக்குண்டாகும் பாக்கி
செயமான சீரும் மகிழ்ச்சியும்.

- 1 யெகோவாவாகிய தேவனுடைய ஆவி
யென்மேலிருக்கிறார். ஏனென்றிற் சிறு
மைபரணவர்களுக்குச் சுவீசேஷத்தை அ
றிவிக்க யெகோவா என்னை அபிஷேகம்
பண்ணினார். இருதயந் தருங்குண்டவர்
களைக் காயங்கட்டவுஞ் சிறைப்பட்டவர்
களுக்கு விடுதலையுங் கட்டுண்டவர்க
ளுக்குக் காவல் நீங்குதலையுங் கூறவும்,--
- 2 யெகோவாவுடைய பிரியத்தின் வருஷத்
தையும், நம்முடைய தேவன் நீதியைச் ச
ரிக்கட்டும் நாளை யுங் கூறவுந், துயரப்பட்
ட அனைவரையுந் தேற்றரவுபண்ணவுஞ்,
சீயேனிலே துயரப்பட்டவர்களைச் சீர்
ப்படுத்தவும் அவர் என்னை அனுப்பினார்.
- 3 —அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதி
லாகச் சிங்காரத்தையுந் துயரத்துக்கு'

உாஸச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பதிலாகச் சந்தோஷத்தின் எண்ணெய்
பையும் ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத்
துதியனுடைபையுங் கொடுப்பதற்கும்
அவர்கள் யெகோவாத் தம்முடைய மகி
மைக்கென்று நாட்டின நீதியின் விருட்
சங்கொன்னப்படுவதற்குமாகத்தானே.

அவர்கள் சதாகாலமாய்ப் பாழாய்க் 4
கிடந்தவைகளைக் கட்டி, முந்தி நிரீமூல
மானவைகளை எடுப்பித்துத் தலைமுறை த
லைமுறையாய் இடிந்து கிடந்த பாழான
பட்டணங்களைப் புத்தாய்க் கட்டுவார்கள
ள்.—மறு சாதியார் நின்றுகொண்டு உங் 5
கள் மந்தைகளை மேய்த்து அன்னியபுத்
திரர் உங்கள் பண்ணையாட்களும் உங்க
ள் திராட்சத் தோட்டக்காரருமாயிருப்
பார்கள்.—நீங்களோ யெகோவாவின் ஆ 6
சாரியரென்றஊழ்க்கப்படுவீர்கள். உங்க
ளை நமது தேவனுடைய ஊழியக்கார
னென்பார்கள். நீங்கள் சாதிகளின் ஆஸ்தி
யைப் புசித்து அவர்கள் மகிமையாலே
மேன்மை பாராட்டுவீர்கள்.

உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இ 7
ரண்டத்தினையாய் வரும் இலச்சைக்குப்

- பதிலாகத் தங்கள் வீதத்திலே கம்பீரிப்
 பார்கள், அதின் நிமித்தியந் தங்கள் தேச
 த்தில் இரட்டிப்பாகச் சுதந்தரிப்பார்கள்
 நித்திய மகிழ்ச்சி அவர்களுக்குண்டாம்.
- 8 ஏனெனில் யெகோவாவாகிய நாம் நி.
 யாயத்தைச் சிநேகித்துத் தகனப்பவிய
 லே கொள்ளையைப் பகைக்கிறவர் நாம்.
 அவர்கள் கிரியையை யுண்மையாக்கி அவ.
 ர்களோடே நித்திய உடன்படிக்கையை
- 9 ப்பண்ணுவோம். — அவர்கள் வித்துச்
 சாதிகளிலும் அவர்கள் சந்தானங்கள் ச
 னசதளங்களில் நடுவிலும் அறியப்பட்டி.
 ருக்கும். அவர்களைப்பார்க்கிற யாவரும்
 அவர்களை யெகோவா ஆசீர்வதித்தவித்
- 10 தென்று அறிந்துகொள்ளுவார்கள். — யெ
 கோவாவுக்குட் பூரிப்பாய் மகிழுகிறேன்.
 என் தேவனுக்குள் என் ஆத்துமங் களி
 கூர்ந்திருக்கின்றது. ஏனெனில் மண
 வானன் ஆசாரியனடவாய்ச் சிங்காரித்து
 க்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி தன்
 ஆபரணங்களால் அலங்கரித்துக்கொள்ளு
 கிறதற்கும் ஒப்பாக அவர் இரட்சிப்பின்
 வஸ்திரங்களை எணக்கு உடுத்தி, நீதியின்

கூடாது ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

சால்வையை எனக்குத் தரித்தார்.—ஏ 11
எனினும் பூமி தன் முனைகளைப் புறப்பட
ப்பண்ணுமாட்போலேயுந், தோட்டந் த
ன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைப்
பிக்குமாட்போலே யெகோவாவாகிய ஆ
ண்டவர் எல்லாச்சாதிசன்களுக்கு முன்பாக
நீதியையுந் துதியையும் முளைக்கப்பண்
னுவார்.

கூஉ. அதிகாரம்.

கிறிஸ்தவனுடைய சபையின் பாக்கியமும் ப்
ரபவியமும்.

யேயோனின் நிமித்தியமும், யெருசலே 1
யின் நிமித்தியமும், நாம் மவுனப்படாம
லும் அதின் நீதி பிரகாசத்தைப்போலும்
அதின் இரட்சிப்பு எரிசிற தீவட்டியைப்
போலும் வெளிப்படுமட்டாக அமராம
லுமிருப்போம்.—சாதிகள் உன் நீதியை 2
புஞ், சகல இராசாக்கள் உன் மகிமையை
புந் காண்பார்கள் யெகோவாவிடும் புது
நாமமாய் அழைக்கப்படுவாய்.—நீ யெ 3
கோவாவுடைய கையில் அலங்காரமான
கிரீடமும் உன் தேவனுடைய கரத்தில்து

- 4 ராசமுடியுமாயிருப்பாய்.—நீ இனி நெகிழ்ப்பட்டவனென்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழானதென்னப்படாமலும், இனி நாம் பிரியம் வைத்தவரென்றும், உன் தேசம் வாழ்க்கைப்பட்டதென்றும் அழைக்கப்படுவதுண்டு, ஏனெனினில் பெகோவா உன்மேற் பிரியம்வைக்கிரார். உன் தேசம் வாழ்க்கைப்படும்.—
- 5 ஏனெனினில் வாலிபன் கன்னியாஸ்திரியை விவாகம்பண்ணுகிறதுபோல, உன் குமாரர் உன்னை விவாகம்பண்ணுவார்கள், மணவாளன் மணவாட்டியின்பேரில் மகிழ்ச்சியாயிருக்கிறதுபோல, உன் தேவன் உன்பேரிலே மகிழ்ச்சியாயிருப்பார்.—
- 6 பெருசலேமே, உன் மதில்களின்மேற்பகல் முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத சாமக்காரரைக் கட்டினையடுகிறோம் பெகோவாவைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, உங்களில்
- 7 அமரிக்கையில்லாதிருப்பதாக. — அவர் ஏருசலேமைத் திடப்படுத்திப் பூமியிலே புகழ்ச்சியாகவைக்குமட்டாக அவரை அமர்ந்திருக்கவொட்டாதிருங்கள்.

உராசு வசாயாவின் தீர்க்கதரிசனம்.

—இனி நாம் உன் சத்துருக்களுக்கு உ 8
ன் தானியத்தை ஆகாரமாகக்கொடோம்.
நீ பிரயாசப்பட்ட உன் கொடி முந்திரி
கைப்பழ இரசத்தை அன்னியபுத்திரர்கு
டிப்பதுமில்லையென்று யெகோவாத் த
மது வலது கரத்தில்பேரிலுந் தமது வ
ல்லமையினுடைய புயத்தின் பேரிலும்
ஆணையிட்டார்.—அதைச் சேர்ந்தவர்கள் 9
நானே அதைப் புசித்து யெகோவாவை
த் துதிப்பார்கள் அதைக் கூட்டி வைத்த
வர்கள்நானே அதை நமது பரிசுத்த ஸ்த
லத்தின் பிரகாசங்களிலே குடிப்பார்கள்.

வாசல்களாற் பிரவேசியுங்கள், பிரவே 10
சியுங்கள் சனத்துக்கு வழியைச் செவ்
வைப்படுத்துங்கள். பாதையை உபரமா
யுயர்த்துங்கள், அதைக் கற்பொறுக்கிச்
சனசதனங்களுக்குக்கொடியேற்றுங்கள்.

-இதோ உன் இரட்சிப்புருகின்றது இ 11
தோ அவருடைய பலன் அவரோடும் அ
வருடைய கூலி அவர்முன்பாகவும் வருகி
ன்றதென்று நீங்கள் சீயோன் குமரத்தி
க்குச்சொல்லுங்களென்பதை இதோ யெ
கோவா பூமியின் கடையாந்தாமட்டாக

12 க்கூறுகிறார்.—அவர்களைப் பரிசுத்தசன
மென்றும் பெனோவாவால் மீட்கப்பட்ட
டவர்களென்றும் அழைப்பாரீள். நீ
யோவெனில் தேடிக்கொள்ளப் பட்ட
தென்றும், நெகிழப்படாத பட்டணமெ
ன்றும் அழைக்கப்படுவாய்.

கூக. அதிகாரம்.

கிறிஸ்து தமது சபையின் சத்தருக்கள் ஆக்
கினப்பட்டு மிதிப்பது.

- 1 ஏதோமிலும் அதிலுள்ள பொஸ்ரூப
ட்டணத்திலும் இருந்து சாயந்தீரப்பட்ட
ட வஸ்திரங்களுடையவராகவும் மகத்து
வமாய் உடுத்தியிருக்கிறவராகவுந் தமது
மகா சத்துவத்திலே நடந்தேறுகிறவரா
கவும் வருகிற இவரார்? நீதியாய்ப் பேசி
- 2 இரட்சிக்கவல்லவராகிய நாந்தானே,—உ
ம்முடைய உடுப்புச் சிவப்பாகவும் உம்
முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிற
வன் வஸ்திரங்களடவாகவும் இருக்கிறதே
- 3 து?—நாம் ஒருத்தராய் ஆலையை மிதித்
தோம். சனசதளங்களில் ஒருத்தரும் ந
ம்மோடிருந்ததில்லை. நாம் நம்முடைய

உளாயு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

கோபத்திலே அவர்களை மிதித்து நம்மு
டைய உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்
போட்டோம். ஆனதுகொண்டு அவர்க
ள் இரத்தம் நமதுவஸ்திரங்களின் மேலே
தெறித்து நமது உடுப்பையெல்லாங் க
றைப்படுத்திக்கொண்டோம்.— ஏனெனி 4
ல் நீதியைச்சரிக்கட்டும் நாள் நம்முடைய
மனதிலிருந்தது. நம்முடையவர்களை
மீட்கும் வருஷம் வந்திருந்தது.— நாம் 5
பார்த்தோம் ஆனாலும் ஒத்தாசை செய்
கிறவனில்லை நாங்குகிறவனில்லை. உன்
ருச்சரியப்பட்டோம் ஆனதுகொண்டு
நமதுபுயமே நமக்கிரட்சிப்பாகி நம்மு
டைய உக்கிரமே நம்மைத்தாங்கிற்று.—
நாம் நமது கோபத்திலே சனசதளங்களை 6
மிதித்துப்போட்டு நம்முடைய உக்கிரத்
தில் அவர்களை வெறியாக்கி, அவர்கள் சார
த்தைத் தரையில் இறங்கப்பண்ணினோம்.
தள்ளுண்ட இஸரவேல் சாதியார் பண்ணப்போ
கிற விண்ணப்பம்.

யெகோவா எங்களுக்குச் செய்தருளி 7
ன தெல்லாத்துக்குந் தக்கதாகவும் அவர்
நம்முடைய இரக்கங்களின் படியேயும்

- தம்முடைய திரளான தயவுகளின்படி யெயும் இஸ்ரவேல் வீட்டாருக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும் யெகோவாவுடைய கிரிகைகளையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன்.—எனெனில் அவர்கள் நம்முடைய சனந்தானென்றும், அவர்கள் கபடுசெய்யாதிருக்கப்போகிற பிள்ளைகள் என்றுஞ்சொல்லி அவர்களுக்கிரட்சராராரார்.—அவர்களுடைய எல்லாநெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார். ஆனதுகொண்டு அவருடைய முகத்தின் தூதனவர் அவர்களை இரட்சித்தார், அவர் தமது அன்பின் நிமித்தியமுந் தமது பரதாபத்தின் நிமித்தியமும் அவர்களை மீட்டுப் பூருவநாட்களெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.
- 10 அவர்களோ கலகம்பண்ணி அவருடைய பரிசுத்த ஆலிக்கு நோக நடந்தார்கள். ஆகையால் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.—ஆகிலும் பூருவநாட்களையும், மோசேயையும், தம்மு

டையசனத்தையும் நினைவு கூர்ந்தாரே. ஆ
 னாலும் அவர்களையந் தமது மந்தையி
 ன் மெய்ப்பண்புஞ் சமுத்திரத்திலிருந்து
 ஏறப்பண்ணினவர் இப்போதெங்கே?—
 அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த 12
 ஆவியை இருக்கக் கட்டினாயிட்டு அவர்க
 ளை மோசேயின் வலதுபக்கத்திலுள்ள த
 மது மகிமையின் புபத்தினாலே நடத்தி
 த் தமக்கு நித்திய கீர்த்தியை உண்டாக்
 க அவர்களுக்குமுன்பாகத் தண்ணீர்தனை
 ப் பீளந்து,—ஒரு குதிரை வரைந்தாவெ 13
 னியின் நடக்கும்போல அவர்களை ஆழங்க
 ளில் இடமுதபடிக்கு நடக்கப்பண்ணின
 வரெங்கே?—பெகோவாவுடைய ஆவி அ 14
 வர்களைப் பள்ளத்தாக்கிலே போயறங்கு
 கிற மிருக சீவன்களைப்போல இளைப்பா
 றப்பண்ணினார். அப்படியே தேவரீர் ம
 கிமையுள்ள கீர்த்தியையுண்டாக்க உம்மு
 டைய சனத்தை நடத்தினீரே.

தேவரீர் பரமண்டலங்களிலிருந்து 15
 ண்டுணைக்கி உம்முடைய பரிசுத்தமும் உ
 மது மகிமையுமான வாசஸ்தலத்திலிரு
 ன்றுபாரும். உம்முடைய வயிராக்கியமும்

உம்முடைய வல்லமைகளுமெங்கே? உம்முடைய குடல்களின் இரையதலும், உம்முடைய மன்வருக்கமும் எனக்குமுன்பாகத் தன்னை அடக்கிக்கொள்ளுகிறது. -

16 தேவரீர் எங்கள் பிதாவாமே, ஏனெனில் ஆபிரகாம் எங்களை அறியான் இஸ்ரவேலுக்கும் நாங்கள் அறியப்பட்டவர்களும்ல்ல, பெகோவாவே தேவரீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருந்தானே, இது பூருவகாலமுதல் உம்முடைய நாமம்.

17 பெகோவாவே தேவரீர் எங்களை உமது வழிகளைத் தப்பிப்போகவிட்டீர் எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக்கடினப்படுத்தினானேன்? உம்முடைய உறுதியக்காரனின் நிமித்தியமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களின்

18 நீமித்தியமுந் திரும்பும். — உம்முடைய பரிசுத்தசனத்தைக் கொஞ்சங்குறைய சுதந்தரமாக வசப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்தஸ்தலத்தை மிதித்துப்போ

19 ட்டார்கள். — ஒருக்காலும் தேவரீர் ஆண்டி

உரா அச ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ள்ளாதவர்களைப்போலும், உமதுநாமம் விளக்காதவர்களைப்போலுமாகும்.

சுச. அதிகாரம்.

அப்பரமும் அவர்களுடைய வீண்னப்பம்.

ஆ! உமது நாமத்தைச் சத்துருக்களு¹ க்கு அறிப்பண்ணுவதற்குச் சாதிகள் உம்முடைய சன்னிதிக்கு முன் தத்தளிப்பதற்குமாக, — தேவரீர்² வாணங்களைக்கி² பூத்திறங்கி உருக்குகிற அக்கினி எரியுமா. போலேயும் அக்கினி தண்ணீரைப்பொங்கப்பண்ணுமா போலேயும் பருவதங்கள் உமக்கு முன்பாகக் கரைந்தால் தாவினா. — நாங்கள் வரப்பார்த்திராத பயக்³ கரமான காரியங்களைத் தேவரீர் செய்து இறங்குகிற போது உமக்கு முன்பாகப் பருவதங்கள் கரைந்தது போலேதானே. — தேவனே உமக்குக் கத்திருக்கிறவ⁴ ர்களுக்கு நீர் செய்பவைகளைத் தேவரீரையல்லாமல் லோகத்தோற்ற முதற்கொண்டு ஒருத்தருங் கேட்டதுமில்லைச் செவிமால் உணர்ந்ததுமில்லை அவைகளைக் க

- 5 ண்டதுமில்லை.— மகிழ்ச்சியாய் நீதியை
 ச் செய்கிறவர்களுக்கும் உம்முடையவழி
 களில் உம்மை நினைக்கிறவர்களுக்கும் சந்
 தித்தீர், நாங்களோ இதோ அவைகளுக்கு
 விரோதமாகச் சதாகாலமும் பாவஞ் செய்
 ய்தபடியினாலே தேவரீர் கடுங்கோபம
 டைந்தீர், இன்னந் தப்பியும் இருக்கிறோ
 6 ம்,— ஆனாலும் நாங்கள் அனைவரும் தீட்
 டானவனைப்போலிருக்கிறோம். எங்களு
 டைய நீதிகளெல்லாந் தீட்டானவஸ்திரத்
 தைப்போலும் இருக்கின்றது, நாங்கள் அ
 னைவரும் ஓலைகளைப் போல உதிருகிறோ
 ம் எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போ
 ல எங்களை அடித்துக்கொண்டுபோம், -
 7 உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவ
 னும் உம்மைப் பற்றிக்கொள்ளும்படி வி
 ழித்துக்கொள்ளுகிறவனுமில்லை, ஏனெ
 னினில் தேவரீர் உம்முடைய முகத்தை எ
 ன்களை விட்டு மறைத்து எங்களை எங்கள்
 அக்கிரமங்களின் நிமித்தியங்கரையப்ப
 8 ண்ணுகிறீர்.— இப்போதும் யெகோவா
 வே தேவரீர் எங்களுடைய பிதா. நாங்க
 ள் களிமண், தேவரீர் எங்களை உருவாக்

உள அக ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

சிறவர் நாங்கள் அனைவரும் உமது கரத்
தின் கிரியைதானே.

யெகோவாவே இத்தனையாய்க் கடுங்
கோபம் வைத்துக்கொண்டிராமலும் எ
ன்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்
கொள்ளாமலும் இருப்பீராச, இதோ
நாங்கள் அனைவரும் உம்முடைய சனமெ
ன்று பாருமே.— உமது பரிசுத்தபட்ட
ணர்கள் வனந்தரமாயிற்று, சீயோன் வ
னந்தரமாயிற்று. எருசலேம் பாழாய்க்
கிடக்கின்றது.—எங்கள் பிதாக்கள் உம்மை
த் துதித்த எங்களுடைய பரிசுத்தமும் எ
ங்கள் மகிமையுமான வீடு அக்கினிக்கிரை
யாகி இச்சிக்கப்படத்தக்க எங்களுடைய
தானங்கள் எல்லாம் பாழாயிற்று.—யெ
கோவாவே இவைகள் இப்படியிருந்தும்
அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமா
ய் இருந்து இத்தனையாய் எங்களைச் சிறு
மைப்படுத்துவீரோ?

கூரு. அதிகாரம்.

குணப்படாதவர்களின் சிற்பாக்கியத்தைபுல்குண
பட்டவர்களின் பாக்கியத்தைபுல்குண.

கமக்காக விசாரித்துக்கொள்கிறுந்தவ 1

ர்களால்த் தேடப்பட்டோம். நம்மை
 த் தேடாதிருந்தவர்களாற் கண்டுபிடிக்க
 ப்பட்டோம், நம்முடைய நாமம் விளங்
 காதிருந்த சாதியுடனே இதோ, இங்கே
 2 இருக்கிறோமென்கிறோம்.—நலமல்லாத
 வழியிலே தங்கள் நினைவுகளைப் பின்பற்
 றி நடக்கிற முரட்டாட்டமான சனத்த
 ண்கடக்கு நாள் முழுதும் நம்முடைய
 3 கைகளை நீட்டினோம். - நம்முடைய சன்
 னிதியிலே நித்தம் நமக்குக் கோபமுண்
 டாக்கித் தோப்புகளிலே பவியிட்டுச் செ
 4 ங்கல்களின்மேல் தூபங்காட்டி, -யிரேதக்
 குழிகளண்டையில் உளுக்கார்ந்து பாழ்
 த்தலங்களில் இராத்தங்கிப் பன்றி இறை
 ச்சியைத் தின்று தங்கள் பாத்திரங்களில்
 அருவருப்பான சீவங்களின் ஆணத்தை
 5 வைத்திருந்து, -நீ உன் மடியிலிரு என்ன
 ண்கடக்குச் சேராதே, உண்ணப்பார்க்கி
 லும் பரிசுத்தராய் இருக்கிறேனென்கிற
 சனத்தண்டைக்குத்தானே இவர்கள் நம்
 முடைய கோபத்திலே புகையும் நானெ
 ல்லாம் வரிசிற அக்கினியுமாயிருப்பார்க
 6 ள்.—இதோ அது நமக்கு முன்பாக எ

உராஅஅ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

தியிருக்கிறது நாம் மவுனமாயிராமற் சரி
க்குச்சரிசட்டுவோம், அவர்கள் மடியிலே
சரிக்கட்டுவோம்.— உங்கள் அக்கிரமங்க 7
னாக்கும் மலைகளில் தூபங்காட்டி, மே
டைகளில் நம்மை நிந்தித்த உங்கள் பிதா
க்களுடைய அக்கிரமங்களுக்குக் கூடத்
தானே, நாம் அவர்கள் முந்தினசெய்கையி
ன்பலனை அவர்கள் மடியிலே அளப்போ
மென்று யெகோவாச் சொல்லுகிறார்.

யெகோவாச் சொல்லுகிறதாவது ஒரு தீ 8
ராட்சகக் குலையில் இரசங் காணப்படும்.
போது அதை அழியாதே, ஏனெனில்
அதிலே ஆசீர்வாதமுண்டென்று சொல்
லப்படுகிறபடி, நாம் நமது ஊழியக்கா
ரரின் நிமித்தியமாக அனைத்தையும் அழி
யாதபடிக்குச் செய்து, — யாக்கோபிவி 9
ருந்து ஒரு வித்தையும், யூதாவிவிருந்து
நம்முடைய பருவதங்களைச் சுதந்தரிப்
பவரையும் எழும்பப்பண்ணுவோம், நா
ந் தெரிந்து கொண்டவர்கள் அதைச்சுத
ந்தரித்துக்கொண்டு நம்முடைய ஊழி
யக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள்.
— நம்மைத் தெடுகிற நமது சனத்துக் 10

குச்சாரோன் ஆட்டுத் தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கும் ஆட்டுக்கிடையாகவுமிருக்கும்.

- 11 ஆனாலும் யெகோவாவைவிட்டு நமது பரிசுத்த பருவத்தை மறந்து, காத்தென்றதற்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனியென்றதற்கு ஊற்றதலை நிறைப
- 12 வார்க்கிறவர்களே, — உங்களைநாம் பட்டயத்துக்குக்கெண்ணிக் கொடுப்போம், நீங்கள் அனைவரும் கொலைப்படக் குனிவீர்கள். ஏனென்றால் நாங் கூப்பிட்டு ம் நீங்கள் மறுவுத்தரவு சொல்லாமலும் நாம் பேசியும் நீங்கள் கேளாமலிருந்து, நம்முடையபார்வைக்குப் பொல்லாங்கானதைச் செய்து, நமக்குப் பிரியமாயிராததைத் தெரிந்துசொண்டீர்கள். — ஆனபடியினாலே யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது, இதோ, நம்முடைய ஊழியகாரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாய் இருப்பீர்கள். இதோ, நம்முடைய ஊழியக்காரர்குடிப்பார்கள். நீங்களோ தாடிமாயிருப்பீர்கள், இதோ, நம்முடைய ஊழியகாரர் சந்தோஷிப்ப

உாகயி ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

டுவார்கள், நீங்களோ வெட்கப் படுவீர்கள். — இது நம்முடைய ஊழியக்காரர் 14 மனத் திடனாலே கம்பீரிப்பார்கள், நீங்களோ மன நொலினாலே கூப்பிட்டு, ஆவியின் முறிவினாலே அலறுவீர்கள். — நா. 15 நீ தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபப்பிரமாணமாகப் பின்வைத்துப் போவீர்கள் யெகோவாவாகிய ஆண்டவர் உன்னைக்கொன்று போட்டுத் தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத்தரிப்பார். — ஆன 16 துகொண்டு, பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்தியதேவன்பேரிலே ஆணையிடுவான், ஏனெனில் முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு அவைகள் நமதுகண்களுக்கு மறைந்துபோய்விட்டது.

ஏனெனில் இது, நாம் புதுவானத் 17 தையும் புதுப் பூமியையும் சிருஷ்டிக்கின்றோம், முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதில்லை மனதில் கிளம்புவதில்லை. — நாள் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் ஏ 18 ண்றதற்கும் மகிழ்ந்து களிசுர்ந்திருங்கள், ஏனெனில் இது, யெருசலேமைக்

களிக்ருதலுண்டாகவும், அதின் சனத்
 தை மகிழ்ச்சியுண்டாகவும் சிருட்டிக்கி
 19 றோம்.—நாம் யெருசலேமின்மேற் க
 ளிகூர்ந்து, நமது சனத்தின்மேல் மகிழ்ச்சி
 சிபாயிருப்போம். அழகையின் சத்தமும்
 கூக்குரலின்சத்தமும் அதில் இனிக் கேட்
 20 சப்படுவதுமில்லை. — அங்கேயினிக் கொ
 ள்ச நாள்மட்டிருக்கும் பாலகனுந் தன்
 நாட்களை நிறைவேற்றாத கிழவனுமுண்ட
 டாயிராமல், சாதிரவாலிபன் நூறுவயது
 ள்ளவரையிருப்பான், நூறுவயதுள்ளபா
 21 லியோ சபிக்கப்படுவான். — வீடுகளைக்க
 ட்டி அவைகளிற் குடியிருப்பார்கள் தி
 ராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைக
 22 ளின் கணியையும் புசிப்பார்கள். — அ
 வர்கள் கட்டுகிறதும் வேறொருத்தர் கு
 டியிருக்கிறதும் அவர்கள் நாட்டுகிறதும்
 வேறொருத்தர் கனி புசிக்கிறதாமாயி
 ருப்பதுமில்லை. ஏனெனில் விருட்சத்தின்நா
 ட்களைப் போலே நமதுசனத்தின் நாட்
 களிநுக்கும், நாந் தெரிந்துகொண்டவர்
 கள் தங்கள் கைகளின்கிரியைகளை அவை
 கள் பழசாய்ப் போகுந்தனிலும் அது

உள்கூட ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

பலிப்பார்கள். — அவர்கள் விறுதாவாத 23
உழைப்பதில்லை அவர்கள் கலங்கலாகப்
பிள்ளைகளைப் பெறுவதுமில்லை ஏனெனி
ல் அவர்களும் அவர்களோடே கூட அவர்
கள் சந்தானமும் யெகோவாத் தெரிந்து
கொள்ளப்பட்ட வித்தாயிருப்பார்கள்.
— சம்பலிப்பதெதெனில், அவர்கள் கூப் 24
பிடுகிறத்துக்குமுன்னே நாம் மறுவுத்தர
வுகொடுப்போம். அவர்கள் இன்னம் பே
சக்கொள்ள நாங்கேட்போம். — ஒராயு 25
ம் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்,
சிங்கம் மாட்டைப்போலே வைக்கோலை
த்தின்னும், தூள் சருப்பத்தினுடையபோ
சனமாயிருக்கும் நம்முடைய பரிசுத்த
பருவதமெங்குந் தீங்குசெய்வதுமில்லை
தேடுண்டாக்குவதுமில்லையென்று யெ
கோவாச் சொல்லுகிறார்.

கூகூ. அதிகாரம்

பூதருடைய புறம்பான தேவ ஆராதனை தள்ள
ப்படுவது.

யெகோவா சொல்லுகிறதாவது, பா 1
மண்டலங்கள் நம்முடைய ஆசனமும்
பூமி நம்முடைய பாதபடியுமாய் இருக்க

- கக்கொள்ள நீங்கள் நமக்குக் கட்டும் வீ
 டெப்படிக்கொத்ததும் நாந் தாபரிக்கு
 ம் இடம் எப்படிக்கொத்ததுமாயிருக்கு
 2 ம்.-நம்முடைய கரம் இவைகளையெல்லா
 ம் படைத்ததினால் இவைகளெல்லாம் உ
 ண்டாயிற்றேயென்று யெகோவாச் சொ
 வ்லுகிறார். ஆதலும் சிறமைப்பட்டு ஆ
 வியல் நொறுங்குண்டு நமது வசனத் து
 க்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்
 3 போம்.-மாட்டைக் குரவனையறுக்கிறவ
 ன் மணுஷனை வெட்டுகிறவனாகவும், ஆட்
 டைப் பலியடுகிறவன் நாயைக் கழுத்த்
 துக்கிறவனாகவும், காணிக்கையைப் படை
 க்கிறவன்பன்றியிரத்தத்தைப் படைக்கிற
 வனாகவும், நினைப்புண்டாகத் தூபங்காட்
 டுகிறவன் வீக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கி
 றவனாகவுமிருக்கிறான், இவர்களுந் தங்க
 ளுடைய வழிகளைத் தெரிந்துகொள்ளுகி
 ளார்கள் இவர்களுடைய ஆத்தமந் தங்க
 ள் அருவருப்புகளின் பேரிலே விருப்பமு
 4 மாயிருக்கின்றது. -நாமும் அவர்கள் பரி
 காசங்களுக்குத்தக்கதைத் தெரிந்துகொ
 ண்டி அவர்களுக்குத்தக்க துகில்களை அ

உர்க்கு ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

வர்கள் மேல் வரப்பண்ணுவோம், நாங்
கூப்பிட்டாலும் மறுஉத்தரவு கொடுக்கி
றவன் இல்லாமலும் நாம் பேசினாலும் அவ்
வர்கள் கேளாமலும் அவர்கள் நமது பா
ர்வைக்குப் பொல்லாங்கானதைச் செய்
து நாம் விரும்பாததைத் தெரிந்துகொ
ண்டதின் நிமித்தியமாகத்தானே:

யெகோவாவுடைய வசனத்துக்கு நடு 5
ங்குகிறவர்களே, அவருடைய வார்த்தை
யைக்கேளுங்கள், உங்களைப் பகைத்துறம்
முடைய நாமத்தின் நிமித்தியம் உங்களைத்
தூரப்படுத்துகிற உங்கள் சகோதரர் யெ
கோவா மகிமைப்படுவாராகவென்கிறார்
ளே, ஆனாலும் அவர் உங்கள் சந்தோஷத்
துக்காகக் காணப்படுவார். அவர்களோ
வெட்கப்படுவார்கள். - பட்டணத்திலிருந் 6
து அமலியின் இரைச்சலுந் தேவாலயத்தி
லிருந்து சத்தமுங் கேட்கப்படுந் தம்மு
டைய சத்துருக்களுக்குச் சரிக்குச்சரிபட்
டுகிற யெகோவாவுடைய சத்தந்தானே.

மெய்ச்சபை பிரபலியமாவதும், அதைத்தடு
த்த சத்தருக்கள் ஆக்கினசெய்யப்படுவதும்.

அம்பாயப்படாததுக்கு முன்புந் 7

- ள். அவளுக்கு வேதனைவராததுக்குமுன்
 8 அவள் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.—இ
 ப்படிக்கொத்ததைக் கேட்டதார்? இப்ப
 டிக்கொத்ததைக் கண்டதார்? ஒரேநாளி
 லே ஒரு தேசத்துக்குப் பிள்ளைப்பெறு
 வருமோ? ஒருமிக்க ஒருசாதி பிறக்கு
 மோ? சீயோனாவெனில் ஒருமிக்க வே
 தனைப்பட்டுந் தன் குமாரரைப் பெற்று
 9 மிருக்கிறது.—பெறப்பண்ணுகிறவராகிய
 நாம் பெருதிருப்போமோவென்று யெ
 கோவாச் சொல்லுகிறாள். பிறக்கப்பண்ணு
 கிறவராகிய நாம் அடைபட்டிருப்போ
 மோவென்று உன் தேவன் சொல்லுகிறா
 10 ன்.—எருசலேமைச் சிறைக்கிற நீங்கள் எ
 ல்வாரும் அத்தோடே கூடச் சந்தோஷி
 ப்பட்டு, அத்தாலே களிகூருங்கள். அதி
 னுடைய நீமித்தியந் துக்கித்திருந்த நீங்க
 ள் எல்லாரும் அத்தோடே கூட மிகவும்
 11 மகிழுங்கள்.—நீங்கள் அதினுடைய ஆறு
 தல்களின் முலைப்பாலை உண்டு திருத்தியா
 கவும், நீங்கள் சூப்பிக்குடித்து, அதினு
 டைய மகிமையின் மினுக்கினால் மனமகி
 12 யூச்சிபாகவுந்தானே.—ஏனெனில் யெகோ

உராகூர் வசாயாவின் தீர்க்கதரிசனம்.

வாச் சொல்லுகிறதாவது, இதோ, நாஞ்
சமாதானத்தை ஒரு நதியைப் போலவு
ஞ், சாதிகளின் மகிமையைப் புரண்டோ
டுகிற ஆற்றைப்போலவும் அதினிடமாகப்
பாய்ச்சுகிறோம். அப்பொழுது முலையுண்
பீர்கள். நீங்கள் பக்கத்திலே சுமக்கப்படு
வீர்கள். முழங்கால்களில் வைக்கப்பட்டு
மனமகிழ்ச்சியாக்கப்படுவீர்கள். — ஒருத் 13
தனை அவன் தாய் தேற்றரவுபண்ணுமாப்
போலே நாம் உங்களைத் தேற்றரவுபண்
ணுவோம். நீங்கள் யெருசலேமைத் தொ
ட்டுத் தேற்றப்படுவீர்கள். - நீங்கள் அதை 14
க் காண்பீர்கள். உங்கள் இருதயம் மகிழ்ந்
து, உங்கள் எலும்புகள் பச்சைமுனையைப்
போலச் செழிக்கும். அப்பொழுது யெ
கோவாவுடைய ஊழியகாரரிடத்தில் அவ
ருடைய கரமும் அவருடைய சத்துருக்க
ளிடத்தில் அவருடைய சினமும் அறியப்
படும். — ஏனெனில் இதோ, தம்முடைய 15
கோபத்தை யுக்கிரமாகவுந் தம்முடைய
உதம்புதலை அக்கினிச் சுவாலைகளாகவும்
மாறப்பண்ண யெகோவா அக்கினியோ
டுட வருவார். அவருடைய இரதங்கள் பெ

- 16 ருங்காற்றைப்போல வரும்.—ஏனெனில் யெகோவா அக்கினியாலுந் தமது பட்டயத்தாலும் எல்லா மாமிசத்தோடும் நியாயத்துக்குட் பிறவேசிப்பார். யெகோவாவாற் கொலையுண்டவர்கள் அநே
- 17 கராயிருப்பார்கள்.— தங்களைத்தானே பர்சுத்தமாக்குகிறவர்களாந், தோப்புகளின் நடுவ்வே தங்களைத்தானே ஒருத்தரின்பிறகாலே ஒருத்தராய்ச் சுத்திகரிக்கிறவர்களும், பன்றி இறைச்சியையும் அருவருப்பானதையும் எவிகளையுந் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிப்படுவார்களென
- 18 ன்று யெகோவாச் சொல்லுகிறார்.—நாம் அவர்கள் கிரியைகளையும் அவர்கள் நினைவுகளையும் அறிவோம். நாந் சகல சாதுயாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச் சேர்க்குங் காலம் வரும். இவர்கள் வந்து நம்முடைய மகிமையைக் காண்பார்கள்.
- 19 —நாம் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டினாயிட்டு, அவர்களில் தப்பினவர்களை நம்முடைய கீர்த்தியைக் கேளாமலும் நம்முடைய மகிமையைக் காணாமலும் இருக்கிற சாதிகளின் தேசங்க

உரகம் ௮ ஏசாயாவின் தீர்க்கதரிசனம்.

ளாகிய தர்சீசுக்கும் வில்காரரிருக்கிற பூ
லுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யா
வானுக்குந், தூரத்திலுள்ள தீவுகளுக்கும்
அனுப்புவோம். அவர்கள் நமதுமகிமை
யைச் சாதிகளுக்குள்ளே அறிவித்து, —
உங்களுடைய எல்லாச் சகோதரரையுஞ் 20
சகல சாதிகளிடத்திலுமிருந்து குதிரைக
ளின்மேலும், ஓரதங்களின்மேலும், குலா
ரி பண்டிகளின் மேலும், கோவேறுகழு
தைகளின்மேலும், வேகமான ஒட்டகங்
களின்மேலும் ஒருசவேயிலுள்ள நம்மு
டைய பரிசுத்த பருவதத்துக்கு யெகோ
வாவுக்குக் காணிக்கையாகக் கொண்டு வரு
வார்கள். இஸ்ரவேற்புத்திரர் காணிக்கை
யைச் சுத்தமான பாத்திரங்களில் யே
கோவாவுடைய வீட்டுக்குக் கொண்டு வரு
கிறதற்குச் சமானமாகத்தானேயென்று
யெகோவா சொல்லுகிறார். — அவர்கள் 21
லுஞ் சிலரை ஆசாரியர்களாகவும் லேலி
யராகவும் எடுப்பேர்மென்று யெகோ
வா சொல்லுகிறார். — ஏனெனில் நாம் ப 22
டைக்கப்போகிற புதுவானமும், புதுப்
புயியும் நமக்குமாய்

றவைகளாயிருக்குமோ அப்படியுங்கள் வி
 த்தும் உங்கள் நாமமும் நிற்குமென்று
 23 யெகோவா சொல்லுகிறார்.—சம்பலிப்ப
 தேதெனில் மாசத்துக்குமாசமும் ஓயவு
 நாளுக்கோய்வுநாளும் எல்லாமாம்சமு
 ம் நமக்குமுன்பாகப் பணியவருமென்
 24 று யெகோவா சொல்லுகிறார்.—அவர்க
 ள் வெளியேபோய் நமக்குவிரோதமாய்
 ப் பாதகஞ்செய்த மனுஷ்ருடைய பிரே
 தங்களைப் பார்ப்பார்கள். ஏனெனில் அவ
 ர்களுடையபூச்சி சாகாமலும் அவர்களு
 டைய அக்கனி அவியாமலுமிருக்கும்,
 அவர்கள் எல்லா மாமசத்துக்கும் அரோ
 சியமாய்ருப்பார்கள்.

முற்றிற்சு.